

**INSCRIBED
TO
THE BELOVED MEMORY OF
MY PARENTS.**

P. VIJALARANGA MUDALIAR

AND

P. MANICKAVELU AMMAL,

PREFACE.

A somewhat rough translation of Cymbeline was written by me several years back and even acted on the stage. But it is only recently that I have been able to revise same completely; hence the delay in printing this book. Besides, a few obscene passages I have thought it fit to omit all those portions in the dream scene in the 5th act, which in the opinion of competent critics is not from the pen of the great master.

I shall always be thankful to my readers for any suggestions for improving any line or passage in these adaptation.

All persons desirous of staging this adaptation will do well to get my permission in time.

PAMMAL LODGE,
4th June 1914.

THE AUTHOR.

சிம்ஹளாநாதன்.



நாடக பாத்திரங்கள்.

சிம்ஹளாநாதன்	...	சிம்ஹளாத் தரசன்.
களேபரன்	...	அரசிவின் தம்பி.
கேசரிநாத பாசதாமன்	...	ஹோமாங்கியின் கணவன்.
பாலராயன்	...	மார்க்கன் என்று பெயர்பூண்ட, நாட்டை விட்டுத் தூரத்தப்பட்ட ஓர் மந்திரி.
சிரிதரன்	...	சிம்ஹளாநாதன் குமாரன், பாலராயனுல் அபகரிக்கப்பட்டு, பாலதரன் என்னும் பெயருடன் வளர்க்கப்பட்டவன்.
ஆர்வாராகன்	...	சிம்ஹளாநாதன் குமாரன், பாலராயனுல் அபகரிக்கப்பட்டு, கடுவேலன் என்னும் பெயருடன் வளர்க்கப்பட்டவன்.
பல்லாரியன்	...	ஓர் பாண்டிநாட்டான். பாசதாமன் நேசன்.
நயாகாமன்	...	ஓர் பாண்டிநாட்டான். பாசதாமன் நேசன்.
காயார் லோகசீனன்	...	பாண்டிநாட்டு சேசஞ்சிபதி.
விசாகன்	...	பாசதாமன் ஆன்.
கநுணலயர்	...	ஓர் வழித்தியன்.
அரசி	...	சிம்ஹளாநாதன் மனைவி.
ஹோங்கி	...	சிம்ஹளாநாதன் முதல் மனைவிக்குப் பிழந்த பெண்.
நீலா	...	ஹோமாங்கியின் பாங்கி.

ஓர் சோழ நாட்டான், பாண்டிய தளகர்த்தன், இரண்டு சிம்ஹள தளகர்த்தர்கள், சிம்ஹளாநாதன் மந்திரிகள் இருவர், கனவான்கள், பாங்கிகள், பாண்டிய சங்கத்தவர், அருவங்கள், ஓர் ஜோசியன், சங்கீதக்காரர்கள், த்தியோகஸ்தர்கள், சைனியங்கள், தூதர்கள், வேலைக்காரர்கள் முதலியோர்.

கதை நிகழ்டம் :—சில சமயம் சிம்ஹளாத்திலும், சில சமயம் மதுரை மிலும்.

சு ம ஷ வா ந் ன் த னை.

முதல் அங்கம்.

முதல் காட்சி.

இடம்—சிம்ஹஸம். சிம்ஹளாகாதன் அரண்மனைக்குட உள்ள கோட்டம்.

இரண்டு பெரியமனிதர்கள் வருகிறார்கள்.

மு. பே. நீர் எவனைச் சந்தித்தபோதிலும் முகத்தைச் சுவித்தவனு யிருக்கிறார்கள்; அரசன் துய ருஹவதைக் கண்டு, நமது மந்திரி கள் தாழும் துக்க முற்றவர்களாக நடிப்பதுபோல், நமது சுபாவங்களும் கிரஹங்களின் பலனை அவ்வளவு அதிகமாய் அனுசரிக்கக் காட்டும்.

இ. பே. ஆயினும், விசேஷ மென்ன ?

மு. பே. தனக்குப் பிற்காலம் இவ் வரசினுக் குரிய தன் மகளை, தான் சிலகாலத்திற்கு முன் மணம் புரிந்த மனைவியின் சகோதர னுக்குக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார் ; அப் பெண்ணே நற் குணம் வாய்ந்த எனியவனை ஒரு சீமான்மீது காதல் கொண்டு அவனை வரித்தாள். அவனுக்குக் கவியாணமான வடன், அவனது கணவன் நாட்டைவிட்டுப் போகும்படி ஆக்பாடிக்கப்பட்டான் ; அவனைச் சிறைப்படுத்தி யிருக்கிறது ; மேலுக்கு எல்லாம் துக்கமா யிருக்கிறது ; ஆயினும் மன்னன்மாத்திரம் உள்ளுக்குள் உண்மையில் வருத்தப்படு வதாக எண்ணுகிறேன் நான்.

இ. பே. அரசன் அன்றி மற்ற நெவரும் அங்கன மில்லையா ?

மு. பே. அப் பெண்ணை யிழந்தவனும் வருந்துகிறுன் ; அந்த விவஹம் நடந்தேற வேண்டுமென்று அதிக ஆவல் கொண்டிருந் ; அரசியும் அங்கனமே. அரசன் முகத்தைப்போல் தங்கள் முகங்களை மேலுக்கு வைத்திருந்தபோதிலும், எதைக் கண்களின்து நோக்குகிறார்களோ, அதே விஷயத்தில், உள்ளுக்குள் உண்மையில் சந்தோஷியாத மந்திரி, ஒருவனு மில்லை.

இ. பே. அது என் அப்படி ?

மு. பே. ராஜ குமாரியைப் பெறுது தவறினவன், குற்றங்களை எடுதுக் கூறிடவும் யோக்கியதை யற்றவன் ; அவளைப் பெற்ற நேர—அதாவது அவளை மணம் புரிந்தவன்—ஐபோ பாபா உத்தம புருஷன்.—ஆர்சீவ் நாட்டைவிட்டுத் துறத்தப்படான்—உலகெங்கும் அவனுக்குச் சமானமான மற்றெல்லைனைத் தேடிக் கண்டுபிடித்தாலும், அம் மற்றெருருவனிட எதாவது குறை அகப்படும் ; அப்படிப்பட்ட அருங் குழுமுடையான் அவன். வெளிக்கு அத்தனை அழுகும், உள்ளுக்குள் அத்தனை அருங் குணமும், வாய்த்த மனித அவனை யன்றி மற்றெருருவன் இம் மண்ணி வில்லையெழுதிக்கிறேன்.

இ. பே. அவனை மிகவும் அதிகமாய்ப் புகழ்கிறீர்.

மு. பே. அவனது அருங் குணங்களை உள்ளபடிக்குக் குறைவா உரைக்கிறேன். தக்கபடி விரித்துக் கூறுது குறைத்துக் கூறுகிறேன்.

இ. பே. அவன் பெயர் என்ன ? குடிப் பிறர் பெங்கனம் ?

மு. பே. அவனது பரம்பரையெல்லாம் பகுத் துரைக்க எலாது எல் ; அவன் தகப்பன் பெயர் கசீலன், கேசபாலனுடையீரனுப்சி சேர்ந்து பாண்டியர்களை எதிர்த்தவன் ; அங்கும் தேனுதாசனுக்கு கீர்த்தியுடன் உதவி புரிந்து படிகழும்படி வெற்றி பெற்று, அவனுல் பல பட்டப் பெகளையும் பெற்றுன் ; அதனால் அவனுக்கு கேசரிநாதன் எ

நும் பட்டமுட் கிடைத்தது. அவனுக்கு இப்பொழுது நாம் எடுத்துப் பேசும் இவனை என்றி, இன்னும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் அக்காலத்திய யுக்தங்களில் கையில் கட்கக்குடன் மடிந்தனர். அதனால் பிளைகள்மீது அதிக பிரீதி வைத்திருந்த வயோதிகளுன் அவர்கள் தகுப்பரன், புத்திர சோகம் போலிட்டவனும், உயிர்நீத்தனன். அச்சமயம் குணவதியான அவன் மனைவி, நாம் பேசும்படியான இவனை வயிற்றில் தமித்திருந்து, பிறகு பெற்றவுடன் மரித்தாள். அரசர் அக் குழந்தையை எடுத்து சுவரட்சணை செய்து, கேசரிநாத பாசுதாமன் என்கிற பொரிட்டு, தன் பக்கத்தி லேயே வைத்து வளர்த்து, வயதுக்கு வாய்த்தபடி சகல கல்விகளையும் கற்றித்தார். அவனும், நாம் காற்றை உட் கொள்வதைப்போல், அக் கலைகளைபெல்லாம் அதி சிக்காத்தி அம் அதி சுலபாயும், சற்றுணர்ந்தவனும், பருவ காலத்தில் முதிர்ந்தவ னனைன். இளைஞர்களுக்கோர் உதாரணமாயும், பருவம் வாய்ந்தவர்களுடைய நன் னடைக்கோர் கண்ணுடியைப் போலவும்—எவனுக்காக நாட்டை விட்டுத் துறத்தப்பட்டானே அந்த காதலிக்கோ—அவனது உயர்குணமே அவனையும் அவனது அருங்குணங்களையும் அவர் எங்களும் மதிக்கின்றுவான் என்பதை வெளிப்படுத்துகிறது—அவள் அவனை வரித்ததைக் கொண்டு அவள் எப்படி ப்பட்ட மனிதன் என்பதை நாம் கற் றுவரலாம்.—இங்களும் எல்லோருடைய பிரீதியையும் புகழையும் பெற்று அரண்மனையில் வசித்து வந்தான்.—அங்குண மிருப்பது மிகவும் அருமையன்றே ?

இ.பே. உம்முடைய விர்த்தாங்கத்தைக் கொண்டே அவனை நான் மதிக்கிறேன். ஆயினும் இதைக் கூறும்படி உம்மை வேண்டுகிறேன். அவனை யன்றி அரசருக்கு வேறு குழந்தையில்லையா?

ஆ.பே. அவருடைய ஒரே குழந்தை அவள். ஆயினும் உமக்குக் கேட்க விருப்பமாயின் இதையும் கவனிக்கலாம், அவருக்கு

இரண்டு பிள்ளைகளிலும் தனி வருத்தம் இல்லை. மூத்தவன் மூன்றாவது வருத்தம், இளையவன் இளங்குழனியாய் மிருந்தபொழுது; அந்தப்புரத்தினின்றும் திருடிக்கொண்டு போகப்பட்டனர்; இன்றுவரையில் அவர்கள் எவ்வழி போயினர் என்பதை ஊகித் தறியக் கூடாமையா யிருக்கிறது.

இ. பே. இது எத்தனை நாளைக்குமுன் நடந்தது?

மு. பே. சமார் இருபது வருஷங்களுக்கு முன்.

இ. பே. அரசனது குமாரர்களையே இப்படி எடுத்துக்கொண்டு போவதென்றால்! எவ்வளவு அஜாக்கிரதையாய்க் காத்திருக்கவேண்டும் மவர்களை! என்ன அசட்டையாய்த் தெடியிருக்கவேண்டும், இன்னும் கண்டிப்பிக்காதபடி!

மு. பே. அது எவ்வளவு ஆச்சியிகரமா யிருந்தபோதுதிலும், அந்த அஜாக்கிரதையைப்பற்றி நாம் எவ்வளவு நகைத்தபோதும், நடந்த தென்னேவோ உண்மைதான், ஐபா.

இ. பே. நீர் கூறுவதை என்னவோ நான் நம்புகிறேன்.

மு. பே. நமது பேச்சை நிறுத்துவேண்டும். இதோ அச்சனவானும் ராணியும், ராஜ குமாரியும் வருகிறார்கள்.

[போகிறார்கள்.]

அரசி. பாசதாமஸி, ஹே ராங்கி வருகிறார்கள்.

அ. அப்படி யன்று, குழந்தாய்; உறுதியாய்நம்பு. மண்ணி இள்ள மற்ற மாற்றுந் தாய்களைப்போல் உண்மீது பொறுமையை கூடிய கண்களை யுடையவளாய் என்னைக் காண்மாட்டார்களேன்னுடைய கைத்தியே; ஆயினும், உன் காவலாளி, உன்னை அடக்கி வைக்கும் சிறையின் சானிகளை உண்ணிடமே ஒபுவிப்பாள்.—பாசதாமா, உன்பொருட்டோ, கோபமடைதுள்ள கோமகளை நான் சாந்தப்படுத்திய உடன், நான் உன் பட்சமா யிருப்பதை வெளியிடுவேன். பொறு, இனும் கோபத் தீயானது அவரிடம் குடி கொண்டிருக்கிறது.

ரது. உன் புத்தி உனக்கறிவிக்கும் பொறுமையுடன் அரசரது ஆக்கினைக்கு அடங்கி நடத்தல் நலமெனத் தோற்றுகிறது.

பா. மஹாணி, தம் மனப்போல்; இன்றைத்தினமே இவ்விடமிருந்து புறப்படுகிறேன்.

அ. ஆபத்தை அறிந்திருக்கிறூய் நி; தடுக்கங்பட்ட ஆசையின் தாபத்தைக் கருதி, நயை யுடையவளாய், தோட்டத்தில் ஒரு முறை சுற்றி வருகிறேன், அரசர் நீங்க விருவரும் ஒருங்கே பேச லாகாதென ஆக்கினை பிடிடிருந்தபோதிலும். [போகிறோன்.]

ஹே. ஆ! என்ன மாறு வீடைம் பூங்ட ஸியாகை! புண்படுத்தி விட்டு அதைப் போக்கவும் வழி யுறைக்கும் நட்பு மறிந்த நிலி!— என் மனதுங்களினால் மஞ்சளா. என் தங்கதயின் கொபத்தைக் கருதுகின்றான் கொஞ்சம் நான் அந்தக்கிழவேன். தெய்வ விதிப்பாடு அவருக்கு நான் உட்படுவது நலி, அவரது குரூரான் கொபாரான் து எனக் கொட்டு கெடுதியையும் செய்பாது. நீர் போக வேண்டியதே! எனைச் சுட்டெடிக்கும் கொபர் பார்வையாரப் பொறுத்தவண்ணம், கழிக்கிறேன் என் காலத்தை இங்கு நான். உயிர்பைற் காதலா வன்றி, இவ் வத்தா பூஷணத்தை மறூரடியும் இவ்வலை கில் காண்போம் என்னும் உறுதியினால் உயிர் தரிக்கிறேன்.

டா. என் காதற் கரசிபே! கண்ணேர் விடே வினி. இல்லாவிடின் மனிதர்களுக்குப்பய மன உறுதி பற்றவன் என்று மற்றவர் சந்தேகிப்பதற்கு இடங்கொடுப்பவ னுவேன். கடிமனத்திற் செய்த சுட்டுறுதியினின்றும் கணமூம் பிறழாக்காதலனும்க் கழிப்பேன் என் காலத்தை. என் உறைவிடம் ராமாபுரத்தில், பல்லாரியன் என்பான் மனையில்; என் தந்தையின் தோழனு யிருந்தவர் அவர்; கடித மூலமா யன்றி நேரில் அறிந்திலென் அவரை. காதற் கரசிபே! நிருபம் அவ்விடம் வரைகுவாய் நி; கருமையானது கடுவிஷத்தா லான

தாயினும் நீ அனுப்பிடும் கடிதங்களி லுள்ள பதங்களை என்கண்களாற் பருகுவேன்.

அரசி மறபடியும் வருகிறீர்.

அ. சூருக்கமா யிருக்க வேண்டுவேன் நான். அரசர் வந்திடன், அவசது அதிர்த்திக்கு எவ்வளவு பாத்திர மாவேன் என்று பகர முடியா தென்னல் ! [ஒரு புறமாய்] ஆயினும் அவர் இவ்வழி வரும்படி வளிக்கிறேன். நான் அவருக்குத் தீங்கு குழும் சமாஸ்களி லெல்லாம், அவைகளை நன்மைசளாக மதித்து, விலை நொடுத்து வாங்குகிறோம்; நா னிமைக்கும் தவறுகளுக்கு அதிக விலை கொடுக்கிறோம்.

[போகிறீர்.]

பா. மண்ணீது வாழுவிருக்கும் மற்றங் காலமெல்லாம் நாம் விட்டுப் பிரிவதற்கு விடை தேட்கினும், நாது பிரிவாற்றுமை பெருத்திடுமே யொழிய குன்றுது ! நான் போய் வருகிறேன்.

ஹே. இல்லை, இன்னும் கொஞ்சம் பொறும்; காற் றருந்தும் பொருட்டு கடிமா ஏறி, தாம் செல்வதாயினும், இவ்வளவு விரைவிற் பிரிதல் எவ்வளவும் ஒவ்வாதே. இதோ பாரும், காதலா, இக் கமலமானது கற்பிற் கரசியாம் என் அன்னையுடையது. என் னிதயே ! இதைப் பெற்றுக்கொள்ளும்; ஹேமாங்கி மதிந்து, மற்றெல்லா மனைவியை தாம் மணக்கும் வரையில், இதை வைத்திரும்.

பா. எப்படி ! எப்படி ! மற்றெல்லா மனைவியா ?— கருணைக் கடவுளே ! எனக் கிருக்கும் இது ஒன்றே போதும். வேறொன்றைக் கட்டி யணைக்கக் கருதாவண்ணாம் சாக்காடெனும் சங்கிலியால் எணைக் கட்டிடும். [மோதிரத்தைக் கையில் வணங்கு] இவ்விடம் இருப்பாய் நீ, அறிவானது அவ்விடம் காத்திடத் சக்தியுள்ளவரை.—கட்டிக் கரும்பே ! காதற்கிளியே ! உனக்குப் பெரும் நஷ்ட மாகும்படி. எங்கனம் எளிய னன்னைக் கொடுத்து விலை யிலா உ.என்னைப் பெற்றேனே; அங்கனமே

இச் சிறு விஷயங்களிலும் உன்னிடமிருந்து லாபத்தையே பெறுகிறேன். என் பொருட்டு இதையணிவாய், காதலீக் குறிக்கும் கனகத் தளை இது; கட்டமுகியாம் கைதியின் கரத்தில் இதைப் பூட்டுகிறேன்.

[அவளது கரத்தில் ஓர் கொலுசை அணிவிக்கிறான்.]

ஹே. சுசனே ! ஜகத்சீனே ! எப்பொழுது நாம் மறுபடியும் ஒரு வரை பொருவர் பார்ப்போம் !

திம்ஹவாநாதனும், மந்திரிகளும் வருகிறார்கள்.

பா. அந்தோ ! அரசன் !

சி. தேடுகெட்ட பஞ்சையே ! நில்லாடுதே ! போ ! என் கண் படாதே ! இந்த ஆங்கிளையின் டின், உ.ன் அற்பாத்தனத்தால் என் அரண்மனையை அசலுமிழப் படிந்துவாயாயின் அந்த சஷ்ணம் நீ இறக்கவேண்டியதுதான் ! போ ! உ.ன் ஜைக் காண் பது விஷத்தைக் காண்பதாகும்.

பா. சுசன் உம்மை ரட்சிப்பாராக ! உமது அரண்மனையில் மிகுதியாயிருக்கும் நல்லோர்களுக்கு நலம் கொடுப்பாராக ! நான் போப்பிட்டேன்.

[போகிறான்.]

ஹே. இதனிலும் குரூரமானது எம் வாதனையிலுமிராது.

சி. நன்றி கெட்ட பத்ரே ! இவ் வயதில் என் தேகத்தின் நலத்தைக் கோராது முதுமை என்னை விரைவினில் வந்தெப்பிடச் செய்கிறோம் !

ஹே. அண்ணே, உம்மை நான் வேண்டிய கெளாள்ளுகிறேன். உமது தொல்லையால், உமக்கே துண்ப மிழுந்துக்கொள்ளாதீர். உமது உக்கிரமானது எனக் கொள்றும் செய்வதை அறி கிடைவார். அதனிலும் அரிதான ஓர் கவலை எல்லா வியாகுலங்களையும், பபங்களையும் அடக்கிவிடுகிறது.

- சி. கருணைக்குப் பாத்திர மாகாதபடி ஆணையை மீறி நடக்க முயோ?
- ஹே. கோரிக்கை யழிந்து ஏங்கி நிற்கிறேன். அவ் வழியில் உமது கருணையைக் கடந்தேன்.
- சி. இன்றேல் எனது அரசியின் தமிழை நீ அடைந்திருக்க லாமே!
- ஹே. ஹா! என் அதிர்ஷ்டமே அவ்வாறு அடையச் செய்யாதது! நான் கழுகை விட்டுக் கருடனைக் கோரினேன்.
- சி. பிச்சைக்காரணைக் கைப் பிடித்தாய் நீ! இந்வக்கு இருப் பிடமாய் என் சிம்ஹாசனத்தைச் செய்திருப்பாய்!
- ஹே. அன்று! அதற் கொரு எழிலை ஏற்றுவித்தேன்.
- சி. பாழான பதரே!
- ஹே. ஐயா! பாசதாமரமீது நான் காதல்கொண்டது, தம்முடையதவ ஒரும். எனது விளையாட்டுத் தோழனும்; அவரை வளர்த்து வந்தீர். அவரோ எந்த வளித்தையையும் வரிக்கத் தக்க குணம் உடையவர். அவர் என் பொருட்டு கொடுக்கும் விலை அத்தனையும் அதிகமேயாம்.
- சி. என்ன! உனக்குப் பயித்தியம் பிடித்திருக்கிறதா என்ன?
- ஹே. எறக் குறைய அப்படியே, அண்ணு! சசன் எனது மதியைச் சரிப்படுத்துவாராக!—ஹா!—நான் ஒரு ஆயச் சிறுமியாயும் எனது காதலன் அயல்வீட்டு ஆயக் கோனுன் மகனுய மிருங்கிறுக்க லாகாதா!

அரசி மறுபடியும் வருகிறோன்.

- சி. ஏ! மூடுத்தியே! அவர்க் கிருவரும் மறுபடியும் சந்தி; தாங்கள்; நமது கட்டளைப்படி நடந்தா யில்லை நீ! பே அவளோ அழைத்துக்கொண்டு; காவலி விருத்து அவளோ!
- அ. கொஞ்சம் பொறுமையா யிருக்கும்படி வேண்டுகிறேன் பொறும்.—என் பிரியமான பெண்ணரசியே, நீயும் பொற

மனே வல்லபரான மஹராஜா, எங்களைப்பற்றி உமக்கு கவலை வேண்டாம். உமது ஆழந்த அறிவிற்கு அமைந்தபடி உமது ஆத்திரத்தை ஆற்றிக்கொள்ளும்.

சி. அன்று, அவள் தினம் ஒரு துளி ரக்தமாகக் குறைந்து, தேகம் குண்றி, வயோதிகத்தை படிடந்து, இம் மதிலீனத் தின் பொருட்டு மடியட்டும் !

[சிம்ஹெளாநாதன் மஞ்சிரிகஞ்சன் போகிறுன்.]

அ. சி ! இந்தப் பிடிவாதத்தை விடவேண்டியதுதான் !

விதாகன் வருகிறேன்.

இதோ உனது வேலையாள்.—என்ன ஆப்பா, இப்பொழுது ? என்ன சமாசாரம் ?

வி. உமது தம்பியாகிய அரசு குமாரன் எனது எஜமானனை சண்டைக் கிழுத்தார்.

அ. ஹா ! கேடொன்றும் சம்பவிக்க வில்லையென நம்புகிறேன் ?

வி. சம்பவித்திருக்கும்—என் எஜமானன் வினையாட்டாகக் கொள்ளாது வெம் போர் புரிந்திருப்பாராயின் ; அன்றியும் அவர் கோபத்தை உதவியாகக் கொண்டிலர். பக்களி விருந்த பெரிய மனிதர்கள் பகுத்துவிட்டனர் அவர்களை,—

அ. அதற்காக அதிக சந்தோஷப்படுகிறேன்.

ஹூ. உமது தம்பி என் தந்தையின் உற்ற நேசன், அவர் பக்கம் சேர்க்கிறார். பரதேசியின்மீது பாணம் தொடுப்பதா !—ஹா ! சுத்த வீரனே ! ஆப்பிரிக்கா கண்டத்தில் அவர்களினருவரும் ஒருங்கே யிருப்பார்களாயின், அருகில் நா னிருந்து அற்ப ஊசி பொன்றுல் முதுகிடுபவனை முட்போல் குத்திடுவேன். —உனது எஜமானனை விட்டு இங் கேன் வந்தாய் ?

வி. அவர் கட்டளையின்மீது. அனுமதி அளித்திலர் துறைமுகம் வரை அவரைத் தொடர்ந்து செல்ல. தங்களுக்கு என தூழி யம் கொள்ளத் திருவள மிருக்கும்போழுது, நான் என்ன

கட்டளைகளுக்கு உட்பட்ட இருங்கலைவண்டு இவ் வத்தரவுகளை விட்டுச் சென்றுர்.

அ. இவன் உனது உண்மையாம் ஊழியனு யிருந்தவன். இனி யும் அங்கனமே இருப்பானோ எனது வார்த்தையைக் கொடுப்பேன்.

வி. அரசிக்கு அடியேன் வந்தனம்.

அ. வா, சிறிது உலாவுவோம்.

ஹே. அதை நாழிகை கழித்து என்னிடம் வந்து பேசும்படி வேண் கூகிறேன். எப்படியும் புறப்பட்டுப் போய் எனது பிராண் நாதரைக் கப்பலின்மீதாவது சீ காணவேண்டும். அதுவரை யில் விடை பெற்றுக்கொள்.

[போகிறார்கள்.]

காட்டி முடிகிறது.



இரண்டாம் காட்சி.

இடம்—பயிரங்கமான ஓர் ஸ்தலம்.

களேபரனும், இரண்டு பிரபுக்களும் வருகிறார்கள்.

மு. பி. ஜூயா, தாங்கள் தங்களுடைய சட்டையை மாற்றவேண்டிக் கேட்டுக்கொள்வேன். சண்டையின் வேகத்தில் சட்டையெல்லாம் பலி ஆட்டி னுடலைப்போல் ரத்தம் படிந்திருக்கிறது. காற்று எந்த வழியாகப் போகிறதோ, அதே வழியாகக் காற்று வரும்! உம்மிட மிருந்து வரும் காற்றைப் போல் அத்தனைக் களங்க மற்றது வெளியே வே ஞென்றும் கிடைக்காட்டாது.

க. என் சட்டை ரத்தம் படிந்திருந்தால் சற்று அதனை மாற்றவேண்டிய படே. —நான் அவரைக் காப்பட்டுத்தினை?

இ. பி. [ஒரு புறமாக] இல்லை, உண்மையில்; அவரது பொறுதையைத்தான் புண்படுத்தினீர் அதிகமாய்.

மு. பி. காயப்படுத்தினோ ! அவனுடலும் சரி, பின்முன் சரி, உலகத்திலுள்ள ஆயுதங்களையாம் ஊர்கோலம் போகலாமே அவனது காயத்தின் வழியாக !

இ. பி. [ஒரு புறமாக] அவன் கத்தி கடன்பட்டிருந்தது. உமது உடலை ஊடிருவிப் பின்சென் ரெஷித்தது.

க. படுக்காளி ! என்னை எதிர்க்காது பயந்தல்லவோ ஓடினான்.

இ. பி. [ஒரு புறமாக] ஆம். முன்னா ஓடிவந்தான், உமது முகத்திற் கெதிராக.

மு. பி. எதிர்ப்பதாவது உம்மை ! முன்பே முதுகு காட்டினவன், முழு ஓட்டந்தான் பிறகு.

இ. பி. [ஒரு புறமாக] உமது ஓட்டத்தை அவனுல் பிழக்க முடியுமா ? உளறுகிற வரயைப் பார் !

க. அவர்கள்மாத்திரப் யந்து தடுத்திரானிட்டால் !

இ. பி. [ஒரு புறமாக] நரையில் உமது ஸடலை நீடியு, தத்தியின் உருவம் இவ்வளவு நிகளம், என்று காண்டித்திருப்பேர்.

க. இப்படிப்பட்ட பயலின்மீது அவள் ஆசைவைத்து என்னை வெறுப்பதா !

இ. பி. [ஒரு புறமாக] கணவனுக்கத் தக்கவை வரித்தல் நாதகமாயின் அவன் கடும் பாவியே !

மு. பி. அரசே, நான் உம்பிடம் அநேக முறை கூறியபடி. அவனது அழகுக் கேற்ற அறிவு அவளிடம் இல்லை. கண்ணுக்குக் கட்டழகியே ! ஆயினும் அதற்குத் தகுந்த புத்தி சூட்சமம் அவளிடம் தோன்றப்பட இல்லை.

இ. பி. [ஒரு புறமாக] அம் மடந்தையின் மதி மடையங்கள்மீது பிரகாசிப்ப திலலை, எங்கு இவர்களின் மடத்தனம் அதனை மழுங்கச் செய்கிறதோ என்று.

க. வாருங்கள், என் அறைக்குப் போகிறேன். எப்படியாவது கொஞ்சங் காயப்படுத்தி யிருக்கவேண்டும் !

சிம்ஹூளநாதன்.

[அங்கம்-1]

[ஒரு புறமாக] நான் அப்படிக் கோரவில்லை. ~ஆயினும் காயப் படுவதானால் இந்த எருமைக்குத்தான் பட்டிருக்கவேண்டும். அப்படி பட்டாலும் உறைக்கப் போகிறதா, என்ன !

நீங்கள் என்னுடன் போகிறீர்களா ?

பிரபுவின் ஆங்கிளனப்படியே.

இல்லை, வருங்கன். எல்லாரும் ஒன்றுப்ப் போவோம்.

சரி; அப்படியே, பிரடி.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.



முன்றும் காட்சி.

இடம்—சிம்ஹூளநாதன் அரண்மனையில் சீர் அறை.

ஹோங்கியும், விசாகனும் வருகிறார்கள்.

அத் துறையின் கரையில் ஒர் மரமாப் வே ஏன்றி வளர்ந்து ஒவ்வொரு மரக்கலத்தையும் விசாரித்திருக்க ஸாகாதா னன்று கோருகிறேன். அவர் எனக் கேதாவது கடிதம் எழுதி, அக் கடிதம் என்னிடம் வந்து சேராதிருக்குமாயின், பிராண்னை யிழுக்கும்படி சிட்சிக்கப்பட்டவள், கருணையினுல் மன்னிக்கப்பட, அம் மன்னிப்பு அவளிடம் சமயத்தில் போய்ச் சேராத தாகும். கடைசியில் அவர் உன்னிடம் பேசிய தென்ன ?

“தன் ராணி, தன் ராணி” என்பதாம்.

பிறகு அவர் குட்டையை வீசினார் ?

அப்புறம் அதற்கு முத்த மிட்டார், அம்மணி.

அறிவிலாக குட்டை ! அவ் விஷயத்தில் என்னிலும் அதிக சந்தோஷ முள்ளது !—அப்புறம், அவ்வளவுதானு ?

காட்சி-3]

சிம்முளாதன்.

- வி. இல்லை, அம்பணி; இந்த கண்ணினாலும் காகினாலும், மற்றவர்களிடமிருந்து நான் அவரை எவ்வளவு நேரம் பகுத்தறிய அனால் கெய்யக் கூடுமோ அதுவரையில், கப்பலின் மேல் பாகத்தில் இன்று, நன் மனமானது எவ்வளவு மெல்லச் செல்கிற தென்பதையும், கப்பலானது எவ்வளவு வேகமாய்க் கொல்கிற நெங்டாகைதாயர்ந்து யறிவிக்கும்பொருட்டு, நன் மனமானது ஏனைப்பட்டு உந்தும்பொழுதுதல்லாம், நன் கை குட்டையையும், அங்க வஸ்திரத்தையும், முன்டாகையும் அதைத்து வண்ணா இருந்தாரா.
- ஹே. உண்டு கண் களைத் தொண்டு அவராப்பீண் தொடருங்கால் அவர் ஒரு கற்றுப்புவிளாகி, அதனிலும் சிறி தாகிறவரையில், சிபார்த்திருப்பாய்.
- வி. அம்மணி, அங்கனங்கால் செய்தேன்.
- ஹே. தூரத்திற் கெல்லை ரெல்லை சிறிய உறுவாகி, எனது ஊசியின் முனையைப்போல காகிறவரையில் எனது கண்களைக் கொண்டு பார்த்து, அன்று, தூரத்தில் உயர் சிறு துரும்பைப் போலாகி நெற்றுடன் காற்றுப்புக் கலக்கும் வரையில் கண்களைக் கொண்டு இன் தொடர்ந்து, நெறித்து நோக்கி, அவைகளைப்பறி கொடுத்திருப்போல் அவராப்பார்ப்பதன் பொருட்டு, மூத்து என் கண்களைக் கிருப்பி கண்ணீர்விட்டுக் கதற்பிருப்பால்.—ஆயினும் விராகா, அவரிடமிருந்து கமக்கு எப்பொழுது சேர்த்து வரும்.
- வி. அம்பணி, அவர் காக்கு எவ்வளவு கூடிய சீக்கிரத்தில் எழுதக் கூடுமோ அவ்வளவு விரைவில் எழுதுவார் என்று உறுதியாய்ந்தும்.
- ஹே. அவரிடமிருந்து நான் விணை பெறுமுன் எத்தனையோ அடிகைய விஷயங்களைல்லாப் சொல்லலாமென்றிருந்தேன்; இன்னின்ன காலங்களில் இன்னின்னபடி அவரைப்பற்றி நான் நினைத்திடுவேன் என்று அவரிடம் உரைத்திடுமென், பாண்டிய நாட்டுப் பாவையர் அவருடைய நற்குணத்தையழித்து

என்னோடு பங்கப்படுத்தாம் லிருக்கவேண்டுமென்று அவரை நான் பிரமாணம் செய்யும்படி செய்யுமுன், அன்றியும் காலையிலும், மத்தியானத்திலும், சாயங்காலத்திலும் நான் அவரைக் குறித்து ஜகதீசன் சந்தியில் தியானம் செய்யும் பொழுது, தானும் தியானம் செய்து, என்னைச் சந்திக்கும் படி அவருக்குக் கட்டளை யிடுமுன், ஒரு துண்பமும் அனுகாதபடி அவருக்கு நான் கூற என்னியிருந்த இரண்டு மங்களா வர்த்தகவரின் மத்தியில், நான் கொடுக்க எண்ணியிருந்த மத்தத்தைத் தருமுன், எல்லாவற்றையும் அழித்து, மொட்டுகளை யெல்லாம் வாடி வதங்கச் செய்யும் கொடுமையாம் வாடைக் காற்றைப்போல், என் பிதாவந்து சேர்ந்தார்.

ஒர் பாங்கி வருகிறார்.

- பா.** அம்மனி, தேவியவர்கள் உம்மைக் காண விரும்புகிறார்கள்.
- ஹே.** உன்னை நான் செய்யும்படி சொல்லி விருக்கிறவைகளை யெல்லாம் சித்தம்செய்து அனுப்பிவிடு. நான் ராணியிடம் போகி ரேன்.
- வி.** அப்படியே செய்கிறேன், அம்மனி.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.



நான்காம் காட்சி.

இடம்—ராமா புரம். பல்லாரியன் வீட்டில் ஸர் அறை.

பல்லாரியன், சமாகாமன், ஒரு சோழநாட்டான்
வருகிறார்கள்.

- ஈ.** நான் சொல்வதை நம்பும் நீர். நான் அவரைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறேன். அப்பொழுதே வளர் பிறையைப் போல் விர்த்தியாகிக்கொண்டு வந்தார். வதந்தியானது இப்பொழுது வகுத் துரைக்கும் பெயரை வகிப்பாரென அப்பொழுதே வழங்கியது. அக் காலத்தில் அவரது அழுரவ

குணங்க ஜெல்லாம் அவர் பக்களில் அட்டவணை போடப் பட்டிருந்தபோதிலும், அவைகளை ஒவ்வொன்றுக் கூடுத்து நான் அவரைப் பரிசோதிப்பதாயிலும், அப்பொழுது ஆச்சரியத்தின் உதவி யிங்ரி அவரை நோக்கியிருப்பேன்.

ப. உள்ளும் புறமும் அவரை உன்னத மாக்கிய, இப்பொழுது அவரிட மிருக்கும் உத்தமங்கள் அவரிடம் அதிகமாய்க் குடிபுகாமுன், நீர் கண்டதைப்பற்றிப் பேசுகிறீர்.

சோ. நான் அவரைச் சோழ நாட்டில் கண்டிருக்கிறேன். அவரைப்போல் ஆதித்யனை எறைடுத்துப் பார்க்கத் தக்க அடேகர்கள் அவ்விடம் இருந்தார்கள்.

ஈ. அவர் தன் அரசரின் அரும் புதல்வியை மணஞ்ச செய்து கொண்ட அவ் விஷபம்—இதில் சீர் தூக்குவதாயின் அவள் இவர்மீது வைத்த மதிப்பாகு மது, இவர் சொந்க மதிப் பெனக் கருத லாகாது அதை—உண்மையிலிருப்பதைவிட உயர்த்திக் காட்டுகிறது என்பதில் எனக்குச் சந்தேகமே யில்லை.

கா. பிறகு தன் தேசத்தினின்றும் துறத்தப்பட்டது,—

ஈ. அதுவும்; துயரப்படத் தக்க இப்பிரிவினைக் குறித்து துக்கப்படும் அவள் பக்கம் சார்ந்தாரது ஒப்புதலும், வியக்கத் தக்கபடி அவர் பெருமையை விஸ்தரித்துப் பேசுகின்றன. அவள் தீர்மானத்தை அப்படியாவது ஊர்ஜிதப் படுத்தவேண்டுமே; இல்லாவிடின், வகையொன்றில்லா வறி ஞீண வரித்தாள் என்று ஆட்சேரிப்பதானால், அவலமாய் முடியும். அது கிடக்கக்கூடும். அவர் உம்முடன் வசிக்க வரும்படி எங்ஙனம் நேர்ந்தது? உமது நேசத்தில் எப்படிநுழைந்தார்?

ப. அவரது தந்தையும் நானும் ஒரு வேந்தன்கீழ் வீரர்களாய் வாழ்ந்தவர்கள். என் னுயிர்பொருட்டே அவர் தந்தைக்கு நான் கடன்பட்டவனு யிருந்தேன் பன்முறை.

பாசதாமஸ் வருகிறோன்.

இதோ வருகிறூர் சமுநாடர். தங்களைப்போன்ற அறி வடைய பிரபுக்கள், அவரைப்போன்ற அருங் குணம் உடைய அயலார்களுக்குச் செய்யாத் தக்க மரியாதையுடன் அவர் உம்மால் கொரவப்படுத்தப்பட்டுள்ள உங்க னொல் லோரையும் நான் வேண்டிக்கொள்ளுகிறேன்; இச் சீமா ஸீன நன்கு அறிவீர்களாக பெருந் தன்மை வாய்ந்த எனது பிரிய நேசனென இவரை உமக்கு எடுத்துக் கூறுவேன். அவரது எதிரிலேயே அவரது குணங்களை எடுத்துரைத்தல் எற்ற தன்று. அதன் மகிழை பிறகு உமக்கு விளங்கும்படி, கூறுதுவிடுகிறேன்.

சோ. ஐயா, அரளி நகரத்தில் நாம் ஒருவரை ஒருவர் கண்டிருக்கிறோம் அல்லவா?

பா. அப்பொழுது நீர் எனக்குச் செய்த மரியாதையின்பொருட்டு நான் அதுமுதல் உமக்குக் கடனுளியாகவே யிருக்கிறேன். நான் அதன்பொருட்டு எக் காலமும் பிரதி செய்ய வேண்டியவனே, அப்படிச் செய்தும் அக் கடனை அடைக்க என்னால் எலாது.

சோ. ஐயா, எதோ நான் செய்த சிற் றுதவியை அதிகமாய்ப்பாராட்டுகிறீர். அச்சமயம் எனது நாட்டாரையும் உம்மையும் நான் ஒருமைப்படுத்தியது எனக்குச் சந்தோஷமே. ஆயினும் அத்தனை அற்ப அனுவசியமான விஷயத்தைப் பற்றி, ஒருவருக் கொருவர் கொல்லவேண்டுமென்று கோபம் கொண்டு நீங்கள் எதிர்த்து விட்டிரது இரக்கத் தக்க விஷயமே.

பா. ஐயா, உமது அனுமதியின்மீது உரைக்கிறேன் இதை; அக் காலத்தில் சிறு வயதுடைய நேச சஞ்சாரியா யிருந்தேன். மற்றவர்களுடைய அனுபோகத்தை துணையாகக் கொண்டு என் நடவடிக்கையை நடத்தாது, நான் கேட்டதையே

கடைப்பிடித்து நடக்க விரும்பின காலம் அது. ஆயினும், இப்பொழுது எனது ஆராய்ந்தறியும் தீர்மானத்திலும்—அங்குனம் கூறுவதற்காக என்னை மன்னிக்கவேண்டும்—எனது வாதமானது அத்தனை இலேசானதாகத் தோற்றப்பட வில்லை.

சோ. உண்மையில் கட்கத்தைக் கையில் வேங்கி திர்மானிர் செய்யத் தகுந்த விஷய மன்றா. அதுவும், சீங்க னிருவரும் யுத்தம் புரிவதென்றால், யாராவ தொருவர் மற்றொருவரை முறியடித் திருக்கவேண்டும், அல்லது இருவரும் மரித்திருக்கவேண்டும்.

ஸ. மாரிபாதைக் குறை விண்றி, மற் றன்ன அக் கலகம், எனக் கேட்டறியலாமோ நாங்கள்?

சோ. சுகமாய்க் கேட்கலார் என்று நினைக்கிறேன். அது பயிரங்கமாய் நடந்த வாதம். ஆகவே, ஆட்சேபணைக் கிட மின்றி அதை எடுத் துரைக்கலாம். நெற்றிரவு, நாம் ஒவ்வொருவரும், அவரவரது தேசக்து தெரிவையரைப்பற்றிப் புகழ்ந்து பேசி வாதாடினேமோ, ஏறக் குறைய அது போன்றதே. இச் சீமான், அச் சமயம், தனது தேசக்துப் பெண்மணியே சோழ நாட்டுச் சிறந்த சுந்தரிக் களவுலோரையுர்ணிட, அழகினும், கற்பினும், அருங் குணத்திலும், மனம் மாறுமையிலும், மற்றவர்கள் அடைபக்க கூடாமையிலும், சிறந்தவள் என்று எடுத் துரைத்தார், அன்றியும் அதைத் தன் ரத்தத்தைக் கொண்டு ரூபிப்பதாயும் கூறினார்.

ஸ. அப் பெண்மணி இப்பொழுது உயிருடன் இல்லைபோலும். அல்லது இச் சீமானுடைய எண்ணம் இதற்குள் ஒளி மழுங்கி இருக்கவேண்டும்.

பா. அவள் தன் அருங் குணத்தையும், நான் என தெண்ணத்தையும், இன்னும் கைவிடாது காத்திருக்கிறோம்.

- ஸ. பாண்டிய நாட்டு எங்கள் பாவையர்முன் அப் பெண்ணை நீர் அத்தனை உயர்ந்தவளாக எண்ண லாகாது.
- பா. சோழ நாட்டில் என்னை எதிர்த்துக் கூறியதுபோல், இவ்விட மும்மன்னை அவ்வளவு எதிர்த்துக் கூறுவதானால், அவள் என் காதலியா யல்லாது அவள் அருங் குணத்தை மாத்திரம் மெச்சுவதாயினும், அப் பெண்மனியைப்பற்றிக் கூறியதில் அனுவளவும் குறையேன்.
- ஸ. எவ்வளவு குணமுடையவளோ அவ்வளவு அடிகுடையவள், என்று இரண்டையும் ஜதைப்படுத்திக் கூறுவதானால், அவ்வளவு அழகும் அத்தனை நற்குணமும், சிம்ஹளா தேசத்துச் சீமாட்டிகள் அடையத் தகுந்ததைவிட அதிக மானது. நான் இதுவரையிற் கண்ட அநேகம் வயிரங்களைவிட அதோ உமது விரலி விருப்பது அதிக காந்தி யுடையதா யிருப்பது போல, நான் கண்ட மற்ற காரியர்களைவிட, முற்பட்டவளாயின், அவள் அநேகரைவிட அதிக மேம்பட்டவளைன்றே நான் நம்புதல் வேண்டும். ஆயினும், உலகத்திலுள்ளவற்றிற் லெல்லாம் சிறந்த, வயிரத்தை நான் கண்டே னில்லை, சீமாட்டியை நீர் கண்மை ரில்லை.
- பா. நான் மதிப்பிட்டபடி அவளைப் புகழ்ந்தேன்; அங்கனமே என் வயிரத்தையும் புகழ்கிறேன்.
- ஸ. அதை யெப்படி மதிக்கின்றீர்?
- பா. உலகத்தில் வே ஞெருவருக்கும் கிட்டமாட்டாததாக.
- ஸ. உமது ஒப்புயர் வில்லா மடந்தை மடிந்தாவ திருக்கவேண்டும், அல்லது நீர் அவளைக் கொஞ்சம் அதிக விலையாய் மதித்திருக்கவேண்டும்.
- பா. நீர் தவறாக எண்ணுகிறீர். இந்த வயிரமானது வாங்கத் தகுந்த ஜஸ்வரிய மிருக்கு மாயின் விற்கப்படலாம்; கொடுக்கத் தக்க குண மிருக்கு மாயின் கொடையா யளிக்கப் பட

லாம். அப் பெண்மணியோ, விற்கத் தக்க பொருள் அல்ல, ஈசனே கொடையாய்க் கொடுக்கத் தக்கவள்.

ஈ. அவ்வாறு ஈசன் உமக் களித்தார்போலும் அவளோ ?

பா. அவ்வாறே அவர் கருணையினால் காப்பேன் அவளோ !

ஈ. பட்டப் பெயரில் உம்முடையவளாக நீர் அவளைப் பாவிக்க லாம். அயலி இள்ள நிலங்களில் அறியாதவனும் சாகுபடி செய்வதுண்டு, என்பதை அறிந்திருக்கிறீர் நீர். உம்முடைய மோதிரமானது களவும் போகலாம். ஆகவே உமது விலை கூற முடியா வஸ்துக்களில், ஒன்று பேதமை யுடையது, இன்னொன்று பேதிக்கக் கூட்டது. ஒரு கபட மூள்ள திருடன், அல்லது அத் தகைக் குணம் வாய்ந்த சோரன், இவ் விரண்டையும் ஜெயிப்பதாகப் பந்தயம் போட முடியும்

பா. அதைப் காப்பதிலோ, இழப்பதிலோ, பேதை பென் றவ ணோக் கூறுவீராயின், என் காதலியின் கற்பை அழிக்க வல்லமை வாய்ந்த கபடன், உமது பாண்டிய நாட்டி வில்லை. திரள் திரளாக உமது தேசத்தில் திருடர்க் கிருக்கிறார்களென்பதில் எனக்குச் சந்தேக மில்லை. அங்கன மிருந்தும் என் மோதிரத்திற்காக நான் அஞ்ச வில்லை.

ப. நேசர்களே, இதனுடன் விடுவோ மிதை.

பா. ஐயா, மனப்பூர்வமாக; இப் பெருமை வாய்ந்த சீமான் என்னை அன்னியனுக்கப் பாவிக்க வில்லை. அதற்காக நான் அவருக்கு வந்தனம் செய்தல் வேண்டும். பார்த்ததும் பழகிவிட்டோம் நாங்கள்.

ஈ. இதுபோல், ஐந்து முறை சம்பாவிப்பே ணயின், உமதமுகிய காதலியின் சம்மதியைப் பெறுவேன் நான். உமக்குக் கூறிய உறுதி மொழியினின்றும் மாறி எனக் கிணங்கும்படியும் செய்வேன், அவளைப் பார்த்து அவனுடன் பேசச் சந்தர்ப்பம் மாத்திரம் வாய்க்கு மாடிக்

பா. முடியாது, முடியாது.

ஏ. அப்படிச் செய்வதாக, உமது மோதிரத்திற் கெதிராக, எனது ஆஸ்தியில் பாதியைத் தைரியமாகப் பந்தயம் வைக்கிறேன். இங்ஙனம் செய்வது அம் மோதிரத்தை அதிகமாய் மதிப்ப தாகும். நான் பந்தயம் வைப்பது அவனது கற்பைக்குறித் தன்று; அதில் உமக் கிருக்கும் நம்பிக்கையைப் பற்றியே. இதிலும் உாக்கு வருத்தம் இல்லாதபடி, இல்லை என்றப் பாலைப்பைக்குறித்தும், இவ்வாறு பந்தயம் கூறச் சித்தமா யிருக்கிறேன்.

பா. ஆகாத காரியத்தை ஆக்கிவைக்க முடியுமென அதிக மோசம்போயிருக்கிறீர். உம்முடைய முயற்சியினால் பெறுத்தக்கதைத் தாங்க, நீர் சக்தியுள்ளவர் என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.

ஏ. என்ன அது?

பா. முறியடிப்பு—ஆயினும் உமது முயற்சி எனக் கூறுகிறீர், அது இன்னும் அதிகமாய்ப் பெறல் வேண்டும்—அதற்குத் தக்க தண்டனையும் வேண்டும்.

ஏ. நண்பர்களோ! போதும் இது, நிறுத்துங்கள். திடீரென்று இவ் கிஷயம் வந்தது. பிறந்தபடியே இறக்கட்டும் திடீரென்று; நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். நீங்கள் ஒருவரை பொருவர் இன்னும் நன்றாயறிந்து நண்பர்களா யிருக்கவேண்டும்.

ஏ. என் ஆஸ்தியையும் என் அடுத்த வீட்டுக்காரன் ஆஸ்தியையும் இரண்டையும், நான் சொன்ன சொல்லை முடிப்பதாகப் பந்தயம் வைத்திருக்கவேண்டும்.

பா. எந்தப் பதிவிரதையைப் பரீட்சைபார்க்க உமக் கிஷ்டம்?

ஏ. உம்முடையவளோ! கற்பினால் காக்கப்பட்டிருப்பதாகக் கவலையின்றி இருக்கிறோ, அக் காரிகையை; உமது மோதிரத்திற் கெதிராகப் பதினையிரம் பொன் பந்தயம் கட்டுகிறேன். இரண்டாம் முறை பார்த்துப் பேசும்படி உமது காதனி

இருக்கும் அரண்மனைச்சு என்னைச் சிபாரிசுமாத்திரம் செய்யும். வே ரூண்றும் வேண்டிய தல்லை. வே ரூரூவருக்கும் கிட்டாதென நீர் மதிக்கின்ற அவள் கற்பை அவ்விடமிருந்து அபகரித்துவருகிறேன், பாரும்.

- டா. உமது பொன்னுக் கெதிராகப் பொன்னைப் பக்தயம் வைக்கிறேன். இம் மோதிரம் என் விரலைப்போல் அத்தனை எனக்கருமையானது. என் விரலைன் ஒரு பாக மானது.
- ஈ. நீர் பயங்படுகிறீர், அந்த விஷயத்தில் புத்திசாலிதான். ஸ்திரீகளின் உடலை இம்மிக் கொரு இலட்சம் கொடுத்து வாங்கி ஆடு, களங்கர் வரது கார்ங்க முடியாது அதை உம்மால். எதோ உருக்குச் சில கோட்பாடுகள் உண்டுபோலும். அதன் பொருட்டு கொஞ்சம் அஞ்சகிரீர்போலும்.
- பா. உமது நானிற்கு இவ்வாறு கூறல் ஒரு வழக்கப்போலும். உம்மிடம் இதைவிட உறுதியான எண்ண மொன் முனதென நாட்டுகிறேன்.
- பி. என் வாங்ததைகளுக்கு நானே தலைவன். நான் சொன்ன படி செய்து முடிப்பதாகச் சந்தியாட செய்கிறேன்.
- ஈ. செய்வீரா? நீர் திரும்பி வருமானவட்ட என் வயிரத்தை உமக்கு இரவலாகக் கொடுக்கிறேன். நமக் குள்ள நிபந்தனைகளைல்லாம் எழுதிவைக்கப்பட்டும். என் காதலி உமது இழிவாம் எண்ணத்தின் பிரமாணத்தைவிட நற் குணத்தில் அதிகப்பட்டவள். இப் பந்தயத்திற்குத் துணியும்படி கேட்கிறே னும்மை. இதோ என் மோதிரம்.
- ப. இப் பந்தயத்தை ஒப்புக்கொள்ளுதலே எனக் கிஷ்ட மில்லை.
- ஈ. ஈசன் ஆஜைப்படி. இது ஜெயிக்கப்பட்டதே! உமது காதலி யை நான் அனுபவித்ததாக உமர்குத் தக்க அத்தாட்சி கொண்டுவராமற்போனே னுயின், என் பதினாறிம் பொன் உம்முடையது; உம்முடைய வைரமும் உம்முடையதே. நான் திரும்புக்கயில், சீர் ஏழியபடி அவள் கற்பினைக்

காத்திருப்பாளாயின், உமது காதலியாகியரத்னமும், இந்த வயிரரத்னமும், என் பொன்னும், உம்முடையதே ! அவனருகில் தடையின்றி போவதற்குமாத்திரம் எனக்கு உமது அனுமதி இருக்கவேண்டும்.

டா. • இந்த ஏற்பாடுகளை ஆவலுடன் ஒப்புக்கொள்ளுகிறேன். நமக்குள் இவைகளைல்லாம் சுந்தேகம் அற வரையப்பட்டும். இதற்குமாத்திரம் நீர் உத்திரவாத மாகவேண்டும். அவனை வென்று, அங்குனம் வென்றதாக நேர் வழியில் எனக்கு ரூபிப்போயின், நான் உம்மீது பிறகு பகை பராட்டேன். நமது வாதத்தைக்கும் பாத்திரமானவை எல்ல அவள் பிறகு. அவள் கற்பிற்குப் பங்கம் வராமற் காத்தன ளோ, நீர் அப்படிப் பங்கம் வந்ததாக ரூபிக்காமற் போனீரோ, உமது தூர் எண்ணத்தின்பொருட்டும், தூயதான அவள் கற்பினை நீர் தூவிக்க முயன்றதின்பொருட்டும், உமது வாளால் எனக்கு உத்தரவு சொல்லவேண்டும் நீர்.

ஈ. உமது கை—இதே ஏற்பாடு—தக்க நியாய வாதிகளைக் கொண்டு இவைகளை யெல்லாம் தகுந்தபடி வரைந்துவைப் போம். பிறகு நான் உடனே சிம்மளம் போகிறேன். இல்லாவிடின் இந்தப்பேரம் ஆறிப்போம், பட்டினியில் அழிந்து போம். நான் போய் என் பொன்னைக் கொண்டுவருகிறேன்; பிறகு நம திரு பந்தயங்களையும் எழுதிவைப்போம்.

பா. ஒப்புக்கொண்டேன்.

[ஸயாகாமனும், பாச்சாமனும்
போகிறார்கள்.]

சோ. இது நிற்கும் என்று நினைக்கிறோ நீர் ?

ப. ஸயாகாமர் அதி னின்றும் பின் வாங்கார். வாரும் அவர்களைப் பின்தொடர்வோம்.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.



சிம்ஹளாதன்.

ஐந்தாம் காட்சி.

இடம்—சிம்ஹளாதன் அரண்மனையிலோர் அறை.

அரசி, பாங்கிளன், கருணாலயன் வருகிறார்கள்.

- அ. பணியானது தரையின்மீது பரவி யிருக்கும்பொழுதே அப் புஷ்பங்களைப் பறியுங்கள். புறப்படுங்கள் உடனே. நான் குறியவையெல்லாம் குறிப்பிட்ட கடிதம் யார் வைத்திருக்கிறது?
- பாங். நான், அம்மணி.
- அ. புறப்படுங்கள். [பாங்கிளனெல்லாம் போகிறார்கள். பிறகு, ஐயா வயித்தியரே, அந்த மூலிகைகளையெல்லாம் கொணர்ந்திரா?]
- க. ஆம், அரசியின் திருவுளப்படி கொண்டுவந்தேன். இதோ இருக்கின்றன அம்மணி. [ஒரு சிறு பெட்டியைக் கொடுக்கிறான்.] தங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்—தாங்கள் கோடித்துக் கொள்ளக் கூடாது—என் மனை சாட்சி என்னைக் கேட்கும் படி யுந்துகிறது என்ன காரணம்பொருட்டு, நாளாவர்த்தியில் மெலிவடையச்செய்து, முடிவில் ஆவியை அழிக்கவல்ல, இந்தக் கொடும் விஷ மருந்துகளை யெல்லாம் என்னைக் கொண்டுவரும்படி கட்டளை யிட்டார்கள்?
- அ. வயித்தியரே, நீர் இப்படிப்பட்ட கேள்வி கேட்பது, எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நான் தங்களுடைய சிஂ்கையாக நெடுங்காலமா யிருக்க விலையா? நீர் எனக்குக் கற்பிக்க விலையா, வாசனைத் திரவியங்களையெலாம் செய்யவும்? திராவகமிறக்குவதற்கும்? கெடாமல் காப்பதற்கும்? நமது மஹாராஜாவே நான் செய்யும் பட்சணங்களை விரும்பி வேண்டும் படி, அத்தன்மையாக? இவ்வளவுதாரம் நடந்தபிற்கு—தாம் என்னை ராக்ஷஸ குண முடையவை எனக் கருதாவிடுன்—மற்ற பரிட்சைகளிலும் எனது அறிவை விர்த்தியடையச் செய்தல் வியாய மல்லவா? மனிதர்கள் மீத தல்ல, அவர்களைக்

கொல்வது ஒரு பொருட்டாம் மதிப்பிடப்படாத—மற்ற ஜீவன்களின்மீது பிரயோகித்து, உம்முடைய இம் மருந்து களின் சக்தியைக் கண்டறிகிறேன். அவைகளின் வேகத்திற் குத் தக்க சிகிச்சையும் செய்து பார்க்கிறேன். இதனால் அவைகளின் நானுவித குண குணங்களையும் வேகங்களையும் தேர்ந் தறிகிறேன்.

க. மஹராணி, இந்தப் பரிசோதனையினால் உங்கள் மன நைக் கடின மாக்கிவிடுவீர்கள். அன்றியும் இவைகளின் வேகத்தைப் பார்த்தல் துண்பகரமாயும், துயரகரமாயும் இருக்கும்.

அ. சரி, அதற்காக நீர் கவலைப்படவேண்டாம்.

, விசாகன் வருகிறேன்.

[ஒரு புறமாக] இதோ முகஸ்துதி கூறும் கள்ளன் வருகிறேன். அவன்மீது பிரயோகித்துப் பார்க்கிறேன் நான். இவன் தனது எஜானன் பங்கிற் சார்ந்தவன். என் மகனுடைய துவேவதி. [உரத்து]—என்னடா விசாகா?—வயித்தியரே, இந்தச் சமயம் உம்முடைய வேலை முடிந்தது. உம் திச்சை வழி போகலாம்.

க. [ஒரு புறமாக] எனக் கெண்ணவோ தங்கள்மீது சந்தேகம் தான். அம்மணி, ஆயினும் நீர் ஒரு கெடிதியும் செய்ய முடியாது.

அ. [ஒரு புறமாக விசாகனிடம்] உண்ணைத்தான், ஒரு வார்த்தை.

க. [ஒரு புறமாக] இவளை நான் நம்ப லாகாது. நெடு நாள் மெலியச்செய்து கொல்லத் தக்க, ஆச்சரியகரமான விஷங்கள் தன்னிட மிருப்பதாக எண்ணுகிறேன். இவள் குணத்தை நான் அறிவேன். இவளைப்போன்ற கடுஞ் சிந்தையுடைய வர்களிடம், அப்படிப்பட்ட கொடிய ஒளைத்தங்களை நம்பி கொடேன். இப்பொழுது அவரிட மிருப்பவை, கொஞ்ச நேரம் இந்திரியங்களை மழுங்கச்செய்து, மயக்க முண்டாக்

கும். ஒருவேளை, முதலில், இவைகளை நாய் பூஜைகளிடம் பிரயோகித்துப் பார்ப்பாள்; அதன்பிறகு, அதற்குமேல் போவாள். சாக்காட்டைப்போல் அது எவ்வளவுதான் காட்டியபோதிலும், அதில் ஒரு கெடுதியுமில்லை; பஞ்சேந் திரியங்களையும் கொஞ்ச காலம்வரை அடக்கியபோதிலும், மூர்ச்சை தெளிந்த பிறகு, முன்பைவிட அதிக பல்த்தைக் ரொடுக்கும். பொய்யான அதன் வேகத்தினால் அவள் ஏமாந்துபோவாள். அவளை இவ்வாறு ஏமாறச் செய்வதே எனக்கு யோக்கிய மாகும்.

- அ. மறுபடியும் நான் உமக்குச் சொல்லி யனுப்புமளவும், வயித் தியரே, உமக்கு வேறு வேலை யில்லை.
- க. அடிபோன் உத்திரவு பெற்றுக்கொள்கிறேன். [போகிறுன்.]

அ இன்னும் அழுதுகொண் டிருக்கிறோள் என்று சொல்கிறோய்? நாளாவர்த்தியில் இது அடங்கி, இப்பொழுது அவளைப் பிடித்திருக்கும் மடத்தனம் போய், நீ கூறுவதைக் கேட்க மாட்டாள் என்று என்னுகிறோய்? உன் வேலையைப் பார். நான் உனக் கொண்று கூறுகிறேன், என் தம்பிமீது அவள் ஆசைப்படுவதாக, எப்பொழுது எனக்கு வார்த்தை கொண்டுவருகிறோயா, அந்த கஷ்ணம் உனது எஜமான னிருங்கும் உன்னத ஸ்திதியை, நீயும் அடைந்தவ னுவாய்; இன்னும் உயர்ந்த ஸ்திதியை—ஏனெனில் அவனுடைய ஜூஸ்வரியமெல்லாம் வா படங்கிக் கீடக்கிறது. அவனுடைய பொயரும், கடைசி இழுப்பி விருக்கிறது. அவன் திரும்பி வரவுர் முடியாது. இப்பொழுது இருக்குமிடமும் இருக்க முடியாது; ஓரிடமிருந்து அவன் மற் றேரிடம் புகுதல், ஒரு துக்கத்தை விட்டு மற் றேன்றை பேற் கொள்வதாம்; உதிக்கின்ற ஒவ்வொரு தினமும் அவனை கூடினித்துக்கொண்டே வருகிறது. அவனே மற்றவர்களை அனுசரிக்க வேண்டியிருக்கும்பொழுது, அவனை அனுசரித்து நீ அடையத் தக்க பலன் என்னுள்ளது?—அவன் தனது

அதிர்ஷ்டத்தைப் புதிதாய்த் தேடவேண்டும்.— அவன்த் தாங்க வல்ல நேசர்களும் மில்லை அவனுக்கு.

[ராணி ஒரு பெட்டியைக் கீழே
போடுகிறான். விசாகன் அவத
எடுக்கிறான்.]

இன்னதென் றறியாது எடுக்கின்ற யதை நீ. ஆயினும் உன் கஷ்டத்திற்காக எடுத்துக்கொள் அதை நீ. நான் செய்த ஓர் ஒளாதைம் அது. அது அரசரை ஐந்து முறை அந்தகள் கையினின்றும் தட்பவொழ்த்து. இதைவிட பலத்தைத் தரத் தக்கது வே ரெண்று மில்லை.—இல்லை வேண்டாம், நியே எடுத்துக்கொள். இனிமேல் உனக்கு நான் செய்யப்போ கிற பெரும் நன்மைக்கு, இது ஒரு அச்சாரமாம். அவ ஞுடைய ஸ்திதி இப்படி யிருக்கிறதென்று உன்னுடைய எஜமானியிடம் உரைப்பாய், நியே சொல்வதுபோல் சொல். இவ்வாறு மாறுவதில், உனக்கு என்ன நன்மை யுண்டாகு மென யோசித்துப்பார். உன்னுடைய எஜமானியின் சேவ கத்தை நீ விடாமலே, என்னுடைய தம்பியாகிய புதிய எஜ் மானையும் பெறுவாய்,—அவன் உன்னை நன்றாய்க் கவனிப்பான். நீ விரும்பும்படியான எப்படிப்பட்ட உன்னத பதவி யையும் உனக் களிக்கும்படி மஹாராஜாவை உந்துகிறேன். நானே, உன்னை இத் தொழிலிற் கையிட்டுக்கொள்ளும்படி செய்தபடியால், உன் கஷ்டத்திற்குத் தக்கபடி பரிசுளிக்கக் கடமைப்பட்ட உள்ளேன்— என்னுடைய பாங்கியரைக் கூப்பிடு—நான் சொன்ன வார்த்தைகளை யோசித்துப் பார்.

[விசாகன் போடுகிறான்.]

மோசக்கார னுயினும் மாறுத கள்ளன்! இவனை நாம் அசைக்க முடியாது. அவனது எஜமான னுக்கு வாரீசா யிருக்கிறான்; தன் கணவனை அவன் என்றும் மறவாதபடி ஞாபகப் படுத்திக்கொண்டிருக்கிறான். நான் கொடுத்ததை அவன் புசிப்பா னுயின், அவன் பிராணநாதன் பக்கமாகப் பேச பவர்கள் ஒருவரு மில்லாதபடி செய்துவிடும். அவனும்

அதன்பிறகு, என் வசமாய் இணங்காவிட்டால், அந்த ஒளாவித்ததை ருசிபார்க்க வேண்டியதுதான்.

பாங்கிகளுடன் விசாகன் வருகிறான்.

அப்படி—நல்லது, நல்லது ! நீலோத்பலங்கள், செங்கழு நீர், தும்பை—என் அறைக்குக் கொண்டுபோன்கள் இவைகளை.—விசாகா, போய் வா. நான் சொன்ன வர்த்தகைளையோசித்துப் பார்.

[பாங்கிகளுடன் போகிறான்.]

வி. அப்படியே செய்கிறேன் ! என் எஜமான் னுக்குத் துரோகி யாய் முடியுமுன் என் உயிரை முடிப்பேன். அவ்வளவு தான் உங்களுக்குச் செய்ய முடியும் நான். [போகிறான்.]

காட்சி முடிகிறது.



ஆரும் காட்சி.

இடம்—அரண்மனையில் மற்றேர் அறை.

ஹேமாங்கி வருகிறான்.

ஹே. ஆ !—ஈன்ற தந்தை இளகா நெஞ்சடையார், மாற்றுந்தாய் மாறுபாடுடையாள், மாறு தேசம் மனுப்பப்பட்ட மனை னுடைய மணப் பெண்ணை விவாஹம் பூரியவேண்டி நிர்ப்பான திக்கும் மடைய வெருவன் ! அந்தோ ! அக் கணாவனே என் துயரத்திற் கெல்லாம். ஆதி காரணம். அடிக்கடி என்னை அவலப்படுத்துவதற்கும் காரணம் ! என் னிரண்டு சகோதரர்களைப்போல், கள்ளர்களால் அபகரிக்கப்பட டிருந்தே வருகின், எவ்வளவு சந்தோஷ முள்ளவனா யிருப்பேன் ! பாட்சிமையுடன் சம்பந்தப்பட்ட விருப்பமே, அதை தூக் கர மானது; சுகத்திற் கோர் அரிருசியைக் கொடுக்கும் பர்சுத் தமாம் சுயேச்சை யுடையார் எத்தனை எளியராயினும் அத் தனையையும் சிலாகிக்கத் தக்கவரே. இது யாரா யிருக்கலாம் ?—சி !

விசாகலும், அயாளமலும் வருகிறார்கள்.

- வி. அம்மணி, இவர் மதுரை கரத்து மாட்சிமையடையசீமான்; என் எஜமானனிடமிருந்து ஏதோ நிருபங்கள் கொண்டு வந்திருக்கிறார்.
- ஈ. என்ன முரம் மாறுகிறீர், அம்மணி? கீர்த்தி பெற்ற கேசரி நாதர் சுகமா யிருக்கிறார். ராஜ குமாரியின் கேதைமத்தை மிகவும் விசாரிக்கச் சொன்னார்.

[இரு நிருபம் கொடுக்கிறார்கள்.]

- ஹே. ஜீயா, உமக்கு மிகவும் வந்தனம். உமக்கு நிரம்ப நல்வரவு கூறவேண்டும் நான்.
- ஈ. [இரு புறமாக] அவனது வெளித் தோற்றமெல்லாம் மிகவும் மேன்மை யுடையதே! இத்தனை அருளை வாய்ந்த மனத் தையும் உடைபவ எரியின், இவனே கிடைக்கதற் கரிய காம தீதனுவாம். என்னுடைய பந்தயத்தை நான் பறி கொடுத்த வனே! தைரியமே, எனக்குத் துணை நிற்பாயாக! எதற்கு மஞ்சாமையே, என் தலை முதல் கால்வரை காத்திடும் கவச மாகுக! இல்லாண்டின் உத்தரகுமாரனைப்போல் ஒடிடோர் நான் யுத்தம் செய்யவேண்டும், அதாவது உடனே ஒடுவேண்டும்.

- ஹே. [படிக்கிறார்கள்.] “உயர் குண முடை உத்தமர்க்குள் ஒருவர் அவர்; அவரது அன்றிற்கு நான் மிகவும் கட்டுப்பட்டிருக்கிறேன். அதற்குத் தக்காடி அவரைக் கருதல்வேண்டும், உன்னிட முள்ள நம்பிக்கையை மதிப்ப தானால்...”

கேசரிநாதன்.”

அதுவரை நான் உரத்துப் படித்தேன், மற்று மூள்ளதை என் னிருதயத்தின் அந்தரங்கமே சுக முற்று சந்தோஷத் துடன் உட்கொள்ளுகிறது.—ஜீயா, என் வார்த்தைகளால் உமக்கு எவ்வளவு நல் வரவு கூற முடியுமோ, அவ்வளவு கூறுகிறேன். என்னால் என்ன செய்ய முடியுமோ, அவற்று கொல்லாம் அதனை சீர் காண்பிரே.

ஈ. மிகவும் சந்தோஷம், அழகிய அரசு குமாரியே. என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்குப் பயித்தியம் பிடித்திருக்கிறதா, என்ன? இவ் வழகிய விதானம்போன்ற ஆகாயத்தையும், வளம் நிறைந்த வையகத்தையும், சமுத்திரத்தையும், கண்டு களிக்கவும், ஆகாயத்தில் ஒளிர்கின்ற நட்சத்திரங்களுக்குள் உள்ள பேதத்தையும், ஆர்கலியின் கரையில் ஓள்ள ஒன்றைப்போல் இருக்கின்ற கணக்கிறந்த கூழாங்கற்களுக்கும் உள்ள பேதத்தைப் பகுத் தறியவும், ஜகதீஸன் நமக்குக் கண்களைக் கொடுக்க வில்லையா? அப்படிப்பட்ட உத்தமமான இந்திரியங்களைக்காண்டு அடிகிற்கும் அவலட்சணத்திற்கு மூள்ள பேதத்தைப் பிரித் தறிய முடியாதா நம்மால்?

ஹே. உமக்கு ஆச்சரியத்தைத் தருவ தென்ன?

அது கண்களின் குற்ற மன்று; ஏனெனில் மந்திகளும் மற்ற குரங்குகளும் கூட இப்படிப்பட்ட இரண்டு ஸ்திரீ உருவங்களைக் கண்டு, ஒன்றை வியந்து பல்லை இளித்தும், மற்றொன்றை முகம் வழித்து நங்கு காட்டியும், அவைகளுக்குள்ள பேதத்தைக் காட்டிவிடும். ஆயங்க தறியும் புத்தியின் தவறெனவும் கூற லாகாது; ஏனெனில் புத்தி சூன்யர்களும் இத்தகை வரிலீக் கண்டு இதே மேம்பட்டதென ஸ்திரமாய்க் கூறிவிடவார்கள்; இச்சையின் குற்றமெனவும் என்ன லாகாது; கேவலாக போஹமானது, இத்தனை அருமையாம் அழகு எதிர்ப்பட்டால் அனுபவிக்க விரும்பாது, தெவிட்டியதுபோல் வெறுத்துப்போ... .

ஹே. என்ன விசேஷம், சொல்லும்.

எத்தனை அனுபவித்தும் ஆத்திரம் அடங்காத, தேக்கிட்ட இச்சையானது—குடம் நிரம்பி வழிந்தோடுவதேபோல்— உத்தம உணவைப் புசித்தும், உச்சிட்டத்தை உண்ண விரும்புகிறது.

ஹே. ஐயா, இவ்வாறு உம்மை மெய் மறக்கச் செய்வ தென்ன? உடம்பு ஏதாவது அசௌக்கியமோ?

அப்படி யொன்று மில்லை, அம்மா; நான் சுகம்தான்.—ஜூயா, என்னுடைய ஆளை நான் விட்டுவந்த இடத்திலேயே இருக்கும்படி சொல்லும். அவன் ஒருவாறுன குண முடைய பேதை.

பி. அங்குதான் புறப்பட்டேன் ஜூயா, அவனுக்கு நல்வரவு கூற. [போகிறோன்.]

ஹே. என் பிராணநாதர் சவுக்கியமாகவே இருக்கிறாரா? கொஞ்சம் தயை செய்து சொல்லவேண்டும்.

ஈ. நன்றா யிருக்கிறார், அம்மா.

ஹே. அவர் சந்தோஷத்தின்மீது மனத்தைச் செலுத்துகிறாரா? அங்ஙனம் செய்கிறோனாக் கோருகிறேன்.

ஈ. அதிகமான சந்தோஷத்தி விருக்கிறார். அவரைப்போல் வேடிக்கை விநோதங்களுக்கிடங் கொடுக்கும் அயல் நாட்டான் ஒருவரு மில்லை அங்கு. அவருக்குப் பெயர் அங்கே சிங்கனதேசத்துச் சிருங்காரலோலன் என்று.

ஹே. அவர் இங்கிருந்தபொழுது ஒருவாறு தூபர் கொண்டிருதார், அரேக சமயங்களில், அதற்குக் காரணமறியாமலே.

ஈ. அவர் சஞ்சலப்படும் சமயமே நான் பார்த்த தில்லை. அவதோழர் ஒருவர் இருக்கிறார், சோழ தேசத்தார்; பெயாபெற்ற ஒரு பெரிய மனிதன்; தன் தேசத்துக்காஞ்சிசு சிறுபாருத்தியின்மீது அதிக காதல்கொண்டிருக்கிறார். நெருாடுத் துருத்தியினின்றும் காற் றெழுவதேபோல் எங்கே மும் பெரு மூச்சு விட்டுக்கொண்டிருப்பார். அப்பொழுது இந்த சிருங்கார சிம்ஹளரோ—நான் சொல்வது உமட்பிராணநாதரை—வயிறு குலங்கச் சிரித்து, “ஜூயா! பேறை, மனிதன் இதிலூசங்களில் கற்றதாலும், தான் கேட்டதாலும், தன் சொந்த அனுபவத்தாலும், மாதர்கள் இப்படிப்பட்டவர்கள், மன மிருந்தாலும் இல்லாவிட்டாலும் இப்படிப்பட்டதானாகவேண்டும், என அறிந்தும், அவர்கள் வலையினின்றும்

விலகி இருக்குங் காலத்தில், மறுபடியும் அவ் வலைக்குட் சிக்கவேண்டு மென்று விரும்பித் தான் வாழ்நாட்களை வருத் தத்தில் கழிப்பானு, என்று எண்ணும்பொழுது, நகைப்பி னால் என் வயிறு வெடியா திருப்பது என்ன ஆச்சரியம் !” என்று கூறுவார்.

ஹே. என் பிராணநாதர் அப்படிச் சொல்வாரோ ? .

ஈ. ஆம், அம்மணி; அச் சமயங்களில் அவர் கண்களினின்றும் சிரித்துச் சிரித்து கண்ணீர் பிரவாகமாகப் பாடும். அவர் பக்கலில் நின்று, அவர் அந்த சோழநாட்டாளை ஏளனஞ் செய்வதைக் கேட்டலே ஒர் வினேத மாம். ஆனால் சவாமிக்குத் தெரியும்—சில மனிதர்கள் அதிக தவ நிமைக்கிறார்கள்.

ஹே. என் பிராணநாதர் அங்ஙனம் செய்யாரென நப்புகிறேன்.

ஈ. அவரல்ல, ஆயினும் சர்வேஸ்வரன் அவருக் களித்ததை இன் னும் அதிக சந்தோஷத்துடன் அனுபவிக்கலாம் ; அவர் வரையிலுமே அது அதிகம். உம்மை, அவரது உடை மையென எண்ணும்—உம்மைக் கருதுமிடத்தோ—அது மிகவும் அதிகமாம்—இதைபெல்லாம் கருதுமிடத்து, நான் ஆச்சரியப்பட வேண்டியவ னுயினும், பரிதாபமும் படவேண்டும்.

ஹே. ஐயா, தாம் எதற்காகப் பரிதாபப்படுகிறீர் ?

ஈ. இரண்டு பெயரைக் குறித்து, மனப் பூர்வமாய்.

ஐயா, அவர்களில் நான் ஒருத்தியோ ? என்னை ஒருவாறு பார்க்கிறீர். உமது பரிதாபத்திற்கு ஆளாகும்படி. என் னிடம் என்ன அவலத்தைக் காண்கிறீர் ?

ஈ. என்ன துக்கக்ரமான விடையம் ! அந்தோ ! ஒளி வீசும் ஆதித்யனுடைய ராந்தியினின்றும் என்னை மறைத்துக் கொண்டு, அடர் குகையில் அவியும் விளக் கொண்றைக் கொண்டு ஆந்தப்படுவதோ ?

- ஹே.** ஜூயா, உம்மை நான் வேண்டிக்கொள்ளுகிறேன். எனது கேள்விகளுக்கு உமது பதில்களை இன்னும் வெளிப்படையாகக் கூறும். என்மீது என் பரிதாபப்படுகிறீர்?
- ஈ.** நான் சொல்லவந்த தெண்ணென்றால், மற்றவர்கள் அனுபவிக் கிறுர்களே, உமங்கு சொந்தமானதை—ஆனால். அதற்குப் பழி வாங்கும் தொழில் பரோமேஸ்வர ஞாடைய தாப் அதைப் பற்றிப் பேசுதலும் என் தொழி லன்று.
- ஹே.** என்னைப்பற்றி, அல்லது என்னைச் சார்ந்த விஷயத்தைப்பற்றி, தாம் ஏதோ தெரிந்துவராய்த் தோற்றுகிறீர். சில விஷயங்களில் தவறும் நடப்பதாக சந்தேகங் கொள்வது, அங்கு னம நடப்பதாக உறுதிபாய் நடப்புவதைவிட, அதிக கெடுதி யை விளைப்பதாகும்; எனெனில் நிச்சயிந்கட்பட்ட விஷயங்கள், பரிமாரங்நலோக் கடந்தவைகளாகும்; அல்லது காலத்தில் அறிந்தால், அதன் சிகிச்சையும் அதனுடன் பிரக்கும். நீர் தூண்டிவிட்டும் தடைப்படச் செய்கிற அவ் விஷயத்தை, எனக் கறிவிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
- ஈ.** எனது அதரத்தைக் குளித்திட இக் கண்மும், ஒவ்வொரு ஸ்பரிசமும், பட்டமாததிரத்தில் ஆசை மாரு ஆணையினை எனது ஆன்மாவுக்குப் புகட்டக் கூடிய, இக் கரமும், பலதிக்குகளிலும் செல்லும் என் கண்ணின் பார்வையைச் சிறைப்படுத்தி இவ்விடத்திலேயே பந்தப்படுத்தும், இவ்வுருவமும், எனக்குச் சொந்தமா யிருக்கு மாயின், பரங்குன் றத்தின் படிக் துறைபோல் பலருக்கும் சாதாரணமான பாவையரின் அதரத்தைப் பருகுவனே? கடிகைதோறும் கபடசத்தியத்தாலும் கடிகைதோறிலாலும் கறடேறிய கைகளைக் கட்டிப்பிடிப்பேனே? நாற்ற முடைய மெழுகினால் ஏற்றியதிபம் கறுத்துக் காட்டுவதுபோல், காந்திமழுங்கிய களங்க முடைய கண்களை நான் கபடத்தனமாய்ப் பார்ப்பானே? அங்குனம் செய்வேணுயின், அடியுடன் அழிக்கப்பட்டு, ஆழ்நரகி லுள்ள அத்தனைக் கொடுமைகளும் ஏக காலத்தில் என்னைப் பீடிக்கத் தக்க வோர் ஆளாவேன்.

காட்சி-6]

சி ம் ஹ லா ந தன்.

ஹே. எனது பிராணாதர், அம்மளத்தை மறந்தாரென அஞ்சன.

ஈ. தன்னையும் மறந்திருக்கிறார். இவ்வாறு அவரது இழிந்த ஸ்திதியைச் சொல்ல இசைந்து சொன்னவ ன்று ஈான். உமது செளந்தர்யங்களே, மெளனம் சாதிக்கும் என் மனோ சாட்சியினின்றும் வாய்விட்டு வெளி வரும்படி வளிக்கின்றன.

ஹே. இன்னும் கேட்க எனக் கிஷ்ட மில்லீ.

ஐயோ! என் னருயிரே! உமது கதியானது பரிதாபத்தினால் என் னிருதயத்தைப்பிளந்து, என்னைத் துயருறச்செய்கிறது. அழகில் நிக ரற்ற அணங்கு—உ.லகில் ஒப்புயர் வற்ற அரசனைச் சார்ந்தபோதிலும் அவனது உண்ணத ஸ்திதியை இருமடங் காக்க வல்ல உத்தமி—உம்மைவிட்டு, உமது பணத்திற்குத் தக்கபடி, தமது உருவத்தைக் காட்டும், நாணய மில்லாத நடன மாதர்களுடன் கூடுவதா? நீர் பழி வாங்கவேண்டும். இல்லாவிடின் உம்மைப் பெற்றவள் ராணி யன்று; உமது உயர்ந்த குடிப் பிறப்பினின்றும் குன்றுகிறீர் நீர்!

ஹே. பழிவாங்குவதா! நான் எப்படிப் பழிவாங்குவது? இது உண்மையா யிருக்கு மாயின்—என் னிதயமே என் செவிகள் கேள்வியற்றதை அத்தனை விரைவில் நம்பி மோசம் போகலாகாதெனக்கூறுகிறது.—ஆயினும் இது உண்மையா யிருக்கு மாயின், நான் எவ்விதம் பழி வாங்குவது?

ஈ. நீர் இல்லாக் காலத்து, உமது திரளியத்தைக்கொண்டு, எல்லா கித லீலைகளையும் தான் ஆடி வரும்பொழுது, உம்மைமாத்திரம் கண்ணியாகுமரி மடத்துக் கண்ணிகைபரைப்போல் கற்பினைக் கடுங் காவலி விட்டுக் காத்துவரச் செய்வதோ? பழி வாங்கு மினத. என்னை உமக்குரிப் பூனிய சுகத்தின் பொருட்டு ஒப்பிவைத்தேன். உமது படுக்கையினின்றும் பறங் தோடின அப் பாமரனினும் நான் உயர்ந்தவனே. உம்மீ

துள்ள ஆசை அனுவளவும் குறையாது வாழ்வேன், எப் பொழுதும் அருகில், திண்ணமாய்.

ஹே: ஆ ! ஐயோ ! விசாகா !

ஈ. உமது அதரத்திற்கு என் பிரார்த்தனையைச் செலுத்து கிறேன்.

ஹே: போ தூரா ! இதுவரையில் உன் வார்த்தைகளைக் கேட்ட என் செணிகளை நான் தூறவேண்டும். நீ நற் குண முடைய வனுயின், நலக்தின்பொருட்டு இக்கதையை என்னிடம் கூறி யிருப்பாய்; நீ விரும்பும், வெறுக்கக் தக்க இவ் விழிவாம் முடிவின்பொருட்டன்று. உன் கும் நற் குணத்திற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் இருக்கிறது அவருக்கும் நீ கூறும் கதைக்கும்; அப்படிப்பட்ட உத்தமஜீ நீ தூஷிக்கிறும் பேதையாம் உண்ணையும் பிசாசையும் ஒன்றாக வெறும் வேண்டி விரும்புகிறும் நீ ! —என்ன, ஐயோ ! விசாகா ! —அரச ராகிய என் தந்தை யிடம் நீ கொண்ட தூர் எண்ணாக்கை அறிவிக்கிறேன். படுக்காளியான பாதக வெளிருவன், பாண்டிய நாட்டுப் பரத்தையர் வீதியில் வியாபாரம் செய்வதுபோல், தன தரண்மஜீயிலும் வியாபாரம் செய்து, அவனது தூர் எண்ணாக்கை யெல்லாம் இங்கு அணைவருக்கும் வெளிப்படுத்துப்படி விடுதல், சரி யென நினைக்கிறோ பார்ப்போம்.—ஆயினும், அந்தோ !— தன தரண்மஜீயை அவர் கவனிப்பதே யில்லை, தனது பெண்ணையும் மதிப்ப தில்லை.—என்ன, ஐயோ ! விசாகா !

ஈ. ஹா ! கேசரிநாதரே ! நீரே சுகபுருஷன் என்று நான் சொல்ல வேண்டும். உமது காதலி உம்மீது வைத்த கெளரவத் திற்கு, நீர் அவளிடம் வைத்த நம்பிக்கை பொருந்தியதே. உமது சிறந்த உத்தமமான நற் குணம், அவளது உண்மையாம் கெளரவத்திற் கேற்றதே ! சுசன் அருளால் இருவரும் நீடுமீ காலம் வாழ்வீராக !—எந்த தேசமும் தன்னுடையான் எனக் கோர விரும்பும், தண்ணளியானுக்குத் தக்க தாரம் !

அவரது காதலியாகிய நீரே உலகில் ஒப்புயர்வற்ற உத்தம ஆக கேற்ற பத்னி ! என்னை மன்னிக்கும்படி வேண்டு கிறேன் உம்மை. உமது காதலானது கலக்கப்படாதபடி வேறுன்றியதா எனக் கண் டறியும்பொருட்டே, நான் இதை யெல்லாம் பேசியது. உமது பிராணநாதன் இப்பொழுது இருப்பதுபோல் மறுபடியும் புதிதாய் ஆகச் செய்ய வல்லேன். உண்மையான நடவடிக்கைகள் அந்த உத்தம னிடமே குடிகொண் டிருக்கின்றன. சங்கங்களை யெல்லாம் தன் சார்பாகச் செய்ய வல்ல அத்தனைப் பரிசுத்தமாம் மாயானி ! உலகி மூன்றா உத்தமர்களின் மனத்தையெல்லாம் கவர்க்கிறார்—

ஹே. செய்த பிழைக்குப் பிரதி செய்கிறீர்.

ஈ. மாந்தர்களுக்குள் விண்ணவினின் றிமிந்த வேந்தனைப்போல் உட்காருகிறார். அவரிடத் துள்ள ஓர் வகை உத்தம குணமானது, அவரை எடுத்துக் காட்டி, சாதாரண மனிதரவிட மோலானவராகப் பாவிக்கச் செய்கிறது. மங்கையர்க்கரசியே ! கட்டுக் கதையை நீர் எவ்வாறு கவனிக்கிறோ என்று பார்க்க முயன்றதற்காக, என்னை மன்னிக்க வேண்டும். அங்குனம் செப்தது, அத்தனை அருமையாம் புருஷனை உமது நாதனுக்க் கோரிப் போல உமது கூர்மையாம் அறிவை, பெருமையுடன் ஊர்ஜ்ஜிதப்படுத்தியதேயொழிய, வேறன்று; உமது ஒள்ளிய அறிவு ஒருகாலும் தவறாது. அவர்மீது நான் வைத்த அன்பானது, உம்மை இவ்வாறு தூண்டிப்பார்க்கச் செய்தது. ஆயினும் ஜகதீசன் உம்மை மற்றவர்களைப்போல் அன்றி, மாறுபாட்டிற்கிடங்கொடா திருக்கச் செய்தார். உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன், என்னை மன்னிக்கவேண்டும்.

ஹே. ஐயா, எல்லாம் சரி யாய்விட்டது. அரண்மனையில் எனக்குள்ள அதிகாரம் உமதாகக் கொள்ளும்.

ஈ. அதற்கு அடியேலுடைய வந்தனம். உம்மைக் கேட்கவேண்டிய சிறு விண்ணப்ப மொன்றை ஏறக் குறைய முற்றிலும் ரந்தேன். அது சிறிய தாயினும், உடது பிராணநாதரை பற்றிய தாகையால், முக்கிய மானதே. நானும், இன்னு சில சீமான்கவாகிய அவரது சினேகர்களும், இவ்விஷயத்தைப் பல்யப்பட்டவர்கள்.

ஹே. சொல்லும், என்ன அது?

ஈ. மதுரைவாசிகளாகிய எங்களில் பத்துப் பண்ணிரண்டு பொரும், எங்கள் தலைவராகக் கொள்ளத் தக்க உமது நாதருமாகச் சில தொகைகளைச் சேர்த்தோம், மஹாராஜாவுக்கோர் காணிக்கை வாஸ்கும்பொருட்டு. மற்றவர்களுக்கல்லாம் நான் முதலாளி யா யிருந்து, சோழ நாட்டிய அதை வாங்கினேன். அவை அருமையாம் வேலை செய்யாத்திரங்கள், நாணயமும் வேலைப்பாடு மூள்ள நகைகள் அவைகள் மிகவும் விலை யுயர்ந்தன. பட்டணத்திற்குப்பு, தானதுபற்றி அவைகளைப் பத்திரமாய் வைக்குமிடம் அயாது தியங்குகிறேன். அவைகளை உமது காப்பில்வைக்ககடாட்சித் தருங்கீரா?

ஹே. சந்தோஷமாய்; அவைகளைப் பாதுகாப்பதாக என் கெளவத்தை ஈடுசொடுப்பேன். என் பிராணநாதர் அதில் பவ்யபட்டிருப்பதால், என் படுக்கை யறையில் வைத்திருப்பே

ஈ. அவைகள் எல்லாம் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருகின்றன. எனது ஆட்கள் அதைக் காத்திருக்கின்றனர்; இறிரவுமாத்திரம் உங்களிடம் இருக்க அதைத் துணிந்தது புகிறேன். நாளை நான் ஊருக்குப் போகவேண்டும்.

ஹே. ஆ! கூடாது, கூடாது.

ஈ. இல்லை, நான் கேட்டுக்கொள்ளுகிறேன். நீடித்து நான் கிருப்பே னுயின் நானாளித்த வாக்கினின்றும் தவறின

ஞவேஷ். பாம்பனிலிருந்து பட கேறிவங்தேன், உம்மைப் பார்ப்பதாகச் செய்த கட்டிறுதியின் காரணம்பற்றி.

ஹே. நீர் கொண்ட கஷ்டத்திற்கு நான் எந்தனம் செய்கிறேன்; ஆயினும் நீர் நாளை போக லாகாது.

ஈ. இல்லை, அம்மலை; நான் போகவேண்டும். ஆகவே, உமது பிராணநாதருக்கு எதாவது எழுதவேண்டி. விரும்பின், இன் றிரலை அதைச் செய்யும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் எற்படுத்திய காலத்தைவிட அதிகமாய் இருந்தானிட்டேன். நாங்கள் மஹாராஜாவுக்குக் நாணிக்கை செலுத்த வேண்டிய காலர் கடக்கற்பால தன்று.


ஹே. நான் எழுதுகிறேன். உ.ஏ.நா பெட்டியை என்னிடம் அனுப்பும். அதைப் பத்திரமாய் வைத்திருந்து உம்மிடம் ஒப்புனிக்கிறேன் சரியாக. நீர் வந்தது மிகவும் சுந்தோஷம்.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது:-



இரண்டாம் அங்கம்.



முதல் காட்சி.

இடம்—சிம்ஹளாம். சிம்ஹளாநாதன் அரண்மனையில் முற்றம்.

கனேபரஞும். இரண்டு கனவாள்களும் வருகின்றனர்கள்.

- க. இப்படிப்பட்ட தூரதீர்ஷ்டம் யாருக்காவது தீவிட்டிருக்கிறதா? நாலு பழமூர் பழுத்து வரும்போமுது, ஒரு படையிலே ஆட்டம் தோற்றுப்போகிற தென்றால்! நாபொன் பந்தபம் கட்டியிருந்தேன் அந்த ஆட்டத்தைப்பேரில்! அதன்மேல், தேவிய்யாள்மகன் ஒருவன், நாகெட்ட வார்த்தைகள் மொழிந்தேனென்று என்னேடு சாட்டோடுவண்டுமா? என் இஷ்டப்படி. என் வார்த்தைகளை நான் உபயோகிக்க ஸாகாதா? இவனிடமிருந்து நான்தாவது அவைகளை இரவால் வாங்கினேனே?
- மு. க. அதனால் அவன் அடைந்த பலன் என்ன, உமது பாப்சகையினால் அவன் மண்ணையில்லை குத்துண்டது தவிர?
- இ. க. [ஒரு புறமாக] குத்தினவன் மண்ணையப்போல் குத்துண்வன் மண்ணையும் உள்ளே ஒன்று மில்லாத்தா யிருந்தாக சுக்கல் சுக்கலாய் உடைந்துபோயிருக்கும்.
- க. உத்தம குலத்தி லுதித்த ஒருவன் எதோ வார்த்தையானால், பக்கத்தி விருப்பவர்கள் அதைத் தடுத்துப் பேசவது வது? ஏ!
- இ. க. கூடாது ஜீயா; [ஒரு புறமாக] நாய் குரைத்தால் அதற்குதிராகக் குரைப்பார்களா யாராவது?
- க. தேவடியாள் நாய்! அவனுக்கா நான் பதில் சொல்வது என்னுடைய அந்தஸ்திற்குமாத்திரம் சரியானவனு யிருதால்!

- இ. க. [ஒரு புறமாக] உண்ணீப்போல் முழு முண்டமா விருந்திருப்பான்.
- க. உலகத்தில் இதைப்போல் வேறுதுவர் எனக்கு அத்தனைக் கோபம் உண்டுபண்ண வில்லை. பாழுமியப் பேராக! நான் இத்தனை உத்தம குலத்தில் உதிக்காம விருந்திருக்கலாகா கா? நான் மஹாராணியின் தமிழ் என்று என்னுடன் சண்டை போடாட்டேன் என்கிறூர்கள். ஒவ்வொரு பண்ணைக் காரனும், தான் வேண்டியமட்டும் சண்டைபோடலாம்; நான் மாத்திரம், எதிர்ப்பவன் ஒருவனும் மின்றி, வாவ்கோழியைப் போல், வாயிலில் கீழூர் மேலுமாய், உலாவிக்கொண் டிருக்க வேண்டும்.
- இ. க. [ஒரு புறமாக] வீரம், அழகு, புத்தி, வல்லாம் உனக்கும் வான்கோழிக் கிருப்பதுபோல்தான் இருக்கிறது.
- க. என்ன சொல்லுகிறோம்?
- மு. க. தாங்கள் வெறுக்கும் ஒவ்வொரு ஆசாமியடனும், தாங்கள் சண்டைபோடுவது, தங்களுடைய அந்தஸ்திற்கு எற்றது அன்று.
- க. ஆர், அதை அறிவேன் நான். ஆயினும் எனக்குத் தாழ்ந்த ஸ்திதியிலிருப்பவர்களை நான் தண்டிப்பது தகுதி யன்றே?
- இ. க. ஆம், அது பிரபுவாகிய தங்களுக்கே தகும்.
- க. என், அப்படித்தான் நான் சொல்கிறேன்.
- மு. க. இன் நிரவு அரண்மீனாக்கு ஒரு அயல் நாட்டார் வந்திருப்பதைப்பற்றி கேள்விப்பட்டிரோ?
- க. அயல் நாட்டானு? எனக்குத் தெரியாமலா?
- இ. க. [ஒரு புறமாக] அந்த அசல் நாட்டானுக்கு, இந்த அசல் மட்டிக்குத் தெரியாமல் வரக்கூடாதென்பது தெரியாது.
- மு. க. பாண்டிய நாட்டார் ஒருவர் வந்திருக்கிறார்; அவர் கேசரி நாதருடைய சினேகிதர்களில் ஒருவர் என்று எண்ணப்படு

- க. கேசரிநாதன் ! நாட்டைவிட்டுத் துரத்தப்பட்ட கழுதை ! அவன் யாரா யிருந்தபோதிலும், அவன் சிரேகிததும் அவனைப்போன்ற மற்றொரு கழுதையா யிருக்கவேண்டும். இந்த அடில் நாட்டானைப்பற்றி உனக்கு யார் சொன்னது ?
- மு. க. பிரபுவின் வேலை யாட்களுள் ஒருவன்.
- க. அவனை நான் பார்த்தல் சரியா ? அதில் ஒன்றும் என் அந்தஸ்திற்குக் குறை வில்லையே ?
- மு. க. மஹாப் பிரபு ! தங்களுடைய அந்தஸ்து எப்படி குறையும்?
- க. ஆம், எளிதில் குறையாதென்றே நினைக்கிறேன்.
- இ. க. [ஒரு புறமாக] மடையானுக்கு அந்தஸ்து ஒன்று ! ஆயினும் இந்த மட அந்தஸ்து, எப்படியும் குறையாது, அது என்ன வோ வாஸ்தவம்தான்.
- க. வாருங்கள், நான் போய் இந்தப்பாண்டிய நாட்டானைப்பார்க்கிறேன். இன்று நான் சொக்கட்டானில் தோற்ற பணத்தை அவனிடமிருந்து ஜெயிக்கிறேன். வாருங்கள் போவோம்
- இ. க. பிரபுவின் பின்னால் வருகிறேன்.

[களேபரனும், முதல் கணவானு போகிறார்கள்.]

ராணியாகிய அந்தக் கபட முடைய மகளோப் பெற்ற தாய் இந்தக் கழுதையையும் பெற்றாலோ இவ்வுலகில் ! அவளே, தன் புத்தனைக் கொண்டு எல்லாவற்றையும் அடக்கி ஆகிறார்கள், அவள் தம்பியாகிய இவனே, தன் உயிர் போவதற்கும், இருபதில் இரண்டெடுத்துவிட்டால், பதினெட்டு மிகுதி, என்று சொல்லத் தெரியான்.—அந்தோ ! பேச அரசு குமரியே ! அணங்கே, ஹேமாங்கி ! நீ என்ன கஷ்ட அனுபவிக்கிறோய் ! ஒரு புறம் உன் மாற்றாங் தாயால் ஆட்டபட்ட தந்தை; மற்றொரு புறம் உன்னைக் கெடுக்கவேண்டுமெனிக்கு மணி சூழ்ச்சி செய்யும் மாற்றாங் தாய்; இன்னாலும், உனது பிரியமான கணவன் இந்நாட்டை ஏ

இத் துரத்தப்பட்டதைப் பார்க்கினும் உனக்கு அதிக வெறுப்பைத் தரும்படியான, உன்மீது மோஹம் கொண்ட இப் பாதகன். உன்னைப் பலவங்தப்படுத்தி, உன் கணவனிட மிருந்து உன்னைப் பிரிக்கக் கருதும், இக் காதகன் கையினிற் சிக்காதபடி, ஜகதிசன் உன் கற்பிளைக் காத்துரட்சிப்பாராக ! உனது களங்க மற்ற மனதெழும் கோயிலைச் சலனத்துக் குள் ளாகாதபடி, காப்பாற்றுவாயாக ! அங்கன மிருப்பாயாயின், எப்படியும், நீ நிலைபெற்று, துரத்தப்பட்டஉன் நாத ணையும் பெற்று, முடிவில் இங் நாங்கிலத்தையும் பெறுவாய் !

[போகிறோன்.]

காட்சி முடிகிறது.



இரண்டாம் காட்சி.

இடப்—ஹோங்கி படுக்கை அறை; அதன் ஒரு புறம் ஒரு பெட்டி.

ஹோங்கி படுக்கைஞ்சிருக்கிறார்கள். ஒரு காங்கி விற்கிறார்கள்.

ஹே. யார் இருக்கிற தங்கே ? என் பாங்கி, லிலாவா ?

பாங். ஆம், அம்மணி.

ஹே. இப்பொழுது என்ன மணி ?

பாங். ஏறக் குறைய பாதி இராத்திரி யிருக்கும், அம்மா.

ஹே. ஆனால் நான் மூன்று மணி நோம் படித்திருக்கவேண்டும். என் கண்கள் நோ பெடுக்கின்றன. நான் விட்ட இடத்தின் பக்கத்தை மடித்து வை. நீ படுக்கப் போ; தீபத்தை எடுத்துக்கொண்டு போகாதே; எரிந்துகொண் டிருக்கும்படி. வைத்துப் போ. நான்கு மணிக்கு நீ விழிப்பதானால், என்னை வந்து கூப்பிடும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். எனக்குத் தூக்கம் நன்றாய் வந்துவிட்டது.

[பாங்கி போகிறார்கள்.]

ஐகதீசனே ! என்னைக் காத்துரட்சிப்ரோக ! பேய்களிடமிருந்தும், இராக் காலத்துப் பிசாசங்களிடமிருந்தும் என்னைக் காக்கும்படி உம்மைப் பிரார்த்திக்கிறேன். [உறங்குகிறேன்.]

•பெட்டியிலிருந்து அயாகாமள் வெளி வருகிறேன்.

ஈ. அவற்றுக் கோழி கூவுகிறது ! மனிக்கங்களுடைய சஷ்டப் படித்தப்பட்ட இந்திரியங்களைல்லாம், களைத் துறங்கி, மறுபடியும் பலத்தைப் பெறுகின்றன. அஹல்பையின் கற்றீனை அழிக்கக் கோரியபொழுது, இந்திரன் இவ்வாறுதான் அடிமேல் அடி வைத்துச் சென்றுன். அழுகிய ரதியே ! என்ன அழகாய் அப்படுக்கையில் பயமின்றிப் படுத்திருக்கிறோம் ! புதிதாய் மலர்ந்த பொற் கமலமே ! தந்தத்திலும் வெண்ணிற முடைத்து உன் தங்க மேனி. உன்னை நான் ஒரு முறை ஸ்பர்சிக்கக் கூடு மாயின் ! முத்தமிடக் கூடுமாயின் ! ஒரே முத்தம் ! கிடைத்தற் கரிய செம்புக் கற்கள் ஒன்றை யொன்று என்ன அன்போடு முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன ! அவளது சுவாசமே, இவ்வாறு இவ்வறைக்கு அகில் மன மூட்டுகிறது. விண்ணின் நிறம்போல் நீலமும் வெண்மையும் கலந்த, இரப்பைகளனும் பலகணிகளால் மூடப்பட்டிருக்கும், கண் மணிகளாம் விளக்குகளைக்கானுதற்பொருட்டு, வணங்கிப் பார்ப்பதேபோல், இவ்விளக்கிகள் சுடரானது, அவள் சார்பில் சாய்ந் தெரிகிறது. ஆயினும் என் வேலையைப் பார்க்கவேண்டும். அறையினைக்குறிப்பிடும்பொருட்டு, வல்லாவற்றையும் எழுதிக்கொள்ளுகிறேன். இன்ன இன்ன படங்கள், அங்கே பலகணி, படுக்கையின் சித்திரங்கள் இப்படிப்பட்டன; திரைகள், பதுமைகள், இப்படி இப்படிப்பட்டன. இங்கு வர்ணித்திருக்கும் கணதயின் சுருக்கப்—ஆ ! பதினாறிம் அற்பசாமான்களைவிட பாவையின் டடலி ஊள்ள சில அடையாளங்கள் எனது வார்த்தையை ஊர்ஜ்ஜிதப்படுத்தும் அத்தாட்சியாம்; அவைகளையும் என் கணக்கில் ஏற்றவேண்டும்.

இம் ஆ ! மரணம்போல் மேலுக்குக் காட்டும் நித்திரையே ! மாதின் மனத்தை நன்றாய் மழுங்கச் செய்வாயாக ! கோயில்களி விருக்கும் கல்லில் அமைக்கப்பட்ட விக்கிரஹங்களைப்போல் உணர்ச்சி யற்று இவள் உறங்குவாளாக'—வளையே ! வந்துளிடு ! [அவள் கை வளையைக் கழற்றி] பிரம்மனது முடிவெவ்வளவு கழற்றுவதற்குக் கடினமோ, அவ்வளவு சுலபமா விருக்கிறது இது. இது என்னுடமை. உள்ளுக்கு முன்னாக சாட்சி எங்களும் செய்யுமோ, அங்களுமே வெளிக்கு, இவள் பிராணாதஜீர் பித்தம் பிழிக்கச் செய்யச் சாட்சியாகும் இது.—இவளது இடது ஸ்தனத்தி விருக்கின்றது ஒரு ஐந்து புள்ளிக் ஞாடைய மச்சம். இந்த அத்தாட்சி நியாயஸ்தலத்து அக்தாட்சியைப்பார்க்கிலும் நிச்சயமான்து. இந்த ரகசியமானது, நான் பூட்டைத் திறந்து அவளது கற்பெறும் பெரும் புதையலைத் திருடியதாக அவளை நாப்பும்பாடி பலவந்திக்கும். இனி ஒன்றும் வேண்டாம்—என்ன காரணத்தின்பொருட்டு ? இதை எழுதுவாணன் ? ஆலி அறைந்தாற்போல் அவ்வளவும் என் மனத்தில் முடிக்கப்பட்டிருக்கிறதே ! இரவில் நெடு நேரம் எழில் நளன்றன் கதையைப் படித்திருக்கிறீர்கள். தமயங்கியை உறக்கத்தில் விட்டுப் பிரிந்த இடத்தில் பக்கத்தை மடித்திருக்கிறது. எனக்குக் கிடைத்தது போதும். பெட்டிக்குள் புகுந்து விசையை மூடிக்கொள்ளவேண்டும். சீக்கிரம் ! சீக்கிரம் ! பாழுது விழியு மாயின், நள் விருளைப் பறக்கடித்து, பாவையின் கண்களைத் திறக்கச் செய்யும். நான் பாத்துடன் பாதுங்கி விருக்கிறேன். அருகே விருப்பது அமர்நுலகத்து அணங்காயினும், நானிருப்பது நரகமே !

[கடியாரம் அடிக்கிறது.]

ஒன்று, இரண்டு, மூன்று ! மணி யாய்விட்டது ! மணி யாய்விட்டது !

[பெட்டிக்குள் போகிறோன்.]

காட்சி முடிகிறது.



மூன்றும் காட்சி.

இடம்—ஹோங்கியின் அறைக்கு வெளியில் ஹள்ள அரண்மனையின் ஒர் பாகம்.

கலேபரனும், இரண்டு பிரபுக்களும் வருகிறார்கள்.

மு. பி. பந்தயம் தோற்ற பொழுதும், பொறுமையோ டிருப்பவர் உம்மைப் போன்றவர் இப்பூவுக்கி வில்லை. முணக்தொன்று விழுந்த போதிலும் முகத்தைச் சளிப்ப தில்லையே!

க. ஆட்டம் தோற்றுவ எவ்வளவுக்கும் அடங்கிப்போம்.

மு. பி. ஆயினும் தங்களைப்போல் பொறுமையுட னிருக்கும் பெருமையாம் குணம் அரிது. நீர் ஜெயிக்கும் பொழுதோ, கோலமும் குதாக்குலமுமா யிருக்கிறீர்!

க. ஜெயமானது எவ்வளவுக்கும் கைதரியத்தை யண்டுபண்ணுகிறது. இந்த முட்டாள் பெண் ஹோங்கியை அடைவே னுயின் எனக்குப் போதுமான பொன் கிடைக்கும். பொழுது விடிந்துவிட்டது ஏறக்குறைய, அல்லவா?

மு. பி. காலை யாய்விட்டது, பிரபு.

க. என் இந்தச் சங்கீதக்காரர்கள் இன்னும் வர வில்லை? காலையில் அவளைச் சங்கீதத்தினால் சந்தோஷப்படுத்தும்படி எனக்குச் சொல்லி யிருக்கிறார்கள். அதுதான் அவள் மனத்தை ஊடிருவி மயக்கும் என்கிறார்கள்.

சங்கீதக்காரர்கள் வருகிறார்கள்.

வாருங்கள். சுருதி செய்து கொள்ளுங்கள். உமது விரல்களால் அவளை எழுப்புவீராயின், நாம் நமது நாவினுலுங்கொஞ்சம் பார்ப்போம். எதனுலும் முடியாவிட்டால், அவள் அப்படியே யிருக்கட்டும். எப்படி யாயினும், நான் என்னவோ விடப்போகிற தில்லை. முதலில், மிகுந்த மேன்மையான சவாரஸ்ய மடங்கிய ஒரு பாட்டு. பிறகு, நல்ல அழு

கான ஒரு பல்லவி, சாஹித்தியம் ஆச்சரியகரமான அழகிய பதங்கள் அடங்கி பிருக்கவேண்டும்—அதற்கு அப்புறம்—அவள் யோசிக்கட்டும்.

[பாடிக்கிறார்கள்.]

கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்·

ஒனின தாரைகள் ஒனியொளி யுதயக்

தொருப்படுகின்றது விருப்பொடு நாக்கு

தேவிநற் செறி கழல் தாளிணை காட்டாய்·

திருப்பெருந்தேவியே, தேவர் தொழு மாடை
யாவருமறிவறி யா யெமக் கெளியாய்

யெம்பெருமாட்டி யே எழுந்தருளாயே.

சரி! சீங்கள் போங்கள். இது அவளை எழுப்பினால், உங்களுடைய சங்கீதத்தை சரியென மதிப்பேன். அங்களைம் செய்பாவிட்டன், அதை, குதிரை மயிர்களும், கன்றுகளின் நரம்புகளும், அல்லது ஆணங்கியின் குரலும், வன்றும் சரிப்படுத்த முடியாத, அவள் காதில் விழும் வெறும் சப்தமென ஏதிப்பேன்.

[சங்கீதக்காரர்கள் போகிறார்கள்.]

சிம்ஹுளாதனம். அரசியும் வருகிறார்கள்.

இ. பி. இதோ மஹாராஜா வருகிறார்.

ச. நான் வெகு நேரம் விழித்திருந்தது சுந்தோஷமாச்கது. அது காரணம்பற்றியே நான் அதி காலையில் எழுந்தேன். நான் செய்த இப்பணிவிடையைத் தகப்பனாகுக் குரிய வாஞ்சை யோடு பார்ப்பார் என்பதற்குத் தடையில்லை.—மஹாராஜா அவர்களுக்குக் காலை வந்தனம். தனையுடை என் தமக்கைக் கும் அவ்வாறே.

கி. கடின சித்தமுடைய என் பெண்ணின் கவாடத் தருகிலா காத்திருக்கிறுய்? அவள் வெளியில் வரமாட்டாளா?

க. நான் சங்கீதத்தால் அவளை எழுப்பிப்பார்த்தேன், அவள் அதைக் கவனிப்பதாக் காணேன்.

- சி. அவளது ஆசாமி ஊரை விட்டுப் போய் கொஞ்ச காலம்தான் ஆயது. இதற்குள் அவளே மறந்திலள். அவள் மனத்தி னின்றும் அவனது உருவம் மறைவதற்கு இன்னும் கொஞ்ச காலம் கழிய வேண்டும், சிறகு அவள் உன்னுடையவளே.
- அ. அப்பா, எந்தெந்த விதங்களில் தன் பெண்ணை நீ பெற முடியுமோ, அவைகளில் ஒன்றைபேணும் விடாது முயல் கிழுர் மஹாராஜா. ஆகவே நீ அவருக்கு மிகவும் நன்றி யுள் எவனு யிருக்கவேண்டும். ஒழுக்கத்துடன் அவளது உத்த ரவைப் பெறும் வழியில் உண்ணை நிறுத்தல் வேண்டும். தகுந்த சமயத்தின் உதவியினைக்கொண்டு, அவள் தடிப்பதே உனது தாளாண்மையை விர்த்தி செய்யவேண்டும். அவளுக்குச் செய்யும் பணிவிடைகளைல்லாம், எதோ திடீரென்று உண்டுத்திக்குப் பட்டதுபோல் தோற்ற, நீ மேலுக்குக் காட்ட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவளுக்குக் கீழ்ப்ப யுந்து நடப்பாதுபோ ஸிருக்கவேண்டும், அவள் உத்திரவு உண்ணை அவள் ஏதிலில் நின்றும் அனுப்பிவிடுகிற விஷயத் தில் தவிர—அது விஷயத்தில்மாத்திரம் நீ அறியாதவனுக் கேள்வேண்டும்.
- க. அறி வில்லாதவனு : அப்படி முடியாது.

இரு தூதன் வருகிறான்.

- ஊ. மஹாராஜா அவர்கள் சந்திதானத்திற்கு, பாண்டிய நாட்டு ராப்பாரிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவராய் காயார் லோகசேனர் வந்திருக்கிறார்.
- சி. இப்பொழுது நமக்கு விரோதமான விஷயத்தின்பொருட்டு வந்தபோதிலும், அவன் யோக்கியமான மனிதன். இது அவன் குற்ற மன்று. அவளே அனுப்பிய எஜமானலுக் குரிய மரியாதையின்படி, நாம் அவனுக்கு நல்வரவு கூற வேண்டும். அவளைக் கருதுமிடத்தும், அவன் முன்பு நமக்கு நல மிழைத்திருப்பதால், நாமும் தக்கபடி மரியாதை

செய்யவேண்டும். அப்பா, உன் காதலியைக் காலையில் கண்டு வார்த்தையாடியவுடன், என்னையும் மஹாராணியையும் வந்து பார்ப்பாயாக. இப் பாண்டியன் விதியமாக உன் ஜீனாங்கள் கொஞ்சம் உபயோகிக்கவேண்டிவரும்.—வாராய் நமது அரசியே, போவோய்.

[இருவரும் போகின்றனர்.]

க. அவள் எழுந்திருந்தால் அவளுடன் பேசுவேன். இல்லா விட்டால், அப்படியே அசையாது படித்துக்கொண்டு கனவு காண்டும் அவள்.— உனது உத்திரவின்மீது—[கதவைத் தட்டுகிறுன்.] அவளது பாங்கிகள் அவ எருகிலிருக்கின்றனர், தெரிய மெனக்கு. அவர்களில் ஒருத்தி கையை நான் கொஞ்சம் பொன்னால் டூசினால் என்ன? பொன்தான் புகு மிடத்தை விலைக்கு வாங்கும்; அநேக முறை அங்கும் செய்கிறது. பொருளைக் காங்கவேண்டியவர்களே அப் பொருளைக் கள்வரிடாம் கொண்டுபோய்க் கொடுக்கச் செய்கிறது. போக்யளைக் கொல்வதும் பொன்தான், கள்வளைக் காப்பதும் பொன்தான்; அன்றியும் சில சமயங்களில் யோக்யனையும் கள்வளையும் இருவரையும், தூக்கி விடச் செய்கிறது! அது எல்லாவற்றையும், செய்தும்வைக்கும், அழித்தும் வைக்கு மன்றே? அவளது பாங்கிகளில் ஒருத்தியை என் பட்சம் வாதிப்பவாகச் செய்கிறேன். எனெனில், என் வாதம் இதுவரையில் எனக்கே அர்த்த மாக வில்லை— உனது உத்திரவின்மீது — [மறுபடியும் கதவைத் தட்டுகிறுன்.]

ஒரு பாங்கி வருகிறார்.

பா. யார் கதவைத் தட்டுகிறது?

க. ஒரு சீமான்.

டா. அவ்வளவுதானு?

க. ஆம், அன்றியும் ஒரு சீமாட்டியின் தம்பி.

பா. அது ஒரு விசேஷந்தான். அந்தப் பெருமை எல்லோரும்

வூஸ்தவத்தில் பாராட்டுவ தரிது. என்ன வேண்டும் தங்க அங்கு?

- த. உனது எஜமானியின் உருவம். அவள் சித்தமா யிருக்கிறாரா?
- பா. ஆம்—தன் அறையி லிருப்பதற்கு.
- க. இதோ உனக்குப் பொன் இருக்கிறது. உன் நன்குமதிப்பை எனக்கு விலைக்குக் கொடு.
- பா. என்ன? என் நற் பெயரையா? அல்லது, உம்மைப்பற்றி. எனக்கு எது நல்லது, என எண்ணுகிறேனே, அதைக் கூற வா?—அரசு குமாரி!

ஹோங்கி வருகிறார்.

- க. அழகிய அணங்கே, உனக்கு இது நற் காலையாகுக.

[பாங்கி போகிறார்.]

- ஹே ஐயா, உமக்கும் நற் காலையாகுக! கஷ்டத்தை விலைக்கு வாங்க, நீர் மிகவும் கவலை எடுத்துக்கொள்ளுகிறீர். உமக்கு நான் கொடுக்கத் தக்கன எல்லாம் எண்ணிடம் கொடுக்க அதிக மில்லை யென்றும், இருப்பவைகளையும் கொடுப்பது கடின மென்றும், சொல்வதே யார்.
- க. ஆயினும், நான் உன்மேல் ஆசை சொன்னிடிருப்பதாகச் சுத்தி யம் செய்கிறேன்.
- ஹே. சும்மா நீர் அவ்வாறு கூறிடினும், அவ்வளவு ஆழந்ததாக அதை நான் எண்ணுவேன் இன்னும் நீர் சுத்தியம் செய்வதானால், அதற்கு நீர் அடையும் பிரதி பலன், அதை நான் கருத மாட்டேன் என்பதுதான்.

- க. இது பதில் அல்ல

- ஹே. மெளனமா யிருந்தால் நான் இணங்கினேனென்று நீர் சொல்லாம் லிருப்பதற் கண்றி, நான் பேசவேமாட்டேன். என்னை விட்டுவிடும், நா ஆம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். உமது

[கட்டுரை]

பிகச் சிற்த பட்டத்திற்கும், உண்ணமயில் இது போன்ற அவை மரியாதையைத்தான் காட்டுவேன். உம்மைப் போன்ற சிற்த கல்விமாண்கள், பிராரால் கற்பிக்கப்பட்டால், பொறுத்து அம யென்பதைக் கற்கவேண்டும்.

க. உன்னுடைய பயித்தியத்தில் உண்ணை விடுவது, எனக்குப் பாப மாம். நான் அப்படிச் செய்யேன்.

ஹே. மூடர்கள் பித்தம் பிடித்தவர்கள்கூடும்.

க. எண்ணை மூடன் என்று அழைக்கிறோம்?

ஹே. எனக்குப் பித்தம் பிடித்திருப்பதால், அப்படிச் செய்கிறேன். நீர் பொறுத்துமையுட விருப்பதானால், நான் பித்தம் பிடித்தவளா யிருக்கமாட்டேன் இனிமேல். ஆகவே, அது நம் மிருவரையும் சுவாஸ்தப்படுத்தும். ஜயா, இவ்வாறு வார்த்தை அதிகமாய் ஆவுவதினால், குல ஸ்திரீகளுக்குரிய நடவடிக்கையை, நீர் எண்ணை மறக்கக் கெய்கிறீர், என்று எனக்கு மிகவும் வருத்தமா பிருக்கிறது. ஆகவே, ஒரே முறையாய் இதை அறியும், இப்பொழுது. எண்ணிதயத்தை அறிந்த நான், அந்த உண்ணமயின்மீ தாணைப்படி, உம்மீது கொஞ்சமேனும் எனக்குப் பட்ச மில்லியன்று உறுதி யாய்க் கூறுகிறேன். நான், உம்மை வெறுக்கும்படியான தர்ம சிந்தை இன்மைக்கு அத்தனை அருகி விருக்கிறேனே என்று, எண்ணையே தூவிக்கிறேன். இதை நீராக அறிந்தால் நலமா பிருக்குர். வீம்பாய் இதை எடுத்துக் கூற நான் விரும்பிலேன்.

க. உனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத பாபத்திற் காள்கிறோம். பிச்சை யெடுத்து வளர்ந்த, அரண்மனையில் ஹஸ் ளார் உண்டு எறிந்த எச்சிலினால் போவிக்கப்பட்டு பழையது உண்டு வளர்ந்த, அந்த இழிவாம் பாதகதுடன், ஏதோ உடன்படிக்கை செய்துகொண்டதாக எண்ணுகிறேயே, அது உடன்படிக்கையே அன்றா. அது ஒன்று மில்லி. கீழ்ப்பட்ட ஜனங்களுக்குத் தாங்களாக அவ்வாறு பங்கித

துக்கொள்வது வழக்கமா யிருந்தபோலும், அவ்வாறு எதேச்சையாய் நடவா வண்ணம், இவ் விராஜ்யத்தின் மகுடத்திற் குரியவளாய்ப் பிறந்திருக்கிறபடியால், நீகட்டுப்பட்டிருக்கிறுய்; நீ ஒரு அற்ப அடிமையை மனந்து அதன் விலை யுயர்ந்த மாற்றைக் கெடுத்துக் கொள்ள லாகாது. அவனிலும் இழிந்தவன் அவனியி லுண்டோ? அவனை நம்பினால் நீயும் உன் மக்களும் பிச்சை பெடுத்துப் புசிக்க வேண்டியதுதான்.—கட்டத் துணி யில்லாக் கட்டைத் தடியன்! சீமான்கள் சீயென இசமூழ் கந்தை! மடைப்பள்ளி மடையன்! அவ்வளவுகூட கெளரவ மில்லாதவன்!—

ஹ. விருதாவில் தூஷிக்கும் வீணே! இப்பொழுது திருப்பதை விட இன்னும் வேறொன்று மல்லாது, நீ இந்திரன் இளங்குமார னுயினும், அவரது காலீப் பிடிக்கும் வேலையாளா யிருக்கவும் தகாத இழிந்தவன் நீ. உனது குணத்தின் தாரதம்யப்படி கொடுப்பதானால், அவரது ராஜாங்கக்தில் உதவிக் கொலைஞருடைய மற்றவர்கள் பொறுமைகொள்ஞும்படி உன்னை ஏற்படுத்தலாம்; அந்த உயர்ந்த வேலை கொடுத்து, தும், உனக் கதிகமென்று, உன்னை வெறுப்பார்கள் எல்லோரும்.

க. அவன் வாடையில் வறண்டுச் சாவானுக!

ஹ. உன் வாயால் அவரைப் பெயரிட்டழைப்பதைவிட, பெருங்கேடு வேறொன்றும் அவருக்கு நேராது. எப்பொழுதாவது அவர் தேகத்தைச் சுற்றிய மிகுந்த ஏழ்மையாம் ஆடையும், உனது கேசங்களெல்லாம் உன்னை யொத்த மனித ராயினும், அத்தனைப் பெயரையும்விட, பெருஞ்சும் பெற்றதாக மதிக்கப்படும் என்னால்—என்னடா, விசாகா?

வி. சாக்ர் வருகிறேன்.

க. அவனது ஆடை? இப்பொழுது; அந்தப் பிசாக—

ஹ. துரைசானி யெனும் என் பாங்கியிடம் உடனே போ—

வி. அவன் ஆடை?

ஹே. பிசாகு பிழிப்பதுபோல் ஒரு மடையன் வந்து என்னைப் பிழிக்கிறேன், பயப்படுத்துகிறேன், அதனிலும் அதிக கோப மூட்டுகிறேன். போ, என் பாங்கியை என் கையினின்றும் அகஸ்மாத்தாய் நழுகிப்போன வளையலைத் தேடச் சொல், அது உன் எஜமான னுடையது. பரத கண்டத் தில் எந்த மன்னனுடைய பகுதிப் பணத்தைப் பெறுவதாயினும், அதைக் கொடுத்திருக்கமாட்டேன் இன்று காலை அதைப் பார்த்ததாக நினைக்கிறேன். நேற்றிரவு என் கையில் விருந்ததெனக் கட்டாயமாய்ச் சொல்வேன். அதற்கு நான் முத்தமிட்டேன். அவரன்றி மற் றென்றாற நான் முத்த மிடுவதாக என் பிராணநாதரிடம் சொல்ல, அது போயிரா திருக்குமாக !

வி. அது காணுமற் போகாது, அம்மணி.

ஹே. அங்கனமே நானும் கோருகிறேன். போய் தேழிப்பார்.

[விசாகன் போகிறேன்.]

க. என்னை நீ தூவித்தாய் !—அவனது அற்ப ஆடை !

ஹே. ஆம், நான் அவ்வாறுதான் கூறினேன், ஐயா; என்மீது பிராது செய்வதானால் அதற்குச் சாட்சிகள் கூப்பிடும்.

க. நான் உன் தகப்பனுரிடம் சொல்லுகிறேன்.

ஹே. உங்கள் தமக்கையிடமும் சொல்லுய; அவர்கள் எனக்கு நல்ல தலைவி; என்னைப்பற்றி கெடுதியையே கருதுவார்கள் என நம்புகிறேன். ஆகவே நான் உம்மை விட்டுப் போகி றேன்—கேடு கெட்ட சஞ்சலத்திற்கு. [போகிறேன்.]

க. நான் பழி வாங்குகிறேன்! —அவனது அற்ப ஆடை!—இருக் கட்டும்!

[போகிறேன்.]

காட்சி முடிகிறது.



நான்காம் காட்சி.

இடம்—பல்லாரியன் வீட்டி லோர் அறை.

பாசதாமனும், பல்லாரியனும் வருகிறார்கள்.

பாச. அதைக் குறித்து வருத்தப்படவேண்டாம் தாங்கள். அவளது கற்பினை அவள் காத்திடுவாள் என எங்ஙனம் நிச்சயமாய் இருக்கிறேனோ, அங்ஙனம் அரசரை என் பட்சம் திருப்புவதில் நிச்சயமா யிருப்பே நையின்!

ப. அவரை உமது பட்சம் ஆக்க என்ன வழி பார்த்திருக்கிறீர்?

பாச. ஒரு வழியு மில்லை. காலத்தின் மாறுபாட்டைக் கணக்கிட்டுக்கொண்டு, தற்கால தரித்திர திசையில் தயங்கி, நற் கால மெப்பொழுது வருமோ, என நாடிக்கொண் டிருக்கிறேன். குன்றிய கோரிக்கைகளுடைய இச் சமயத்தில், உமது பிரியத்தை மாத்திரம் டூர்த்தி செய்கிறேன். அதுவும் முடிவு பெறுமற்போன்று, நான் உமக்கு அதிக கடன் பட்டவனுக மரிக்கவேண்டியதே.

ப. உமது சற் குணமும் சகவாசமுமோ, நான் செய்யக்கூடியன வற்றிற்கெல்லாம் கைம்மாறு அதிகமாய்க் கொடுக்கின்றன— இதற்குள்ளாக, உம்முடைய அரசன், அகஸ்திய மஹா ராஜாவிடமிருந்து கேள்விப்பட்ட டிருப்பார். காயார் லோக சேனர் தன் வேலையைக் குறைவின்றிச் செய்து முடிப்பார். எமது பாண்டிய சைனியத்தின் ஞாபகம் சிங்களவரது துயரத்தில் இன்னும் மாருது குடிகொண் டிருக்கிறபடியால், அவர் எதிர்ப்பதைவிட, கப்பம் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டு, பாக்கியா யிருப்பதை யெல்லாம் அனுப்பி விடுவாரேனா, நினைக்கிறேன்.

பாச. ராஜாங்க விஷபங்கள் நான் கற் றறிந்தவன் அல்ல, இனிமேலும் கற்கப்போகிற தில்லையென எண்ணுகிறேன்; அங்ஙன மிருந்தும், இது சண்டையாய் முடியுமெனவே உறுதியாய் நம்புகிறேன். ஒரு காச கப்பமும் கட்டப்பட்டதாய்க் கேள்

விப்புவதைவிட, தற்காலம் காலபுரத்தில் விருக்கும் பாண்டியன் சௌனியங்கள், எதற்கு மஞ்சா சிம்தூளத் தீபத்தில் இறக்கப்பட்டதாக விரைவினில் கேள்விப்படுவீர் ஸிர். முன்பு, அவர்களுடைய பயிற்சி யின்மையைக் கண்டு நகைத் தபோதிலும், அவர்களுடைய தெரியத்தைக் கண்டு முகத் தைச் சுளித்தான் என்றே ஜ்வாலகேசரி பாண்டியன்? அச் சமயத்தில் விருந்ததைவிட, எங்களவர் இப்பொழுது தேர்ச் சி யடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சியானது அளர்களது தெரியத்துடன் கூடி, அவர்களை எதிர்ப்பவர் கருக்கு, உலக சம்பந்தத்தினால் விரத்தியடைபவர்கள் இவர்கள், எனத் தெரிவிக்கும்.

ப. இதோ பாரும்! சபாகாமர்!

ஈயாகாமன் வருகிறேன்.

பாச. கடு வேகமாய்ச் செல்லும் மாண்கள் உம்மைக் கரை வழியாய்க் கொண்டுவந்திருக்கவேண்டும். எத் திக்குகளிலுமிருந்து காற்று உமது பாப் மரங்களில் தாக்கி, உமது படகைப் பறக்கச் செய்திருக்கவேண்டும்.

ப. வாரும், ஐயா.

பாச. உமக்குக் கிடைத்த சுருக்கமாம் பதில், உம்மைச் சுறுக்கினில் திரும்பிவரச் செய்ததெனக் கோருகிறேன்.

ப. உமது காதலி நான் கண் கொண்டு பார்த்த காரிகையர்கள் எல்லாம் சிறந்த ஓர் கட்டமுகியே.

பாச. அதனேடு, சிறந்த குணவதியே. இல்லாவிடின் அவள் கட்டமுகு, பலகணி வழி வெளியே பார்த்து, கபட மாம் காமுகர்களை வலைப்படுத்தி, அவர்களை வஞ்சிப்பதற்கே உபயோகப்படும்.

ப. இதோ உமக்குக் கடிதங்கள் இருக்கின்றன.

பாச. நற் செய்தியா யிருக்குமென நம்புகிறேன்.

ஏறக் குறைய அப்படியே.

- ப. ஸිர் அங்கிருந்தபொழுது, காயார் லோகசேனர் சிம்ஹலா அரசன் அரண்மனையிலிருந்தாரோ?
- ர. அவர் வருவதாக எதிர் பார்த்திருந்தார்கள். ஆயினும் அட் பொழுது அவர் வர வில்லை.
- பாச. இதுவரையில் எல்லாம் சரிதான். இந்த வயிரமானது முன் புபோல் பிரகாசிக்கிறதா? அல்லது ஸිர் அதை அணிந் திருக்கத் தகாதபடி அதிகமாய் மழுங்கிப்போ யில்லையா?
- ஈ. அதை நான் தோற்றிருப்பே னயின் அதன் விலை யாவு பொன்னைத் தோற்றிருக்க வேண்டும். சிம்ஹலாத்தில் நான் அனுபவித்தபடி, இனிமையில் காலம் கடுகிச் சென்ற இரண் டாம் இரவினை அனுபவிக்க, அதற்கு இரண்டு பங்கு அதிக தூரப் பிரயாணம் போவேன்; மோதிரம் ஜெயிக்கப்பட்ட டது.
- பாச. இந்த வயிரத்தை ஜெயிப்பது அவ்வளவு எளி தல்ல.
- ஈ. ஒரு காலு மில்லை. உமது காதலி மிகவும் எளிதில் அடையக் கூடியவள்.
- பாச. ஐயா, உமது தோல்வியை விளையாட்டாக்காதீர். நா மின் சினேகிதர்களாக இருக்க முடியா தென்பதை அறிந்திருக்கிறேன் நம்புகிறேன்
- ஈ. இல்லை, ஐயா; உடன்படிக்கையின்படி ஸිர் நடப்பதானால், நாம் சினேகிதர்கள் ளாகத்தா னிருக்கவேண்டும். உமது மனை வியை அறியாது திரும்பி வந்திருப்பே னயின், நாம் பிறகு சச்சரவு இடவேண்டியதுதான் னன்று ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் இப்பொழுது அவளது கற்பினையும் உமது மோதிரத்தையும் நான் ஜெயித்ததாகக் கூறுகிறேன். உங்களிருவருடைய அனுமதியின்மீதும் அங்ஙனம் செய்தபடியால், உமக்கும் உமது காதலிக்கும் நான் தீங்கிமுத்தவ ணகேன்.

பாக. சயனக் கிருஹத்தில் அவளுடன் சம்பந்தப்பட்டதாய் எனக் குருபிப்பிராயின், எனது நேசமும் மோதிரமும் உம்முடைய தே. இல்லாவிடின் அவளது களங்க மற்ற கற்பினைக் குறித் து நீர் கொண்ட கெட்ட எண்ணமானது, உமது வாளை நான் ஜெயிக்கச் செய்யவேண்டும், அல்லது எனது வாளை உமக் கிழக்கச் செய்யவேண்டும். இல்லையேல், நா மிருவரும் மடிய, நம திரு வாளையும் கண்டவன் கைப்பற்றச் செய்யவேண்டும்.

ஈ. நடந்ததற்கு எவ்வளவு சமீபம்வரையில் நான் எடுத்துக் கூறக் கூடுமோ அவ்வளவு கூறி, முதலில் உம்மை நம்பும்படி செய்கிறேன். பிறகு அதன் வாஸ்தவத்தை எனது பிரமாணத்தினால் ஊர்ஜ்ஜிதப்படுத்துகிறேன். அது வேண்டிய தில்லையென்று உமக்கே தோன்றும்பொழுது, நான் பிரமாணம் செய்யவேண்டியதில்லை என்று, நீரே விட்டுவிடவீர் என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.

பாக. சொல்லும்.

ஈ. முதலில் அவளது படுக்கையறை—அவ்விடத்தில் நான் உறங்க வில்லை, நான் ஒப்புக்கொள்ளுகிறேன், ஆயினும் அங்கு காத்திருந்ததின் பலனை அனுபவித்தேன்.—வெள்ளி வேலை செய்த பட்டுப் படுதாக்கள் விட்டிருந்தன அதில் ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பியபொழுது, பூரித்த கங்கையைக் கடந்து, குகன் அவர்களை யெல்லாம் அக் கரை யேற்றிய கதை சித்திரிக்கப்பட்டிருந்தது. அந்த வேலைப்பாடு மிகவும் கம்பிரமாயும், கண்ணைக் கவரும் அழகு வாய்ந்ததாயும், அதி க விலை யுயர்ந்ததாயுமிருந்தது. அதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்; அவ்வளவு தத் ரூபமாயும், விசித்திரமாயும், அழகாயும் வேலை செய்யப்பட்டிருந்தது.

பாக. இது சரிதான். இதை இவ்விடமே யிருந்து என்னிடத்திலாவது வேறு யார் மூலமாயாவது கேட்டிருக்கலாம் நீர்.

ஈ. நான் அறிந்ததாக இன்னும் விசேஷ குறிப்புகளைக்கொண்டு ஸ்தாபிக்கவேண்டுமோ?

- பாக. ஆம், அவ்வாறுதான் செய்யவேண்டும். இல்லாவிடின் உமது கொரவத்தை இழிவுபடுத்துகிறீர்.
- ஈ. அறைக்கு ஒரு புறம் ஒரு மாட மிருக்கிறது. அதில் கண்ணி கா. பரமேஸ்வரியின் விக்கிரகம் ஒன்று வைத்திருக்கிறது. உயிருள்ளதேபோல் அத்தனை அருமையாய்ச் செய்யப்பட்ட உருவத்தை நான் கண்டதே யில்லை; மொனம் சாதிக்கும் மினுஷ்ய உருவை அத்தனை ஒத்திருந்தது, மூச்சம் சலன மூந்தான் குறைவு.
- பாக. இதையும் மேற்கூறியதுபோல் ஸீர் அன்னியர் வார்த்தையினின்றும் அபகரித் திருக்கலாம்; அதுவும் இது அளிவரா லும் புகழ்ந் துரைக்கப்பட்ட விஷயம்.
- ஈ. அறையின் மேற் கூரையின் ஓரமெல்லாம் கந்தர்வர்களுடைய உருவங்கள் சிக்கிரிக்கப்பட்ட டிருக்கின்றன. ஆ! அதை மறந்தேன்.—அங்கே இரண்டு விளக்குகள், இரதி மன்மதன் உருவங்கள் அமைந்ததா யிருக்கின்றன, வெள்ளியினுல் ஆக்கப்பட்டதாய், ஒவ்வொரு உருவமும் ஒரு காலில் அழிகாய் விற்பதாய்.
- பா. இதுதானு அவளது கற்பை ஸீர் அடைந்தது!—இதை எல்லாம் ஸீர் பார்த்ததாக ஒப்புக்கொள்வோம். உமது ஞாபகசக்தியை மெச்சவேண்டியதே. அவளது பள்ளி யறையில் ஹள்ளதை நீர் பகுத் துரைத்தல் நீர் மேற்கொண்ட பந்தயத்தை ஜெயித்திடச் செய்யுமோ?
- ஈ. ஆனால் உம்மால் முடிய மானால்—[வளையை வெளியில் எடுத்து] முகம் வெனுத்திடும். இந்த நகையைச் சற்றே வெளியில் காட்ட எனக்கு உத்திரவளிக்க வேண்டும். இதோ பாரும்! மறுபடியும் மீட்டுக்கொள்ள வேண்டும், உமது மோதிரத்திற்கு அதைக் கடி மணம் புரியவேண்டும். நான் அவைகளை ஜாக்கிரதையாய் ;வேண்டும்.
- பாக. சசனே!—இன்னும் ஒரு முறை அதை நான் பார்க்கட்டமானான் அவளிடம் கொடுத்துவிட்டு வந்ததா அது?

- ஈ. ஜூயா, அதுதான்.—அதற்காக நான் அவனுக்கு வந்தனம் செய்யவேண்டும்.—தன் கைவினின் றும் கழற்றிக் கொடுத் தாள். இன்னும் என் கண்முன் தோன்றுகிறோன். அவளது அழகிய பாவனை, அவள் கொடையிலும் மேம்பட்டதே, அதற் கோர் அதிக செல்வத்தையும் கொடுத்தது. அவள் அதை எனக்குக் கொடுத்தாள்; கொடுக்குங்கால் அதை ஒரு கால் தான் மதித்ததாயும் குறித்தாள்.
- பாச. எனக் கதுப்பும்பொருட்டு அதை அவள் கழற்றி யிருக்க கலாம்.
- ஈ. அப்படி உமக்கு எழுதி யிருக்கிறோன்போலும், என்ன?
- பாச. ஆ! இல்லை, இல்லை, இல்லை! இது உண்மையே. இதோ இதையும் எடுத்துக்கொள்ளும். [மோதிரத்தைக் கொடுக்கிறான்.] இது என் கண்ணுக்கு காளவிடப் பாம் பாரும். அதைப் பார்த்தலே என் ஆவியைப் பற்றிப் பறிக்கிறது. அழகிருக்கு மிடத்தில் கற்பேயில்லா திருக்குமாக. வஞ்சக மிருக்கு மிடம் வாஸ்தவ மில்லா திருக்கு மாக, மற்றொரு மனித னிருக்கு மிடத்தில் காத லென்பதே இராதாக! அவர்களது கற்பிற்கு அவர்கள் எவ்வாறு கட்டுப்பட வில்லையே, அவர்கள் செய்யும் கட்டுறிதியும், செய்யுமிடத் தங்களுமே யாருக! கற்பென் பதே யில்லை!—ஹா! கணக்கினைக் கடந்த காதகமே!
- ப. ஜூயா, கொஞ்சம் பொறும். உமது மோதிரத்தை வாங்கிக் கொள்ளும். அது இன்னும் ஜெயிக்கப்பட வில்லை. ஒரு வேளை அவள் அதைப் போக்கடித் திருக்கலாம். அல்லது, அவளது பாங்கிபர்களில் ஒருத்தி, பணத்தினால் வஞ்சிக்கப் பட்டவளாய், அவளிடமிருந்து திருடி யிருக்கலாம், யாருக் குத்துதெரியும்!
- பாச. மிகவும் உண்மையே; அவ்வாறே இவர் அதைப் பெற்றிருப் பாரென நம்புகிறேன். கொடும் இப்படி என் மோதிரத்தை.

இதைப்யார்க்கினும் ஊர்ஜ்ஜிதமான அவளது தேகக் குறிப்பாவது என்னிடம் கூறும். இது திருடப்பட்டது.

ஈ. சசன் மீதாணப்படி, அவளது கரத்தினின்றும் இதைப் பெற்றேன் நான்.

பா. கேளும் அதை, அவர் பிரமாணம் செய்கிறோ! சசன்மீதாணப்படி கூறுகிறோ. அது உண்மையே! வேண்டாம், மோதிரத்தை நீரே வைத்துக்கொள்ளும். அது உண்மையே! அவள் அதைப் போக்கடித்திருக்கமாட்டாளன் நிச்சயமாகக் கூறுவேன். அவளது பாங்கிகளைல்லாம் வாக்கு தவரூதவர்கள், வஞ்சகத்திற்குட்படாதவர்கள்; அவர்களாவது அதைத் திருடிரப்படி எவ்பறுவதாவது! அதுவர்களுக்கு அந்நியினால்! இல்லை! அவளை அவர் அனுபவித்திருக்கவேண்டும். அவள் கற்பினின்றும் பிறமுந்ததற்கு இதுவே அறி குறியாம். இவ்வாறு அதிக விலை கொடுத்து விலைபாதென்னும் பெயரை விலைக்கு வாங்கியிருக்கிறோன். இதோ! உடது கூலியை யெடுத்துக்கொள்ளும். நரகத்தி அவளை பேசாங்களோல், லாம் உங்க விருவர்க்குள் பகின்துகொள்ளட்டும்.

பா. ஐயா! பொறும் சுற்றே! இதுவரையில் நம்பிக்கை வைத்திருந்தவளைக் குறிப்பு மாறிட, இந்த அத்தாட்சி போதுமானதா ஏன்றை—!

பா. பேசாதீர் அதைப்பற்றி! அவள் அவருக்கு உடன் பட்டவளே.

ஈ. இன்னும் உமக்குத் திர்ப்புகிடாவேண்டின், அவளது இடதுஸ்தனத்தின்கீழ் ஒரு பர்ச பிருக்கிறது, அத்தனை அருமையான இடம் வாய்ந்ததே என ஏதிந்திருப்புத்தோல்! என் ஆவிமீதாணை! அதை சான் முசுதமிட்டேன். பூரணமா யிருந்தும், மறுபடியும் புசிகா, அது எனக்குப் பகியினை யுடனே தந்தது. அவளது உடலில் இந்தக் களங்கம் உமக்கு ஞாபக மிருக்கிறதே?

நாச. ஆம், அதுமாததியமே இருங்கபோதிலும், சரக முழுதயு, கொள்ளாத தக்க அத்தனைப் பெரிய இன்னொரு கணக்கத்தை அது ஊர்ஜ்ஜிதப்படுத்துகிறது.

3. இன்னும் கேட்க விரும்புகிறீரா?

நாச. உமது கணக்கை விறுத்தும். கற் பிழந்த கணக்கினைக் கேட்க வில்லை; ஒரு முறையும் ஒரு கோடி முறையும் ஒன்றே.

4. வேண்டு மென்றால் நான் சத்தியாம் செய்கிறேன்.—

நாச. சத்தியமே வேண்டாம். நீர் செய்யவில்லையென்று சத்தியம் செய்வ தானால், நீர் பொய் பேசுகிறீர். அவ்வாறு கூறின் உம்மை அரை கஷ்டனாத்தில் கொல்வேன்.

5. நான் ஒன்றையும் மறுக்க மாட்டேன்.

நாச. ஆ! அவள் இங்குமாத்திரப் பிருப்பா எாயின் என் னெதி ராக, துண்டம் துண்டபாக: கிரித் தெறிவேன் அவளோ! அவ்விடம் போய் அதைச் செர்க்கிறேன் நான், அரண்மைன் பில்! அவன் தந்நையின் எதிரில்!—நான் எதாவது செய் வேன்!

[போகிறோன்.]

நா. பொறுமையின் அடக்கத்திற்குப் புறும்பே யுள்ளான் மிக வும்! நீர் ஜெயத்தீர். நாம் அவளோர் பின் தொடர்ந்து தன் கோபந்தைத் தன்மீதே காட்டாவண்ணம் தடுப்போம்.

மனப் பூர்வமாய்.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.



ஐந்தாவது காட்சி.

இடம்—பல்லாரியன் வீட்டில் மற்றேர் அறை.

பாசதாமன் வருகிறான்.

பாச. . பெண்கள் உதவியேயின்றி ஆண்மக்கள் இவ் வலகில் உதித் திட மார்க்க மில்லையா? நாம் அனைவரும் வட்பிற் பிறந்தவர்களே! நான் உற்பத்தியான காலத்தில், எந்தப் பூஜ்யரான புண்ணிய புருஷனை நான் தந்தையேவ் ரழைத்தேனே, அவர் எங்கிருந்தாரோ அறிகிலேன். நான் எந்தப் பாதக ஆக்குப் பிறந்தேனே! ஆயினும் என்னுடைய அன்னை, அவருடைய காலத்தில், அருந்ததியே யெனக் காணப்பட்டாள். அங்ஙனமே, என் மனைவியும், இக் காலத்தில் சடில்லாதபடி கற் புடையவாகக் காணப்பட்டாள். ஹா! நான் பழி வாங்க வேண்டும்! கதிரவன் ஒளியும் மீதுபடாத கற்புடைய கண்ணியென மதித்திருந்த அவள், இக் கரு நிற முடைக் காதகளைக் கண்டவுடன், அவனுக்கு உட்படுவதா! கோரம்! கோரம்!—என் உடலில் ஸ்தீர் ஜன்மத்திட மிருந்து நால் பெற்றதைப் பகுத் தறியக்கூடு மாயின்! ஆண் மகனைப் பாபச் செயல்களுக்கு உந்தும் ஒவ்வொரு குணமும், அவன் அரிவையிட மிருந்தே பெற்ற தாகும் என்று உறுதியாய்க் கூறுவேன். பொய் புகலல், இச்சுகம் பேசதல், மோசம் செய்தல், தவறுன மோஹம் கொள்ளல், முதலான கெட்ட எண்ணங்கள் எல்லாம் பெண் ஜென்மத்திட மிருந்து அவன் பெற்றதே யாம்! பழி வாங்குங் குணமும் அவர்களிட மிருந்தே பெற்றதே யாம்; பேராசை, பிறர் பொருளை விரும்பல், குணம் அடிக்கடி மாறுதல், இகழ்தல், அதிகமாய் ஏங்கிடல், தொறுதல், மனம் மாறுதல், முதலிய பெயரிட டழைக்கத் தக்க—அன்று, நரகத்தில் கிடைக்கத் தக்க—எல்லாத் தூர்க்குணங்களும், முழுமையோ, பெரும்பாலுமோ, அவர்களிட மிருந்து பெற்றனவேயாம்; யோசிக்குமிடத்து முழுமையுடே என்று சொல்ல வேண்டும். ஏனெனில், தூர்க்குணங்களிலும்

ஒன் றுற்க உடனபடவாகளா யிருப்ப தலை. ஒரு தூக் குணத்தை விட்டு மற்றொரு தூர்க்குணத்திற்குக் கணத் தூக்குக் கணம் மாறிக்கொண் டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றித் தூவித் தெழுதுகிறேன், வெறுக்கிறேன், சமிக்கிறேன் அவர்களோ! ஆயினும் உண்மையில், அவர்களை வெறுப்பதின் புத்தி சூட்சமமானது, அவர்களிச்செப்படியே ஆகவேண்டுமெனக் கோருவதே யாட்; ஏனெனில், அதன்மேலேயே அவர்கள் யம வேதனையைவிட அதிக துன்பம் அனுபவிப்பார்கள்.

[போகிறான்.]

காட்சி முடிகிறது.



முன்றும் அங்கம்.

முதல் காட்சி.

இடப்பெருமை—சிம்ஹளாம். சிம்ஹளாநாதன் அரண்மனையில் கொலு மண்டபம்.

சிம்ஹளாநாதன். அரசு. கலோரன். பந்திரிகன் முதலாடு ஒரு புறமாக வருகிறார்கள்.

மற்றொரு புறமாக காயார் லோக்கோவி பரிவாரங்களுடன் வருகிறான்.

ஈ. இப்பொழுது சொல்லும், அகஸ்திய கேசரி எனும் பாண்டியன் நம்மிடம் என்ன விருப்புகிறார்?

வோ. மனிதர்களுடைய மனத்தின்காண் இன்னும் குடிகொண்டிருக்கும், நாவினுல் நவின்றிடவும் காதினுல் சேட்டிடவும் அவருடைய புகழ் எக்கால்யர் பரவி நிற்கும், சூர்யகேசரி எனும் பாண்டியன், இந்த சிங்களம் வந்து, அதை வென்ற பொழுது, அத் கேசரி பாண்டியனுல் புகழுப்பெற்று, அப்புகழை வழிக்கத் தக்கப்பாடு. சாலுமசங்களோயும் செய்து முடித்த, உாது சிறிய தந்தையாகிய சேசபாலர், தானும் தன் சந்ததியாரும், மதுரை ஆட்சிக்கு, வருஷந்தோறும் மூவாயிரம் பொன் கப்ப மளிப்பாக வாக்களித்தார். அக் கப்பமானது சிலகாலமாகத் தம்மால் அனுப்பப்படாம் விருக்கிறது.

அ. அந்த ஆச்சரிபத்தை அடியுடன் அழிக்கும்பொருட்டு இனி எப்பொழுதுமே அனுப்பப் படமா விருக்கும்.

க. அந்த சூர்யகேசரிக்குச் சமான மானவன் மறுபடியும் உதிக்குமுன் அநேகம் பாண்டியர் பிறங் திறக்கவேண்டும். இந்த சிம்ஹளாமானது பிரத்யேகமான ஓர் உலகம். எங்கள் கந்தரங்களை நாங்கள் தரிப்பதற்காக உங்களுக்கு நாங்கள் ஒன்றும் கப்பம் கட்டமாட்டோம்.

- a.** அப்பொழுது எங்களிடமிருந்து பிடிங்கிக்கொள்ள அவர்களுக்குச் சமயம் வாய்த்தது; அதை மறுபடியும் மீட்டுக் கொள்ள இப்பொழுது எங்களுக்குச் சமயம் வாய்த்தது. எம் மிறையே! உ.ஏ.து முன்னேர்களாகிய மன்னர்களின் ஞாபகம் இருந்ததும் உ.ஏ.து. உ.ஏ.து பணக்கருடைய பட வுகளை மேலே தரிக்காது கொடி மரம் வரையில் உ.எ.ன்.வே உ.றிந் துகொள்ளும் மனை நிட்டைகளாலும், மேலே எறுவதற்கு அசாத்தியமான செங்குத்தான் கற் பாறைகளாலும், கோ விக்கிற ஜலப் பிரவாசத்தாலும், அரண்மோல் நான்கு புறமும் சூழப்பட்டு, வருண ராஜங்களையும், அரண்மோல் நந்தவனத்தைப் போல் விளங்கும் இந்த நல்லிருத்தி அவள்ளார்க்கு இயற்கையாய் அணாக் குத்தனை கைரியத்தையும், ஆராய்ந்து பார்ப்பிராக. கோரி பாண்டியாக ஒரு விதான. வெற்றி பெற்றூர் இங்கு, உண்மையே. ஆயினும் “ஙங்கீதன், கண்டேன், வென் ரேன்.” என்னும் அவருடைய டப்ப மொழி இவ்விடம் பேசி ன தன்று. இரண்டு முறை நமது கணாயினிங்றும் முறியடிக் கட்டிடங்களைப், கொண்டுபோகப்பட்டார் வெட்டகத்துடன் அதுவே முதல் சமயம் அவர்கள் வெட்டாரானது பிழி த்தது, அவரது கப்பல்கள்—தலைக் குத்தாத உற்பங்கள்!—நமது பயங்கரமான சமூத்திரங்களில், முட்டைகளின்மே லோடு களைப்போல் அலைகளினால் அலங்கூரலாய் ஆட்டப்பட்ட வைகளாய், கர்முடைய கற் பாறைகளின்மீது தாக்கி அத்தனை எளிதில் உடைந்துபோனான. அந்த மகிழ்ச்சியின் பொருட்டு, ஒரு முறை கேசரிபாண்டியனை வாள் யுத்தத்தில் வெற்றி பெற விருந்த, புசர் பொற்ற கேசரபாலர், சண்டிய நகர முழுவதும் தீங்களை எற்றி, வெற்றி மகிழ்ச்சி கொண்டாடி, சிங்களவரை யெல்லாம் செருந்துடன் நடக்கச் செய்தார்.
- b.** போம், இவியேல் கப்பம் ஒன்றும் நொடிக்கப்போகிற தில் லீ. அக் காலத்தி ஸிருந்ததையிட இப்பொழுது எங்களுடைய ராஜ்யம் அதிக பலப்பட்டிருக்கிறது; அன்றியும், நான் கூறியபடி, அப்படிப்பட்ட கேசரி பாண்டியர்கள்

இனி கிடையாது, மற்றவர்கள் அவரைப்போல் கோணலான மூக் குடையவர்களா யிருக்கலாம், ஆயினும் அவரைப்போல் கை வல்லமை யுடையவர்கள் கிடையாது.

- ஈ. அப்பா, உனது தமக்கை முடிக்கட்டும்.
- க. சேசபாலர்ப்போல் கட்டாத்தைக் கையில் உறுதியாய்ப் பிடிக்கத் தக்கவர்கள் எங்களில் இன்னும் அரேகர் இருக்கிறார்கள்; அவர்களில் நானும் ஒருவன் என்று நான் கூறவில்லை,—ஆயினும் எனக் கொரு கை இருக்கிறது—கப்பம் என்? நாங்கள் என் கப்பம் கட்டவேண்டும்?—பாண்டியன், பரிதியை ஒரு சவுக்கத்தினால் எங்களிட மிருந்து மறைக்கக்கூடு மாயின், அல்லது சந்திரனைத் தன் சட்டைக்குள் போட்டிக்கொள்ளக்கூடு மாயின், அந்த ஒனியைத் தரும்பொருட்டு நாங்கள் கப்பம் கட்டுவோம் அவருக்கு; இல்லாவிடின், இனி கப்பம் கிடையாது என்பதை அறியும்படி உம்மை வேண்டுகிறேன், ஐயா.
- ஈ. துன்ப மிழைக்கும் இப் பாண்டியர் எங்களைக் கட்டாயப் படுத்தி இக் கப்பம் வாங்கிய காலம் வரையில், நாங்கள் சுதந்தரர்களா யிருந்தோம் என்பதை நீர் அறிந்திருக்கவேண்டும். உலக முழுவதும் தன் வசப்படுத்தவேண்டுமென்று அத்தளைப் பேராசை கொண்டிருந்த கேசரிபாண்டியன், நியாயமான காரணம் ஒன்று மின்றி, இவ்விடம் வந்து தனது ஆளுகை என்னும் நுகத்தடியை எங்கள்மீது சமத்தினார். வீரம் பொருந்தியவர்களாக எங்களை நாங்கள் மதிப்பதால், அதினின்றும் தப்ரித்துக்கொள்வது எங்கள் உரிமையாகி றது. ஆகவே, பாண்டியருக்கு நாங்கள் இந்தப் பதில் உரைப் பதாகக் கூறும். எங்கள் நியாய சட்டங்களை ஏற்படுத்திய மூலநாதர் என்பவரே எங்கள் மூதாதை; அச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதினின்றும் கேசரிபாண்டியன் கட்கமானது எங்களை மிகவும் பிறழும்படி செய்திருக்கிறது. ஆகவே எமது ஆளுகையின் சக்தியைக்கொண்டு

அவைகளை முன்போல் சீர் திருத்தி சுதந்தர்களாக வரும் வது, எம்முடைய மேலாம் கடமை யாகும், அதனால் பாண்டியருக்குக் கோபம் விளைந்தபோதிலும்—நாங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய சட்டங்களை, தன் தலைமீது முதல் முதல் ஒரு கிரீடத்தைத் தரித்து, அரசன்· எனும் பெயர் பூண்ட, மூலாதரே, எற்படுத்தி யிருக்கிறார்.

லா. ஆயின் சிம்ஹளாதரே, உம்மிட மிருக்கும் ஸிட்டு வேலை யாட்களைவிட, அதிகமான அரசர்களைத் தனது ஏவல் புரி வோர்களாக உடைய, அகஸ்திப கேசரிபாண்டியரை, உம்முடைய பகைவனுக சீர் மதிக்கவேண்டுமென்று கூறவேண்டிய வந்ததே என்று வருந்துகிறேன். ஆகவே, என்னிடமிருந்து இதை எற்றுக்கொள்ளும்—பாண்டியரது ஆலைமீது, உம்மீது யுத்தம் புரிந்து உம்மை ஜிரிப்பாகக் கூறுகிறேன். உம்மால் தடுக்க எலாத படையை விரைவிற் காண்டு. — உம்மை எதிர்ப்பதாக உறுதி மொழி கூறியும், என் அளவில் சீர் காண்டுத்த சிரேகத்தின்பொருட்டு உமக்கு வந்தனம் செய்கிறேன்.

காயார் லோகசேனரே, உமக்கு நல் வரவு கூறுகிறோம். உமது பாண்டியனே என்னை அதிரத ஞக்கினார். என் வாலி பத்தில் பெரும்பாலும் அவரிடமிருந்து பிரிந்து வந்தேன், அவரால் நன்கு மதிக்கப்பட்டேன், அந் நன்கு மதிக்கப்பை அவர் மறுபடியும் என்னிடமிருந்து பலாத்காரமாய் வாங்கிக் கொள்ள முயன்றால், அதை என் துயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற முயலுதல் என் கடமை யாகும். தற்காலம், பண வரும், தாலமாதியரும், தங்கள் சுதந்தரத்தை படையவேண்டுமென்று படையெடுத் திருக்கிறார்க என்பதை நன்றாய் அறிந்துள்ளேன். அவர்களுடைய உதாரணத்தைச் சிங்கள வர் கைப்பற்றுவிட்டால், மந்தமானவர்களென்று மதிக்கப் படுவார்கள்; பாண்டியன் அங்ஙனம் அவர்களைக் காண இடங் கொடுக்கமாட்டார்கள்.

ஸூ ருசுவினால் எல்லாம் வெளி யாகட்டும்.

மஹாராஜா அவர்கள் உம்மை நல் வர வழைக்கிறார். ஒரு நாள், இரண்டு நாள், அல்லது இன்னும் அதிகமாக, இங்கு எங்களுடன் இருந்து விடேதுமாகக் காலம் கழித்துப் போம். பிறகு வேறு விதத்தில் எங்களைச் சுந்திக்க விரும்பி வேல், பேசலீபோல் எங்களைச் சூழ்த்திருக்கும் சமுத்திரத் தினால் காச்சட்டப்பட்டவர்களாய்க் காண்டிர. அதினின்றும் எங்களைத் தூற்றுவாலீரானால், இத் தேசம் உம்முடையதே, அம் மூயற்சியில் கீங்கள் தோற்கடிக்கப்பட்டால், உங்களால் எங்கள் கழுகுவளைவரீர் சிறந்த விருந்தை யுண்ணும்; அதுதான் முடிவு.

வோ. அப்பரடி பே அகுர, ஐபா.

சி. உமது ஸ்தோனனுவைய சித்தத்தை நான் அறிந்தேன், னனது சித்தத்தை அவருக்கு அறிவித்தேன். மிகுதி யெல்லாம், நல் வரவே.

[எல்லோரும் போகிறார்கள்]

காட்சி முடிகிறது.



இரண்டாம் காட்சி.

இடம்—அரண்மனையில் மற்றொரு அறை.

விசாகன் ஒரு கடித்துடன் வருகிறார்.

வி. என்ன ! சோரம்போனார்களா ? எந்தக் கொடிய பாதகன் இவ்வாறு அவளைத் தூஷிக்கிறவன் என்பதை என் எழுத வில்லை ? தேசரிநாதரே ! அந்தோ, என் எஜமானே ! உமது செனியில் என்ன விந்தையான விஷம் விழுந்திருக்கிறது ! கையும் வாயும் படு விடக்கேமயாகிய, எந்தப் பாழும் பாண் டிய நாட்டானுக்கு, உமது காதினை எளிதில் கொடுத்து, இவ்வாறு கலக்கப்பட இருக்கிறீர் ? துரோலமா ? சீ ! இல்லை. அவள் கற்பின்பொருட்டு அவள் தண்டிக்கப்படு

கிறுள். மற்ற மாதர்களின் நற்குணத்தை அழிக்க வல்ல அவதாருகளை, உத்தம பத்தினியைவிட, உண்ணத மாம் தேவதையைப்போல், பொறுத்து வருகிறோன் ! அந்தோ, என் எஜமானே ! இப்பொழுது தமது செல்வம் எல்லாம் எவ்வளவு இழி வடைஞ் திருக்கிறதோ, அதுபோலவே அவளைக் குறித்து தமது மனமும் இழி வடைஞ் திருக்கிறது. என்ன ! உமது கட்டளைப்படி நாலு செய்திருக்கும் சத்தியம், பிரமாணம், எல்லாவற்றின்றீது நான் அவளைக் கொல்ல வேண்டுமா ? நான்—அவளைக்—கூல்வதா?—அவளது ரத்தம் ! நல் ஹூஸியம் செய்வதென்றால் இவ்வாறு செய்யவேண்டின், ஊழியம் செய்யந்தெனின், நவானுக்கேவ நான் மதிக்கப்பட வேண்டாம். இவ் விசயார் குறிக்கிறாய், மனுங்ய கபாவுமே என்னிடம் குண்ணியதுபோல், ஏதாவது தொற்றுகிறேனா ? [படிக்குக்கொண்டே] “அதைச் செய்துமுடி.. அவனுடைய உத்திரவுடையேப் நான் அவனுக்கு அனுப்பியிருக்கும் கடிதம், உனக் கொரு தக்க சமயம் வாய்க்கும்படி. செய்யும்” கேடு கெட்ட காகிதமே ! உன்மீ திருக்கும் மையைப் போல்தான் நியும் கறுத் திருக்கிறோன் ! அறி வில்லை அற்ற மே ! இத் தன்கை கொடுங் செய்கை கூடு அனுகுணமாயிருந்தும் வெளிக்குமாத்திரம் குற்ற மற்ற வெண்மையாய்க் காட்டுகிறையா ? ஆ ! இதோ வருகிறோன—எனக் கூட்டிருக்கும் வேலையை என் எனவும் அறிகிலேன்.

ஹோங்கி வருகிறோன்.

- ஹே. விசாகா, என்ன விசேஷம் ?
- வி. அம்பா, எனது எஜமானிடமிருந்து இதோ ஒரு கடிதம் வந்திருக்கிறது.
- ஹே. யார் ? உனது எஜமானரா ? அவர்தான் எனது எஜமானன், கேசரினாதர் ! அவரது கை பெழுத்தை எவ்வளவு நன்றாய் நா னறிந்திருக்கிறேனே அவ்வளவு நன்றாய் நடசத்திரங்களை அறிந்த ஜோதிஷ சாஸ்திரி, மிகவும் சான்றேனே !

வருங் காலத்தை அவன் முன்பே விரித் துரைப்பான். சுசனே! ஜகதீசனே! இதில் அடங்கி யிருப்பது காதலையும், என் காதலன் சேஷமத்தையும், அவர் மனச் சந்துஷ்டியையும் குறிப்பதா யிருக்குமாக!—ஆயினும் அச் சந்துஷ்டிநாங்கள் இருவரும் பிரிந்திருப்பதனால் உண்டானதா யிருக்கலா காது; அது அவருக்கு வருத்தம் உண்டாக்கட்டும்.—சில துயரங்களுக்குச் சிகிச்சை செய்யலாம்—அப்படிப்பட்ட வைகளில் அது ஒன்றும்.—ஏனெனில் அது காதலுக்கு மருந் தாக்கிறது. அவர் மன சந்துஷ்டி, இது தவிர, மற் றல்லா விஷயங்களிலும் மிருக்கவேண்டும். புண்ணியம் செய்த மெழுகே! உனது உத்திரவின்மீது—காதலர் கடி. தத்திற்கு இவ்வாறு பூட்டினைச் செய்யும் வண்டுகளே, நீங்கள் சுகமே வாழ்வீர்களாக! தவறி நடந்தால், அபாயத்திற்குள்ளாக்கும் நிபந்தனைகளுக் குட்பட்டவர்களும், காதலர்களும், ஒரே மாதிரியாகப் பிரார்த்திப்ப தில்லை. இம் மெழுகானது முத்திரையிட்ட பத்திரத்தின்படி நடவாத வர்களைச் சிறையிலிட உபயோகப்பட்டபோதிலும், காதலர்களுடைய கடிதங்களை ஒருங்கு சேர்க்கவும் உபயோகப்படுகிறது. நற் செய்தி! சுசனே!

[படிக்கிறீர்கள்.]

“நிபாயமும், அவரது நாட்டில் என்னைப் பிடிப்பாராயின் வின் தந்தையின் கோபமும், அத்தனை குரூரமா யிராது, கண்ணின் கருமணியே! நீமாத்திரம் உனது கண்களால் என்னைப் புனர்ப்பிப்பா யாயின். ஈழநாட்டில் காங்கோபன் துறையில் நா னிருக்கிறேன் என அறிவாயாக. இதைப்பற்றி உன்காதல் எப்படி. உனக்குப் புத்தி மதி கூறுகிறதோ, அதன் படி நட இங்கனம், தான் செய்த சத்தியத்தினின்றும் தவரூத, உனக்கெல்லா நன்மைகளும் கோருகிற, காதலில் விரத்தியடையும், உந்தன் பாசதாம் கேசரிநாதன்”—ஆ! இறக்கை யுடைய குதிரை ஏதாவதிருக்கலாகாதா? கேட்கிறோ, விசாகா? அவர் காங்கேயன் துறையில் இருக்கிறார். இங் கிருந்து அதற்கு எவ்வளவு தூரம் என்று படித்துப்

பார்த்துச் சொல். அற்ப வேலை யுடையவன் ஆறு நாட்களில் அங்கு போய்ச் சேரக்கூடு மாயின், ஒரே நாளில் நான் ஏன் அங்கு காற்றுய்ப் பறக்க லாகாது? என்னைப்போல், உனது எஜமான்னைக் காண, மிகவும் விரும்புகிற யல்லவா? நீ விரும்புகிறது—கொஞ்சம் நிதானிக்கட்டும் நான்—எப்படி விரும்போதினும் என்னைப்போ விராது. ஆயினும், நீ விரும்புகிறேய்; அவ்வளவு ஆவலுட னன்று; இல்லை, என்னைப்போ லன்று; ஏனெனில் என தாவல் எல்லாவற்றையும் கடந்தது—நீ விரைவிற் சொல். காதல் விஷயமாக புத்தி மதி கூறுபவன், காதுகளை அடைத்துப்போகச் செய்வேண்டும் சொற் களைப் பொரிந்து. இந்தக் காங்கேயன் துறை ஷேத்திரத் திற்கு, இங்கிருந்து எவ்வளவு தாரம் னன்று சொல். அதற் கிடையில், வேலை நாடு காங்கேயன் துறையைப் பெற்று சுக மடைய அவ்வளவு புண்ணியம் என்ன செய்தது? அதையும் சொல். எல்லாவற்றிற்கும் முதலில், இங்கிருந்து எவ்விதம் கரந்து செல்வது? இங்கிருந்து போய் மீண்டுவரு மளவும் நாம் கடக்கும் காலத்திற்கு எவ்ன போக்கு சொல்லலாம்? ஆயினும் முதலில் இங்கிருந்து எப்படிப்போவது? போக்கை நாம் பிறப்பிப்பா னேன்? உண்டு மன்னுவா னேன்? அதைப் பற்றி அப்புறம் பேசவோம். கேட்டுக்கொள்ளுகிறேன் உண்ணை, சொல் சீக்கிரம். மணிக்கும் மணிக்கு முன்னாக எத்தனை இருபது காதங்கள் சுவாரி போகலாம்?

வி. ஒரு சூர்யோதயத்திற்கும் இன் நெரு சூர்யோதயத்திற்கு மூன்னாக ஒரு இருபது காதம் போதலே உமக்குப் போது மானது. அதுவே அதிக மாம்.

ஹே. மஹுஷா! மரண தண்டனைக்குப் போவோ னும் இத்தனை மெல்லப் போகமாட்டானே! வாயு வேகத்தினும் அதிகமாய் செல்லத் தக்க குதிரைப் பந்தயங்களைப்பற்றி நான் கேள்விப்பட்ட டிருக்கிறேன். இவ்வாறு வார்த்தையாடுவதில் காலம் கழிப்பது முடத்தன மாம். நீ போய் னனது பாங்கியை

உடம்பு அசௌக்கியமா யிருப்பதாக வேதம் போடச் சொல். தனது தகப்பனார் வீட்டிற்குப் போவதாகச் சொல் லச் சொல். எனக்கு உடனே சவாரி உடை ஒன்று சித்தம் செய்; சாதாரண மனிதர்களின் சம்சாரத்திற் கேற்றதா யிருக்கவேண்டும், அவ்வளவே.

வி. அம்மணி, நன்றாய் யோசித்துப் பாரும் நீர் மார்க்கத்தை.

ஹே. எனக் கெதிராகப் பார்க்கிறேன். இப் புறமும் அப் புறமும் பின் புறமும், எல்லாம் நான் ஊ டுருவிப் பாராதபடி, ஏதோ பங்கலா யிருக்கிறது. போ, உன்னை வேண்டுகிறேன் நான், சொன்னபடி செய். வே ரூண்றும் சொல்வதற் கிள்லை, கண்யாகுமரிக் கண்றி மார்க்கமும் தொல்லை.

[போகிருர்கள்.]

காட்சி முடிகிறது.



மூன்றாம் காட்சி.

இடம்—வேலை நாடு. பர்வததங்கள் செறிந் துள்ள பூமி.

தூர் குகை யெதிர்.

பாலராயன், கிரிதரன், ஆஸ்வராகன் வருகிறார்கள்.

பா. நம்புடையதைப்பிடால் நாழிமைபாம் கூரை யுடையவர்கள், வீட்டில் தங்கி யிருப்பதற்குத் தகுதியா யிராத, நற் றினம் இது. குழந்தைகளே, குனியுங்கள்; இந்த வாசற்படியா ணது, உங்களுக்குச் சூர்ய நமஸ்காரம் செய்யும் வழி கற்பித் து, தூயதான காலைச் சந்தியாவந்தனத்தில் உங்களைப் பணிக் கிடச் செய்கிறது. அதிக உயர்மாய் வளர்ந்தவர்களும், பக்தி யின்றி தங்கள் தலைமீது பாகைகளைத் தரித்தவர்களாய், சூர்யனுக்கு வணங்கிப் பணியாதபடி, நிமிர்ந்து இறுமாந்து நடந்து செல்லும்படியாக, அத்தனை உயரமான வாசற்படி களுடைத்தா யிருக்கின்றன மன்னரது மாளிகைகள்.—அழுகிய பரிதியே! பணிகிறோம் உம்மை. குகையில் வசிப்பவர்க

ளாயினும் நாங்கள், கூட சோபுரங்களில் வசிக்கும் செருக்குள்ளவர்களைப்போல், உம்மைத் திரஸ்கரிக்கிறே மில்லீ.

பரிதியே! பணிக்கிறேம் உம்மை!

ஆ. பரிதியே! பணிக்கிறேம் உம்மை!

இனி நமது பலை வேட்டைக்குச் செல்வோம். அதோ தோன் மும் குன்றின்மீது ஏறாங்கள்; நீங்கள் இன வயதுடையவர்கள்; நான் இத் தாழ் வரைகளிற் ரெல்கிறேன். மேலே யிருந்து நீங்கள் என்னைப் பார்க்கும்பொழுது நான் ஒரு சிறு பறவையைப்போல் தோன்றுங்கால், சிறிதாகத் தோற் றவதும் பெரிதாகத் தோற்றுவதும், ஸ்தானப்பலர் என்பதை நீங்கள் கவனியுங்கள். பிறகு நான் உங்களுக்கு அரண்மனையைப்பற்றியும், அரசர்களைப்பற்றியும், யாத்த தந்திரங்களைப்பற்றியும் கூறியிருக்கிற கதைகளை பெல்லாம் நீங்கள், ஞாபகப்படுத்தி ஆராய்ந்து பார்க்கலாம். ஊழிய மானது, அங்கனம் செய்வதினால் ஊழிய மாகாது; அப்படி அங்கீகரிக்கப்படுவதினாலேயே அங்கன மாகிறது. இங்கனம் அறி வதனால், நாம் கண் கொண்டு காணும் ஒவ்வொரு விஷயத்தினின்றும், ஒர் நலத்தை நாம் அடையாலாம். உயர்ப் பறக்காத ஊர்க்குருவியும், ஆகாயத்தை பாராநும் கருட்டைவிட, கேஷமான ஸ்திதியி விருப்பதைப் பன் முறை கண்டு ஏந் தோவிக்கிறோம். அரசர்களுடைய அரண்மனையில் சேவகஞ் செய்யக் காத்திருப்பதைப்பார்க்கினும், இந்த நம்முடைய வாழ்வு உத்தமமானதே! சம்பளம் வாங்கிச் சும்மா இருப்பதைவிட இது செல்வ முடையதே! விலையைக் கொடாது வாங்கி உடுத்திக்கொண்டு, டம்பம் பாராட்டுவோ ருடைய வாழ்வினும் கேள்வை யடையதே. அப்படிப்பட்ட வன், தன்னை அவ்வாறு அலங்கரித்தவனுடைய நமஸ்காரத்தைப் பெற்றபோதிலும், அவனுக்குச் சேரவேண்டிய பொருளைத் தந்து அவனுடைய மரியாதையைப் பெறுகிற னில்லீ.

அப்படி ப்பட்ட வாழ்வு நம்முடைய வாழ்விற்கு முன் என்னம்?

தி. உம்ருடைய ஆனுபவத்தினின்றும் நீர் பேசகிறீர். நாங்களேவத், கூட்டை விட்டு அதிக தூரம் செல்லாத, இறக்கை நன்றாய் முலோாத சிறு குருசிகள்போல், வீட்டை விட்டு, அதிக தூரம் சென்று பாராத பாலர்கள். எங்கள் இருப்பிடத்திற்கு வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தோ ஏல்லை. கவலை யின்றி வாழ்தல் உத்தமமாயின், ஒரு ரால், இவ் வாழ்வு உத்தமமா யிருக்கலாம்; கஷ்டப்பட்ட வாழ்வை அனுபவித்துள்ள உமக்கு, இது அதிர இனிமையா யிருக்கலார்; முதிர் வய தடைந்த உமக்கு, மிகவும் பொருந்தியதா யிருங்கலாம்; எங்களுக்கோ, அறி யின்றி அடைப்பட்டிருக்கும் ஓர் கூடுபோ யிருக்கிறது. படுக்கையிற் படுத்தவண்ணம் தேச சஞ்சாரம் செய்வதாகும்; எல்லையில்லீ ஒரு அடியும்எடுத்து வைக்கத் தைரிய மில்லாத ஓர்கடஞ்சியிலுடைய சிறையைப்போ யிருக்கிறது.

து. உம்மைப்போல் முதுமை யடைந்தபொழுது நாங்கள் எதைப்பற்றிப் பேசக்கூடும்? மாரி காலத்தில் மழையும் காற்றும் வெளியில் அடிக்கும்பொழுது, ஒன்று மில்லா இக்குகைக்குள் இருந்து, கஷ்டத்துடன் செல்லும் காலத்தை, எவ்வாறு சந்தோஷித்துக் கழிப்போம்? நாங்கள் ஒன்றையும் பார்த்தோ மில்லை, மிருகங்களைப்போல் இருக்கிறோம்; இரை தேவெதில் குள்ள நரியைப்போல் புத்தி கூர்மையுள்ளவர்களா யிருக்கிறோம்; தின்னும் விஷயத்தில் கோனுயைப்போல் குருர மானவர்களா யிருக்கிறோம்; ஒடுவதைப் பின் தொடர்ந்து வேட்டையாடுவதே எங்கள் வீர மாகும்; கூட்டி லடைபட்ட பட்சியானது அக் கூட்டையே சங்கிதசாலையாக்குவதேபோல், இவ்விடத்திலடைபட்டவர்களாய், பாடியே எங்கள் காலத்தைக் கழிக்கிறோம்.

டா. என்ன அறியாது பேசகிறீர்கள்! நாடுகளின் நடவடிக்கைகளை நீங்கள் அறிந்திருந்தால், அறிந்து அவைகளை அனு

பவித்திருந்தால், மறைத்து வைத்தல் எவ்வளவு கடினமோ, விட்ட டொழில்தல் அவ்வளவு கடினமான, அரண்மனையில் சேர கீர்த்திப்பகளையும், அவ்விடத்தில் உயர்ந்த பதவியை யடைவதென்றால், உண்மையில் கீழே விழவேண்டியதுதான் எவ்வதையும், எங்கே நழுவுக்கீழே மோ என்னும் பயமே, வீழ்வதைப்போல ஆத்தனைக் கெடுதி பான தென்பதையும், யத்தந்தின் முபற்சி யெல்லாம் புசுமின்பொருட்டும் கீர்த்தியில்பொருட்டும் அபாயத்தை நாடும் அல்லாம் என்பதையும், அதை நாடுவதில் மரிக்க வேண்டிவருகிறது என்பதையும், அப்படி மரித்தும், நற்செய்கையென எவ்வளவு புகழப்படுகிறதோ சில வேளைகளில், அவ்வளவு தீய தொழிலென தூறப்படுகிறது சில வேளைகளில், என்பதையும், அன்றியும், பன்முறை நன்மையைச் செய்ய துன்மையைச் செப்ததாகத் தூறப்படுவது மன்றி, அப்படித் தூறுபவர்களுக்கு நாம் வணங்கியும் நடக்க வேண்டி வருகிற தென்பதையும், இவைகளை யெல்லாம் அறிந்து அனுபவித்தீர்களாயின், இவ்வாறு பேசமாட்டார்கள் ! ஹா ! குழந்தைகளே, இக் கதையை உலகத்தவர் என்னிடமிருந்து கற் றறியலாம். பாண்டியர்களது படைகளால் என் உடல் எல்லாம் வடிப்பட்டிருக்கிறது. என் கீர்த்தியானது முற்பட்டவர்களுக்கு ளெல்லாம் முந்தியுரைக்கப்பட்டதா யிருந்து ஒருகால். சிம்ஹளாதர் என்மீது அதிக பிரியம் வைத்திருந்தார், வெற்றி வீரனைப் பற்றி புகழ்ந்து பேசும்பொழுதெல்லாம், என்னுடைய பெயர் வழங்கப்படாத கால மில்லை. அக் காலத்தில், பழங்கள் நிரம்பி வணங்கிய களைகளையுடைய மரம்போல், செல்வமும் புகழும் நிறைந்தவனு யிருந்தேன் ; ஆயினும், ஒரிரவில், காற்று மழையடித்து—அல்லது அதைக் கொள்ளை என்று வது கூறுங்கள் உங்களிச்சைப்படி—மரத்தின் பழுத்தபழங்களெல்லாம் உதிர்வதன்றி, இலைகளும் உதிர்ந்து, கட்டை மரமாய், காற்றை எதிர்த்து நிற்பதேபோல், எல்லாவற்

கையும் இழந்தவனுய் தன்னாங் தனியே நின் நேண் நான்.

தி. அதிர்ஷ்டத்தின் சபலம்!

பா. நான் உங்களுக்குப் பன்முறை கூறியபடி, நான் இழைத்த தவ ரெல்லாம், சிம்றுளாநாதரிடம், இரண்டு பாதகர்கள் நான் பாண்டியன் பட்சம் பந்தப்பட்டதாகக் கோள் கூறிய தேயாம்; அவரும் என்னுடைய களங்க மற்ற சத்தியத்தை நம்பாது, அவர்களுடைய அசத்திய மொழியை நம்பினார்; ஆகவே நான் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டேன்; பிறகு இந்த இருபது வருடங்களாக இக் குகையும் இக் காடுமே நான் சஞ்சரிக்கும் உலக மாயது எனக்கு. இவ்விடத்தில் என் இச்சைப்படி சுதந்தரமாய் வாழ்ந்து வந்தேன்; எனது முந்திய காலத்தில் சசனுக்குச் செலுத்திய ஸ்தோத்திரங்களைவிட, இவ்விடம் அதிகமாய்ச் செலுத்தியுள்ளேன்— அதிருக்கட்டும், போவீர் மலைமீது! வேடர்கள் சம்பா ஷணை இதல்ல வேட்டையில் முதலில் மாஜை எய்பவனே, விருந்தில், முதலாளியாக வீற்றிருப்பான்; அவனுக்கு மற்றவர்க விருந்தும் பரிசாரகம் செய்யவேண்டும். பெரிய சமஸ்தானங்களி விருப்பவர்கள் அஞ்சவதுபோல், விடத்தைக் குறித்து நாம் அஞ்சவேண்டிய தில்லை. தாழ்வரை களில் உங்களை நான் சந்திக்கிறேன்.

[கிரிதரனும் ஆர்வராகனும் போகி ரூர்கள்.]

சுபாவத்தின் குணத்தை மறைத்துவைத்தல் எவ்வளவு கடினமா பிருக்கிறது! அரசனுடைய குமாரர்கள் என்பதை இச் சிறுவர்கள் கொஞ்சமேனும் அறிந்திலர்; சிம்றுளாதனும் இவர்கள் உயிரோ டிருப்பதாகக் கணவிலும் நினைக்கின்றார் இல்லை. இவர்களோ, என் மைந்தர்களெனத் தம்மை மதிக்கின்றனர். அவர்கள் நுழையுங்கால், குனிந்து செல்லும்படி, அவ்வளவு தாழ்மையான இக் குகையில், ஏழ்மையாக அவர்கள் வளர்க்கப்பட்டு வந்தபோதிலும், அவர்களுடைய ஆலோசனைகள் அரண்மனைகளின் கூரைகளை

அளாவி விற்கின்றன; அவர்களுடைய சபாவமானது சொற்ப விஷயங்களிலும் அற்ப விஷயங்களிலும், மற்றவர்களுடைய நடத்தையைப்போல் அல்லாமல், அரசர்க்கு குரிய குணத்தைக் காட்டும்படி உந்துகிறது. அரசராகிய அவன் தந்தை, கிரிரதன் எனப் பெயர் வைத்த, சிம்மலாநாதருக்குப் பின் இச் சிங்களத்தை ஆளுவேண்டிய, அரசிளங்கு குமர ஞகிய, இந்தப் பாலதரன்—ஆஹா!—நான் என் முக்காலியின் மீதுட்கார்ந்து, எனது வீரச் செய்கைகளையெல்லாம் எடுத்து வரைக்குங்கால், அவனது வீரத்தனமானது வெளி வந்து எனது கதையைக் கிட்டுகிறது. இவ்வாறு எனது வைவி கீழே விழுந்தான், இவ்விதம் என் காலை அவன் கழுத்தின் மீது வைத்தேன், என்று நான் கூறுவங்கால், உடனே, சங்கத்தி ரியரக்தமானது அவனது முகத்தில் பரவ, அவன் வியர்த்து, இளைமையான தன் கைகளை நெறித்து, எனது வார்த்தைகளை நடித்துக்காட்டுவதேபோல், நிற்கிறுன். ஒரு நால் ஆர்வராக விழிருந்த, அவனது இளையச்சோதரனுடைய கடுவெலன், அதே மாதிரியான உருவத்தை வழித்தவனுப், எனது வார்த்தை களுக்கு உயிரைக் கொடுப்பதுபோல் நின்று, அவன் உள்ளத்திலிருப்பதை வொளிக்கு அதிகமாய்க் காட்டுகிறுன். அதோ கேள்! காட்டு மிருகங்கள் கலைங்கப்பட்டன!—ஆஹா! சிம்மலாநாதரே, சசங் அறிவார், என் மனமுர அறியும், ஸீர் என்னை அநியாயமாய் நாட்டைவிட்டுத் துவத்திய விஷயம். அதன்மீது, இரண்டும் மூன்றும் வயதுடைக் குழுவிகளாயிருந்த பொழுது, இவர்களைத் திருட்டேனேன். என்னுடைய நிலங்களை எப்படி என்னிடமிருந்து நீர் பிடுங்கிக்கொண்டாரோ, அம்மாதிரி உமது குழந்தைகளைத் திருடி, உமக்குப் பிற்காலம் உமது சந்ததி ஆளாதிருக்கும்படி செய்ய எண்ணி னேன்.—மழுரவல்லி, நீ அவர்களுக்குப் பாலுட்டும் தாயாயிருந்தாய்; அவர்கள் உண்ணித் தங்கள் தாயாகவே எண்ணி னார்கள்; இப்பொழுதும் ஒவ்வொரு தினமும் உனது சமாதிக்குப் பூசனை இயற்றுகிறார்கள்; மார்க்கன் என்னும்

பெயர்முட்ட, பாலராயனுகிய என்னை, தங்களைப் பெற்ற
தந்தையாக என்னுகிறுர்கள்—வேட்டை கிளம்பினிட்டது !
[போகிறுன்.]

காட்சி முடிகிறது.



நான்காம் காட்சி.

இடம்—காந்கேயன் துறைக் கருகில்.

விசாகனும். ஹேமாங்கியும் வருகிறுர்கள்.

ஹே. நாம் குதிரை கலோ விட டிமிந்தபொழுது, போகவேண்டிய இடம் அருகி ஸ்ருப்பதாகப் புகன்றுயே என்னிடம். நான் முன்னால் வரவேண்டுமென்று எனக் கிப்பொழு திருந்தது போல், என் தாயாருர் ஏங்கி யிருக்கமாட்டார்கள் எப்பொழுதும்—விசாகா!—எ! மனுஷா! எங்கே என் பிராண நாதர்? உன்னை இவ்வறு விழிக்கச் செய்யும்படி, உன் மனத் தில் என்ன இருக்கிறது? அந்தப் பெருமூச்சு, உன் துள்ளளம் வெடித்து வருவதேபோல், என் வெளியில் வருகிறது? உன்னைப்போல் ஒருவன் சித்திரிக்கப்பட்ட டிருந்தால், தன்னையும் அறியாதபடி தயங்கி நிற்பவ னுருவென மதிக்கப் படுமே. உன் முறட்டுத் தோற்றமானது என் சாந்தமாம் அறிவைச் சாகடிக்கு முன், இன்னும் குறைந்த பய முடைப் பாவளையில் உன்னை சிறுத்துவையாக! சாாசாரம் என்ன என்று சொல்? சருணை யில்லார் பார்வையுடன் அக் கடிதத்தை எனக்கு வண் டிட்டுகிறுய்? சங்தோஷ சமாசார மாயின், முக மலர்ச்சி முன்னுக் கிருக்கவேண்டும்; துக்க கரமான விவைப் பாயில், உன்னு முகத்தை இப்பொழு திருப்பதுபோல் வைத்திருக்க வேண்டியதுதான். என் பிராண நாதர் கையெழுத்து! அப் பாழும் பாண்டிய நாடு அவரை ஏதோ கபடத்திற் காளாக்கி யிருக்கவேண்டும். அவரேதோ கஷ்ட திசையிலிருக்கவேண்டும். நான் இதைப்

படித்தால் என் ஆவியைப் பறித்திடும் ஒருவேளை, உத் பேச்சாவது அதன் கொடுமையை மழுங்கிடச் செய்யலாம் சிறிது; ஆகவே பேச்டா, அப்பா.

வி. தனை செய்து படியும் தாங்கள். பிறகு என்னிப்போன்ற துரதிர்ஷ்டம் பிடித்த பாடி புனியி வில்லையென்று காண்டிர்.

விழு. [படிக்கிறீர்.] “உன் தலைவி, விசாகா, என் படுக்கையில் தாசி யானான். அதன் அத்தாட்சிகளொல்லாம் என் ஹிருதயத்தில் ரக்தம் பெருகச் சீறிக் கிடக்கின்றன. அற்ப சந்தர்ப்பங் கலைக்கொண்டு நான் அவ்வாறு சொல்ல வில்லை. நான் ஸப் படியும் பழி வாங்குவேணன்று எவ்வளவு நிச்சயமா யிருக்கிறேனே, எனது துயரம் எப்படி அசைக்க முடியாததோ, அவ்வளவு உறுதியான ருச்வைக்கொண்டே, நான் கூறுகிறேன். பழி வாங்கும் பாகம்; அப்பா விசாகா, எனக்காக நீ செய்யவேண்டும். அவனது துரோஹத்தினால் உனது வில்வாசமும் மாசனையா திருந்தால், உங்குணடைய கைகளே அவனது உயிரைப் போக்கவேண்டும். காங்கேயன் துறையில் உனக்குச் சாயம் வாய்க்காடு செய்கிறேன். அதன் பொருட்டு அவனுக்கு நான் கடிதர் அனுப்பி பிருக்கிறேன். அவ்விடம் அவனைக் கொண்று, அவ்வாறு செய்ததாக எனக்கு ருசப்படுத்தப் பயங்கைத்தோ, அவன் துரோஹத்திற்கு நீயும் துணை செய்தவ ஞவாய், நீயும் எனக்கு அவனைப் போன்ற துரோஹயே”—

வி. ஏன்? என் கத்தியை நான் உருவு வாடேன்? அந் கடிதமே அவன் கழுத்தினை அறுத்துவிட்டதே முன்னதாக வே!— அவதுறே அவன் கழுத்துத் தெட்டியது. அதன் நூனி கத்தியினும் கூர்மையானதே. அதன் நா சின் து நதியின் சர்ப்பங்களையெல்லாம் விட கடு விட முடைத் தே! அதி வேகத்துடன் பறக்கும் காற்றின்மீதேறி, அதன் சவாசமானது அஷ்ட திங்குகளிலும் பரவி, அங்குள்ள அரசர்கள், அரசிகள், பெரியோர்கள், கண்ணியர், தாயார்கள், எல்

லோரையும் பொய் யாக்குகிறது;—அன்றியும் சமாதியில் இரகசியங்களுக்குள்ளும், இந்தப் பாம் பணைய பாழும் அங்கு தூறு பிரவேசிக்கிறது.—என்ன சமாசாரம், அம்மணி?

ஹே. அவருடைய படுக்கைக்குத் துரோஹுமா? துரோஹுஞ்சௌ. வதென்றால் என்ன செய்வது? அங்கு கண் ஆறங்காத காவ விருந்து, எங் நேரமும் அவரைப்பற்றியே என்ன மிடுவதா? மணிக்கு மணி அழுதுகொண் டிருப்பதா இயற்கையால் உறக்கம் வந்திடின், அவரைப்பற்றி கனவ கண்டு, பயந்து விழித்து, தேம்பி அழுது, தூக்கம் கலைவதா? அதுதானே அவர் படுக்கைக்குத் துரோஹுயியா யிருப்பது அதுவா?

வி. ஜூயோ! என் அம்மணி!

ஹே. நான் துரோஹுயியா? ஈயாகாமா! உனது மனோசாட்சியே எனக்கு அத்தாட்சி யாகட்டும். நீ அவரைத் தூர்த்தனை ரு தூறினும்; அப்பொழுது காதகளைப்போல் கண்பட டாய். இப்பொழுது யோசிக்குமிடத்து, உனது முகங் நலத்தைக் காட்டியதாக நம்பவேண்டி. யிருக்கிறது. பாண்டு நாட்டு மை பூசிய பரத்தை யெவளோ, அவரை மோசா செய்திருக்கவேண்டும். வழக்கம் கடந்த வஸ்திராம்போல் ஏழ்மையான நான் பழைமை யாய்விட்டேன். கூளத்தில் சேர்த்துவிடத் தகாதபடி நான் கொஞ்சம் செல்வாக் குடுமைபற்றி, எண்ணைக் கிழித் தெறியவேண்டும்!—எண்ணைத் துண்டமாக்கவேண்டும்! ஆ! மனிதர்களின் பிரமாணங்களே மடந்தையரை வஞ்சிப்பவைகள். அந்தோ! கணவனே! மேலுக்கு நன்மையாய்க் காட்டுவதெல்லாம், கபடாதரிக்கும் வேஷமென, உமது மாறுபாட்டால் மதிக்கப்படும் வளரு மிடத்திற் பிறவாத, வஞ்சியரை வஞ்சிக்கும் வெளித் தோற்றமென எண்ணப்படும்!

வி. என் அம்மணி, என் வார்த்தையைக் கொஞ்சம் கேட்க வேண்டும்.

வஞ்சகர்கள் வார்த்தையினால் வரப்பையாளரும் பொப் பயரெனப் புகலப்படுகிறார்கள். பாகாங்கு செய்பவர்கள் கண்ணீரினால், உண்மையாய்த் துக்கப்படுவோரும் சார் தேகத்திற் குள்ளாகிறார்கள்; உண்மையில் துரதிர்ஷ்டம் பிடித்தவர்களைப் பார்க்குமிடத்தும், இரக்க மில்லாதவர் களா யாக்குகிறது மனிதர்களை.—ஆகவே பிராண்ஸ்தா ! உமது செய்கையானது உத்தமர்களையும், ஒப்பிடா வண்ணம் செய்கிறது. உமது பெரும் தவறுநது, பெருமையையும் நற்குணத்தையும், பொய்மையும் புண்மையும் மாக்குகிறது.—வாடா, அப்பா, நீயாவது உண்மையா யிரு. உனது எஜுபானன் உத்திரவுபடி செய். அவரை நீ கானும்பொழுது அவரது கோரிக்கைபடி கீழ்ப்படிந்து நான் நடந்ததாக சாட்சி கூறுவாய். இதோ பார் ! நானுகக் கத்தியை உருவுகிறேன். வாங்கிக்கொள் இதை, என் காதல் குடுகொண்டிருக்கும் கிருஹத்தை.—என் னிதயத்தை—குறிப்பிட்டு வெட்டு. பயப்படாதே; அவ்னிடம் தூய ரன்றி வேறொன்றி நிறைவேற்று. வெட்டு—வேறு சிறந்த காரணத்தில் நீ வீரனு யிருக்கலாம், இப்பொழுது பார்த்தால் பயங்காளிபோல் தோன்றுகிறேயே !

வி. போ தூரா ! பாழுங் கருவியே ! என் கரத்தைப் பாழுக்க முடியா துன்னால்.

ஹே. ஏன் ? நான் எப்படியும் இறக்கவேண்டும். உன் கரத்தால் நான் மாளாவிட்டால், உன் எஜுமானனுக்கு உண்மையாம் ஆளாகமாட்டாய் நீ. தற்கொலை புரியலாகாதென்னும், சர் வேஸ்வரனுடைய ஆக்னெயானது, பயப்படச் செய்கிறது பல மிலா என் கரத்தை. இதோ என் னிதயம் ! அதன்முன் ஏதோ இருக்கிறது.—பொறு பொறு ! நாங்கள் ஒன்றும் எதிர்க்கமாட்டோம். உரையைப்போல் இணங்கி யிருப்போம். என்ன இருக்கேற திங்கே ? கேடு சூழாக் கேசரி

நாதருடைய, அபத்தமாய் மாறிய, கடிதங்க எல்லவா எனது நம்பிக்கையை அழிப்பவைகளே, அகன்று போகள்! என் னிதியத்தைத் தாங்க ஏலாது உங்களால் இனி—ஆ! பிராணாதா! இவ்வாறுதான் புத்தி யற்ற பேதைகள் வஞ்சகர்கள் வாக்கினால் மோசம் போகிறார்கள். துரோஹா செய்யப்பட்டவர்கள் அத் துரோஹத்தின் பலை அதிகமாய் அனுபவித்தபோதிலும், துரோஹான் செய்யவனும் அதிக்கரமான ஸ்திதியிலேயே நிற்கிறார்கள். ஆகவே, பிராணாதா, என் தந்தையாகிய அரசரது ஆக்னாக்குக் கீழ்ப்படியாது நடந்து, என்னை நாடி வந்த எனக்குச் சமாவான அரசு குமாரர்களையெல்லாம் வெறுத்து நானிகழி ததுபோல், மற்றவர்கள் நடப்பாது சாதாரண மல்லவெல்லம், அது மிகவும் அழுர்வ மென்பதையும், இன்காண்டீர் நீர். நான் துக்கப்படுவதெல்லாம், இப்பொழுது தாம் இன் புறம் தோகையானவள், உமதாசையை மழுங்கச் செய்தவுடன், உமது மனமானது என் நினைவால், எவ்வளவு துயரப்படும் என என்னியே—அப்பா! சீக்கிரம் ஆடானது கசாப்புக்காரனை வேண்டுகிறது வெட்டும்படி எங்கே உன் கத்தி? உன் எஜமானன் வேலையைச் செய்தில் மிகவும் மெதுவாய் இருக்கிறது, அதுவும் நானே வேண்டும்பொழுது.

வி. தாயான என் அம்மனி, இவ் வேலையைச் செய்திடக் கடுங்கட்டளையைப் பெற்ற பின், அரை நொடியும் கண் னுறங்கினவ னல்ல நான்.

வே. ஆனால் அதைச் செய்து முடித்து, உறங்கப் போ.

வி. முதலில் எவ் கண்க விரண்டும் முழுப் பொட்டையாய்ப் போகுமாக!

வே. ஆனால் என் அதை எற்றுக்கொண்டாய்? போக்கைச் சொல்லி அத்தனைக் காதம் என் என்னை இழுத்து வந்தாய் இவ்விடத்திற்கு? எனக்கும் வேலை வைத்தாய்? உனக்கும்

வேலை வைத்தாய்? நம்முடைய குதிரைகளுக்கும் வேலை வைத்தாய்? நான் காணுமையால் அரண்மனை கோலாகலப் படு மல்லவா? நான் என்னவோ, அங்கு மறுபடியும் போகப் போகிற தில்லை. உனக் கென்னவோ தக்க சமயம் வாய்த் திருக்கிறது. இவ்வளவெல்லாம் ஏன் செய்தாய்?. வெள்ளாடு எதிரில் நிற்க. வெட்டுக் கத்தியைக் கொயிற் கொண்ட டின், வேண்டாமென்று திரும்பவா?

வி. குறிமையார் அத் தொழிலை வர்ப்படியாவது செய்யாமலிருக்கும்பொருட்டு, காலத்தைக் கழிப்பதற்கீடு யாம். இதற்குள்ளாக ராண் ஒரு மார்க்கத்தை பீயாகித்திருக்கிறேன். என் அம்மனி, பொறுமையுடன் எண்ணோக் கற்றே கேட்க வேண்டும்.

சீ.மு. உனது நாவானது ஒயிடனவும் போக. சொல். வேகியென வேல நான் தூஷிக்கப்பட்டேடன். அக் காதகத்தினால் புண்படுத்தப்பட்ட என் காக்கன், வே ரெந்த நோயையும் கவனி யாது; ஆகவோ கீ எதை வேண்டுமென்றாலும் சொல்.

வி. ஆனால், அம்மனி, நாஞ்சன் திருங்கிரிப்போகமாட்டார் என்று என்னிடேன்.

சீ.மு. ஆம் வாண்டுவதற்கில்; அதற்காகவே எண்ணோக் கொல்ல இங்கு சொன்னுவந்தார்.

வி. அப்படி பல்லை, அப்பானி. எவ்வுடையா எண்ணோப் பீயாக்கிய ராண்தாயின், அதற்குத் தக்க யாங்கியையர் அது கொடித்து, அதை சிறைவேறாக செய்யர் என எண்ணீடேனன். என் எஜானஸ் எதோ மேரசார்தான் போயிருக்கவேண்டும். பிரதகம் நன்றிப்பு பழகையை பராடி எல்லோ உங்க விருவருக்கும் இப்பாழுங் கேட்டினோக் குழ்த்தி யிருக்கவேண்டும்.

சீ.மு. பாண்டியநாட்டுப் பாத்தை எவ்னா ஒருத்தி.

வி. என் உடிர்வீ தாணைப்படி அப்படி யிராது, அம்மனி. நீர் படிந்ததாமாத்திரம் செய்தி அனுப்புகிறேன். அதற்கு அத்தாட்சியாக எதாவது ரக்தக் குறி அனுப்புகிறேன்.

வ னெனில் அவ்வாறு நான் செய்யவேண்டுமென உத்திரவா யிருக்கிறது. அரண்மனையில் உம்மைக் காணுது தேடுவார் கள்; ஆகவே, அதனை அது ஊர்ஜ்ஜிதப்படுத்தும்.

ஹே. ஏன்டா அப்பா, அதுவரையில் நான் என்ன செய்வது? எங்கே யிருப்பது? எப்படி உயிர் தரிப்பது? என் கணவ ஊக்கு நான் இறந்தவளாயின், இவ்வுயிரில் எனக் கெண்ண சுக முண்டு?

வி. நீர் அரண்மனைக்கு மறுபடியும் போனால்,—

ஹே. அரண்மனையு மில்லீ, தந்தையு மில்லீ இனிமேல். முற்றுகை போல் முற்றிலும் என்னைத் தன் காதல் என்னும் பாதகத் தால், பயப்படுத்தும் கணைபா னிருக்கிறானே, அந்த உயர் குலத் துதித்த கொடிய மட்டி மட்டபன், அவன் து அவலமும் வேண்டாமினி!

வி. அரண்மனையிலில்லானிடின், சிங்களத்தில் நீர் வசிக்கலாகாது.

ஹே. ஆயின் மற் றெங்கே? கதிரவன் சிம்ஹள மொன்றிற்றுன் காய்கிறானே? இரவு பகலெல்லாம் இந்தச் சிம்ஹளத் தன்றி, வேறிடத்தி லில்லையோ? இப் பூமண்டலத்தில் சிம்ஹள மானது எவ்வளவு அற்ப பாகமா யிருக்கிறது! இருந்தும் இல்லாததுபோல் காண்கிறது; ஒரு பெருந்தடாகத்தில் சிறு தாமரை மொட்டைப்போல் காண்கிறது. சிம்ஹளத்திற்கு வெளியிலும் ஜீவகோடிகள் உண்டென என்னுவாய்.

வி. மற்ற இடங்களைத் தாம் கருதுவது என் மனத்திற்கு சந்தோ ஷத்தைத் தருகிறது. நாளைத் தினம் பாண்டிய நாட்டு ராயபாரி லோகசேனர், காங்கேயன் துறைக்கு வருகிறார். உமது தற்கால தூர் அதிர்ஷ்டத்திற் கேற்றபடி, உமது மனத் தை ஒருவாறு நிறுத்துவீராயின், உம்மை மற்றவர்களிட மிருந்து மனைத்து, மற்றவர்களை நீர் கானும்படியான மார்க் கத்திற் செல்லலாம்; சுயரூபத்துடன் செல்வது உமக்கு அபா யத்தை விளைவிக்கும்; ஆகவே நீர் ஒரு மாறிப் போகவேண் டும். ஒருவேளை பாசதாமருடைய இருப்பிடத் தருகிலேயே

போகலாம். அவரை கேரிற் காணுவிட்டாலும் அவரது நடவடிக்கைகளையெல்லாம், உள்ளபடி, சீர் அடிக்கடி, சாதாரக்கேட்டறியும்படி, அத்தனை அருகாமையில் இருக்கலாம்.

வீழு. ஆ! அதற்கு மார்க்கத்தைச்சொல். என் மாணத்திற்கு அது அபாயத்தைத் தருவ தாயினும், என் மரணத்திற்கே ஏதுவாயினும், அதை நான் முயல்வேன்.

வி. ஆனால் கேளும். இதுதான் சூட்சம். சீர் ஸ்கீல் என் பதை மறந்து விடவேண்டும்; மற்றவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடத்தலீ விட்டு, கட்டளை பிடிவதை மேற்கொள்ள வேண்டும்; உண்மையை உரைக்குமிடத்து. ஆக் குணங்க தேவ அழகிய ஸ்கீல் உருவம் எடுத்து வந்தன எனக் கூறும் படியான, மடப். அச்சம், என்னும் அரிவையர்க்கு இன்றி யமையாக் குணங்களை மாற்றி, நி வாலிப்பீனப்போல் தைரியத்தை வறுவிக்கவேண்டும். வாதாடுவதற்குச் சித்தமாயிருக்கவேண்டும், பதில் படுக கென் றுரைக்கவேண்டும், கீகாட்டாளீனப்போல் கோபங் கொள்வதற்கும் சச்சரவிடுவதற்கும் சித்தமாயிருக்கவேண்டும்; அன்றியும்—ஆந்தோ! நான் என்ன குரூரனு யிருக்கிறேன்—ஆயினும் வேறு மார்க்க மில்லீ.—நாரியர்க்கு முக்கியமான குணமாம் நாணம் என் பதை, பகலவனும் பார்க்குப்படி வெளியிற் காட்ட லாகாது, அல்லாபறு॥ உதா அழகிய ஆடை. ஆபரணங்களையெல்லார் முற்றிலும் ரந்து, சுதாரணை டை தரிக்கவேண்டும்.

வீழு. சுருக்கிச் சொல், சீக்கிரம், உனது எண்ணத்திற்கு முடிவு தெரிகிறது. இதற்குள்ளாகவே நான் ஆடவ ஞப்பிட்டேன்.

வி. முதலில் ஆடவனீப்போல் வேஷம் தரியும். இதை முன்பே யோசித்து அதற்குத் தக்கபடியான சட்டை, அங்க வஸ்திரம், தலை குட்டை முதலியன வெல்லாம் கொண்டுவந்திருக்கிறேன்—இதோ இந்தப் பையில் இருக்கின்றன. உமது வெளி வேஷத்தை மாற்ற உபயோகப்படும் இவைகளின் உதவியைக்கொண்டு, இந்த வயதுடை வாலிப்பனுடைய பாவனைகளை உம்மால் எவ்வளவு வறுவிக்க முடியுமோ, அவ்

வளவு வழித்து, உத்தமனுண லோகசேனர் எதிரில் போய், உமக்கு நன்றாய்ப் பாடத் தெரியும் என்கிற விஷயத்தை அறிவித்து—சங்கித் தூவும் அவருக்குச் சற்றேனு மிருக்கு மாயின் வர்ப்படியும் அவர் அதைக் கண்டு பிடிப்பார்.—அவரது பணிவிடை ஆவசீக வேண்டுவீராயின், அவர் அப்படியே சந்தோஷமாப் ளப்புக்கொள்வார் என்பதற்குச் சந்தேக மில்லை. அவரோ மிகுந்த உத்தம குலமுடையவர்; அன்றி யும் அதைவிட அதிகமாம் பரிசுத்தமானவர். வெளி தேசத் திருக்குங்கால், உடைக்கு வேண்டிய பொரு ஞானி செய்பச் செல்வம் என்னிடத் துண்டு; உமக்கு எப்பொழுது வேண்டும் உதவச் சித்தமா மிருக்கிறேன்.

ஹே. என் துயர்க்கு ஈ.ஏ.என் அருளிரா ஆறுதல் டீபே சரி, டி விடை பெற்றுக்கொள், சீக்கிரப். இன்னும் யோசிக்கவேண்டிய விஷயங்கள் அநேகம் இருக்கின்றன, எப்படியாய்க் கும்பொழுது அவைகளை பெல்லார் சரிப்பாடுத்துவோர். இந்த முயற்சியில் ஒர் வீரனைப்போல் துணித்து, அதனால் வாருவதையெல்லார் ஒரு அரச சூமாரனுடைய நெரியத்துடன் வழிக்கிறேன். நீதிக்கிராம் போ.

வி. ஈல்லது, அம்பாவி. நான் தீக்கிரம் விடை பெறவேண்டும். இல்லாவிடி ஏ. என்னியும் காணுவிட்டால், அரண்மனையினின்றும் நீர் வந்துவிட்டதற்கு, என்பது சந்தேகக்கொள்வார்கள். என் அருங்குணம் வர்ப்பந்த அம்மனி, இதோ ஒரு பெட்டியிருக்கிறது. இதை எனக்கு மஹாராணி கொடுத்தார்கள். அதி விருப்பது அதிக விலை யுபர்ந்த பொருள். கடல்மீது செல்லுங்கால் அசெளக்கியமாயினும், வையகத் திருக்குங்கால் வயிற்று நோய் வந்துற்றாலும், இதில் மாத்திரை அளவு வல்லா வியாதியையும் மாற்றிவிடும். மறைவிடம் போய் மானிட ஜுடையைத் தரியும். எல்லாம் வல்லகடவுள் உமக்கு நல் வழி காட்டுவாராக !

ஹே. அங்கனமே யாகுக ! உனக்கு வந்தனம் செய்கிறேன்.

[போகிரூர்கள்.]

கட்சி முடிகிறது.

ஜூந்தாம் காட்சி.

இடம்.—சிம்ஹளாதாதலுடைய அண்மையை லோர் அறை.

யீழுவாநாதன். அசி, கபோபான். லோகசேனன்.

ாந்திகள் வருகிறார்கள்.

சி அதுவரையில்தான்; அப்புறப் பீர் உத்திரவு பொற்றுக் கொள்ளலாம்.

லோ. மிகவும் சந்தோஷம், மஹாராஜா. எமது சக்கிரவர்த்தி எழுதினிட்டார். சா. னில்லிடமிருந்து புறப்படவேண்டும். எனது எஜமானருடைய எதிரியாக உம்மை நான் தெரிவிக்கவேண்டும் சிருக்கிறதே பென. உண்ணயையில் எனக்கு மிகவர் வருத்தபா பிருக்கிறது.

தி. ஜயா, நமது பிரதைகள் அவரது ஆங்கைக்கு உடன்படமாட்டார்கள். நாம் அவர்களோர் பார்க்கிலும் குறைந்த ராஜத்துவம் நாம்பிந்தல், நமது அரசுமிழைக்கு அழகாய்த் தோற்றுது.

லோ. ஆகவே, அப்புசி, கன்யாகுமரிவரையில் சரை மார்க்கமாய்க் காலனுடன் செல்ல, எனக்கு உத்தீர் எனிக்கவேண்டும். —அரசியே, நக்கஞாக்குச் சுல்சந்தோஷ முண்டாகுமாக! —ஜயா, உமக்கும்!

சி. மந்திரிகளே, அந்த வேலை உமதாக நியமித்தேன். அவர் கொரவத்திற் குரிப்பத அனுவனங்கள் குறைக்கவேண்டாம். சரி, போய்வாரும் புண்ய ஸிலஞாம் லோகசேனைரே.

லோ. என் பிரபுவே, உமது கரம்.

க. சினேகமாய்க் கொள்ளும் அதை; ஆயினும் இதுமுதல் அதனை உமது வைரியாக வைத்திருப்பேன்.

லோ. ஜயா, ஜெயிப்பவன் இன்னுளெனை இனி நடக்கும் யுத்தமே தீர்மானிக்கவேண்டும். நான் வருகிறேன்.

சி. மந்திரிகளே, லோகசேனர் சேதுவினைக் கடக்கும்! பரியங் தம் கைவிடாது காத்துச் செல்லுங்கள். சுபமுண்டாகுக!

[மந்திரிகளும், லோகசேனரும் போகிறார்கள்.]

அ. சளித்த முகத்துடன் போகிற் அவர்; அதற்குக் காரணம் கொடுத்தது நமக்குப் பெருமையாகும்.

க. அது மிகவும் நலமே. வெற்றி வீரர்களான சிங்களத்தாருடைய கோரிக்கைகளும் அதில் கலங் திருக்கிறது.

சி. லோகசேனன், சக்கிரவர்த்திக்கு இங்கே எப்படி இருக்கிறதென முன்பே எழுதி யிருக்கிறேன். ஆகவே, நமது ரதங்களையும் குதிரை வீரர்களையும் ஆயத்தப்படுத்தவேண்டியது நமக்குத் தகுதி யாம். காலநாட்டில் முன்பே அமைக்கப்பட்டுள்ள அவனுடைய சௌனிபங்களை யெல்லாம் ஒருங்கு திரட்டி, சிமஹலாத்தின்மீது படையெடுத்து வருவானென்று

அ. இது தாங்குகிற வேலையன்று; துரிதமாய் முழுப் பலத்துடன் பார்க்கவேண்டிய விஷயம்.

சி. இப்படி முடியுமென நாம் முன்பே எண்ணி யிருந்தது, நாம் முற்படச் சித்தாரா யிருக்கச் செய்தது. அதிருக்கட்டும்—சிரிய சகி, நமது பெண் எங்கே? பாண்டியநாட்டான் எதிரிலும் வர இல்லை, தினத்திற் குரிய நமது பணிவிடையையும் நமக்குச் செய்ய வில்லை, நமது பார்வைக்கு ஏதோ வைரம் நிரம்பியவள் போல் காணப்படுகிறேன் யொழிய, கீழ்ப்படிந்து நடப்பவளாகக் காணும். அதை நாம் கவனித் திருக்கிறோம்.—கூப்பிடு அவளை நமக் கெதிராக! நாம் அதிகமாய்ப் பொறுத்துக்கொண் டிருந்துவிட்டோம், இல்லோக!

[ஒரு சேவகன் போகிறார்.]

ஆ. மஹராஜா, பாசதாமன் ஜனரவிட்டுத் துரத்தப்பட்ட பின், அதிகமாய் வெளியில் வராமல் வாழ்ந்து வருகிறீர்.

அரசே, அதற்குப் பரிஹாரம் காலக் கழிவேயாம். தங்களை நான் வேண்டிக்கொள்கிறேன், கடுமையான வார்த்தைகளை அவளிடம் கூருதீர். கொடுஞ் சொற்களால் குழையும் நெஞ்சு முடைய பெண் னாவள்; சொற்களே அவனுக்குச் சூடுகளாகும், சூடுகளே மரண மாம்.

சேவகள் திரும்பி வருகிறார்கள்.

- தி. எங்கே அவள்? அவள் மரியாதைக் குறைவிற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
- சே. சித்தம், மஹாராஜா! அவர்களுடைய அறைகளைல்லாம் பூட்டப்பட்டிருக்கின்றன. நாங்கள் எவ்வளவுதான் உரத்தசப்தத்துடன் தட்டிப் பார்த்தாலும் பதில் ஒன்றையும் காணும்.
- அ. மஹாராஜா, நான் கடைசி முறை பார்க்கப் போன்போது தான் மறைவா யிருப்பதைப்பற்றி மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டாள். ஆகவே தன் துயரத்தால், தான் தினாந்தோறும் தம்மைக் கண்டு கடமைப்படி செய்துவரும் வழி பாடு செய்யக் கூடாமையா யிருக்கிறதென்று, தமக்குத் தெரியப்படுத்தும்படி சொன்னார் என்னை. நமது சபையில் நடந்த பெருங்காரியம், அதை என் கவனத்திலில்லாத படி மறக்கச் செய்தது.
- சி. அவள் கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றனவா? கொஞ்சம் காலமாக யாரும் பார்க்க வில்லை? நான் அஞ்சவது பொய்யா யிருக்கும்படி ஜகதீசன் கிருபை செய்வாராக!
- [போகிறார்கள்.]
- அ. தமிழ், மஹாராஜாவைப் பின் தொடர்ந்து போ.
- க. அவனுடைய ஆள் விசாகனை, அந்தப் பழைய வேலைக்காரனை, நான் இந்த இரண்டு நாளாகப் பார்க்க வில்லை.
- 'அ. போ, போய்த் தேடிப்பார். [கனேபரன் போகிறார்கள்.] விசாகா, பாசதாமன் பட்சமே நிற்கும் பேதையே'—அவ

னிடம் எனது மருந் தொன் றிருக்கிறது. அதைப் புசித்தது தான் அவன் காணுமைக்குக் காரணமா யிருக்கவேண்டுமெனக் கோருகிறேன். அவன் அதை அருமையாம் மருந் தென் எண்ணுகிறேன். ஆயினும்—அவளைப்பற்றி—அவள் எங்கே போயிருப்பாள்? ஒருவேளை ஆரைத் துயரத்திற்கு ஆளாயின்னோ? அல்லது விரகதாபத்தைச் சுகியாது பாசதாமன் பக்கவில் பறந் தோடி என்னோ? போய்விட்டாள்—மதிந்தோ—அழிந்தோ! எப்படி யிருந்தபோதிலும் என் முடிவிற்கு இரண்டும் பயன்படும் அவள் தொலைந்தால், சிங்கவாத் தரக்கா னிடு பிச்சை யார்.

மறுபடியும் கலோவாரன் வருகிறேன்.

என்ன, தம்பி? என்ன சமாசாடு?

க. அவள் ஒடிவிட்டாள் என்பதற்குச் சந்தேக மில்லை. உள்ளே போய் மறூராஜாவுக்குர் சமாதானம் சொல்லும். அவர் கோபாவேசங் கொண்டிருக்கிறார்; அருகிற் போகவும் அனைவரும் அஞ்சகின்றனர்.

அ. மிகவும் நலமே. இன்றிரவு அவர் படுந் துயரமானது மறு நாள் உதயத்தை அவர் காணுதிருக்கும்படி செய்யுமாக!

[போகிறேன்.]

க. அவள்கீடு தெனக்கு ஆசையு மிருக்கிறது, வெறுப்பு மிருக்கிறது; அவள் அழிகு வாய்ந்த அரச குமரியே. மற்றெல்லா ஸ்திரீகளையும்விட மிகுந்த செளாந்தர்யங்க வொல்லாம் இவ்விடம் குடிகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஸ்திரீயிலுமையை உத்தமத்தை ஒருங்கு திரட்டி இவள் உருவாக்க, அவைகளெல்லாம் ஒருங்கு சேர்ந்தபடியால், அவர்கள் எல்லோரையும்விட, அதிகமாய்ப் பிரகாசிக்கிறார்கள். ஆகவே அவள்மீது ஆசைப்படுகிறேன் நான். ஆயினும் என்னை வெறுத்து, அந்த இறிவாம் பாசதாமன்மீது இச்சைப்படுவது, அவள் அறிவிற்கு அவதூ ருகி, அவள் அருமையை பெல்லாம் அழித்துவிடுகிறது; அது விஷயத்தில் அவளை

நான் வெறுக்கவேண்டி வருகிறது, அன்றியும் பழிவாங்க வேண்டியும் வருகிறது. ஏனெனில், மூடர்கள்—

லிசாகள் வருகிறார்கள்.

யார் அது? என்ன! ஏனடா, புறப்படுகிற்றா என்ன? வா இப்படி. ஆ! கூட்டிக் கொடுக்கும் பாதகா! எங்கே உன் தலைவி? ஒரு வார்த்தையில் சொல். இல்லாவிடில் உடனே உன்னைக் கொன்று யமையும் அனுப்புவேன்.

வி. ஜூயோ! மஹாப் பிரபு!

க. எங்கே உன் தலைவி? சுவாமிமேல் ஆணை, மறுபடியும் உன் கீளைக் கேளேன் நான்! வாயை மூடிக்கொண் டிருக்கிற பாதகா! உன் மார்பினின்றும் இந்த மர்மத்தை நான் அறி கிறேன்; அதைப் பிளந்தாவது இந்த ரகசியத்தைப் பெறு கிறேன். துரக் குணத்திற் கோர் களஞ்சியமாம், நற் குண மென்பது எள்ளளவு மில்லரத, அப் பாசதாமனுடன் இருக்கிறோ?

வி. ஜூயோ! என் பிரபுவே, அவருடன் எப்படி இருப்பார்கள்? அவர்கள் எப்பொழுதுமுதல் காணேனும்? அவர் மதுரையிலிருக்கிறாரே.

க. எங்கே இருக்கிறார்கள் அவள்? வா அருகில். இனி தாமதம் உதவாது. அவள் என்ன ஆனால் என்று உடனே நேராக எணக்கு ரூபி.

வி. ஜூயோ! மஹாப் பிரபுவே!

க. மஹா பாதகனே! உன் மறு வார்த்தையில், உன் தலைவி இருக்குமிடத்தைத் தெரிவித்து உடனே, மஹாப் பிரபுவெல்லாம் இனி உதவாது. சொல்! ஒரு சூதனம் சும்மா இருப்பாயாயின், அதுவே உன் கண்டனமாம், அதுவே உன் மரணமாம்.

வி. ஆனால் ஜூயா, அவர்கள் ஓடிப்போன விஷயத்தில் நா னாறின் தசரித்திரமெல்லாம் இக் கடிதமே.

[ஒரு கடிதம் கொடுக்கிறார்கள்.]

- க. அதை நாம் பார்க்கட்டும்—பாண்டியன் பட்டணம்வரை யில் நான் அவளைப் பின் தொடர்கிறேன்.
- வி. [ஒரு புறமாக] இந்த யுக்தி செய்யாவிடின் நா னிறக்கவேண் டியதே. அவள் வெகு தூரத்தி விருக்கிறார். இதைக் கொண்டு இவ னறிவது, இவளைப் பயணப் படுத்துமே யொழிய, அவளைப் பயத்துக் குட்படுத்தாது.
- க. ஹம்!
- வி. [ஒரு புறமாக] என் எஜமானனுக்கு அவள் மடிந்ததாக எழு துகிறேன். அம்மனி! தாங்கள் சுகமாய்த் திரிந்து, சுக மாய்த் திரும்பி வருவீராக!
- க. அடே! இதில் எழுதி யிருப்பது உண்மைதானு?
- வி. அப்படித்தான் நான் என்னுகிறேன், ஐயா.
- க. இது பாசதாமன் கை யெழுத்தே, அதை அறிவேன் நான். அடே, நீ பாதகனு யிராதபடி, எனக்கு உண்மையான ஊழி, யஞ்சி, நா னுன்னை உபயோகிக்கக் கருதும் வேலைகளை விடா முயற்சியுடன் செய்வா யானால்.—அதாவது, நான் என்ன பாப கிர்த்தியம் செய்யச் சொன்னபோதிலும், அதைப் படுக்கென உண்மையிற் செய்து முடிப்பாயின், —உன்னை உண்மையான ஆள் என என்னுவேன். பிறகு உன் குறைகளைத் தீர்க்க என் செல்வத்தையும், உனக்கு உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்க என் வார்த்தையை யும், நீ வேண்ட வேண்டிய தில்லை.
- வி. நல்லது, எனது பிரபுவே.
- க. நீ என்னிடம் ஊழியம் செய்கிறாயா? பொறுமையுடலும் மாறுபடாமலும், ஒன்று மில்லாத அப் பிச்சைக்காரன் பாசதாமனையே விடாது பின் தொடர்ந்தபடியால், நன்றி யறிதா வின்பொருட்டே, எனது நல்ல சுறைச்சுப் புள்ள வேலை

யாளாய் இராமற் போகாய்—என்னிடம் வேலையாய் இருக்கிறாரா?

வி. ஜபா, அப்படியே, செய்கிறேன்.

க. உன்னு கையைக் காட்டு. இதோ என்பை. உன்னிடம் உன்னு பழை எஜமான ஆடையை உடை ஏதாவத் திருக்கிறதா?

வி. என் வீட்டில் இருக்கிறது, பிரடு, என்னு தலைவிபாம் எஜமானியிடமிருந்து விடை பெற்றபோது அவர் அணிந்து கொண்டிருந்த ஆடை.

க. நீ எனக்குச் செய்யும் முதல் வேலை, அந்த ஆடையை இங்கே கொண்டு வருவதே யாம்; அது உன் முதல் ஊழியமாம், போ.

வி. அப்படியே செய்கிறேன், பிரடு.

[போகிறுன்.]

க. “காங்கேயன் துறையில் உன்னைச் சேர்கிறேன்.”—அவனை ஒன்று கேட்க மறந்தேன். பிறகு ஞாபக மிருக்கும் அது. பாதகா! பாசதாமா! அவ்விடத்திலேயே, உன்னை நான் கொல்கிறேன்.— எப்படியாவது இந்த ஆடை வருமாக! அவன் ஒரு முறை சொல்லி யிருக்கிறார்—அதை நினைத்தாலும் என் வயறு பற்றி வரிகிறது.—கண் காட்சியாம் குணங்களோடு கூடின என் கம்பிரமான உருவத்தைப்பார்க்கிறோம், பாசதாமனுடைய அற்ப ஆடையை அதிகமாக மதிப்பதாக. அந்த ஆடையை நான் உடலில் அணிந்தே அவள் கற்பினை யழிக்கிறேன். முதலில் அவனைக் கொல்லவேண்டும்—அவள் கண் முன்பாகவே; அதில் என்னு ஆண்மையைக் காண்பாள், அவள் என்னை வெறுத்தத்திற் கெல்லாம் தக்க வேதனை யதுவே யாம். அவனைக் கீழே கிடத்தி, மடிந்த அவன் துடலை நான் வாய் வந்தமட்டும் வைத பிறகு, அப்படியே அவளை அரண்மளைக்கு அடித்து ஒட்டிக்கொண்டு வருகிறேன், கால் நடையாய். சந்தோஷத்துடன் என்னை வெறுத்தாள் அவள், நான் ஆங்கத்துடன் அவள்மீது பழி வாங்குகிறேன்.

ஓர் ஆடையுடன் விசாகன் மறபடியும் வருகிறார்.

இதுதானே அந்த ஆடை?

வி. ஆம், எனது பிரபுவே.

க. அவள் காங்கேயன் துறைக்குப் போய் எத்தனை கால மாயது?

வி. இன்னும் அங்கே போய்ச் சேர்ந்திருக்கமாட்டார்கள்.

க. இந்த ஆடையை என் அறைக்குக் கொண்டுவா. அதுதான் என்னுடைய இரண்டாம் கட்டளை உனக்கு. மூன்றுவது, என் எண்ணத்தைப்பற்றி ஸி மெளன்மா யிருக்கவேண்டு மென்பதே. உன் கடமைப்படி செய்; உனக்குப் பெரிய உத்தியோகம் தானும் வரும். என் பழி தீர்ப்பு காங்கேயன் துறையிலிருக்கிறது; அங்கு நான் சிறுகு கொண்டு பறக்க முடியுமாயின்! வா என்னுடன், எனக்கு உண்மையா யிரு.

[போகிறார்.]

வி. நான் நஷ்டப்படும்படி கஷ்டப்படச் சொல்லுகிறேய். உனக்கு உண்மையா யிருப்பதென்றால், உத்தமரான என் எஜமா ன்னுக்குப் பொய்ய ஞக வேண்டும்; அதற்கென்னவோ நான் ஒருகாலும், உடன்படேன். போ, காங்கேயன் துறைக்கு, ஸி தேடிப் போகும் அவளை அங்கே காண்மாட்டாய். ஜக தீசன் அவளுக்குக் கருணை பொழிவாராக! இந்த மடயன் வேகம் தாமதப்படுமாக! கஷ்டமே இவன் கண்டபல அகுக!

[போகிறார்.]

காட்சி முடிகிறது.



ஆரூம் காட்சி.

இடம்—வேலை நாடு. பாலராயன் குகை யெதிர்.

ஹூமாங்கி ஆடவ னுடையில் வருகிறார்கள்.

ஹூம். ஆடவ னுடைய வாழ்வு அதிக கஷ்ட முடைத்தேபென் அறி கிறேன். எனக்கு மிகவும் இளைப்பா யிருக்கிறது. இரண் டிரவாக பசும் புற் றரையே என் பள்ளி யாக்கினேன். எனது தீர்மானம் என்னைத் தாங்காவிட்டால், நான் நோயில் விழுந் திருக்கவேண்டியதே. காங்கேயன் துறையே! மலை யின் சிகரத்திலிருந்து விசாகன் உண்ணை எனக்குக் காட்டியபொழுது நீ கூப்பிடு தூரத்தில்தா னிருந்தாய். ஆ! சுசனே! தரித்திரர்களுக்கு முன்பாக தரீம சத்திரங்களும் தாவி யோடுகின்றன என்று எண்ணுகிறேன்—நான் கூறுவது அவர்கள் போய் இளைப்பாறக்கூடிய இடங்களைப்பற்றி. நான் வழி தப்பமாட்டேன் என்று இரண்டு பிச்சைக்காரர்கள் என்னிடம் சொன்னார்கள். பிள்ளையிடை வறிஞர்கள், தாங்கள் செய்த பாபத்திற்கு அப் பினி விதிக்கப்பட்ட தண்டனை யென வறிந்தும், பொய் பேசுவார்களா? ஆம், இதில் ஆச்சரிய மில்லை, மேலாம் செல்வமுடையாரே மெய் பேசுவ தில் கூயே. எல்லாச் செல்வ மிருந்தும் இழிதல், வயிறு வளர்க்க வேண்டி அசத்தியம் பேசுதலிலும், புன்மையே யாம். வறிஞர்களைவிட, வையக மானும் அரசர் அசத்தியமாடுவதே, அதிக ஹீன மாம். என் ஆரூமிர்க் காதலரே! தாம் அந்த அசத்தியவாதிகளுள் ஒருவ ரானீர். இப்பொழுது உம்மைப்பற்றி நான் நினைக்குமளவில், என் பசி பறந்தோடிப் போயது. இப்பொழுதுதான் சற்று முன்பாக, பசியின் கொடுமையால், கீழே விழ இருந்தேன். ஆயினும், இதென்ன? இதோ ஒரு பாதை போகிறது அதற்கு; ஏதோ மிருக மிருக கும்குகை. நான் கூப்பிடா திருத்தலே நல மாம். எனக்குக் கூப்பிடவும் பயமா யிருக்கிறது. ஆயினும் பசியானது, ஆவியை முற்றிலும் பறிக்குமுன், அதற்கொரு பய மின்மை

யைக் கொடுக்கிறது. சுகமும் சம்பத்துமே பயங்காளிகளைச் சிருஷ்டிக்கிறது. கஷ்டகாலமே தாளாண்மைக்குத் தாயா யிருக்கிறது எப்பொழுதும்—ஓய்! யார் உள்ளே? நாகரீக முடைய தேதே தும் உள்ளிருந்தால் பேசட்டும். காட்டு மிரு தமா யிருந்தால்!—விலைக்காவது இரவ லாகவாவது ஏதே ஆம் கொடுக்க முடியுமா? ஓய்!— பதிலைக் காணேன். ஆனால் நான் உள்ளே பிரவேசிக்கிறேன். என் கத்தியை உருவிச் செல்லுதல் நலம். என் எதிரி, அதைக் கண்டு நான் பயப்படுவதுபோல் பயப்படுவா னயின், அதைக் கண் வெடுத்தும் பாரான். ஈசனே! அப்படிப்பட்ட பகைவளை அருள்வீராக!

[குகைக்குள் போகிறார்.]

பாலர்யன், ஆர்வராகன், கிரிதரன் வருகிறார்கள்.

பா. அப்பா, பாலதரா, வேட்டையில் நீதான் வென்றுய்; ஆக வே, விருந்தில் நீ எஜமானனு யிருப்பாய்; கடுவேலனும் நானும் சமயற்காரனும் பரிசாரகனு மாகிறோம். இதுவே நமது ஏற்பாடு. முயற்சியி ஹண்டாம் உற்சாகம், அது மேற்கொள்ளும் முடிவு ஒன் நிராவிடின், வாடி வதங்கிப் போம். வாருங்கள், சாதாரண பதார்த்தங்களுக்கும், நமது பசி ஒர் ருகிணயக் கொடுக்கும். துருப் பிடித்த சோம்பலுக்கு, தாய இலவம் பஞ்சம் உறுத்தும்; கஷ்டப் பட்ட ஓய்வு, கட்டாந் தரையிலும் படுத்துக் குறட்டை விடும்.—இங்கு எல்லாம் கேஷமமா யிருக்குமாக; பேதை இல்லமே, உனக்கு நீயே காவல்!

கி. எனக்கு மிகவும் களையா யிருக்கிறது.

சூ. வேலையினால் இளைப் படைந்தபோதிலும், பசுமாத்திரம் அதி கமா யிருக்கிறது.

கி. . குளிர்ந்த இறைச்சி குகைக் குள் இருக்கிறது; நாம் கொன் றது சுகமக்கப்படுகிறவரையில், அதை மெல்லத் தின்ற கொன் டிருப்போம்.

பா. பொறுங்கள்! உள்ளே வராதீர்கள்—[உள்ளே பார்த்து] அம் துணவைப் புசித்துக்கொண் டிராவிட்டால், ஓர் அணங்கு இவ்விடம் இருப்பதாக எண்ணி யிருப்பேன்.

தி. என்ன விட்செஷம், ஐயா?

பா. ஈசன் ஆனை! தெய்வலோக வாசியே! இல்லாவிடல் இவ் வுலகில் இனையிலாப் பொருளே! தெய்வீகமே பைய ஞருக் கொண்டு வந்திருக்கிறது, பாருங்கள்!

ஹோங்கி வெளியே வருகிறார்.

ஹே. ஐயா எஜமானர்களே! எனக்கொரு தீங்கும் செய்யாதீர். இக்குகைக்குள் நாழையுமுன், நான் கூப்பிட்டுப் பார்த்தேன். நான் புசித்ததை, விலைக்காவது அல்லது வேண்டியாவது வாங்கலாமென எண்ணினேன். வாஸ்தவத்தில், நான் ஒன்றையும் திருட வில்லை. தரைமீது பொன் சிதறிக் கிடக்கக் கண்டபோதிலும் திருடி யிருக்கமாட்டேன். நான் புசித்த உணவிற்கு இதோ பணம் நான் புசித்தானவுடன் அதை உண விருந்தவிடம் வைத்துவிட்டு, என் சீதீர்த்தவர்களை வாழ்த்திவிட்டுப் போயிருப்பேன்.

தி. பணமா, விஸ்ளாய்?

ஆ. பொன் ஒம் வெள்ளியும் எல்லாம் புழுதியாய்ப் போகுமாக! அசுத்தமான தெயவத்தை வணங்குபவர்களே அதை ஒரு பொருட்டாக மதிப்பார்கள்.

ஹே. நீங்கள் கோபங்கொண் டிருப்பதாகக் காண்கிறேன். நான் செய்த தப்பிதத்திற்கு என்னைக் கொல்வதானால், அதைச் செய்திராவிடின், நான் மடிந்திருப்பேன் என்று அறியுங்கள் நீங்கள்

பா. எங்கே போகிறுய் நீ?

ஹே. காங்கேயன் துறைக்கு.

பா. உன் பெபர் என்ன?

- ஹ.** ஜூயர், என் பெயர் பாடலன். என் னுடைய பந்து ஒருவர் பாண்டி நாட்டிற்குப் போகிறோ. அவர் காங்கேயன் துறை வில் நாவாய் ஏறுகிறோ. அவரிடம் போக வந்தவன், வழி வில் பசியாற்றாது, இத்தவ றிஞமுக்க நேரிட்டது.
- பா.** அழகிய பிள்ளாய், எங்களை முறடர்களை மதியாதே. நாங்கள் வசிக்கும் இக் கறடு முறடாம் வாஸ ஸ்தலத்தைக் கொண்டு எங்களைக் கடின சித்த முடையவர் என்று எண்ணுதே. உன்னைச் சந்தித்தது சந்தோஷ மாச்சது! ஏறக் குறைய இருட்டிவிட்டது இப்பொழுது. நீ புறப்பட்டுப் போகுமுன் உனக்கு நல்ல விருந்தனிக்கிறோம். இங்கிருந்து அதைப் புசித்துப் போகவேண்டுகிறேன்.—அப்பா, இப்பிள்ளைக்கு நல் வரவு கூறுங்கள்.
- கி.** அப்பா, நீ யொரு பெண்பிள்ளையா யிருப்பின் உன் காதலைப் பெற உன்னை மிகவும் வேண்டி யிருப்பேன். உண்மையில், நான் உன்னை விலைக்கு வாங்குவதேபோல், வேண்டுகிறேன்.
- கி.** அவன் ஓர் ஆடவனை யிருப்பதைக் கொண்டு நான் சந்தோஷ மடைகிறேன். ஆகவே அவனை எனது சகோதர ஞக எண்ணி, ஆசை கொள்வேன்.—நெடுநாள் பிரிந்து, பிறகு நேர்ப்பட்ட, என் சஹோதரனுக்குக் கொடுக்கும் பிரியமான நல் வரவு, உன் னுடைய தாம்.—வாராய்! முக மலர்ச்சியோடிரு. உனது நண்பர்கள் மத்தியி விருக்கிறார்கள் நீ.
- ஹ.** நண்பர்கள் மத்தியிலோ! ஆ! சஹோதரர்கள் மத்தியிலா? —[ஒரு புறமாக] இவர்கள் எனது தந்தையின் புதல்வர்களாய் இருக்கலாகாதா எனக் கோருகிறேன். அங்ஙனம் இருக்கு மாயின், என் செல்வாக்கானது குறைந்த தாகும்; அப்படியாவது, என் பிராணநாதா, உமக்குச் சரியான ஸ்திதியிலிருப்பேனுக!
- பா.** ஏதோ துக்கத்தை நினைந்து வருந்துகிறேன்.
- கி.** அதை நான் தீர்க்கக்கூடு மாயின்!

கிழம் வறண் பார்த்தன்.

ପ୍ରକାଶି-୮]

கு. அல்லது நானுவது தீர்க்கக் கூடுமாயின்! அது சுதாமூர்த்தி ருந்த போதிலும், அது என்ன கஷ்டம் தருவதா யிருந்து போதிலும், என்ன அபாயகரமான தாழிலும்! ஈசனே!

பா. பிள்ளைகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்.

[அவர்களுடன் இரகசியமாய்ப் பேச்கிறோன்.]

வே. உயர் குலத் துதித்தவர் இழி குலத் துதித்தவர் என்னும் உலக பேதத்தைக் கருதாவிடத்து—இக்குக்கையை விடப் பெரிதா பிராத இல்லத்தை உடைய, தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொள்ளும், தங்கள் மனோசாட்சியே மதிக்கின்ற உத்தய குணமுடைய கனவான்களும், இவர்களிருவரைவிட எதில் மேம்பட்டவர்க் காவார்கள்! சுசனே, என்னை மன்னீப்ரிதாக! என் பிராணநாதன் மாறிய பிறகு, இவர்களுக்குத் தோழனும் இங்கேயே வாழ்ந்திருக்க, என் பெண்மையை விட்டு ஆடவனு யிருக்க விரும்புகிறேன்.

பா. அப்படியே ஆகட்டும்;—அப்பா, குழந்தைகளே, நமது வேட்டையை வதக்குவோம். அழகிய சிறுவனே, வா உள்ளே, பசியுடன் பேசிக்கொண்டிருப்பது, பாரமான காரியம். நாம் புசித் தானவுடன் முறைப்படி உன் விர்த்தாந்தத்தைக் கேட்டறிக்கிறோம்—நீ சொல்லப் பிரியப்படும்வரையில்.

கி. கிட்டவா, அப்பா.

ஆ. ஆந்தைக்கு இரவும், வானம்பாடிக்கு விடியற் காலமும், இதை விட அதிக சங்கீதாகத்தைத் தராது.

வேறு. ஜியா, உமக்கு வந்தனம்.

ஏ. கிட்ட வா, அப்பா.

[പോലീസ് കൺഡിഷൻ]

காட்சி முடிகிறது.

எழும் காட்சி.

இடம்—மதுரை.

இரண்டு யாத்திராலோசனைத் தலைவர்களும் தளகர்த்தர்களும் வருகிறார்கள்.

மு. ம. மஹாராஜாவின் திருமுகத்தின் தாத்பர்யம் இதுதான். சாதாரண படைகள், பணவர்களுடனும் தாலமாதியருடனும் யுத்தம் புரிந்துகொண்டிருப்பதாலும், காலவ தேசத்தில் விருக்கும் நமது சைனியமானது, நம தாஞ்சையினின்றும் நழுகிப் போன சிங்களவருடன் எதிர்த்துப் போர் புரியசக்தி போதுமானதா யிராததாலும், நமது தேசத்துப் பிரதானவீரர்களை இவ் விஷயத்தின்பொருட்டு அனுப்பும் படி ஆக்யாமித்திருக்கிறார். லோகசேனரை தன் பிரதிநிதியாக நியமிக்கிறார். தளகர்த்தர்களாகிய உங்களுக்கு, இச் சைனியத்தை உடனே சேர்ப்பதில், தனது முழு அதிகாரமும் கொடுத்திருக்கிறார். வேந்தர் நெடுநாள் வாழ்வாராக!

த. சைனியங்களுக்குச் சேனுபதி லோகசேனரா?

இ. ம. ஆம்.

த. காலவ தேசத்தில் இப்பொழுது திருக்கும் சைனியத்திற்கா?


மு. ம. ஆம், நான் முன் பெடுத்துவதற்கு சைனியங்களுக்கு; அவைகளுடன் நீங்கள் சேர்க்கும் சைனியங்களும் ஒருங்கு சேரவேண்டும். உங்களுடைய ஆக்னருயில் இத்தனை பெயரைச் சேர்க்கவேண்டுமென்பதும், அவைகள் எப்பொழுது புறப்பட வேண்டுமென்பதும், நிர்ணயித்திருக்கும்.

த. எங்கள் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

நான்காம் அங்கம்.



முதல் காட்சி.

இடம்—வேலை நாடு. பாலராயன் குகை யருகிலுள்ள காடு.

கவோரன் வருகிறான்.

விசாகன் குறித்து உண்மைபாயின் அவர்கள் சந்திக்கவேண்டிய இடத்திற்கு அருகாமையில் வந்திருக்கிறேன். அவனுடைய ஆடை எனக்கு எவ்வளவு சரிபாக அமைந்திருக்கிறது! இந்தத் தையற்காரனைச் சிருஷ்டித்தவன், அவன் மனைவியையும் எனக்குச் சரிபாக என் சிருஷ்டித்திருக்கலாகாது? அதிலும்—அந்தப் பதத்தை உபயோகிப்பதற்காக மன்னிக்கவேண்டும்—ஒரு ஸ்திரீயின் தகுதி, மாறி மாறி வரும் அவள் குணத்தைப் பொருந்தியதாகும், என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ் விஷயத்தில் என் வேலைத் திறத்தை நான் காட்டவேண்டும். இவ் விஷயத்தில் என்னைப் பற்றி என்னிடமே நான் பேசிக்கொள்ளலாம். ஏனெனில், தன் நுடைய அறைக்குள்ளிருந்து, தன் கண்ணுடியை எடுத்து ஒருவன் தன்னையே பார்த்துக்கொள்வது; தற்புக்கூட்சீயாம் டம்பம் ஆகாது. நான் சொல்லவந்த தென்னவன் றல், என் நூடனின் உருவமானது, அவனுடையதைப்போல் அழகாய்த்தான் அமைந்திருக்கிறது, அவனைப்போல் நானும் நல்ல வாலிபத்தி விருக்கிறேன், அவனைவிட அதிக பலசாலி, செல்வத்தில் அவனுக்குக் குறைந்தவ னல்ல, காலானுகூலத்தில் அவனைவிட மேம்பட்டவன், அவனைப் பார்க்கினும் உயர் குடிப் பிறப் புடையவன், மொத்தமாய்யுத்தம் புரிவதில் அவனைப்போலவே தேர்ந்தவன், தனியாயெதிர்த்துச் சண்டை போடுவதில் அவனிலும் அதிக பெயர் பெற்றவன். இவ்வளவெல்லாம் இருந்தும், இந்தப் பிழவா

தக்காரக் குட்டி, என்னை வெறுத்து, அவனை விருப்புகிறோள். மனிதர்கள் வாழ்வு என்ன அவித்தியம்! பாசதாமா, உன் தோளின்மீது வளர்ந்துவரும் உன் தலையானது, இன்னும் ஒரு மணி நேரத்திற் குள்ளாக அதை விட்டுப் பிரிந்து போம்; உன் மனைவி பலவந்தப்படுத்தப்பட்டு எனக்கு உட்படுவான்; உன் முகத்திற் கெதிராக உன் ஆடைக ளெல்லாம் துண்டம் துண்டமாகக் கிழித் தெறியப்படும்; இவையெல்லாம் செய் தானபின், அவனை அவன் தகப்ப னிடம் வீட்டிற்குக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போகிறேன். நான் இவ்வளவு அதிகமாய்ப் பலவந்தப்படுத் தியதற்காக, ஒருவேளை அவர் கொஞ்சம் கோபம் கொண்டாலும் கொள்வார், ஆயினும் என் நமக்கை அவரது கோபத்தை அடக்கியானார் சக்தியுடையவர்க் காதலால், அவற்றை யெல்லாம், என்னிட முள்ள புகழுத் தக்க குணங்க ளாக மாற்றிவிடுவார்கள். என் குதிரை ஜாக்கிரதையாகக் கட்டப்பட்டிருக்கிறது.—கட்கமே! வெளியே வா, ஓர் தூர்க் கிருத்தியத்தைச் செய்வதற்கு! என் அதிர்ஷ்டவசத்தால் அவர்கள் என் கையில் சிக்குவார்களாக! இதுதான் அவர்கள் சந்திக்க ஏற்படுத்திய இடம், விவரங்களெல்லாம் சரி யா யிருக்கின்றன; அந்தப் பயலுக்கு என்னை மோசம் செய்யத் தைரிய மிராது.

[போகிறேன்.]

காட்சி முடிகிறது



இரண்டாம் காட்சி.

இடம்—பாலராயன் குகைக் கெளிர்.

பாலராயன், கித்தரன், ஆர்வராகன், ஹோமாஷ்கி
குகையிலிருந்து வெளியே வருகின்றனர்.

- பா. [ஹோமாஷ்கிக்கு] அப்பா, உனக்கு உடம்பு சௌகியம் மில்லை நீ இங்கேயே குகையில் இரு. நாங்கள் வேட்டையை முடித்துக்கொண்டு உன்னிடம் வந்து சேர்க்கிறோம்.
- ஆ. [ஹோமாஷ்கிக்கு] தமயி, இங்குதா னிரு. நாம் அண்ணன் தம்பிக எல்லவா?
- ஹே. மனிதனும் மனிதனும் அங்கனமே இருக்கவேண்டும். ஆய னும் எல்லாம் ஒரே மண்ணு யிருந்தபோதினும், களி மண்னும் களி மண்னும், கனத்தில் பேதப்படுகிறது. உடம்ப எனக்கு மிகவும் அசௌக்கியமா யிருக்கிறது.
- கி. நீங்கள் வேட்டைக்குச் செல்லுங்கள்; நானிலவுடன் இருக்கிறேன்.
- ஹே. அவ்வளவு அசௌக்கியமா யில்லை நான்—ஆயினும் நான் சவஸ்தமா யில்லை. ஆனால், நோயிற் படுமுன், சாகக் கிடப்ப வன்போல் பாசாங்கு செய்யும், அத்தனைப் படுக்காளியா பட்டனவாசியன்று. ஆகவே நான் என்னை விட்டுவிட்டுப் பே கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். வழக்கம்போ வேட்டைக்குப் போங்கள். அப்பாசத்தில் மாறுபாடு அலை, தினும் மாறுபாடாம். எனக்குச் சுக மில்லை உண்ணமலே ஆயினும் நீங்கள் பக்கத்திலிருப்பதனால் நான் சவஸ்த மனையப்போகிற தில்லை. ஐன சங்கத்திற் பிரிய மில்லாதவனுக், ஐன சங்கம் சந்துஷ்டியைத் தராது. எனது அசௌக்கிய தைப்பற்றி எடுத்துக்கூற எனக்குச் சுக்கியிருப்பதால், நா அதிகமாய் அசௌக்கியமா யில்லையென் ரெண்ணவேண்டு நீங்கள் என்னை இங்கு நம்பிவிட்டுப் போங்கள். என்றியன்றி வேறொருவரையும் நான் அடித்துப் பறியேன். அ

வனம் ஒருகால் செய்வே னுயின், ஆருயிர் போக வேண்டிய வனே.

தி. ஆசையா யிருக்கிறேன் உண்மீது நான். அதை நான் வெளி யிட்டுவிட்டேன். அதன் அளவும் ஆழமும் எந்தைமீது எனக் குரியதே யாம்.

பா. என்ன? எப்படி? எப்படி?

ஆ. அப்படிக் கூறுதல் பாப மாயின், ஜூயனே, என்னையும், என்ற லண்ணன் பாபத்திற் குடன்படுத்திக்கொள்ளுகிறேன். இப்பிள்ளைமீது ஏனே நான் பிரியமா யிருக்கிறேன் என்ற நிகிலேன். ஆசையின் காரணம் ஒரு காரணமு முடைத் தானதன்று, என்று தாங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வாயிலில் பாட்டயை வைத்து அதில் படுக்கவேண்டியவன் ஆரெனும் கேள்வி வருமாயின் “எந்தையே, இச் சிறுவன்று” என்று கூறிடுவேன் நான்.

பா. [ஒரு புறமாக] உயர் குடிப் பிறப்பிற் குரிய எண்ணங்கள்! பிரகிருதியின் பெருமையே பெருமை! பெருமையினின்றும் பெருமையே ஜனிக்கும்! பயங்காரிகள் வயிற்றில் பயங்காரிகளோ பிறக்கின்றனர்; அற்ப விஷபங்கள் அற்பங்களையே உண்டுபண்ணுகின்றன. சுபாவத்தில் சுந்த மாம் மணியும் தவிடு மிருக்கின்றன, அழகும் அருவெறுப்பு மிருக்கின்றன. நான் அவர்கள் தந்தையல்ல; ஆயினும் என்னைவிட அதிகமாய் ஆசைப்படத் தக்க இவன் ஆர் என்பதே ஆச்சரியமா யிருக்கிறது.—காலை ஒன்பது மணி ஆப்பிட்டது.

ஆ. தம்பி, போய் வருகிறோம்.

ஹே. உங்களுக்கு நல்ல வேட்டை கிடைக்குமாக!

ஆ. உனக்கு உடம்பு சுவஸ்தமாகுமாக!—ஜூயா, இதோ வந்து விட்டேன்.

ஹே. [ஒரு புறமாக] என்ன பிரியமான பிராணிகள்! ஈசனே! நான் என்ன பொய் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன்! நமது

அரண்மனை வாசிகள், அங்கிருப்பது தவிர மற்றெல்லாம் அநாகரீகமுடைய தென்கிழுக்களே. அனுபவமே! அவற்றையெல்லாம் நீ அபத்தமாக ஞபிக்கிறோய். கம்பீரமுடைய கடலானது கடுஞ் சந்துக்களை உற்பத்தி செய்கிறது. அதில் சங்கமமாகும் அற்பட நதிகளோ, சமைத்தற் குரிய ஜிலசரங்களைச் சிருஷ்டிக்கிறது. இன்னும் நான் அசௌக்கியமாகத் தானிருக்கிறேன்; பனம் சொக்கிய மில்லை.—விசாசா, உன் அடைய மருந்தைப் புசித்துப் பார்க்கிறேன் இப்பொழுது.

[மருந்தைக் கொஞ்சம் புசிக்கிறோன்.]

- கி. அவனை நான் அதிகமாக ஆராய்ந் தறிய முடிய வில்லை. தூய குலத் துதித்தவ ணியினும் தூரதிர்ஷ்டசாலியா பிருப்பதாகச் சொன்னுன். அசத்தியத்தினால் அவலப்பாடுதப்பட்டவ ணியினும், தான் சத்திடம் தவறுதவனை நோ: தெரிவித்தான்.
- இ. அப்படித்தான் எனக்கும் சொன்னுன். ஆயினும் இனி பிற்காலம் நான் இன்னும் அறியலாமெனவும் கூறினுன்.
- பா. காட்டிற்கு! காட்டிற்கு!—அப்பா, கொஞ்ச ஸேரம் உன்னைத் தனியே விட்டுப் போகிறோம். உன்னே போய் இனைப்பாறு.
- இ. நாங்கள் சீக்கிரம் வந்துவிடுவோம்.
- பா. அசௌக்கியத்திற் கிடங் கொடாதே. நீதான் எங்கள் அகத்தின் வேலையைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- ஹே. சௌக்கியமோ, அசௌக்கியமோ, உங்களுக்கு நான் கட்டுப்பட்டவனே.
- பா. அப்படியே எப்படியு மிருப்பாயாக! இச் சிறுவன் எவ்வளவுதான் தாழ்ந்த ஸ்திதியை. அடைந்தபோதிலும் நல்ல வம்சத்தி அதித்தவனுக்கக் காணப்படுகிறேன்.
- இ. குயிலை வெட்கிடச் செய்யும் குரலுடன் பாடுகிறேன்!
- தி. என்ன நன்றாகச் சமைத்தான்! நமது கிழங்குகளை யெல்லாம் என்ன பக்குவமாய் நறுக்கினுன்; நமது கஞ்சிச்குக்

காரமிட்டதும், சக்கிரவர்த்தினி சௌக்கிய மில்லாதிருக்க, அவளுக்குப் பத்தியம் செய்ததுபோ லல்லவோ இருந்தது.

ஈ. எவ்வளவு பெருந் தன்மையோடு பெரு மூச்சடன் புன்சிரிப் பைச் சேர்க்கிறான்.—அப்படிப்பட்ட நகைப்பா யிருப்பதிற் கிள்ளையே யென்று, பெருமூச்சானது அவ்வித மானது போல். உன்னத ஆலயத்தை விட டிமின்து, மாலுமிகளும் வாய் வந்தபடி வழங்கிடும் மட்டிக் காற்றுடன் கலக்கிறதே, என்று, பெருமூச்சை நகையானது என்னம் செய்வது போலும் தோற்றுகிறது.

கி. துயரமும் பொறுமையும் அவனிடம் அதிக ஆழமாய் வேருண்றி இருப்பதாக நான் மதிக்கிறேன்.

கு. பொறுமையே ! நீயே வளர்வாயாக ! அதற்கு மூத்ததான அசத்தமாம் துயரமானது அழிந்து பிரிய, நற் குணக் கொடியே நா எடைவில் பெருகுமாக !

பா. பெரும் பக லாய்விட்டது. வாருங்கள் போவோம்.—யார் அங்கே ?

களேபரன் வருகிறான்.

க. ஒடிப்போன ஆசாமிகளில் ஒருவரையும் காணேன். அந்தப் பாதகன் என்னைப் பரிஹாசம் செய்திருக்கவேண்டும்—எனக்குக் களையா யிருக்கிறது.

பா. ஒடிப்போன ஆசாமிகள் ! நம்மையன்றே குறிக்கிறான் ? இவனைத் தெரிய மெனக்குக் கொஞ்சம். இவன்தான் களேபரன், அரசியின் தம்பி. நம்மை மோசம். செய்து ஏதோ பிடித்துப்போக வந்திருக்கிறார்களான அஞ்சகிறேன். இந்தப் பல வருடங்களாக அவனைப் பாராவிட்டாலும், அவன்தான் என நன்றாய் அறிவேன். நியாயத்திற்குப் புறம், பானவர்களாக நாம் மதிக்கப்பட் டிருக்கிறோம். ஆகவே நாம் நிற்க லாகா திங்கு !

கி. அவன் ஒருவனே ! தாழும் தம்பியும் இவனேடு வேறு யாரா வது வந்திருக்கிறார்களாவனத் தேடிப் பாரும் அருகாமையில். உடனே புறப்படும்படி, கேட்டுக்கொள்ளுகிறேன் உங்களை. நான் ஒருவனுக் அவனைப் பார்த்துக்கொள்ளுகிறேன்.

[பாலராயனும். ஆர்வராகனும்
போகிறார்கள்.]

க. பொறு !—யார் நீங்கள் என்னைக் கண்டு இவ்விதம் ஒடுபவர்கள் ? மாபாதகர்களாம் மலைவாசிகளா என்ன ? அவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.—அடே, முறியா ! நீ யாரடா ?

கி. முறியன் என்று என்னை அழைத்தவனை முகத்தின்மீது குத்தாது பதில் சொல்வதைவிட, அதிகமான அழிமைத்தனம் நான் செய்ததாக அறிகிலேன் எப்பொழுதும்.

க. நீ ஒரு பெரும் திருடன் ! நியாயத்திற்கு விரோதமாகச் செய்யும் பாதகன் ! ஆட்படுவாய் எனக்கு நீ, திருடா !

* கி. யாருங்கு ? உனக்கா ? நீ யாரடா ? உனக் கிருப்பதுபோல் எனக்கும் பெருத்தகை யொன் றில்லையா? தெரிய மில்லையா? உனது வார்த்தைகள் மாத்திரம் என்னடையவைகளைவிட பெருத்தனவே, ஒப்புக்கொள்ளுகிறேன்; ஏனெனில் நான் சண்டை போடும் ஆயுதம் என் வாயி வில்லை. நீ யார் சொல், நான் ஏன் உனக் காட்படவேண்டும் ?

க. அடே, இழிவாம் பாதகனே ! என் ஆடையைப் பார்த்தால் நான் இன்னு னென உனக்குத் தெரிய வில்லையா ?

கி. உன்னையும் தெரிய வில்லை, உன் பாட்டனு ரான அந்த தையற்காரர் பாரியையும் தெரிய வில்லை. அவன் இந்த ஆடைகளைச் செய்தான், இந்த ஆடைகள் உண்ணை இவ்வாறு செய்ததுபோலும்.

* க. அடே ! மட்டி மடையா ! என் தையற்சாரன் இவைகளைச் செய்ய வில்லை.

- கி. ஆனால் இவ்விடம்விட டோடிப்போய், அவைகளை உனக்குக் கொடுத்தவதுக்கு வந்தனம் செய். நீ யேதோ மடையனு யிருக்கிறோம்; உன்னை உதைப்பது எனக் கிஷ்ட மில்லை.
- கி. கேடுகெட்ட திருடா! என் பெயரைமாத்திரம் சொல்லவே முயின் நீ நடுநடுங்க வேண்டியதே.
- கி. உன் பெயர் என்ன?
- க. காதகா! என் பெயர்—களேபரன்!
- கி. காதகப் பாதகா! உன் பெயர் களேபரனு யிருந்தா வென்ன? அதைக் கேட்டு நான் நடுங்குவா னேன்? அதைவிட தவளை, பாம்பு, சிலந்தி, என்று இருக்கு மாபின் சீக்கிரம் நடுக்க முண்டாகும்.
- க. இன்னும் உனக்குப் பய முண்டாகும்படி, அன்று, அப்படியே நீ மயங்கிப் போகும்படி, நான் அரசியின் தம்பியென அறிவாய்!
- கி. ஐயோ! அதைப்பற்றி எனக்கு வருத்தமா யிருக்கிறது, உன் குடிப் பிறப்பிற் குரிய குண முடையவனுக்கக் காட்ட வில்லையே யென்று
- க. உனக்கு இன்னும் பய மில்லையா?
- கி. நான் எவர்களை மதிக்கிறேனே, அவர்களுக்கே நான் பயப் படுவேன்—மதி யுடையோர்க்கு.—மடையர்களைக் கண்டால் நான் நகைப்பதே யொழிய, பயப்படுவ தில்லை.
- க. ஆனால் உடனே சாவாய் நீ! என் சொந்தக் கையினால் உன் ணைக் கொண்றபின், சற்று முன்பாக இங் கிருந் தோடிப் போனவர்களைப் பின் தொடர்ந்து சென்று, உட்களுடைய தலைகளை யெல்லாம் கண்டி நகரத்தின் கொத்தளங்களில் கட்டித் தொங்கவிடுகிறேன். வா, மலை வாழும் பாதகா!

[சண்டை செய்துகொண்டு இரு வரும் போகிறார்கள்.]

பாலராயனும், ஆர்வாகனும் மறுபடியும்
வருகிறார்கள்.

- பா. வேறு ஆட்கள் வெளியில் இல்லை.
- ஆ. உண்மையில் ஒருவருமே யில்லை. நீர் அவனைக் கண்டு தப் பாக எண்ணினீர் என்பதற்கைய மில்லை.
- பா. நான் சொல்வதற் கில்லை. நான் அவனைப் பார்த்து நெடு நா எாயது; ஆயினும் முன் பிருந்த அவன் முகச் சின்னங்கள் இத்தனைக் கால மாயும் அப்படியே மாரூமல்தா னிருக்கின்றன; அவனது குரவின் ஜாடையு மப்படியே இருக்கிறது; அவன் பேசகிற வெடிப்பும் அங்கனமே. அவன்தான் களோபரன் என்று உறுதியாய்ச் சொல்வேன்.
- ஆ. இங்குதான் அவர்களை விட்டுச் சென்றேம். என் தமயன் அவனுடன் வார்த்தைபாடி பீய காலம் கழிப்பானாக! அவன் மிகுந்த குருரங் என்று சொல்லுகிறீரோ!
- பா. மனுஷ்ய சுபாவமே அவனிடம் குறைவாயிருப்பதால், அவன் பெரும் பயங்களை அறியாதவனு பிருக்கிறான், எனெனில் நமது அறிவே நம்மை; பெருமாலும் பயப்படச் செய்கிறது.—ஆயினும் இதோ பார், உன் தமயன் வருகிறான்.
- கிருதார் களோபரன் நலைபை எடுத்துக்கொண்டு
மறுபடியும் வருகிறான்.
- கி. இந்தக் களோபரன் ஒரு மடையன்; வெறும் பை, உள்ளே நாணபம் ஒன்று மில்லை. ஏமேனென்னும் இவன் மூளையைச் சிதறச் செய்ய முடியாது, ஏனெனில் இவனுக்கு மூளையே முன்பு இல்லை! ஆயினும் இதை நான் செய்திராவிட்டால், இவன் தலையை நான் தூக்குவதுபோல், என் தலையை இந்த மடையன் தூக்கி பிருப்பான்.
- பா. என்ன வேலை செய்தாய் நீ?
- ஆ. நான் செய்த வேலையை நன்றாயறிவேன்; அவனே கூறியபடி, அரசியின் தமிழ்யான ஒரு களோபரன் என்பவன் தலையை

வெட்டினேன். அவன் என்னை மலை வாசியென்றும், பாதக ணென்றும் அழைத்து, தன் நெரு கையால் நம்மை யெல்லாம் ஜெயித்து, சசன் அருளால் இப்பொழுது வளரு மிட மிருந்து நமது தலைகளை நிலை பெயரச் செய்து, கண்டி நகரத் தின் கொத்தளங்களில் கட்டிவிடுவதாகச் சொன்னுன்.

பா. நாம் எல்லாம் அழிந்தவர்களே !

கி. ஏன், அண்ணு ? நம்மிடமிருந்து போக்குவதாக அவன் சபதம் செய்த நம்முடைய உயிர் தவிர, நாம் இழுக்கக் கூடியது நம்மிடம் வேறென்ன இருக்கிறது ? நியாய சட்டம் நம்மைக் காப்பது கிடையாது; அப்படி யிருக்கும்பொழுது வீராப்புப் ப்ரேசம் நினைக் குவியல் ஒன்று நம்மைப் பய முறுத்தி, நியாயவாதியும், கொலைஞரும், தாங்னையாக நியமித்துக்கொள்ளும்படி, நாம் அந்த நியாய சட்டத்திற் கஞ்சி இடங்கொடுப்பானேன் ?—வேறு என்ன ஆட்களை வெளியிற் கண்டார் நீர் ?

பா. ஒரு பிராணியும் எங்கள் கண்ணிற்குப் புலப்படவில்லை. தீர்க்காலோசனை செய்து பார்க்குமிடத்து, அவனுடன் ஆட்கள் எப்படியும் வந்திருக்கவேண்டும். அவனது சபாவும், ஒரு கெடுதியினின்றும் மற்றொரு இன்னும் கேடாம் கெடுதிக்கு, எப்பொழுதும் மாறுதலே உடைய தாயினும், என்னதான் பித்தம் பிடித்தாலும், அல்லது புத்தி மாறினும், அவனை ஒரு வருமூட னில்லாதபடி, தனியா யிங்கு வந்திடச்செய்யாது. ஒருவேளை அரண்மனையில், நம்மைப்போன்றவர்கள் இங்கு குகையில் இருந்து, வேட்டை யாடி, நியாயத்திற்குப் புறம் பானவர்களாய், வசிக்கிறார்களென்றும், காலக் கழிவில் இன்னும் பல மதிகப்பட்டு எதிரிகளாகலாமென, வதந்தி உண்டாயினு மிருக்கலாம். அதை அவன் கேள்விப்பட்டு, தான் போய் நம்மை யெல்லாம் ஜெயித்துக்கொண்டு வருவதாக வீரம் பேசி, சபதம் செய் திருக்கலாம்; அவன் சபாவும் அப்படிப்பட்டது; ஆயினும், அவன் தானுகத் தனியாய்

வந்திருக்கமாட்டான், அப்படிப் போகவும் அவனை விட இருக்கமாட்டார்களென எண்ணுகிறேன். ஆகையால், இந்த உடலுக்குத் தலையைப்பார்க்கினும் படு விஷ முள்ள வால் ஒன்றிருப்பதாக எண்ணி, நாம் பயப்படுவதற்குத் தக்க காரணங்க விருக்கின்றன.

ஆ. இனி வருவது ஈசன் விதிப்படி இருக்கட்டுப். எப்படி யிருந்தபோதிலும் என் தமயன் செய்தது சரியே.

பா. இன்று எனக்கு வேட்டையின்மீது விருப்பமே யில்லை. அச் சிறுவன் பாடலன் அசௌக்கியமானது, என்னைச் சீக்கிரம் திரும்பி வரும்படி உந்தியது.

தி. என் கழுத்தின்மீது வீசிய, அவனது சொந்தக் கத்தியினாலேயே, அவன் தலையை வெட்டினேன். இதை நமது குன்றிற்குப் பின்னால் ஒடும் அருவியில் போட்டுவிடுகிறேன்; அது சமுத்திரத்திற் கழித்துக்கொண்டு போய், அங்குள்ள மச் சங்கஞுக்கு, இவன் அரசியின் தம்பி களோபரன், எனச் சொல்லட்டுப்; அவ்வளவே நான் கவனிப்பது எல்லாம்.

[போகிறுன்.]

பா. இது பழிவாங்கப்படுமென நான் பயப்படுகிறேன். பாலதரா, இந்த வீரமானது உனக்குப் பொருந்திபதே யாயினும், நீ இதைச் செய்யாதிருப்பாயாக!

ஆ. நான் அதைச் செய்திருப்பேனோக! அந்தப் பழி என்னையே பின் தொடரும்பொருட்டு. பாலதரா, தமயன் என உன்னிடம் எனக்கு வாஞ்சையே, ஆயினும் நான் அன்றி நீ இத் தொழிலைச் செய்தது, எனக்குப் பொருமை யாகவே யிருக்கிறது. பழி வாங்கும்பொருட்டு பலம் எல்லாம் ஒருங்குகூடி, நாம் பதில் சொல்லும்படி, நம் மிருவரையும் தேடிவங் தெதிர்க்குமாக!

பா. சரி, செய் தாய்விட்டது!—இன்று இனி வேட்டை வேண்டாம். நமக்குப் பல னில்லாதபடி அபாயத்தை நாம் தேடிப்

போகவும் வேண்டிய தில்லை. போ ஸி, நமது குன்றிற்கு. நீயும் பாடல்தும் சமையுங்கள். ஆத்திர முடைய பாலதரன் திரும்பி வரு மாவும் இங்கிருந்து, அவனைப் போஜனத்திற் கழைத்து வருகிறேன் உடனே.

ஆ. ஐயோ! பாபம்! பாடலன் தேக சக மின் றி இருக்கிறோன். விருப்பமுடன் அவனிடம் போகிறேன் நான். அவனுக்கு ரக்த புத்தி யுண்டாக, பதனுயிரம் களேபரர்களின் ரச்தம் பெருகசெய்து, அந்தத் தர்ம காரியத்தின்பொருட்டு என் ஜீனப் புகழ்ந்துகொள்வேன்.

[போகிறோன்.]

பா. பிரகிருதி என்னும் தெப்பீக்கோ! இந்த இரண்டு ராஜ குமாரர்களிடத்தில் ஸி எவ்வளவு உண்மையாகப் பிரகாசித்துக் காட்டுகிறோம்! நீலோற்பலங்களின்பீது, அதன் அழுகிய மொட்டுகளையும் அதிகமாட் அசைக்காதபடி மெல்லென வீசும் தென்றலைப் பார்க்கி இம், மிருதுவா யிருக்கிறூர்கள்; ஆயினும் அவாகளது கஷத்ரிய உதிரம் கொதிப் படைதால், ரஸையி இுச்சியில் விழுக்கும் பெரு ராங்களை யெல்லாடதாழ் வரைகள்வரையில் வணங்கும்படி செய்யும் சண்டமாருதங்களைப்போல், அந்தனைக் குரூரமா யிருக்கிறூர்சள்; வேறொருவரால் கற்பிக்கப்படாப்போல, அவர்களிடப் பூர்சர்க்குரிய பெருந்தன்மையும், மானமூர, மற்றவர்களிடம் காணுமரியாதையும், தானுக எதேச்சையாப் வளர்ந்தும் விதைத்ததுபோல் பலனைத் தரும் வீரமும், கண்ணுக்குப் புலப்படாசுபாவமானது, அவர்களிடம் உண்டுபண்ணுவது என்ன ஆச்சரியம்! ஆயினும் களேபரன் ஜிங்கு வந்ததும், அவன் இப்படி மரண மண்டந்ததும், நமக்கு என்ன அனர்த்தம் விளைக்குமோ என அஞ்சகிறேன்.

கிரிதரஸ் மறுபடியும் வருகிறோன்.

கி. எங்கே என் தம்பி? அந்த மூடக் களேபரன் மண்டையை அவன் தாயாரிடம் ஆற்றில் அடித்துப் போகவிட்டேன்,

துதனுக. அவன் திரும்பி வருதற்கு அவன் உடல்தான் ஜாமீன்.

[துக்கரமான சங்கநாகம் கேட்கிறது.]

பா. நான் குடைந் தெடுத்த சங்கம்! அப்பா! பாலதரா, கேள், அது சப்திக்கிறது! கடுவேலன் அதைச் சப்திக்கவேண்டிய சந்தர்ப்ப மென்ன இப்பொழுது?—அதோ கேள்!

கி. அவன் வீட்டிலா இருக்கிறோன்?

பா. இப்பொழுதுதான் அங்கு போனான் அவன்.

கி. அவன் என்ன மென்ன? என் பிரிப்மான தாயார் மடிந்த பிறகு அது இதுவரையில் சப்தித்ததே யில்லை இம் மாதிரி யான சங்கீதமெல்லாம் பெரும் துயரங்கள் நேரிடும் சமயங்களிலேயே ஒலிக்கவேண்டும். விசேஷம் என்ன? ஒன்று மில்லாததற்கு உற்சாக மண்டதல் குரங்குகளின் குதுஹலமாகும்; அற்ப விஷயங்களுக்கு அவஸ்படல் அதி பால்யர்களின் அழுகையாம். கடுவேலனுக்குப் பயித்தியம் பிடித்தத்தா என்ன?

பா. அதோ பார்! வருகிறோன் அவன். நாம் கடிந்து பேசும் துக்கத்திற்குக் காரணத்தைக் கரத்தி லேந்தி வருகிறோன்!

மடிந்ததுபோ விருக்கும் பீஷமாங்கியை ஆர்வராகள் கையில் காங்கி வருகிறான்.

ஆ. நாம் அத்தனை ஆசையாம் வைத்திருந்த அழகியகளி, ஆனி நீங்கியது! இதைப் பார்க்கவேண்டி நேரிட்டதைவிட, குதிக்கவேண்டிய காலத்தைக் கோ ஹான்றும் காலமாக்கி, பதினாறு வயது வாலிபத்தினின்றும் அறுபது வயது வாபோதிக ஞகை மாற இசைந்திருப்பேன்.

கி. அருமையாம் அழகிய அங்கீசமே! நீ உயிர் வாழ்ந்தபொழுது உன் உடலை நீ தாங்கியதில், அரைப் பங்களை அழுகாம். உன்னை என் தம்பி தாங்க வில்லை.

பா. ஹா, சோகமே! உனது கடலின் கரையினைக் கண்டவர் யாவர்? உன்னிடம் அகப்பட்டுத் தத்தளிக்கும் மாந்தர் தப் பிப் பிழைக்கக் கைப்பற்றதக்க புணையினைக் கண்டறிந்தார் யார்?—அருஞ் செல்வமே! நீ வாழ்ந்திருப்பா யாயின் என்ன உத்தமனுய் வளர்ந்திருப்பா யென்பது ஈசனே அறி வார்! ஆயினும், அந்தோ! அருஞ் குழந்தாய், சோகத்தி அல்லது சிறு வயதிலேயே மதிந்தாய்!—நீ பார்த்தபொழுது எப்படி இருந்தான்?

விரைத்துப்போய், நீங்கள் பார்க்கிறபடி, இவ்வாறு ஈகைத்த முகமாய்; உறக்கத்தில் ஏதோ கொசு கூச்சங் காட்டியது போல், யமனது பாசத்தைக் கண்டு பயப்படுவன்போல் அல்லாமல், வலது கண்ணம் ஆணையின்மீது வைத்தவனும்.

கி. எங்கே?

ஆ. தரைமீது; ஈக்களை இப்படிச் சேர்த்தவண்ணம்; அவன் உறங்குவதாக எண்ணி, நான் அடி வைக்கும்பொழுது எனது பாதரட்சைகள் அதிக சப்தம் செய்தன என நினைத்து, அவைகளை என் காளினின்றும் எடுத்துவிட்டுச் சென்றேன் அருகில்.

கி. என்? இன்னும் அவன் உறங்குவதுபோல்தா னிருக்கிறது; அவன் ஆவி போயிருந்தால் தன் படுக்கையையே சமாதி யாகக் கொள்வான்.—தேவமாதரே உனது சமாதியைச் சூழ்ந்து நிற்பார்! கிருமிகள் ஒன்றும் உண்ணைக் கிட்ட மாட்டா!

ஆ. பாடலா! நான் இங்கு வாழ்நா வௌல்லாம், வசந்த கால மெல்லாம், அழகிய புஷ்பங்களால் உனது துக்கமுடைச் சமாதியை சிருங்காரிப்பேன். உனது முகம் ஒத்த அரவிந்தமும், கண் ஜெத்த நீலோற்பலமும், உனது சவாச மொத்த வாசனையுடைய மல்லியும், வாரி இறைப்பேன், உன் உடல்மீது. புஷ்பங்கள் கிடைத்தற் கரிய மழைக்

காலத்திலும் உன்னை மறவா திங்கனமே மலர்கள் தூவு வேண். தங்கள் தகப்பனார்களுடைய அபரிமிதமான ஜஸ் வர்யத்தை யடைந்தும், அவர்களுக்குச் சமாதி யொன்றும் கட்டாது வாழும் சீமான்களை வெட்கிடச் செய்யும்படி, வனதேவதைகளே உன்னு சமாதியின்மீது ஒரு மழை பெருமின்து அலங்கரிப்பார்களாக !

கி. போதும் நிறுத்து, துக்ககரமான இவ் விஷயத்தில் பெண் பேதையைப்போல் பிதற்றுதே. நாம் சமாதியில் வைத்திடு வோம் இவனை. இனி நாம் செலுத்தவேண்டிய கடனைக் கழிப்போம், வியந்து பேசி வெறுங் காலம் போக்கவேண்டாம்.—போவோம் சமாதிக்கு !

ஆ. எங்கே வைப்போம் இவனை, சொல்.

கி. நமது தாயார், மாழூரவல்லியன்னடையில்.

ஆ. அப்படியே செய்வோம். அண்ணு, பாலதரா, முன்பொருக்கால் பாடி நமது தாயாரைப் படுக்க வைத்ததுபோல், நமது குரல்கள் வயதினால் உடைந்திருந்தபோதிலும், இவனையும் சங்கேதத்துடன் சமாதியில் வைப்போம். அதே ராகமும், அதே பாட்டும் பாடுவோம். மாழூரவல்லி என்பதற்குப் பதிலாக பாடலன் என்று மாற்றவேண்டியதே, அவ்வளவுதான்.

கி. கடுவேலா, என்னால் பாட முடிபாது, நான் அழுது உன்னுடன் அந்த வார்த்தைகளைக் கூறுகிறேன். ஏனெனில் துக்ககரமான சங்கீதம், ஸ்ருதி தப்பு மாயின், பொய்யினைப் புகலும் போதகர்களையும், மடாதிபதிகளையும்விட இழிந்த தாகும்.

ஆ. ஆனால் நாம் அதை ஒப்புவிப்போம்.

பா. பெரும் துயரங்கள், அற்ப துக்கங்களை ஆற்றும் ஓளாகதங்களாகின்றன என்பதை அறிகிறேன் ! இதோ பாருங்கள், களேபரஜை முற்றிலும் மறந்துவிட்டோம். குழந்தைகளே, அவன் அரசியின் தம்பி. அவன் நமது வைரிபாக வந்த

போதிலும், அதன் பலனை அனுபவித்துவிட்டான். உயர்கள் வாயினும், இழிந்தன வாயினும், மடிந்தபின், எல்லாம் ஒரு மண்ணே யாகும்! ஆயினும், உலகில் தெய்வீகத்திற் கொப்பான மரியாதையானது, உயர்ந்ததென்றும், தாழ்ந்ததென்றும், ஸ்தான பலத்தினால் பேதிக்கச் செய்கிறது. நமது எதிரி ராஜகுமாரன், நமது பகைவனுனதுபற்றி அவனை நீங்கள் கொன்றபோதிலும், அவனை அரசர்க்குரிய மரியாதையுடன் நீங்கள் சமாதியில் வைக்கவேண்டும்.

- கி. நீர் போய் அவனைத் தயைசெய்து கொண்டு வாரும். இருவரும் மரித்தபின், மயானக் காவலாளியினுடல் மன்னவனுடலுக்குச் சமான மானமேத பாம்.
- கி. தாங்கள் போய்க் கொண்டு வருவதானால், நாங்களிருவரும் அந்தப் பாட்டை ஒன்றூய்ப் பாடுகிறோம் அதுவரையில்.— அண்ணு, ஆரம்பி. [பாலராயன் போகிறுன்.]
- கி. அப்படி யல்ல, கடுவேலா, இவன் தலையைக் கிழக்கு முகமாக வைக்கவேண்டும். நமது தந்தை அதற்கு ஒரு காரணம் கூறுவார்.
- ஆ. ஆம், உண்மையே.
- கி. வா ஆனால், கொண்டுபோய் வைப்போம் அவனைச் சமாதியில்.
- ஆ. அப்படி—ஆரம்பி. [பாடுகிறார்கள்.]

திருச்சிற்றம்பலம்.

செழுக்கமலத் திரளனானின் சேவடி சேர்ந்தழைமந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யாவ பாலியேன்
புழுக்கனுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்கு மனத் தடியேன் உடையா யுன் னடைக்கலமே.

வழங்குகின்றூய்க் குன்னரளா ரமுத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேயென் விதியின்மையாற்
றழுங்கருந்தே னென்ன தண்ணீர்பருகத் தந்துய்யக்கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையா யடியேனுன் னடைக்கலமே.

திருச்சிற்றம்பலம்.

பாலராயன், களேபரன் முண்டத்தைத் தூக்கிக்கொண்டு,
மறுபடியும் வருகிறான்.

- ஈ. எங்கள் சமாதிக் கிரியை தீர்ந்தது; வாரும், அவனைக் கீழே
வையும்.
- பா. இதோ சில புஷ்பங்க விருக்கின்றன. இரவில் இன்னும்
கொஞ்சம் சாத்துவோம். இரவின் பனி தங்கிய மலர்களே
சமாதிக்குப் பக்குவமான புஷ்பங்கள்—இவர்களை மல்லார்ந்
து படுக்க வையுங்கள்—நீங்கள் புஷ்பங்களைப்போல் இருந்
தீர்கள், இப்பொழுது வாடிப்போ யிருக்கிறீர்கள். இப்
பொழுது நாங்கள் உங்கள்மீது தூவும் இந்த மூலிகை
களும், இவ்வாறே வாடி வதங்கிப்போம்.—வாருங்கள்
போவோம். பக்கமாய்ப் போய் வணங்கிப் பிரார்த்திப்
போம் பகவானை. எந்த மண் அவர்களை உற்பத்தி பண்
னியதோ, அதனிடமே மறுபடியும் போய்ச் சேர்ந்தார்கள்.
அவர்களது இன்பமும் துன்பமும், எல்லாம், இன்றுடனே
தீர்ந்தது.

[பாலராயன், கிரிதரன், ஆர்வாகன் போகிறார்கள்.]

- ஹே. [கண விழித்து] ஆம், ஜோ ! காங்கேயன் துறைக்குத்தான்;
வழி எப்படி ? உமக்கு மிகவும் வந்தனம்.—அந்தப் புதரைக்
கடந்தா?—அதற்கும் இதற்கும் இன்னும் எவ்வளவு தூரம்?
தணைசெய்து சொல்லவேண்டும்.—அப்பாடா ! இன்னும்
ஆறு காத மிருக்குமா ?—இரவெல்லாம் நடந்தேனே—சரி,
நான் படுத் துறங்குகிறேன். பொறு ! பக்கத்தில் யார் ?
ஈசனே ! ஜகதீசனே ! [முண்டத்தைக் கண்டு] இப் புஷ்பங்க
ஸௌலாம் இவ் வூக விண்பங்களைப் போலவும், இந்த
ரக்தம் படிந்த மனிதன், அதன் துன்பத்தைப்போலவும்
காணப்படுகிறேன் ! இதெல்லாம் கனவா யிருக்குமெனக்
கோருகிறேன். சற்று முன்பாக, நான் ஒரு குகையிலிருந்து
உத்தமப் பிராணிகளுக்கு உண வளித்தாக, எண்ணி யிருந்தேன்.
ஜேயோ ! அது அங்கன மன்றே. அது ஒன்றுமில்

லாதாலாகிய வெட்ட வெளிச்சமே ! காற்றின்மீ தெய்யப் பட்ட மதி மயக்கத்தினு ஹண்டான மருட்சியே ! நமது கண்களும், நமது புத்தியைப்போல், சில சமயங்களில் பொட்டையாய்ப் போகின்றன. உண்மையில், பயத்தினால் இன்னும் என் உடல் நடுங்குகின்றது. கடுகின் மூக் களவு கருணையின் திவலை உம்மிட மிருக்குமாயின், சசனே, அதில் ஒரு பங்கையாவது எனக் கருளும் ! இன்னும் அந்தக் கணவு இருக்கிறதே இங்கே ! நான் விழித்துப் பார்க்கும்பொழுதும் உள்ளே யிருப்பதுபோல், வெளியிலும் இருக்கிறதே ! என்மனம் எண்ணுவ தன்றே இது ! பிரத்யட்சாய் இருக்கிறதே ! தலை யற்ற முண்டம் ! ஆ ! என் பிராணநாதருடைய ஆடை ! ஜேயோ ! அவரது கால்களை நா எறிவேன் ! இது தான் அவரது கை ! அவருடைய பத்மம்போன்ற பாதம், போர் வீரர்க்குரிய துடை, ரீமனது மார்பு,—ஆயினும் முருகனைப்போன்ற அவரது முச மெங்கே ! சசனே ! இதென்ன கொடுக் கொலை ! என்ன ? அதைக் காணேம் ! விசாகா ! மதி யிழுந்த காந்தாரி பாண்டவர்களுக் கிட்டசாப மெல்லாம், என்னுடைய சாபத்துடன் சேர்ந்து, உன்தலையில் விழுமாக ! நீயும் அந்தப் பரமபாதகன் களேபர னுடன் கூடி, என் பிராணநாதர் தலையை இங்கே வெட்டி விட்டாய் ! எழுதுவதும் படிப்பதுமே இனி துரோகமாகுக ! அப் பாதகன் விசாகன் தன் பொய்க் கடிதங்களின் உதவியால்—அந்தப் பாழும் பாயி—உலகில் உயர்வு ஒப்பு இல்லா இவ்வுடலினின்றும் சிரேஷ்டமான சிரசைச்சேதித்து விட்டான். ஆ ! பிராணநாதா ! ஜேயோ ! உமது சிரம் எங்கே யிருக்கிறது ? எங்கே போயது ? ஜேயோ ! எங்கே அது ! விசாகன் உம்மை ஹிருதயத்திற் குத்திக் கொன்று அத்தலையுடன் விட்டிருக்க லாகாதா ? இது எப்படி நேர்ந்திருக்கும் ? விசாகனுலா ? ஆம், அந்தப் பாயியும் களேபர னும் தான். பொருமையும் பேராசையுங் கூடியே இத் துன் பத்தை இங்கிழைத்தன ! ஆ ! இப்பொழுது எல்லாம்

தெரிகிறது, தெரிகிறது! அவன் மிகுந்த விளை யுயர்ந்த நண்மை பயக்கும் மருந்தென எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒள்ளத்தம், என் ஜீம் பொறிகளையும் அடக்கும் சக்தி யுடையதாக நான் காண வில்லையா? அது எல்லாவற்றையும் ஊர்ஜ்ஜிதப்படுத்துகிறது முற்றிலும். இது விசாகனும் களே பரனும் செய்த வேலையே! ஜீயோ!— அகஸ்மாத்தாப் பீங்கு நம்மைக் காண்பவர்க்கு, நாம் அதிக கோரமாய்த் தோற்றும்பொருட்டு, உமது ரக்தத்தினால் எனது முகம் சிவந்து காட்டும்படிச் செய்கிறேன். ஹா! பிராணநாதா! பிராணநாதா!

[முர்ச்சையாகிறோன்.]

லோகசேனன், ஒரு தலாகரித்தன், இன்னும் மற்ற ராணுவ உத்தியோகஸ்தர். ஒரு ஜோசியன் வருகிறார்கள்.

1. அவர்களுக்கு உதவியாக, காலபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட டிருந்த சௌனியங்கள், உமது இச்சையின்படி, சமுத்திரத் தைத் தாண்டி வந்து சேர்ந்தன; காங்கேயன் - துறையில், உமது கப்பல்களோடு உட்மிடம் வந்திருக்கிறார்கள்; அவர்கள் எல்லாம் சித்தமா பிருக்கிறார்கள்.
2. மதுரையிலிருந்து என்ன செய்கி?
3. நமது சங்கத்தார் பாண்டிய நாட்டில் உறையும் வீரர்களை பெல்லாம் எழுப்பிவிட்டார்கள். அவர்களெல்லாம் எப்படியும் தங்கள் தேசத்திற்குப் புகழைக் கொண்டுவரவேண் இமென்னுடைய முழு மன துடையவர்கள். வீரனு, சீயநாதன் தம்பி சுயாகாமன், அவர்களை யெல்லாம் அழைத்து வருகிறேன்.
4. அவர்கள் எப்பொழுது வந்து சேர்வார்கள் என்று என்னுகிறோம்?
5. காற்று திரும்பியவுடன்.

வோ. இந்த ஆயத்தமானது, நமது கோரிக்கைகள் கைகூடுமெனக் கோரச் செய்கிறது. இப்பொழுது நம்மிட மிருக்கும் சைனி யங்களை யெல்லாம் ஒருங்கே சேர்க்கும்படி உத்திரவு செய்; தளகர்த்தர்களைல்லாம் இவ் வேலையைப் பார்க்கும்படி செய்.

[தளகர்த்தன் போகிறஞ்.]

பிறகு, ஐயா, இப்பொழுது நடக்கப்போகிற யுத்தத்தைப் பற்றி ஆரூட் மெப்படி மிருக்கிறது?

ஜோ. நேற்றிரவு தெய்வ கடாட்சத்தால் நான் ஒரு கணவு கண் டேன். நான் பட்டினி யிருந்து, ஏதாவது குறி காட்ட வேண்டுமென்று பகவானித் தொழுது, படுத் துறங்கினேன். அப்பொழுது பாண்டிநாட்டு மகர மொன்று தென் திசை நோக்கி இவ்விடம் வந்து இங் குள்ள ஜோதியிற் கலந்ததாக கணவு கண்டேன்; என் பாவ சிர்த்தியங்கள் என் திருஷ்டியைக் கெடுத்திராவிட்டால், நான் கண்டதின் பலன், நமது படைகளுக்கு ஜெயத்தைக் குறிக்கவேண்டும்.

வோ. அப்படியே பலமுறை கணவு காண்பாயாக! அப்படியே உண்மையில் நடந்தேறுமாக! —ஆ! பொறு! இதென்ன தலை யில்லா முண்ட மொன்று கிடக்கிற திங்கே? இந்தப் பாழை நோக்குங்கால் சற்றுமுன் உயிர் குடிகொண் டிருந்த உத்தமமான உடலம்போல் தோற்றுகிறது.—என்ன? ஒரு வேலையாள்! அவனும் மரித்தானே? அல்லது அவன்மீது உறங்குகின்றுள்ளே? இறந்ததாகத்தான் என்னுகிறேன்; மடிந்ததின்மீது படுத் துறங்க சுபாவும் ஒப்பாது, வெறுத் திடும்—இந்தப் பையன் முகத்தைப் பார்ப்போம்.

உ. ஐயா! அவன் உயிரோ டிருக்கிறஞ்.

வோ. ஆனால் இவ் வடலைப்பற்றி இவன் நமக்குத் தெரிவிப்பான்.—சிறு பிள்ளையே! உன் விர்த்தாந்தத்தை எமக்குச் சொல்வாய். அவைகள் கேட்கப்படவேண்டுமென்று விரும்புவது போல் தோற்றுகின்றன. ரக்தம் பெருகும் உனது தலை

அணையாகக் கொள்ளும் தலையில்லா இவன் யார்? சுவாமி சிருஷ்டித்த வண்ணமிராது, இந்த உத்தமமாகுவை இவ்வாறு அலங்கோலமாய்ச் செய்தவன் யார்? உனக்கும் இந்தப் பரிதாப மாம் பாழுக்கும் என்ன சம்பந்தம்? இது எப்படி நேர்ந்தது? யார் இது? நீ யார்?

ஹே. நான் ஒன்றும் இல்லாதவன். அங்கேல் ஒன்று மில்லா திருப்பது, இதைவிட மேலான தாம். இவர் என் எஜமானாக இருந்தவர், அதி சூரனுன் நற்குண முடைய சிம்ஹளவீரன், மலைவாசிகளால் கொல்லப்பட்டிங்கே கிடக்கிறார்.—ஐயோ! இனி அப்படிப்பட்ட எஜமானன் இவ்வுலகில் எனக்குக் கிட்டமாட்டார்! தெய்வ லோகமுதல் பாதா எம்வரை நான் தேழிச் சென்றாலும், பணிவிடை செய்யப் பரிந்து கூவினும், நல்லோர் எல்லோரையும் பரீட்சித்தாலும், எவ்வளவுதான் உண்மையோடு ஊழியம் செய்தாலும், இவரைப்போன்ற நாதன் கிடைப்பதறிது!

வோ. அந்தோ, பின்னாய்! உனது எஜமானன் ரத்தம் பெருகக் கிடைப்பதைவிட, நீ அவர் பொருட் டழுவதானது என்னை உருகச் செய்கிறது; அவர் நற் பெயர் என்ன சொல் அப்பா?

ஹே. ராஜசேகர சாம்பன்.—[ஒரு புறமாக] நான் பொய் புகன்று, அதனால் ஒரு கெடுதியும் செய்யாவிட்டால், ஈசனே அதைக் கேட்டபோதிலும், என்னை அதன்பொருட்டு மன்னிப்பார்.—என்ன கேட்கிறீர் இன்னும்?

வோ. உன் பெயர்?

ஹே. பாடலன், ஐயா.

வோ. உன் பெயர் உனக்குத் தகுந்ததா யிருக்கிறது; உன் பெயருக்குத் தகுந்த உருவ மிருக்கிறது உண்ணிடம், உருவத்திற் குத்தக்க பெயரா யிருக்கிறது. என்னிடம் ஊழியனு யிருந்து பார்க்கிறாயா? உன்னுடைய பழை எஜமானனைப்போல் அவ்வளவு நற்குணம் வாய்ந்தவன் என்று, என்னைச் சொல்லிக்

கொள்ளமாட்டேன். ஆயினும் இதைமாத்திரம் உறுதியாய் நம்பு, அவரைப்போலவே உன்மீது பீரிதி வைத்திருப்பேன். தன் பிரதிநிதிமூலமாக எனக்கு அனுப்பப்பட்ட, பாண்டிய ராஜன் கடிதங்களைவிட, உன் நன்னடக்கமயானது, உன்னை என்னிடம் அதிகமாய்ச் சிபாரிசு செய்கிறது. என்னுடன் வா.

ஹே. ஜூயா, உமது பின்னால் வருகிறேன். ஆயினும் சசஞுக் குவப் பாம்படி, ஏழ்மையான மண் வெட்டிகளாகிய என் கைவிரல் களினால் ஆழ மாய்க் குழியொன்று தோண்டி, ஈக்கள் மொய்க்காவண்ணம் அதில் என் எஜமானனை அடக்கம் செய்கிறேன். பிறகு இந்தக் காட்டு இலை கொடிகளால், அவர் சமாதியைப் பரப்பி, அதன்மேல் நா எறிந்தபடி நூறு ஜெயம் இரு முறை செய்துவிட்டு, அழுது பெரு மூச் சு விட்டுவிட்டு, அங்கனம் அவர் ஊழியத்தினின்றும் விடை பெற்று, உம்மைப் பின் தொடர்கிறேன், என்னை உமது ஊழியனுக்க் கொள்ள விரும்புவீ ராயின்.

வோ. ஆம், அப்பா; அப்படியே செய். உனது எஜமானனு யிருப் பதைவிட உன் தந்தையாக இருக்க என் னிஷ்டம்.—நன் பர்களே! நாம் செய்யவேண்டிய கடடையை இச் சிறுவன் நமக்குக் கற்பித்தான். நல்ல புஷ்பங்கள் மனங் கமழும் இட மொன்றைப் பார்த்து, அவ்விடம் நமது ஈட்டி கோடாலி களால் ஒரு சமாதி தோண்டுவோம் இவனுக்கு. வாருங்கள், எடுங்கள் அவனை.—குழந்தாய், உன்னால் உனது எஜமா னன் சிபாரிசு செய்யப்படுகிறுன்; ஆகவே, உனது எஜமா னன் சுத்தவீரர்களால் சமாதியில் வைக்கப்படுவான். வருத் தப்படாதே இனி. உன் கண்ணைத் துடைத்துக்கொள். சில சமயங்களில் நாம் கீழே விழுதல், இன்னும் அதிக சந் தோஷத்துடன் எழுவதற் கோர ஹேது வாகிறது.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

முன்றும் காட்சி.

இடம்—சிம்ஹுளம். சிம்ஹுளாதன் அரண்மனையில் ஓர் அறை.

சிம்ஹுளாதன், மந்திரிகள், விசாகன், மற்ற வேலையாட்கன் வருகிறார்கள்.

ஷ. போ மறுபடியும் ; அவனுக்கு உடம்பு எப்படி யிருக்கிற தென்று போய்ச் செய்திகொண்டுவா என்னிடம்.

[ஒரு வேலையான் போகிறான்.]

அவள் தம்பி காணுமற்போனதுமுதல் ஒரு ஜாம், ஓர் வித பயித்தியம், அதனால் அவ ஞாயிரே ஹானியில் இருக்கிறது. ஜகத்சீனே ! எல்லாத் துயரங்களும் ஒரே சமயத்தில் என்னை வந்து எவ்வளவு பிடிக்கின்றன ! இதுவரையில் எனக்குப் பெரும்பாலும் ஆறுதலா யிருந்த ஹேமாங்கியும் போய்விட்டாள் ; என் அரசி விபாதியால் மிகவும் பிடிக்கப் பட்டு படுக்கையிற் கிடக்கிறான், அதுவும் என்மீது பகவர் பயங்கரமாய்ப் ப்படை யெடுத்து வருங்கால் ; தற்காலத்தில் அதிகமாய் உதவத் தக்க அவளது தமிழியும் போய்விட்டான். நான் மீள்வேன் என்னும் கோரிக்கையும் நான் கொள்ள இடங் கொடாதபடி, இவைகளோல்லாம் என்னைப் பிடிக்கின்றன !—ஆயினும், அடேபயலே, அவள் புறப்பட்டுப்போன விஷயம் நீ நன்று யறிந்திருக்கவேண்டும் ; அங்கனம் இருந்தும் ஒன்றும் அறியாதவன்போல் பாசாங்கு செய்கிறோம் ; ஆகவே, உன்னைக் கொடிய வேதனையிற்படுத்தி, உண்மையை உண்ணிடமிருந்து வெளிப்படுத்துகிறோம்.

வி. மஹராஜா, என் ஆயிர் தங்க ஞடையது, அதைத் தம திசைப்படி செய்ய உமது பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆயினும், என்னுடைய எஜமானியைக் குறித்து, அவர்கள் இப்பொழுது எங் கிருக்கிறார்கள், ஏன் போன்றார்கள், எப்பொ

முது வர உத்தேசங்கொண்டிருக்கிறார்கள், என்பது ஒன்றையும் அறியேன் நான். மஹாராஜாவை வேண்டிக்கொள்ளுகிறேன், தாங்கள் எப்பொழுதும் அடியேலீத் தமிழுடைய உண்மையான ஊழியனுகை மதிக்கவேண்டும்.

மு. ம. எம் மிறையே, தமிழுடைய மகள் காணுமற்போன தினம் இவன் இங்கிருந்தான்; இவன் எல்லா விஷயங்களிலும் தமக்குக் கீழ்ப்படி.ந்து உண்மையான ஊழியனும் நடந்து கொள்வான் என்று, நான் உத்திரவாத மிருப்பேன். களே பரரைப்பற்றி,—அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் அஜாக்கிரகை என்பது கொஞ்சமேனும் இல்லை. சந்தேக மின்றி அவர் எப்படியும் கண்டுபிடிக்கப்படுவார்.

சி. என்ன கஷ்ட காலமா யிருக்கிறது'—[விசாகனுக்கு] இம்முறை உண்ணீசு சுர்பா விட்டுவிட்டோம். ஆயினும் நமது கோபமானது முற்றிலும் தணிய வில்லை.

மு. ம. மஹாராஜா அவர்களுக்கு விண்ணப்பம்.—கால தேசத்தினின்றும் சேர்க்கப்பட்ட பாண்டிய சைனியங்கள், நமது கடற்கரை யோரம் வந்து சேர்ந்திருக்கின்றன. அவர்களுடன், மதுரைச் சங்கத்தாரால் அனுப்பப்பட்ட சில முக்கிய வீரர்களும் வந்திருக்கிறார்கள்.

சி. ஹா ! எனது ராணியும் அவள் தமிழும் இப்பொழுது என் பக்கத்திலிருந்து ஆலோசனை கூறுவார்களாயின் ! இவ் விஷயங்களை யெல்லாம் கேட்டு நான் திக்ரிமை கொண்டவனு யிருக்கிறேன்.

மு. ம. எம் மிறையே, நாம் சித்தம் செய்திருக்கும் சைனியமானது, இப்பொழுது நாம் கேள்விப்படும் பகைவர் சைனியத்தை எதிர்க்கப் போதுமானது; இன்னும் அதிகமாய் வந்தால், அதற்கும் தாம் சித்தமா யிருக்கிறீர். இப்பொழுது இருக்கும் குறையெல்லாம், பகைவர்மீது செல்ல ஆவல்கொண்

இருக்கும் இச் சைனியங்களுக்கு, அங்ஙனம் செய்யும்படி உத்திரவு கொடுக்கவேண்டியதுதான்.

சி. மிகவும் சந்தோஷம்.—நாம் புறப்படுவோம். நம்மை நாடி வருவதை நாமாக வதிர்கொண்டு சந்திப்போம். பாண்டிய நாட்டினின்றும் நம்மை அல்லற்படுத்த வருவதைக் குறித் து நாம் பயட்டாட வில்லை; இங்கு நம்மைப் பேடிக்கும் துவு பங்களைக் குறித்தே துயரப்படுகிறோம்—போங்கள்!

[விசாகன் தவிர. மற் றெல்லோ ரும் போகிறார்கள்.]

வி. ஹேமாங்கி தேவி கொல்லப்பட்டதாக நான் அவருக்கு எழு திய பிறகு, எனது எஜாமானிடமிருந்து ஒரு கடிதமும் வர வில்லை. என்ன ஆச்சரியம்! அது க்கடி எனக்குச் சங்கதி தெரிவிப்பதாக வாக்களித்த என் எஜாமானிடமிருந்தும் ஒரு ரமாசாரமும் வர வில்லை. கடையிரார் கதி என்ன வாயிற் ரே, அதுவும் தெரியவில்லை. எல்லா விஷயங்களிலும் மனம் குழப்ப படைந்திருக்கிறேன் —ஜகத்சென்தான் எல்லாவற்றை பும் சரிப்பாடுத்தவேண்டும். நான் எவ்விஷயத்தில் துரோகி யாகக் காணப்படுகிறேனோ, அவ் விஷயத்தில்தான் உண் மையான ஊழியனு பிருக்கிறேன்; உண்மையா பிருக்கும்பொராருட்டு பொய்யா ஞகிறேன்; இப்பொழுது நடக்கப் போகிற யுத்தமானது, எனது நாட்டின்மீது நான் பிரியம் வைத்திருப்பதை, அரசர்க்குக்கூட அறிவிக்கும், இல்லாவிட்டால், இச் சண்டையில் நான் மடிவேன். காலக்கழிவே மற்றச் சந்தேகங்களை யெல்லாம் நிவர்த்திக்கவேண்டும். மாலுமிகளால் ஒட்டப்படாத சில கப்பல்களும், அதிர்ஷ்ட வசத்தால் சுமாய்த் துறைமுகம் வந்து சேர்கின்றன.

[போகிறான்.]

காட்சி முடிகிறது.



நான்காம் காட்சி.

இடம்—வேலை. பாலராயன் குகைக் கெதிர்.

பாலராயன், கிரிதரன், ஆர்வராகன் வருகிறார்கள்.

- கி. ஆரவாரமானது நம்மைச் சுற்றிலும் இருக்கிறது.
- பா. இதை விட்டுப் போவோம் நாம்.
- கி. ஐயா, யுத்தங்களினின்றும், துணிகரமான காரியங்களினின்றும், நம் துயிரைப் பாதுகாத்து வாழ்வதில், நமக் கெண்ண சந்தோஷ மிருக்கிறது ?
- கி. அன்று, நாம் ஒளிந்திருப்பதினால் நம்முடைய கோரிக்கைகள் என்ன ஈடேறுப்போகின்றன ? இம் மார்க்கத்தில், பாண்டியர் நம்மைச் சிங்கவைரென்று கொல்லவாவது போகிறார்கள், அல்லது அவர்களுக்கு அனுகூலமா யிருக்கும்வரையில், சொந்த இன்த்தார்க்குத் துரோகிகளான முறட்டுப் பாதகர்களென்று நம்மை நல்வர வழைத்து, அவர்கள் வேலை முடிந்ததும், பிறகாவது நம்மைக் கொல்லப்போகிறார்கள்.
- பா. குழங்கைகளே, மலைமீது இன்னும் உயரமாய்ப் போவோம். அங்கே நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம். அரசு னுடையசைனியத்திற்கு நாம் போவோம் என்பது அடாது; நம்மை அவர்களுக்கு இன்னு ரென்று தெரியாது, அவர்களுடைய படைக் கணக்கில் நாம் குறிக்கப்பட்டவர்களால்ல. ஆகவே, சுற்று முன்பாக மடிந்துபோன களேபரன் மரணத்தைக்குறித்து அவர்கள் விசாரிக்கு மளவில், நாம் எங்கே வாழ்ந்துவங்தோ மென்பதை நாம் வெளியிடவேண்டுவரும்; அதன் மூலமாக நாம் செய்த வேலையும் பலவந்த மாக வெளிப்படுத்தப்பட்டு, அதற்காக யம வாதனைக் குட்படுத்தி நம்மைத் கொல்வார்கள்.
- கி. ஐயா, இச் சந்தோகமானது இச் சமயத்தில் உமக் கேற்றதான் தன்று, எங்களுக்கும் திர்ப்பிகரமா யில்லை.

- ஆ.** பாண்டியர்களுடைய குதிரைகள் கணைத்தலைக் கேட்டு, அவர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களுகில் போடப்பட்ட தீழுட்டங்களையுங் கண்டு, அவர்களுடைய கண்களும் காது களும் இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களால் இப்பொழுது நிரம்பி யிருக்கும்பொழுது, நம்மைக் கவனித்து, நாம் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை விசாரிப்பதில், அவர்கள் தங்கள் காலத்தைப் போக்குவரார்கள் என்பது, மிகவும் சந்தேகமான விஷயம்.
- பா.** ஆ! சைனியத்தில் அநேகர் என்னை அறிவார்கள். அநேக வருஷங்களுக்கு முன்பாக, அவன் சிறுவனு யிருந்தபோது நான் களேபரணைப் பார்த்தது, நீங்கள் அறிந்தபடி, இன்னும் என் மனத்தில் மாரு திருந்தது அன்றியும், நான் அவருக்கு உதவி செய்ய அரசன் அருக னல்ல; நீங்களும் அவர்மீது பிரியம் வைக்கக் காரண மில்லை. என்னை நாட்டைவிட்டுத் தூரத்தினதாலன்றே, நீங்கள் தக்கபடி வளர்க்கப்படாது இந்தக் கஷ்டமான கதியை அனுபவிக்கவேண்டிவந்தது; நீங்கள் பிறந்தபொழுது உங்களால் அனுபவிக்கப்படத் தக்கதாய்க்கு நிக்கப்பட்ட மேன்மையெல்லாம் பாழாயின; இவ்வாறு கோடை காலத்தில் வெயிலால் வாட்டப்பட்டும், மாரி காலத்தில் பனியால் நடுக்க முற்றுச் சுருங்கியும், அடிமைகளைப்போல் வாழ்ந்துவருகிறீர்கள்.
- கி.** இவ்வாறு உயிருடன் வாழ்வதைவிட, அவ் வயிரைவிட்டு நீங்கலாம். ஐயா, சைனியங்க ஸிருக்கு மிடம் போகலாம் வாரும். என்னையும் என் தம்பியையும் ஒருவருக்கும் தெரியாது. உங்களைப்பற்றியோ, உங்களை மறந்துவிட்டு, அநேக வருஷங்க ளானபடியாலும், இந்த வருஷங்களில் நீர் அதிக முதுமை யடைந்திருக்கிறபடியாலும், உம்மை ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.
- ஆ.** இதோ ஒளி தரும் சூரியன்மீ தாணைப்படி, நான் அங்கே போவேன். இதை என்னென்று சொல்வது? இதுவரை

யில் மனிதன் மடிந்ததை நான் கண்டதே யில்லை ! பேதைக் கண் முயல், ஆடி, மாண் முதலிய அந்பமான பிராணி களன்ற ரக்தத்தைத் தவிர, வெளிரு ரக்தத்தையும் கண் கொண்டு கண்ட தில்லை ! முதுகுக்கு ஜேண யில்லாமலும் காலுக்கு அங்கபடி யில்லாமலும், என்னைப்போன்ற வேறொருவன் ஏறிய ஒரு குதிரைமீ தன்றி, நான் சவாரி செய்த தில்லை ! பரிசுத்தமான இப் பரிதியை நான் பார்ப்ப தற்கும் வெட்கப்படுகிறேன், நன்மையைத் தரும் அவன்து கிரணங்களை நான் அனுபவித்தும், இத்தனை காலமாக ஒன்று மறியா என்னியவனுக இருந்ததின்பொருட்டு.

கி. ஈசன்மீ தாணைப்படி நான் போவேன், ஐயா. நீர் என்னை ஆசிர்வதித்து, எனக்கு உத்திரவு கொடுப்பதானால், நான் என்னை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக்கொள்ளுகிறேன்; நீர் அங்ஙனம் செய்யமாட்டேன் என்றால், நான் அத்து மீறி நடந்ததற்காக, தக்க தண்டனை, பாண்டியர்கள் கையினின்றும் என் தலைமீது வீழுத்டும் !

ஆ. அங்ஙனம் நானும் சொல்லுகிறேன்,—அங்ஙனமே ஆகுக ! உங்களுடைய உயிரையே நீங்கள் அவ்வளவு வளிதாய் மதிப்பதானால், வயதினால் தளர்ந்து மெலிந்த என் ஆயிரை நாள் அதிகமாய்க் காக்க ஒரு காரணத்தையும் காண்கிலேன். உங்களிஷ்டப்படியே செய்யுங்கள், குழந்தைகளே ! உங்களுடைய தேசுத்தின்பொருட்டு நடக்கும் யுத்தத்தில், நீங்கள் ஒருகால் மரிக்கும்படி நேர்ந்தால், அவ்விடமே என் படுக்கையு மாரும், அங்கேயே நானும் மரிப்பேன். அழைத்துப் போங்கள், போங்கள். [ஒரு புறமாக] காலமானது நீடித்துக் காட்டுகிறது. அவர்கள் அரசு குலத் துதித் தவர்களைப்பது வெளி வந்து எல்லோருக்கும் தெரிகிற வரையில், அவர்களுடைய ரக்தமானது, இழிவாய் என்னும்படி செய்கிறது.

[எல்லோரும் போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

ஐந்தாம் அங்கம்.

முதல் காட்சி.

இடம்—சிம்ஹூலப் பாசநைக்கும் பாண்டிய பாசநைக்கும்
இடையில் ஓள்ள ஓர் வெளி.

பாசதாமன் ஒரு ரக்தம் படிந்த சவுக்கத்துடன் வருகிறான்.

ஆம், ரக்தம் படிந்த சவுக்கமே! உன்னை நான் வைத் திருக்கிறேன்; என்னில், நீ இவ்வாறு சிவக்கப்படவேண்டுமென்று நான் கோரினேன். மனம் புரிந்தோரே! சரிபான மார்க்கத்தினின்றும் சற்றே ஏறழ்வதற்கு, உங்களில் ஒவ்வொருவரும் இவ்வாறு செய்வதாயின், தங்களைப்பார்க்கினும் மேலான தங்கள் மனையாட்டி களை எத்தனை பெயர் மாஞ்சும் படி செய்யவேண்டும்!— ஆ! விசாகா! நல்ல ஊழியன் ஒவ்வொருவனும் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுகிறானானா? நியானமானவைக் கண்றி வேறு செய்திடக் கடமைப் பட வில்லையே?—சசனே! எனது குற்றங்களுக்காக என்மீது பழி வாங்கி பிருப்பீராயின், இதைச் செய்திட நான் உயிர் வாழ்ந்திருக்கமாட்டேனே! அங்ஙனம் ஆகியிருக்கு மாயின், செய்த குற்றத்திற்குப் பிராயக்கித்தம் செய்யும் படி உத்தமமான ஹேமாங்கியை உயிர் வாழ்ந்திருக்கவிட்டு, உமது பழிக்குத் தக்க பாத்திரமான பாமி என்னைக் கொன்றிருப்பீர்! ஆனால், அந்தோ! சில பெயரைச் சிறிய பிழைகளுக்கெல்லாம் இவ் விலகினின்றும் கொண்டுபோய்விடுகிறீர், இனி அவர்கள் பிழை செய்யாதிருக்கும் பொருட்டு, அவர்கள் மீதுள்ள பிரிதியினால்; மற்றும் சிலரையோ, ஒன்றைவிட ஒன்று கேடான், பிழைக்கு மேல் பிழைகளைச் செய்யவிடுகிறீர்; அவர்கள் இவ்வுகையில் நல்லைப் பெறினும், மேலுலகை நினைத்துப் பயப்படச் செய்கிறீர். ஆனால் ஹேமாங்கி உமக்குச்

“சீர்த்தமானவள்; உம திச்சைப்படி செய்யும்; அதற்குக் கீழ்ப் படிந்து நடக்கும் வண்ணம் அடியேதுக் கருஞும்!—பாண்டி நாட்டுப் பிரபுக்களுடன் நா னிங்கு கொண்டுவரப்பட்ட டிருக் கிறேன், என் மனைவியின் ராஜ்யத்திற் கெதிராக யுத்தம் செய்யும்பொருட்டு.—சிம்லூலமே! உனது தலைவியைக் கொன்றதே போது மெனக்கு. சுகமாய் வாழ்! உன்னைப் புண்படுத்தவும் மாட்டேன் நான்.—ஆகவே, ஈசனே! என் எண்ணத்தைச் சற்று பொறுமையுடன் கேளும். இப் பாண்டி நாட்டு வேஷ்த்தைக் களைக்குவிட்டு சிம்லூலத்துச் சேவகனைப்போல் உடை தரிக்கிறேன். அப்படியே, நான் யாருடன் வந்தேனே, அவர்களையே எதிர்த்துப் போர் புரிகிறேன். அப்படியே, எவள்பொருட்டு என் வாழ்வின் ஒவ்வொரு சுவாசமும் ஒரு மரணமோ, அப்படிப்பட்ட ஹே மாங்கியே! உன்பொருட்டு என் னுயிரை விடுவேனா! இவ்வாறு ஒருவருமறியாதபடி, தயையுமின்றி, வெறுப்புமின்றி, ஆபத்திற்கு ஆளாய், என்னையே நான் ஆக்கிக்கொள்ளுகிறேன். என் ஆடையினால் தோற்றுவதிலும், அதிக வீரமானது என்னிட மிருக்கிறதென அன்னியர் அறியும்படி செப்கிறேன். ஈசனே! கேசரி வம்சத்தாரின் பல மனைத்தும் என்னிடம் புகுப்படி செய்வீராக! உலகத்தின் தோற்றுத்தை வெட்கீடச் செய்யும்பொருட்டு, இவ்வண்ணாம, வளியிற சிறிதும் உள்ளே பெரிது மாம் வேஷ்த்தைப் பூண ஆரம்பிக்கிறேன்.

[போகிறேன்.]

காட்சி முடிகிறது.





இரண்டாம் காட்சி.

இடம்—அதே யிடம்.

ஒரு புறமாக லோக்கேனன், ஈயாகாமன், பாண்டிய சைனியங்களும்,
மற்றொரு புறமாக, ஒரு அந்ப சேவகனைப்போல்
பின் தொடரும் கேசனிநாத பாசதாமனுடன் சிம்ஹன
சைனியங்களும், வந்து, ரங்கத்தைக் கடந்து
வெளியே போகின்றன.

பிறகு சண்டை செய்துகொண்டு ஈயாகாமனும்
பாசதாமனும் வருகிறார்கள்.

பாசதாமன் ஈயாகாமனை ஜெயித்து அவன் கத்தியைப்
பிடிங்கி உடைத் தெறிந்துவிட்டு செல்கிறான்.

நான் செய்த கடுங் குற்றத்தின் சமையானது, என் னிதயத்
தை வருத்தி என் ஆண்மையையெல்லாம் அறவே போக்கு
கிறது. இத் தேசத் தரச குமரியாம் ஓர் உத்தமியை நான்
மோசம்செய்தேன். அதன்பொருட்டு இங் குள்ள காற்
றும் என்மீது பழி வாங்கி என்னைப் பல ஹீன னங்குகிறது.
இல்லாவிடின், மனித சிருஷ்டியில் வடிக்கட்டிய பட்டியாகிய
இந்தக் கடையன், எனது தொழி லாகிய வாள் யுத்தத்தில்
என்னை வெல்லுவனே? சுத்த ஹீரனென்னும் பெருமையை
என்னைப்போன்றவர் சமந்திருப்பது வெறுக்கத்தக்கவீமிபே
பாம். சிம்ஹனமே! இக் கடையன் எங்கள் நாட்டுப் பிரபுக்
களை மீறி யிருப்பதுபோல், உங்கள் தேசத்துப் பிரபுக்கள்
இவ்னைவிட மேம்பட் டிருப்பாராயின், நடக்கும் யுத்தத்
தின் முடிவு, நாங்கள் மனிதரினும் கீழ்ப்பட்டவர்களாயும்,
நீங்கள் தேவர்களாயும், மதிக்கப்படுவீர்களென்பதே யாம்.

[போகிறான்.]

யுத்தம் நடக்கிறது. சிம்ஹள சைனியங்கள் முதுகிட்
டோடின்றன. சிம்ஹளாதன் சிறையாக்கப்படுகிறன்.

பிறகு அவனை மீட்கும்பொருட்டு பாலாயன்,
கிதிரன், ஆர்வராகன் வருகின்றனர்.

பா. நில்லுங்கள்! நில்லுங்கள்! நாம் நிற்கும் ழமி நமக் கனு
கூலமான ஸ்தானம். இந்த சந்து காக்கப்பட்ட திருக்கிறது.
நம்மை முதுகிட் டோடச்செய்வதெல்லாம் நம்மை மோசம்
செய்யும் பயமே.

கி. ஆ. நில்லுங்கள்! நில்லுங்கள்! நின்று சண்டை போடுங்கள்!

பாசதாமன், சிம்ஹளத்தா ருதவிக்கு வந்து சேர்கிறன்.
எல்லோருமாய்ச் சேர்ந்து சிம்ஹளாதனைச்
சிறை மீட்டுச் செல்கின்றனர்.

பிறகு லோகசேனன், ஈயாகாமன், வேஷமாஷிக்
வருகின்றனர்.

லோ. போ, மிள்ளாய்! போர் வீரர்களை விட்டு ஒடிப்போய் உன்! |
இனக் காப்பாற்றிக்கொள்! வீர லட்சமியே கண் மூடப்
பட்டதுபோல், எல்லாம் குழப்பமாகி, நண்பரை நண்பரே
கொல்கின்றனர்.

ஈ. இதெல்லாம் அவர்களுக்குப் புதிதாய் வந்த உதவியின் வேலை.

லோ. இன்றைத் தினம் ஜெயம் எவ்வாறு விந்தையாய்த் திரும்பி
யது! நாம் உடனே உதவியை நாடவேண்டும், இல்லா
விடின் இவ்விடம் விட டோடவேண்டும்.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

முன்றும் காட்சி.

இடம்—யுத்தகளத்தில் மற்றொரு புறம்.

பாசதாமனும், ஒரு சிம்லுளாகனவானும் வருகிறார்கள்.

சி. க. அவர்கள் எதிர்த்து நின்ற இடத்திலிருந்தா வருகிறோம்?

பாச. ஆம், அப்படித்தான்; ஆயினும் உம்மைப் பார்க்குமிடத்து ஒடினவர்களிட மிருந்து வருவதாகக் காண்கிறது.

சி. க. ஆம், அப்படியே.

பாச. ஐயா, அதனால் உமக்குக் குறைவொன்று மில்லீ; ஏனெனில், எல்லாம் முறியடிக்கப்பட்டபின், ஜகத்சனே வந்து சண் டை செய்து வெற்றியைத் திருப்பியதாக எண்ணவேண்டும். அரசரது இரு பாரிசமும் முறியடிக்கப்பட்டு, சைனிய மெல்லாம் சிதறுண்டுபோக, எங்கும் சிம்லுளவர் முதுகு தான் காணப்பட. ஒரு சிறு சந்தின் வழியாக ஒட்ட மெடுத் தனர்; பகைவரோ அதிக தெரியம் கொண்டவர்களாய், நாக் கைக் கடித்துக்கொண்டு, எங்கனும் வெட்டிக்கொண்டு வந்தார்கள்; அவர்களுக்கு ஆயுதங்கள் போதாமையா யிருந்தனவே யொழிய, அந்த ஆயுதங்களுக்கு வேலை குறைவாயில்லை; சிலரை மரண காயப்படுத்தி வீழ்த்தினர், சிலரைச் சொற்ப காயத்துடன் விட்டனர்; சிலரோ வெறும் பயத்தி னல் கீழே விழுந்தனர்; இவ்வாறு அச் சிறு பாதையானது முதுகிட் டோடும்பொழுது காயம்பட்டு மடிந்தவர்களானும், பிறகு நீடிய வெட்கத்தினால் சாதற்பொருட்டு உயிர்தரிக்கும் பயங்காளிகளானும், நிரப்பப்பட்டது, அணை போல.

சி. க. எங்கே இந்த சந்து?

பாச. யுத்தம் நடந்த இடத்திற் கருகாமையில், இரு புறமும் சூவர்போல் மன்மே டிட்டதாய்.—இந்த இடமானது வயோதிக வீர நென்றுவனுக்கு மிகுந்த அநுகூலத்தைத் தந்தது.

—அவன் மிகவும் உத்தமன் என்று உரைக்கவேண்டும் நான்; உண்மையில், அவனது வெண்மையான தாடி தெரிவித்தபடி அநேகம் வருஷம் இந் நாட்டில் வாழ்ந்தவனுக்க் காணப்பட்டான், அப்படி இந் நாட்டில் வாழ்ந்ததற்காக அதற்குத் தக்க பிரதி செய்தான்.—அச் சந்திற்குக்குறுக்காக, அவனும் அவனுடனிருந்த இரண்டு சிறுவர்களுமாகத் தடுத்து நின்றனர். அச் சிறுவர்களோ—பகைவரைக் கொன்று குவிப்பதைவிட, பள்ளத் தாக்குகளில் பம்பரமாடத் தக்கவர்கள்; நாண்த்தினோவது, அல்லது தம்முடைய அழைகைக் காப்பாற்றும் பொருட்டாவது, முக்கா டிட்டுக்கொள்ளும் மங்கையரின் முச்ததைப் போன்ற முக முடையவர்கள்—இம் மூவர்களும், ஒடுபவர்களைப் பார்த்து “ஓடி மடிவது நமது சிம்ஹளத்து ஆட்டுக் கூட்டங்களே யொழிய, நமது ஆண்மக்களைல்ல. முதுகு காட்டி ஒடும் பேதைகளே! போங்கள் அந்தகார முடை அருங்கிற்கு!—நில்லுங்கள்! இல்லாவிடி நாங்களே பாண்டியர்களாக மாறி, எந்த மரணத்திற் கஞ்சிமிருகங்களைப்போல் ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை மிருகங்களுக்கு வழங்குவதுபோல், உங்களுக்கு வழங்குவோம். திரும்பி நின்று முகத்தைச் சுளித்தாவது பாருங்கள், அம் மரணத்தி னின்றும் தப்பலாம் ஒருவேளை; நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவினார்கள். இம் மூவர்களும், மூவாயிரம் பெயர்போல் தெரிய முடையவர்களாய், நில்லுங்கள் நில்லுங்கள்! என்று கூவிக்கொண்டே, அத்தனைப் பெயர் போல் சண்டை போட்டார்கள்; ஏனெனில் மூன்று பெயர் சண்டை போட மற்றவர்களைல்லாய் சம்மா இருப்பதனால், அம் மூவரே சைனியம் முற்று மாகின்றனர். அவர்களுக்கு அந்த இடம் மிகவும் அனுகூலமா யிருந்தது. அவர்களுடைய மேன்மையான வீரமானது, மற்றவர்களுக்கு, மந்திரபலத்தால் முன்டாக்குவதுபோல், உற்சாகத்தை உண்டாக்கியது;—அவ்வருங் குணமானது அரிவையரையும் ஆண் மக்களாக மாற்றியிருக்கும்.—ஆகவே அது, முகம் வெளுத்து

பயங் தோடுவோர்களை யெல்லாம் வெட்கத்திற் குட்படுத்தி, கொஞ்சம் தெரிய மடையச்செய்தது. மற்றவர்கள் ஒடு வதைக் கண்டு தாழும் ஓடிய சிலர்,—அந்தோ! இம்மாதிரி யான பிழை முதல் முதல் யுத்தத்திற்குச் செல்பவர்களுக்குள் சாதாரணமாக உண்டு—அவர்களைப்போல் திரும்பி காம்பீரத்துடன் நின்றவர்களாய், எதிர்க்கும் வேடார்களின் ஈட்டியைப்பார்த்து கர்ஜ்ஜிக்கும் சிங்கங்களைப்போல் கர்ஜ்ஜித் தனர். உடனே தூரத்துவோர்கள் தடுக்கப்பட்டவர்களாய் நிதானித்தனர், பின் வாங்கினர், சீக்கிரத்தில், முறியடிக் கப்பட்டு கோலாகலமாய் ஓடினர். எந்த வழியாகக் கழு குகளைப்போல் வந்தனரோ, அதே வழியாகக் கோழிக் குஞ்சுகளைப்போல் பறந் தோடினர். ஜெயசாலிகளாய் வந்த வழி, அடிமைகளாய் ஒட்ட மெடுத்தனர். கப்பற் பிரபாணங்களில் கஷ்ட காலத்தில் துண்டு மரங்களும் துணை யாவதுபோல், நமது பயங்காளிகள், பயங் தோடுவர்களின் முதுகினைப் பார்த்ததும், உயிரை இழுந்தவர்கள்போ விருந்த வர்க்கெல்லாம் உற்சாகத்தைக் கொடுத்தனர். ஈசனே! அவர்கள் பறைவரை எவ்வாறு குத்திக் கொண்றனர்! சிலர் முன்னால் கொல்லப்பட்டனர். சிலர் குத் துயிராய் வீழ்த் தப்பட்டனர். சிலர் முன் னணியிலிருந்த தங்கள் சொந்த சிநேகிதர்களையே மிதித்துச் சென்றனர். முன்பு ஒருவ னால் பத்துப் பெயர் தூரத்தப்பட்டனர்; அந்தப் பத்துப் பெயரில் ஒவ்வொருவனும், இப்பொழுது இருபது பெயரைக் கொல்பவ ணயினேன். முன்பு எதிர்ப்பதன்முன் சாகக் கிடந்த பயங்காளிகள், இப்பொழுது மற்றவர்களுக்குக் கண்டால் மரணத்தைப்போல் பயங் தருவதாயினர்.

சி. க. னன்ன ஆச்சரியமான சந்தர்ப்பங்கள் ஒன்று கூடின!—ஒரு சிறிய சந்து! ஒரு கிழவன்! இரண்டு வாலிபர்கள்!

பாச. வேண்டாம், அதைப்பற்றி ஆச்சரியப்படவேண்டாம். நீர் கேள்விப்படுகிற விஷயத்தைப்பற்றி ஆச்சரியப்பட நீர்

சிருஷ்டிக்கப்பட டிருக்கிறே யொழிய, ஆச்சரியமான காரி யங்களைச் செய்ய சிருஷ்டிக்கப்பட வில்லை ; இவ் விஷயத் தைப்பற்றி கவனம் ஒன்று வேண்டுமா உமக்கு? வேடிக்கையார்த்தமாக வெளிப்படுத்துகிறீரா அதை? இதோ ஒன்றிருக்கிறது கேளும்.

“சிம்றுளவரைக் காத்து, பாண்டியரை அழித்தது
சிறுவர் இருவர், கிழவன் ஒருவன், சந்தோன்று பாரீர்.”

சி. க. ஜூயா, என்மீ துமக்ஞுக் கோபம் வேண்டாம்.

பாச. அந்தோ! எதன் பொருட்டு? எவன் தன் பகைவனை எதிர்த்து நிற்கத் தைரிய மின்றி இருக்கிறோனே, நான் அவன்து நன்பனு யிருக்கிறேன். அவன் எப்படிச் செய்யவேண்டி அவசிய மாகிறதோ அங்கனம் செய்வா னுயின், அவன் என்சிநேகத்தினின்றுங் கூட; சீக்கிரத்தில் பறந் தோடுவான் என்பதை அறிவேன் நான்; எதுகை மோனீயுடன் பேச எனக் கிடங் கொடுத்தீர்!

சி. க. நீர் கோபங்கொண் டிருக்கிறீர், நான் வருகிறேன்.

[போகிறுன்.]

பாச. வருவ தேது?—இவரும் ஒரு கனவான்! என்ன பரிதாபப் படத் தக்க கௌரவம்! ரணக்களத்தி சிருந்துகொண்டே, என்ன சமாசாரம் என்று என்னைக் கேட்கிறோனே! ஆ! இன்றைத் தினம் தங்கள் தோலைக் காப்பாற்றும்பொருடு, எத்தனைப் பெயர் தங்கள் மானத்தை இழக்கச் சித்தமாயிருந்தார்கள்? அதன்பொருட்டு முதுகிட் டோடி முடிவில் உயிரிழந் திருப்பார்கள்? கூக்குர லழுகையைக் கேட்ட விடத்தும், கூத்தனை நான் கண்டிலேன்; என் துயரத்தால் என் ஆவி அழியாது காக்கப்பட்டுவருகிறதே! படுவன் அடிக்கும் அடி என்மீது படமாட்டேன் என்கிறதே! கிகார ஸ்வரூப முடைய அவன், புதிய போஜன பாத்தி ரங்களிலும், மிருதுவாம் மெத்தைகளிலும், தித்திக்கும்

வார்த்தைகளிலும், மறைந்திருப்பது மா விந்தையே! அன்றியும் யுத்தத்தில் அவனது உடைவாட்களை உபயோகிக்கும் எங்களைவிட, அதிக சேவகர்களை உடைத்தா யிருப்பது என்ன ஆச்சரியம்!—நல்லது, எப்படியும் அவனை நான் கண்டுபிடிக்கிறேன். ஏனெனில், இனி நான் சிம்ஹளத்தா னல்லாதுபற்றி, சிம்ஹளத்தார்க்கு உதவுவதை விட்டு, நான் வந்த கோலத்தை மறுபடியும் கொண்டேன். இனி நான் யுத்தம் புரியேன். எனது தோளினைத் தொடும் எந்த அற பறுக்கும் நான் ஆட்படுகிறேன். பாண்டியர் கொன்ற தினகு பல வாயிர முயிர்களே! சிம்ஹளை வீரர் பழி வாங்கவேண்டியதும் பல வாயிர மாம்! எனக்கோ, என்னைச் சிறையினின் ரும் மீட்பது மரணமீடு; நான் வந்தது, எந்தப் பக்கத்திலா வது என் ஆவியை இழக்கவே; இனி அதை நா னிங்கு தரியேன்; இவ்விடமிருந்து கொண்டுபோகேன், ஹேமாங்கியின்பொருட்டு எவ்விதமாவது அதை முடிப்பேன்.

இரண்டு சிம்ஹள தளகர்த்தர்களும் போர்வீரர்களும்
வருகிறார்கள்.

- ஓ. த. ஜகத்சீனப் புகழ்வோமாக! லோகசேனன் பிடிக்கப்பட்டான். அந்தக் கிழவனும் அவனது பிள்ளைகளும் நம்மைக் காக்க வந்த தேவதைக் கொன்றுவே எண்ணப்படுகின்றனர்.
- ஓ. த. நான்காவது மனிதன் ஒருவ னிருந்தான், ஒரு அற்ப உடையில்; அவனும் அவர்களோடு கூடி எதிர்த்தான்.
- ஓ. த. அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆயினும் எங்குத் தேடியும் அவர்களில் ஒருவனையும் காணும்.—நில் வங்கே! யார் நீ?

- ா.ச. என் பட்சத்தார் எனக் குதவி செய்திருப்பார்களாயின், இங்கே பதுங்கி யிருக்கமாட்டாத பாண்டிய படைவீரன்.

இ. த. பிடித்துக் கட்டுங்கள் இந்த நாயை ! எல்லாம் கழுகுகளுக் கிரையாயின என் றெடுத்துக் கூறவும், ஒரு பாண்டியப் பதரும் திரும்பிப் போக வாகாது ! இவன் வீரத்தைப்பற்றி உள்ருவதினால், ஏதோ உயர்ந்த உத்தியோகத்தி விருப்பவன் போல் காண்கிறேன். இவனை அரசரிடம் கொண்டு வாருங்கள்.

சீம்ஹளநாதன். பாலராயன், கிரிதான், ஆர்வராகன்.

விசாகன், பாண்டிய சிறைகளுடன் வருகின்றனர்.

தனகர்த்தர்கள் பாசதாமஜை சிம்ஹளநாத னெதிரிற் கொண்டுபோய் சமர்ப்பிக்கின்றனர். அரசன் அவனை ஒரு காவலாளியிடம் ஒப்புவிக்கிறார்கள்.

காட்சி முடிகிறது.



நான்காம் காட்சி.

இடம்—ஓர் சிறைச்சாலை.

பாசதாமஜை இரண்டு சிறைச்சாலைச் சேவகர்களும் வருகிறார்கள்.

மு. சி. உன்னை இப்பொழுது யாரும் திருடிக்கொண்டு போகமாட்டார்கள். உன்னைத் தா.ர் பூட்டி யிருக்கிறதே ; ஆகவே உண்டு சுகமா யிரு, அகப்பட்ட வரையில்.

இ. சி. அல்லது உயி ரிருக்கும் வரையில்.

[இரண்டு சிறைச் சாலைச் சேவகர்களும் போகிறார்கள்.]

பாச. சிறையே ! நீ என் மனத்திற்கு சந்தோஷத்தையே தருகிறோம், ஏனெனில் என் துயரத்தினின்றும் என்னை விடுதலை செய்து கொள்வதற்கு, நீயே ஒரு மார்க்க மாகிறோம் என என்னுகிறேன். இப்பொழுதும், குன்ம நோயுடைய ஒருவனைப் பார்க்க

கிளும் உயர்ந்த பதவியில்தா னிருக்கிறேன்; ஏனெனில், அவன், தவறுத வயித்திய ஞகிய யமனுல் சுவஸ்தப்படு வதை விட்டு, எங் நேரமும் அந் நோயுடன் வருந்திக்கொண் டே பிருக்க விரும்புகிறுன் ; நானே அப்படி யன்று; அந்த யபன் என்னை இச் சிறையினின்றும் விடுவிப்பான். என் மனே சாட்சியே! என் கை கால்களைவிட, நீ அதிகமாய்க் கட்டப்பட்ட டிருக்கிறூய். ஜகதீசனே! அத் தலையினின்றும் என்னை விடுவித்துக்கொள்ள எனக்குப் பிராயச்சித்தத் தை யருஞ்சும்; பிறகு நான் சுதந்தரனு யிருக்கலாம் எக் காலமும். நான் துயரப்படல்மாத்திரம் போதுமானதோ? அவ்வாறே, குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை மன்னுலகில் சமாதானப்படுத்துகின்றனர்; ஜகதீசனே, அவர் களைவிட அதிக கருணையுள்ளவா. நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா?—வெறுப்புட னல்லாது, விருப்பத் துடன் நான் அணியும் இவ்விலங்குகளுடன் நான் பிராயச்சித்தம் செய்வதே நல மாகும். எனது பாபத்தினின்றும் விடுபட்டுப் பரிசுத்த மாவதற்கு, நான் பிரதி செய்யவேண்டியதா யிருந்தால், என்னிடம் ஒன்றையும் மிகுதியாய் வைக்க வேண்டாம், எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும். தவணைப்படி கடனைச் செலுத்தாத கடனைளிகளிடமிருந்து, அதற்காகப் பத்தி லொரு கூறு, அல்லது ஆறில் ஒரு கூறு, அல்லது மூன்றில் ஒரு கூறு, வாங்கிக்கொண்டு, மிகுதியைக் கொண்டு அவர்களை உயிர் வாழவிடும் பாபிகளைவிட, நீர் பச்சாத்தாபம் அதிகமா யுடையவர் என்பதை நான் ஆறி வேன். அப்படி நீர் செய்யவேண்டுமென்று நான் கோர வில்லை. ஹேமாங்கியின் ஆருயிரைப் போக்கினதற்காக, என் ஆயிரை எடுத்துக்கொள்ளும்; அதைப்போல் அவ்வளவு விலை யுயர்ந்ததா யில்லாவிட்டாலும், இதுவும் ஓர் உபிரே; அதை நீரே சிருஷ்டித்தீர்., மனிதர்களுக்குள் நாணயங்கள் மாற்றிக்கொள்ளுங்கால் ஒவ்வொன்றையும் நிறுத்துப் பார்ப்ப தில்லை, கொஞ்சம். இடை குறைவா

யிருந்தபோதிலும் அதன்மீது துள்ள முத்திரையின்பொருட்டு அந்நாண்யங்களை வாங்கிக்கொள்கின்றனர். ஆகவே, என்றபிரும்பும் தாகையால், அதை நீர் வடுத்துக்கொள்வதில் என்ன தடை யிருக்கப்போகிறது? ஆகவே, ஜகத்சீனே, இக்கணக்கை முடிவு செய்யவேண்டுமென்றிருந்தால், என்றபிரை வாங்கிக்கொண்டு, இச்சிறையினின்றும் என்கொள்கிறேன்முடியும்.—ஆ! ஹேமாங்கி! மெளனத்தில் உண்டுடன் பேசுகிறேன்.

[இறங்குகிறேன்.]

சங்கமான சங்கிதம். கனவில் தோன்றுவதுபோல் வயோதிகளுடைய பாசதாமன் தந்தை, கூசீல கேசரிநாதன், போர் ரீரன் உடை பூண்டு வருகிறேன்.

அவன் கையைப் பற்றினவளாய் வயது முதிர்க்க அவன் மனைவி, பாசதாமன் தாயார், வருகிறார். பிறகு இரண்டு வாலிபர், பாசதாமன் தமயன்மார், யுத்தத்தில் மடிந்ததுபோன்ற காயத்துடன் வருகின்றனர். பாசதாமனை இவர்களெல்லாம் சுற்றி வந்து ஈசனைக் குறித்துக் கீழானிக்கின்றனர்.

உடனே விருஷ்ட வாக்னரூடாய் பரமேஸ்வரன் தோன்ற அவர்களெல்லாம் நமஸ்கரிக்கின்றனர்.

அவர் அவர்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் செய்த பிறகு, பாசதாமன் மார்பின்மீது ஒரு பட்டயத்தை வைத்துவிட்டு மறைகின்றனர். மற்ற உருவங்களும் வணங்கி மறைந்துபோகின்றன.

பாச. [விழித்து] உறக்கமே, எனக்கு நீ முதாதையா யிருந்து, ஒரு தங்கையையீந்தாய்; ஒரு தாயையும், இரண்டு சோதரர்களையும் சிருஷ்டித்தனை! ஆயினும், சீ! என்ன ஏளனம்! போய் விட்டனர்! தோன்றிய உடனே மறைந்துவிட்டனர் விரைவில். நானும் விழித்துக்கொண்டேன்.—யர்ந்த ஸ்திதியி

விருப்பவர்கள் அருள்வாரென்று நம்பும் பேதையர்கள், என்னைப்போல்தான் கனவு காண்கின்றனர்; விழித்து, ஒன்று மில்லாதிருக்கக் காண்கின்றனர். ஆயினும், அந்தோ! நான் வேறைதேயோ கவனிக்கிறேன். தங்களுக்கு நற்பாக்கியம் கிடைக்குமென அநேகர் கனவும் காண்கிறதில்லை, அதைப் பெறுதற்கு யோக்கியதையு மில்லா திருக்கின்றனர்; இருந்தும் எல்லா வித பாக்கியங்களையும் பெறுகின்றனர். அதுபோல் எனக்கும், இந்த அருமையாம் சந்தர்ப்பம் வாய்த்தது; என்ன காரணம்பற்றியோ அறிகிலேன்.— என்ன தேவதைகள் இங்கு வந்து போயின? ஒரு பட்டயம்? என்ன அருமையான பொருள்! டம்பமாம் இவ்வுலகில் உள் விருப்பதைவிட விலை யுயர்ந்த மேற் போர்வை யுடைத்தா யிராதே! அரண்மனை வாசிகளைப்போ லல்லாது, மேலுக்குக் காட்டுவதுபோல் உள்ளேயும் உத்தம அர்த்த முடையதா யிருப்பையாக! [படிக்கிறுன்.] “ஒரு சிம்மஹத்தின் குட்டியானது, தன்னைத் தானே அறியாது, தேடாது கண்டு, அழகிய காற்றின் கொடியால் அணைக்கப்படும்பொழுது, பெரிய வோர் ஆல மரத்தினின்றும் பெருங் கிளைகள் வெட்டப்பட்டு, அநேக வருட காலமாய் அழிந்துபோய், மறுபடியும், உழிர்த்து, பழய மரத்துடன் சேர்க்கப்பட்டு, புத்தாய் எப்பொழுது வளருமோ, அப்பொழுதே, பாசதாமன் படுங் துயரங்கள் முடிவு பெறும்; சிம்மஹாம் அதிர்ஷ்ட முடைய தாகி வளமையும் வாழ்வு முடையதாய்ப் பெருகி யோங்கும்” —இன்னும் கனவுதான்; அல்லது பயித்தியக்காரர்கள் புத்தி யின்றிப் பிதற்றும் பித்தேயாம்; இரண்டு மாம், அல்லது ஒன்று மில்லை. அர்த்த மின்றி அறைத லாம்; அன்றேல், புத்தி பகுத்தறியக் கூடாத பேதையரின் பேச்சாம். எதுவா பிருந்த போதிலும், என் உயிர் வாழ்வும், அங்ஙனமே இருக்கிற படியால், அந்த அலுதாபத்தைப்பற்றி, அடைக்கலம் செய்துவைக்கிறேன் இதை!

முதல் சிறைக் காவலாளி மறுபடிடும்
வருகிளுன்.

மு. சி. வாரும், ஐயா; யமனூர் விருந்திற்குச் சித்தமா யிருக்கிறோ ?
பாச. காங்திப்போ யிருக்கிறேன்; நிரம்ப காலமாகச் சித்தமா யிருக்கிறேன்.

மு. சி. உம்மைத் தூக்கித் தொங்கவிடப்போகிறார்களையா; அதற்குச் சித்தமா யிருந்தால், நீர் நல்ல பக்குவ மான உணவு தான்.

பாச. அவ்வாறு நான் பார்ப்பவர்கள் கண்களுக்குத் தக்க உணவாவே னுயின், என்னைத் தூக்கி விட்ட பலைனப் பெறுவார்கள்.

மு. சி. நீர் செலுத்தவேண்டிய கடன் என்னவோ அதிகந்தான். ஆயினும் இதி லொரு சௌக்கிய முண்டு; அதாவது அப்புறம் பாக்கி கொடுக்கவேண்டுமென்று உம்மை ஒருவரும் கேட்கமாட்டார்கள். உம்முடைய சாப்பாட்டிற்காக ஒரு சத்திரக்காரனுக்கும் பணம் கொடுக்கவேண்டிய தில்லை; சந்தோஷத்தை விலைக்கு வாங்குகிறதே; விட்டுப் பிரியுங்கால் அதிகமாய்த் துக்கத்திற்குக் காரணமா யிருக்கிறது; வரும் பொழுது, உண வின்றி களைத்து வந்து சேர்கிறீர், போகும் பொழுது, அதிகமாய்க் குடித்துத் தள்ளாடிக்கொண்டு போகிறீர்; அதிக பணத்தைச் செலவழித்தோமே என்கிற வருத்தம், அன்றியும் அதற்காகத் தண்டிக்கப்பட்டோமோ என்கிற வருத்தம், பையில் பண மில்லா திருப்பதற்காக துக்கம், தலையில் முளை யில்லா திருப்பதற்காகத் துக்கம்; குடித்த வெறியினால் தலை பனு வாகிறது, குடித்த செலவினால் பை இலே சாகிறது.—இனிமேல் இந்தக் கஷ்டமெல்லாம் இல்லாம விருக்கலாம் நீர்!—ஹா ! ஒரு காச விலை பெறும்படியான கயிறு என்ன தர்மம் செய்கிறது பாரும் ! ஆயிரக் கணக்கான கடன்களை யெல்லாம் பைசல் செய்து

விடுகிறது ஒரு நிமிஷத்தில்; கடன்களை யெல்லாம் தீர்ப்பு தில், அதைவிட உண்மையான சினேகிதன் ஒருவரும் கிடையாது இவ் விலகில்; நடந்தேறியது, நடக்கிறது, நடக்கப் போகிறது, எல்லாவற்றையும் அடியுடன் பைசல் செய்து விடுகிறது. உம்முடைய கழுத்துதான் ஈடுமானம், அதைக் கொடுத்துவிட்டால் எல்லாம் தீர்ந்து போகிறது.

உயிர் வாழ்வதில் உனக் கிருக்கும் சந்தோஷத்தைவிட, சாவதில் எனக்குச் சாலவும் சந்தோஷம்.

ஆம், ஐபா; படுத் துறங்குபவன் பல் நோயைக் கவனியான்; ஆயினும், கொலையாளி படுக்கையைச் சித்தம் செய்ய, அதில் உம்முடைய தூக்கத்தைப்போல் தூங்கவேண்டியவன், அந்த உத்தியோகஸ்தனுடன் ஸ்தானத்தை மாற்றிக்கொள்ள விரும்புவான் என எண்ணுகிறேன்; ஏனெனில், நீர் போகவேண்டிய மார்க்கம் உமக்கே தெரியாம விருக்கிறதே, அதைக் கவனியும்.

நான் போகவேண்டிய மார்க்கம் எனக்கு நன்றாய்த் தெரியும், அப்பா.

யமதர்மராஜனே உமக்குப் பிரத்தியட்ச மாகி வழி காட்டுகிறாரா என்ன? அவரைப் பார்ந்தவர்களை, நான் இதுவரையிற் பார்த்த தில்லை அந்த வழியில் போயிருக்கிறோம் என்பவர்களாவது உமக்கு வழி காட்டவேண்டும், அல்லது நிச்சயமாப் நீர் அறியாததை அறிந்ததாக, நீர் தவறுக எண்ணவேண்டும். நீர் கண்ணை மூடிக்கொண்டபின் காணப்போகிறது கர்த்தன் ஒருவருக்குத்தான் தெரியும்; உமது பிரயாணத்தின் மூடிவைப்பற்றி, நீர் திரும்பி வந்து ஒருவருக்கும் சொல்ல முடியாதென்று நினைக்கிறேன்.

அப்பா, நான் சொல்வதைக் கேள்; நான் போகிற மார்த்தத்தில் பின் தொடர்ந்து வருவதற்கு எல்லோருக்கும் கான் இருக்கிறது, அதை மூடிக்கொண்டு அதை உபபோகிக்க மாட்டோம் என்பவர்களுக்குத் தவிர.

மு. சி. ஒருவன் கண் பெற்ற பேறு, குருட்டுப் பாதையைக் காண் பதற்கோயாவது, என்ன பரிஹாசமான விஷயம் இவ் வகு வத்தில்! இவ்வாறு அந்தக்கு யிருப்பது, அந்தக் குலகிற குச் செல்வதற்கே, என்று உறுதியாய் நம்புகிறேன்.

ஒரு தூதன் வருகிறான்.

ஞ. அவனுடைய தளைகளைத் தறித்துவிடு. உனது சிறையாளியை அரசர் அருகிற கொண்டுவா.

பாக. நீ நல்ல செய்தி கொண்டுவருகிறோய்.—என்னை விடுதலை செய் வதற்கே கூப்பிடப்படுகிறேன்.

மு. சி. அப்புறம் என்னைத்தான் தூக்குப் போடவேண்டும்.

பாக. காவலாளியை விட கவலை யில்லாதவ னுவாய் நீ அப்பொழுது; காலனது நாட்டில் காவல் வேலை யில்லை!

[பாசதாமலும், தூதனும் போகிறார்கள்.]

மு. சி. யமதர்ம ராஜன் பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு பின்னைகளைப் பெறவேண்டுமென்று விரும்வினவினைத் தவிர, இவளைவிட, சீக்கிரத்தில் சாகவேண்டுமென்று இச்சை கொண்டவளை நான் பார்த்த தில்லை இதுவரையில். ஆயினும், இவன் பாண்டிய நாட்டா னயினும், இவளைவிட பாதகர்கள் இன்னும் உயிர் வாழவேண்டுமென்று விரும்புகிறார்கள் என்பதை, என் மனோசாட்சி நன்றாய் அறியும். அவர்களில் சிலர் தங்கள் விருப்பிற்கு விரோதமாகவே மரண மடைகிறார்கள்; அவர்களில் நான் ஒருவ னயின், அங்கநந்தான் நானும் செய்வேன். நமக்கெல்லாம் ஒரே மாதிரி மனசா யிருந்தால், எவ்வளவு நன்றாய் கிருக்கும்! ஆனால், அப்பொழுது தூக்கு மரங்களுக்கும் வேலை யிராது, தூக்குப் போடுவோர்க்கும் வேலை யிராது! நான் பேசுவது என் சொந்த வேலைக்கு விரோதமான விஷயம்; ஆயினும் என் கோரிக்கையானது, இச் சிறைக் காவலாளியின் வேலையை விட, சிறந்த வோர் வேலையைப் பெறும்பொருட்டே.

[போகிறான்.]

நாட்சி முடிகிறது.

ஐந்தாவது காட்சி.

இடம்—சிம்ஹளாதன் கூடாரம்.

சிம்ஹளாதன், பாலராயன், கிரிதரன், ஆர்வராகன்,
ஏஷாகன், மந்திரிகன், உத்தியோகஸ்தர்கள்,
சேவகர்கள் வருகின்றனர்.

- பி. சசன் கருணையினால் எம தரசுரிமையைக் காத்திட்ட கன வான்களே, எமக் கருகில் நிற்பிராக, கவின் பெற்ற கவசங் களையும் வெட்கிடச் செய்த வெறும் கந்தை யணிந்து, கேடென்ப தறியாத கேடயங்கள் முன்னால் விரவாணமான தன் மார்புடன் நின்றவனை, அத்தனை அரும் போர்புரிந்த, அந்த எளிய வீரன் அகப்பட வில்கையேயென்று, எம் மித யம் துயரப்படுகிறது. நமது தயாளமானது ஒருவளை அதிர்ஷ்டசாலி யாக்கக் கூடுமாயின், அந்த மணிதனைக் கண்டு பிடிப்பவனை, அங்கனம் ஆக்கும்.
- ா. அத்தனை எழுதியிடம் அவ்வளவு பேமன் மையாம் வீரத்தை நான் என்றும் கண்ட தில்லை. வெளிக்கு வறுமையையும் வல்லமை இன்மையையுமே காண்றித்த ஒருவளிடம், அத்தனைப் பராந்திரமச் செயல்களைக் கண்டது ஆச்சரியமே.
- சி. அவனைப்பற்றி ஒரு சாமாசாரமு மில்லையா?
- வி. இறந்தவர் கூட்டத்தும், இருந்தவர் கூட்டத்தும், எல்லா விடத்தும் தேடியும் அவரைப்பற்றி ஒன்றும் தெரிய வில்லை.
- சி. அவருக்கு நாம் கொடுக்க என்னிய கொடைக்கு நாமே வாரிசாக இருக்கவேண்டி வந்தேதேயென எனக்கு வருத் தமா யிருக்கிறது. அதையும் சிம்ஹள மெனு முடலுக்குச் சிறந்த வோர் உயிர்போன்ற உங்களுக்கு அளிக்கிறோம்.

[பாலராயன், கிரிதரன், ஆர்வராகன், முவரையும் கோக்கி]

சிம்ஹளாநாதன்.

[அங்கம்-5]

உங்களாலேயே சிம்ஹளாம் உயிர் தரிக்கின்றதென நாம் ஒப்புக்கொள்ளவேண்டியதே! நீங்கள் எத் தேசத்தவர் என்று வினாவக் காலம் இதுவே, அதைத் தெரிவியுங்கள்.

1. அரசே, நாங்கள் யாழ்ப்பாணத்தில் உயர் குலத்தில் உதித்தவர்கள். அதைவிட அதிக பெருமை பாராட்டல், உண்மையாயுமிராது, உத்தமமுன்று; வேண்டுமெனில் நாங்கள் சத்யவான்கள் என்று சாற்றலாம்.

2. முழுந்தா ஸிடுங்கள்! — [மூவரும் முழுந்தா ஸிட்டு வணங்கியதும்] யுத்தத்தில் அதி ரதர்களாய் உம்மை அழைத்தோம், எழுங்கிருங்கள்! எப்பொழுதும் நம தருகி விருக்கவேண்டிய அமைச்சர்களாக உங்களை ஆக்யாபித்தோம்; உங்கள் பதனிக்குத் தக்கபடி அந்தஸ்துகளையும் அளிப்பேன் இனி.

கருணையலும், பாங்கியரும் வருகிறார்கள்.

உங்கள் முகத்தினால் ஏதோ விசேஷ மிருக்கிறதாக அறிகிறோம்.—நமது வெற்றியை இந்த வாட்ட முடை முகத்துடன் ஏன் எதிர்கொள்கிறீர்? வெற்றி பெற்ற சிம்ஹளாவாசிகளைப்போல் காணப்பட வில்லை நீங்கள், தோல்வி யடைந்த பாண்டியரப்போலவே தோற்றுகிறீர்.

3. மஹாராஜா! ஜெப முண்டாகுக! தங்கள் சந்தோஷத்தைக் கெடுத்தற்பொருட்டு, மஹாராணியவர்கள் மரித்துதைக் கூறவேண்டியவனு யிருக்கிறேன்.

4. யவித்தியலுக் கன்றி, வேறொன்றுக்கு இவ் வருத்தத்தைத்தரு மொழி உரித்தானதா யிருக்கும். வயித்தியத்தினால் வாழ்க்கையை நீடிக்கச் செய்தபோதிலும், வயித்தியனையும், காலன் ஒரு நாள் கட்டிக்கொண்டே போவான் என்று எண்ணுகிறோம்—எப்படி மரித்தாள் அவள்?

5. பயப்படத் தக்க பயித்தியத்தோ டிறந்தார்கள். அவர்களது உயிர் வாழ்க்கை உலகத்திற் கெத்தனைக் கொடியதா யிருந்த

தோ, அத்தனைக் கொடியதா யவர்களுக்கும் முழுந்தது. அவர்கள் உத்திரவின்மீது, அவர்கள் அறிவித்தபடி நான் தன்னுக்குத் தெரிவிக்கிறேன். நான் ஏதேனும் தவறுப்புக்கு காலி டின், அவர்களது பாங்கிகளாகிய இவர்கள் என்னைச் சரிப்படுத்துவார்கள்; இவர்கள் அரசியின் அந்திய காலத்தில் அருகி விருந்தார்கள் அழுத கண்களுடன்.

சொல் சீக்கிரம்.

முதலில், தங்கள்மீதெப்பொழுதும் தான் காதல் கொண்டில்லையென்றும், உம்மால் வந்த பெருமையையன்றி, உம்மை விரும்பவில்லையென்றும் ஒப்புக்கொண்டார்கள். மன்னானும் உமது மஹிமையைபே மணந்ததாகவும், உமது ஸ்தானத்திற்கே மனைவியா யிருந்து, உம்மை வெறுத்ததாகவும் கூறினார்கள்.

அவள் ஒருத்தியே இதை அறிந்தவள். அதுவும், இதை அவள் அந்திய காலத்தில் கூறி யிராவிடின், அவளது வாய்வெளியிட்டதாகவும் நம்பி யிருக்கமாட்டேன். சொல்பிறகு.

தான் மிகவும் உண்மையான பிரியம் வைத்திருந்ததாக வெளிக்குக் காட்டிய உமது பெண், தன் பார்வைக்குப் படுபாமபுபோ லிருந்ததாகவும், ஒப்புக்கொண்டார்கள் அவர்கள் ஒடிப்போனதால் தடைப்பட்டதே யொழிய, இல்லாவிடின், அப் பெண்ணி னுயிரை விஷத்தால் போக்கிவிட்டிருப்பார்களாம்

ஆ! என்ன கூர்மையுடைய கொடும் பாடி! ஆடவரின் ஆழத்தை அறிந்தார்யார்?—இன்னு முன்னோ ஏதாவது? ஆம், அரசே,—இன்னும் கேடானது. உட்கொண்டவுடன் ஒவ்வொரு நிமிஷமும் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியை அழித்துக் குன்றச் செய்யவல்ல கொடிய பாஷாணம் ஒன்று, தமக்காகத் தன்னிடம் வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார்கள். அது உமதாவியை மெல்ல மெல்ல அழிக்குங்

காலையில், கண் விழித்தும், முத்த மிட்டும், அழுதும், முற்றும் உமக் குபசரணை செய்து, மேல்வேஷத்தால், உம்பை மோசம் செய்து, அவர்கள் வலையில் நீர் நன்றாய்ச் சிக்கிய வடன், மகுடத்தைத் தன் தம்பிக்குப் புனைய நீர் ஒட்டுக்கொள்ளும்படி செய்ய எண்ணினார்களாம். விந்தையாய் அவர் காணுது மறைந்திடவே, தன் எண்ணம் கடேரூதவர்களாய், வெங் துயர்ப்பட்டவர்களாய், வெட்க மின்றி ஜகதீசன் திருவுளத்திற்கு விரோதமாய்த் தான் எண்ணியதை யெல்லாம் வெளியிட்டு, தான் முயன்றதெல்லாம் முற்றுற வில்லை யென்று வருத்தப்பட்டு, துக்க சாகரத்தாழ்ந்து, ஆவி துறந்தார்கள்.

- ஓ. அரசியின் பாங்கிகளே, இவை யளைத்தும் நீங்கள் கேட்டாரா ?
- பா. ஆம், அரசே, தங்கள் சித்தம்.
- ஓ. எனது கண்கள் செய்த பிழையன் றிது; ஏனெனில் அதன் பார்வைக் கவள் கட்டமுகி யாகவே தோற்றப்பட்டாள். ஏவளது முகஸ் துதியைக் கேட்ட என் செவி களின் குழுமு மன்று; வெளிக்குச் காட்டியதுபோல் உள்ளே நற்குண முடையவளைன எண்ணிய என் னிதயத்தின் தவறு மன்று; அவளை நம்பி பிராவிட்டால் அது பாபமா யிருந்திருக்கும். ஆயினும், என் னரும் புதல்வியே! அதை என் பிழையென கீ கூறலாம்; உன் உணர்ச்சியினால் அதை ருஜாப்படுத்தலாம். ஈசன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவாராக !—

லோகசேனீ, ஈயாவாபனி, ஜோகியன் முதலிய பாண்டிய சிறைகள் காவலுடன் வருகிறார்கள்.

பிறகு பாசதாமலும், அவன் பின்னால் ஹோஸ்கியும் வருகிறார்கள்.

- ஓ. கப்பத்தின்பொருட்டு, லோகசேனை, இங்கு வருகிற பில்லை இப்பொழுது; அனேக வீரர்களைப் பலி கொடுத்தேனும் சிம்

ஹளத்தார் அதைக் கழித்துவிட்டனர், இறந்த வீரர்களின் இனத்தார், மாண்டவர்கள் மனம் சந்தோஷ மண்டியும்படி அவர்கள் சிறைகொண்ட உங்கள் ஆனியைப் போக்கும்படி எம்மிடம் முறையிட டிருக்கின்றனர். அதற்கு நாம் இசைக் தோம். ஆகவே உனது ஸ்திதியைப்பற்றி எண்ணுவாய்.

வோ. ஜ்யா, யுத்தத்தின் அதிர்ஷ்டவசத்தைத் தாம் கருதவேண் டும்; அகஸ்மாத்தாப் ஜெயம் உமது பக்க மாயது; நாங்கள் ஜெயித்திருந்தால், எங்கள் ரக்தக் கொதிப்பு அடங்கின பொழுது, எங்களால் சிறையாக்கப்பட்டவர்களை வாஞ்சுக் கிரையாக்குவதாக நாங்கள் பயப்படுத்தியிருக்கமாட்டோம். எங்கள் உயிரைக் கொடுத்தே எங்கள் சிறையை மீட்க வேண்டுமென்று சசன் திருவுளம் அங்கன மிருந்தால் அங்கனமே ஆகுக! பாண்டிய சூரன் பாண்டிய வீரத்துடன் உயிர் விடுவதே போதுமானது. எங்கள் அரசர் இதை உயிருள்ளாவும் மறக்கமாட்டார். இவ்வளவு என் சொந்த கேழமத்தின்பொருட்டு. ஆயினும் இது ஒன்றுமாத்திரம் வேண்டுகிறேன்; என் வேலையா ளாகிய இச் சிறுவன், சிம்ஹளத் துதித்தவன். இவன் சிறையைமாத்திரம் மீட்க உத்திரவளியும். இத்தனைப் பரிவும், கடமைப் படி நடக்கும் குணமும், சுறுக்குறப்பும், வேலை செய்வதில் அன்பு பாராட்டுங் தன்மையும், உண்மையும், சாதுர்யமும், தாயைப்போல் ஆதரிக்கும் தன்மையும் உடைய வேலையாளை, எந்த எஜமானும் பெற்றில்லை இதுவரையில். அவனது நற் குணத்தையும் எனது வேண்டுகோளையும் ஒன்றும்ச் சேர்த்துக் கருதுங்கால், ஸீர் அதை வெறுத்திடமாட்டார் எனத் தைரியப்படச் செய்கிற தென்னை; அவன் பாண்டியனிடம் ஊழிய னுனபோதிலும், சிம்ஹளவாசி ஒருவனுக்கும் சிறிதும் துன்ப மிழைத்தா னில்லை. அவனைமாத்திரம் காப்பாற்றும். வே ரெருவனையும் காத் திடவேண்டாம்.

- சி.** சிச்சயமாய் இவைன இதற்குமுன் பார்த்திருக்கிறேன். அவன் முகம் அறிந்த ஜாடையா யிருக்கிறது எனக்கு. சிறுவனே, உனது பார்வையால் எனது கருணையைப் பெற்றுய். நீ எனக்குச் சொந்த மாய்விட்டாய். ஏனோ, எக்காரணம்பற்றியோ, ‘உன் உயிர்வாழ், பிள்ளா’யென உரைக்கிறேன். உனது எஜமானனுக்கு நீ வந்தனம் செய்யவேண்டியதில்லை; உயிர் வாழ்! எனது கொடைக்கும் உன் ஸ்திதிக்கும் ஏற்றதான் எதையேனும் தானமாக சிம்ஹளாநாதரிட மிருந்து கேட்பையாக, நான் அதைக் கொடுக்கிறேன். சிறைப்பட்டவர்களுள் எவ்வைக் கேட்டபோதிலும். அவன் எல்லோரையும்விட உத்தம ஞியினும், கொடுக்கிறேன் உனக்கு.
- ஹே.** அடியேன் மஹாராஜாவுக்கு மிகவும் கீழ்ப்படிந்து வந்தனப் செய்கிறேன்.
- லோ.** குழந்தாய், என் னுயிரைக் கேள் என்று உனக்குக் கூற வேண்டிய நிமித்திய மில்லை. ஆயினும் அதை நீயே கேட்பாயென அறிவேன் நான்.
- ஹே.** அன்று! அன்று!—ஐயோ!—இன்னும் அவசியமான வேலை அருகி விருக்கிறது. என் மரணத்தைப்போல் அத்தனை துக்ககரமான ஒன்றை என் னெதிரிற் காண்கிறேன். ஆவே, என் எஜமானனே, உம துயிரை நீரே பார்த்துக்கொள்ளவேண்டும்.
- லோ.** கிருன்! சிறுவர் சிறுமிகளை நம்பி சந்தோஷத்தை யடைபவ கருடைய சுகம் இப்படித்தான் அழியும் அரை கொடியின்—என் இவ்வாறு திகைத்து நிற்கிறுன் இவன்?
- சி.** குழந்தாய், என்ன வேண்டு முனக்கு? உன்னைப் பார்க்க பார்க்க உன்மீது பிரிய மதிகரிக்கிற தெனக்கு. என்ன கேட்கலாமென்று எவ்வளவு வேண்டினும் யோசனை செய்

நீ கவனித்துப் பார்க்கும் இம் மனிதனை அறிவாயா ஸி ? சொல், அவன் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறாயா? அவன் உனக்கு உறவா, உன் சினேகிதனு?

ஹே. அவர் ஒரு பாண்டிய நாட்டார், நான் உமக் கெப்படி பந்து வல்லவோ, அப்படித்தான் அவர் எனக்கு உற வன்று. நானுவது உமது பிரஜையாய்ப் பிறந்தபடியால், உமக்கு சற்று சமீபத்தில் இருக்கிறேன்.

தி. அவனை என் அப்படிப் பார்க்கிறுய் ஆனால்?

ஹே. அரசே, நான் சொல்லுவதைச் செவி சாப்த்துக் கேட்க விருப்பமாயின், கொஞ்சம் இரகசியமாய்க் கூறுகிறேன்.

தி. ஆம், அப்படியே அதிக சந்தோஷத்துடன், என் முழு கவனத்துடன் கேட்கிறேன். உன் பெயரென்ன?

ஹே. அரசே, என் பெயர் பாடலன்.

தி. குழந்தாய், நீ என் வையனு யிருப்பாயாக, நான் உனது வஜமானனு யிருக்கிறேன். வா ஒரு புறம் உலாவுவோம். சங்கோச மின்றிப் பேச.

[சிம்ஹூலாநாதனுப், ஹேமாங்கியும் ஒரு புறமாய்ப் போய் பேசுகிறார்கள்.]

பா. இச் சிறுவன் இறந்து எழுந்து வந்திருக்கிற னல்லவா?

ஆ. பாடலனு யிருந்து மரித்த, அந்த அருமையாம் அழ குடைச் சிறுவன் இவனை ஒத்திருப்பதுபோல், ஒரு மணல் மற்றொரு மணலை ஒத் திராது.—நீ என்ன நினைக்கிறுய்?

தி. அவனே! இறந்து உயிர் விழைத் திருக்கிறுன்!

பா. பொறுங்கள்! பொறுங்கள். இன்னும் பார்ப்பேரம். அவன் நம்மைப் பார்க்கிறு னில்லை. பொறுத்திருங்கள். ஜீவகோடிகளுள் இருவர் ஒரே மாதிரியாக இருக்கலாம். அவனு யிருந்தால், எப்படியும் நம்முடன் பேசி யிருப்பானென்று உறுதியாய்ச் சொல்வேன்.

- சி. ஆயினும் அவன் மரித்ததை நாம் கண்டோமே.
- பா. பேசாதிருங்கள். இன்னும் பார்ப்போம்.
- வி. [ஒரு புறமாக] என் தலைவிதான். அவர்கள் உயிரோடிருக்கிறார்கள். இனிமேல் நன்மையோ, தீமையோ, எது வந்தாலும் வரட்டும்.
- சி. [ஹோங்கியுடன் முன்னால் வந்து] வா, நமது பக்கத்தில் நிற்பாய். உறக்கக் கேள் நீ வேண்டுவதை. ஐபா, [ஸயாகாம னுக்கு] இப்படி வந்து நில்லும். இச் சிறுவன் கேட்பதற்கு பதில் கூறும், ஒன்றும் ஒளியாது; இல்லாவிடின் நமது அரசின்மீதும், அதற் கோர் பெருமையைத் தருகிற நமது கருணையின்மீதும் ஆணையிட்டுக் கூறுகிறோம், எப்படியா வது உம்மைக் கொடிய வேதனையிற்படுத்தி உண்மையைப் பொய்யினின்றும் வெளிப்படுத்துவோம.—உம்—கே ஸிவரை.
- ஹே. நான் வேண்டுகிற வரம், இந்தப் பிரபு யாரிடமிருந்து இந்த மோதிரத்தைப் பெற்று ரென்பதைச் சொல்லவேண்டு மென்பதே.
- பாசி. [ஒரு புறமாக] அவனுக் கேள் அந்த விஷயம்?
- சி. உமது விரலி விருக்கும் அந்த வயிரம், அது எப்படி உம்முடைய தாயது சொல்லும்?
- ஈ. அதைச் சொன்னால் உமக்கு வேதனை யுண்டுபண்ணும்; ஏன் அதைச் சொல்லா திருக்க வில்லையென்று பிறகு என்னை வேதனைப்படுத்துவீர்.
- சி. என்ன! என்னையா?
- ஈ. எதை அடக்கி வைப்பது எனக்கு வேதனையா யிருக்கிற தோ, அதை வெளியிடும்படி சிர்ப்பங்கிக்கப்படுவது எனக்கு சந்தோஷமே. பாதக மிழைத்து இம் மோதிரத்தைப் பெற்றேன். ஸீர் இத் தேசத்தினின்றும் தூரத்திய கேசமினாத

ருடையது இம் மோதிரம். அவரைவிட உத்தமரான புருஷன் இதுவரையில் இத் திரி லோகங்களிலும் வாழ்ந்த தில்லை.—இன்னும் கேட்பிராயின் எனக் கிருக்கும் துக்கத் தைவிட உமக்குத் துக்கம் அதிகமா யிருக்குமென நினைக்கிறேன். அரசே, இன்னும் கேட்க விரும்புகிறீரா?

- தி. இதைச் சார்ந்த எல்லாவற்றையும்.
- ஈ. எவ்வொருட்டு என் னிதயமானது ரக்தத்தைச் சொரிகிறதோ, எவ்வோ நினைப்பினும் என் வஞ்சக நெஞ்சம் பயமுறகிறதோ, அப்படிப்பட்ட உலகில் ஒப்புயர் வில்லா உமது பெண்மனி!—ஐயோ! எனக்கு விடை யளியும்—எனக்கு மூர்ச்சை வரும்போ விருக்கிறது.
- தி. என் பெண்ணு? அவ்வோப்பற்றி என்ன? உன் மனத்தைத் தேற்றிக்கொள். நாம் இன்னும் கேட்குமுன் நீ மரிப்பதை விட, சுபாவத்தின்படி உன் ஆயுட்காலமெல்லாம் நீ உயிர்வாழவேண்டுமென்று விரும்புவேன். கஷ்டப்பட்டாவது நடந்ததைச் சொல் அப்பா, சீக்கிரம்.
- ஈ. ஒரு கால்—அ஁ச் சமயம் பாழாய்ப் போகுமாக!—மதுரைமாநகரில்—ஒர் மாளிகையில் நடந்த விருந்தில்—அம்மாளிகை அழிந்து போகுமாக!—நாங்கள் புசித்ததெல்லாம் விடமா யிருந்திருக்க லாகாதா, இல்லாவிடின் நான் என் வாயிற் போட்டதாவது அங்கன மிருந்திருக்க லாகாதா!—உத்தமரான பாசதாமர்,—அவரைப்பற்றி நான் என் சொல்வது? அயோக்கியர்க னிருக்குமிடம் இருக்கத் தகாதபடி அத்தனை அருங்குணம் வாய்த்தவர், கிடைத்தற் கரிய யோக்கியர்கட்குள் மிகச் சிறந்தவர்—எங்கள் பாண்டி நாட்டுப் பாவையரது, எங்களுள் அதிகநன்றாய்ப் பேசத்தகுந்தவனுடையடம் பமான வார்த்தையையும் அற்ப மானதாய்ச் செய்ய த்தக்க, அத்தனை அழகையும், லட்சமியின் வனப்பையும், ரதியின் கனினையும் மழுங்கச் செய்யத் தக்க அமர ருலகத்திலும் கிடைத்தற் கரிய உருவத்தையும், ஆடவர்கள் பெண்டிரிடம்.

விரும்பத் தக்க எல்லா நற்குணங்களையும் ஒருங்கு திரட்டிய அருங் கற்பையும், ஆண் மக்க ஞாடைய மதியை மயக்கி தங்கள் வலைக்குட் சிக்கச் செப்ப வல்ல தோற்றத்தையும், நாங்கள் எடுத்து புகழ்ந் துரைக்கக் கேட்டவராய்—

சி. நான் நெருப்பின்மீது நிற்கிறேன், சமாசாரத்தைச் சொல் விரைவினில் !

எ. இதோ வந்துவிட்டேன்; விரைவில் துக்கத்தில் மூழ்கவேண் டுமென்று விருப்ப மிருக்கிறுற்போ விருக்கிறது. இந்த பாசதாமர், ஒரு அரச குமரியின்மீது காதல் கொண்ட மேம்பட்ட கனவானுக்கே உசிதமானபடி—இதைக் கேட்டு, நாங்கள் புகழ்ந்தவர்களை இழித்துக் கூறுமல்ல,—அவ்விஷயத் தில் பொறுமையென்பதே உருக்கொண்டதுபோ விருந்தார்—தன் காதலியை வர்ணிக்க ஆரம்பித்தார்—அவரது நாவினால் எடுத் துரைக்கப்பட்ட அவளது அழகும் அருங் குணமும், நாங்கள் வீம்பாய்ப் பேசிய மடந்தையர்கள் மடப் பள்ளிக்கே ஏற்றவர்களென்று எண்ணும்படி செய்தது, அன்றேல் எங்களை எடுத்துக் கூற வகை யறியாக் குடியார் கருக்குச் சமான மானவர்களாக்கியது.

சி. பிறகு, பிறகு சமாசாரம்?

எ. உம்முடைய பெண்ணின் கற்பே. அங்குத்தான் ஆரம்பிக்கிறது. கற்பினில், அருந்ததியும் அவனுக்குப் பின்னிட்ட வளே என அறைந்திட்டார். அதைக் கேட்ட பாபி நான், அவர் புகழ்ந்ததை இகழ்ந் துரைத்து, அக் கற்பினை அழித்திடுவதாக, என் பொன்னை அவரது அருமையாம் விரலி லணிந்திருந்த இம்மோதிரத்திற் கெதிராகப் பந்தயம் வைத் தேன். பிறகு நான் உண்மையிற் கண்டபடி, அவளது கற்பில் ஊர்ஜ்ஜிதமான நம்பிக்கைவைத்த, உத்தமரான அச்சுத்த வீரன், இந்த மோதிரத்தைப் பந்தயமாய் வைக்க இசைந்தார்,—இது சூர்ய நாராயணரது விமானத்தில் ஜ்வலிக்கும் வஜ்ர மாயினும், அதைப் பந்தயம் வைத்திருப்பார்,

அந்த விமானத்தின் விலை முழுதும் பெறத் தக்க அத்தனை விலை யுயர்ந்த தாயினும், அதைப் பயமின் றிப் பந்தயம் வைத் திருக்கலாம் அவர். இக் காரியத்தின்பொருட்டு உடனே புறப்பட்டு இங்கு சிம்ஹளாம் வந்தேன். வந்து, கற்பிற் கரசி பாகிய உம்முடைய பெண்ணிடமிருந்து, காதகத்திற்கும் காதலுக்கு மூள்ள பெரும் வித்தியாசத்தைக் கண் டறிந் தேன். அச்சமயம் அரண்மனையில் என்னைப் பார்த்தது தங்க ஞக்கு ஞாபகம் இருக்கலாம். இவ்வாறு, என் ஆசை குறையா விட்டாலும், என் கோரிக்கை யெல்லாம் குன்றிப் போகவே, என் பாண்டி நாட்டு மூளையானது, மந்தமான இச் சிம்ஹளாத்தில் பாதகமான சூழ்சிசெய்ய ஆரம்பித்தது; அதற்கு அதுகூலமான சந்தர்ப்பங்களும் வாய்த்தன எனக்கு; சுருக்கிச் சொல்லுமிடத்து, எனது சூழ்சிசீ நன்றாய்ப் பலித்திட, உத்தம ரான கேசரிநாதர் அவள் கற்பினில் வைத் திருந்த நம்பிக்கையானது நெந்துபோய்ப் பித்தம் பிடித் திடச் செய்யத் தக்க, கள்ளத்தனமான அறி குறிகளைக் கொண்டேகினேன். அவளது படுக்கை யறையிற் கட்டி யிருந்த திரைகள், படங்கள், முதலியவைகளைக் குறித்துக் கொண்டுபோனேன்; மிகுந்த திருட்டுத்தனமாய்ப் பெற்ற அவளது இந்த கை வளையையும் கொண்டுபோனேன்; அவளுடன் சம்பந்தப்பட்டு அவளது கற்பினை நான் அழித்த தாக அவர் உண்மையில் நம்பும்படியாக, அவளது அந்தரங்க மான அங்க மச்சத்தையும் அறிந்து சென்றேன். அதன் மேல் அவர்—இப்பொழுதும் அவரை—என் கண்ணதிரிற் கானுகிறேன்—என் எண்ணுகிறேன்.—

ாச. ஆம் ! [முன்னுக்கு வந்து] அப்படியே கானுகிறோம் ! பாண்டிய பாதகா ! அந்தோ ! பாமி நான் ! மட்டிலா. மெள்ட மக மடையன் ! கொடும் கொலை புரிந்த கொடியோன் ! திருடன் ! இவ்வுலகில் இதுவரையில் இருந்த, இப்பொழுதிருக்கிற, இனி பிறக்கப்போகிற பாதகர்களுக் கெல்லாம் தக்க பெயர் எதுவோ, அப் பெயரிட் டழையுங்

கள் என்னை ! எதை வேண்டியும் கூறும். ஆ ! கயிரு
வது, கத்தியாவது, கடு விஷமாவது கொடுங்கள், நேர்மை
யினின்றும் தலை நியாயவாதியையும் கொடுங்கள்.—ஐயா !
அரசனே ! யுக்தியாய் யம வாதனை செய்யத்தக்க உமது
தூதர்களை வரவழையும் உடனே ! உலகத்தில் வெறுக்கப்
படும் பொருள்களை எல்லாம், அவைகளினும் இழிந்தவானுகி,
அவைகள் மேலானவைகளை மதிக்கச் செய்திடும் நான்
தான் பாசதாமன் !—உமது பெண்ணைக் கொன்றவன் ! பாத
களினப்போல் இதிலும் பொய் பேசுகிறேன்.—என்னைவிட
குறைந்த பாதகன், தெய்வத்திற்கே துரோஹம் செய்யும்
பாயி, ஒருவளைக் கொண்டு அதைச் செய்வித்தேன் ! அவள்
கற்பிக்க கோர் குடியிருப் பானவள்; அன்று, கற்பேஉரு
வெடுத்தவள் ! காரித் துப்பும், கல்லைவிட் டெறியும், களி
மண்ணைப் பொழியும் என்மீது, தெருவில் திரியும் நாய்
களை என்னைக் குலைக்க விடும், ஒவ்வொரு பாதகனும், இனி
பாசதாமனை வழைக்கப்பட்டும். இனியாவது பாரினில்
பாதகம் குறையுமாக !—ஹா ! ஹேமாங்கி ! என் ஆருபிரக்
காதவியே ! ஹா ! ஹேமாங்கி ! ஹேமாங்கி ! ஹேமாங்கி !

ஓயு. பிராணநாதா ! பொறும் ! கேளும், கேளும் !

பாச. இதென்ன நாடகமா ஆடுகிறோம் ? பித்தம் பிடித்த பய
லே ! போய் விழுந்துகிட அங்கே ! அதுதான் உன் பாகம் !

[ஹேமாங்கியைப் பிடித்துத் தள்ள,
அவள் கீழே விழுகிறார்.]

வி. ஐஸயோ ! உதவங்கள் என் தலையியாம் ராஜ குமாரிக்கு.—
ஹா ! எஜமானனே ! இதுவரையில் ராஜ குமாரியைக் கொல்
லவில்லை நீர். இப்பொழுதுதான் கொன்றீர் !—ஐயோ !
காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள் ! என் அருமைத் தலை
வியை !

தி. உலகம் சமூல்கிறதா ?

பூநக். நான், என் இவ்வாறு உடுங்குகிறேன் ?

- வி. அம்மணி ! அம்மணி ! கண் விழித்துப் பாரும் !
- சி. இது உண்மையா யிருக்குமாயின், ஈசன் என்னை மகிழ்ச்சி யினால் மாறும்படி திருவுளங்கொண் டிருக்கிறூர்போலும்.
- வி. அம்மணி, எப்படி யிருக்கிறது உமக்கு ?
- ஹே. போ, என் கண் ஜெதிர் நில்லாதே' பாழும் பாதகா ! எனக் குப் படு விஷத்தைக் கொடுத்தாயே ! போ இவ்விடம் விட்டு ! அரசர்க் கிருக்குமிடத்தில் நீ சுவாசமும்விட போக்கிய னல்ல.
- சி. ஹேமாங்கியின் குரல் !
- வி. அம்மணி ! நான் உமக்குக் கொடுத்த பெட்டியில் கிறந்த வோர் ஒளாஷ்தம இருப்பதாக நான் என்னையிராவிட்டால், ஈசன் என்னை எரி வாய் நரகில் வீழ்த்துவாராக ! மஹாராணி யே அதை என்னிடம் கொடுத்தார்கள்
- சி. இன்னும் ஏதாவது புதிய விஷயமோ ?
- ஹே. அதனால் நான் இறந்தவ என்னேன்.
- கரு. ஈசனே !—மஹாராணியவர்கள் சொல்லியதில் ஒன்றைக் கூறுதுவிட்டேன் ; அதனால் நீ குற்றமற்றவன் என்பது குசவாகும். “விசாகன், நான் கிறந்த ஒளாஷ்தமெனக்கொடுத்த மருந்தைத் தன் தலைவிக்குச் கொடுத்திருப்பானுயின், நான் எலிக்குப் பாதானை மிட்டுக்கொல்வதுபோல், அவனும் கொல்லப்பட்டிருப்பாள்” என்று கூறினார்கள்.
- சி. கருணையா, ஈதென்ன ?
- கரு. அரசே, பன் முறை மஹாராணியவர்கள் என்னைப் படு விஷங்கள் தனக்குச் செய்து தரும்பொருட்டு வேண்டினார்கள். ஒன்றுக்கும் உதவாத நாய் பூஜை முதலிய அற்பப் பிராணிகளைக் கொன்று, அவற்றின் சக்தியை அறிய விரும்புவதாகக் கூறினார்கள். அவர்களுடைய கோரிக்கையின் கொடுமையைக் கருதியவனும், உட்கொண்டவுடன் ஆருமிகர

சற்று நேரம் அடக்கி வைத்து, சிறிது பொழுதுக் கெல்லாம் ஐம் பொறிகளும் தத்தம் காரியங்களை ஆரம்பிக்கச் செய்யத் தக்க, ஒரு ஒளஷத்தைக் கலந்து கொடுத்தேன்.—அதைப் புசித்திரா நீர்?

- ஹே. அதைத்தான் அருந்தியிருக்க வேண்டும், ஏனெனில், ஆருயிர் போனவள் போலவே கிடந்தேன் நான்.
- பா. குழந்தைகளே! அதில்தான் நாம் மோசம் போனேம்.
- சி. ஆகையால் இது தான் பாடலன்.
- ஹே. உம்முடைய சொந்த மனையை ஏன் உதறித் தள்ளுகிறீர்? உன்னத மாம் பாறையின்மீது தாம் இருப்பதாக எண்ணி மறுபடியும் உதறித் தள்ளும் என்னை.
- பாச. [அவளைக் கட்டி யனைத்து] என் ஒருயிரே! மரம் சாகுமளவும் அவ்விடமே யிருப்பாயாக, மதுரமாம் கனியைப்போல!
- சி. இதென்ன குழந்தாய்! என்னுடலே! என்னை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டாயோ இனிமேல்? என்னுடன் பேச வும் மாட்டாயா?
- ஹே. [பணிந்து] அன்னை, உமது ஆசிர்வாதம்.
- பா. [கிரிதரன் ஆர்வராகனுக்கு] நீங்கள் இச் சிறுமியின்மீது ஆசைப் பட்டபோதிலும், அதற்காக உங்கள்மீது நான் குறை கூற வில்லை. அதற் கோர் இயற்கையாம் காரண மிருந்தது உங்களுக்கு.
- சி. எனது கண்களினின்றும் விழும் ஜலமானது உனக்குக் கங்கா ஸ்நான மாகுக! ஹேமாங்கி, உன் தாயார் இறந்துவிட்டாள்.
- ஹே. அன்னை, அதைக் கேட்க எனக்கு வருத்தமா யிருக்கிறது.
- சி. அவளைப்பற்றி கருதவேண்டாம். அவளாலேயே நாம் எல்லாம் இவ்வாறு விந்தையாய்ச் சந்திக்கும்படி நேரிட்டது. ஆயினும் அவளது தம்பி போய்விட்டான், எப்படியோ, எந்கோ, ஒன்றும் அறியோம்.

அரசே! இனி எனக்குப் பய மில்லாது உண்மையை உரைக்கிறேன். கலோபரர், எனது தலைவி காணுமற் போனவுடன், உருவிய கத்தியுடன் என்னிடம் வந்து, அவர்கள் சென்ற வழியைத் தனக்குத் தெரிவிக்காவிடின், கூங்காத்தில் என்னைக் கொல்வதாகக் கோபாவேசம் கொண்டவராய் சத்தியம் செய்தார். அகஸ்மாத்தாய் எனது எஜமானன் எனக் கெழு திய பொய்யான கடிதம் ஒன்று என் பையி விருந்தது. அது அவர் அரசு குமாரியைக் காங்கேயன்துரை யருகி ஹள்ள மலைச் சாரவில் நாடிச் செல்லும்படி செய்தது. என்னிடமிருந்து எடுத்துச் சென்ற, என் எஜமான ஹடையொன் றணிந்தவராய், அவளது கற்பை அழித்திடுவதாகச் சபதம் செய்து, அதி கோபமாட் விரைந்து சென்றார். பிறகு அவர் என்ன வாயினாரோ எனக்குத் தெரியாது.

அக் கதையை நான் முடிக்கிறேன், அவ்விடம் நான் அவரைக் கொண்றேன்.

ஹா! அங்கன மில்லா திருக்குமாக! நீ எனக்குச் செய்த உபகாரத்திற்கு, என் வாயால் உனக்குக் கடின தண்டனை விதிக்க நான் விரும்ப வில்லை. அப்பா, வீர வாலிபனே! அதனை இல்லை என்று மறுத்திடுவாய்.

நான் அதைச் சொல்லி யாரிற்று. நான் அவ்வாறுதான் செய்தேன்.

அவன் அரசு குமாரன்.

மிகுந்த அவமரியாதை யுள்ளவன். அவன் எனக்குச் செய்த குற்றங்கள் அவனை அரசு குமாரனுக்கக் காட்ட வில்லை. அலை கடலும் அவ்வாறு என்னைக் குறித்து இரைந்திருக்குமாயின், அதனையும் நான் எதிர்த்திடச் செய்யும்படியான, அத்தனைத் தூஷணையான வார்த்தைகளால் என்னைத் தூண்டினான். நான் அவன் தலையை வெட்டி எறிந்தேன். அவன் இவ்விடம் நின்று; நான் சொல்லும் கதையை தான் சொல்லாதிருக்கிறேனே என்று; நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

- சி. உங்பொருட்டு எனக்கு மிகவும் விசனமா யிருக்கிறது. உன் வாயினுலே உனக்குத் தண்டனை விதித்துக்கொண்டாய். ஆகவே, நீ நியாயத்திற் குட்பட வேண்டியனே ; நீ இறந்த வனே !
- ஹே. அத் தலையில்லா உடல் என் பிராணாதருடையதென்று எண்ணினேன் நான்.
- சி. குற்றவாளியைக் கட்டி நமது சமுகத்தினின்றும் அழைத் துச் செல்லுங்கள்.
- பாக. பொறும், அரசே ! இவன் கொன்ற மனிதனைப்பார்க்கிறும் இவன் உயர்ந்தவனே ! உம்மைப்போல் உயர் குடிப் பிறப் புடையோனே. ஆயிரம் களேபரர்கள் உமக்கிழைஞ்சுத் தலி யைவிட, இவ நெருவன் உமது நன்குமதிப்பைப் பெறத் தக்க உதவி புரிந்திருக்கிறோன். [சேவகர்களுக்கு] கட்டாதீர்கள் அவன் கைகளை, அவைகள் கட்டப்படுவதற்குப் பிறந்தன வன்று.
- சி. என்ன ! ஓயா, வபோதிக வீரனே ! சீர் செய்த உதவிக்கு வெகுமதியைப் பெற்றுமுன், என் கோபத்திற் கிடங் கொடுத்து, அதைக் கெடுத்துக்கொள்ளப்போகிறோ என்ன? என்னைப்போல் உயர்ந்த வம்சத் துதித்தவஞாக இவன் எப்படி ஆவான் ?
- சி. அது விஷயத்தில் அவர் அதிகமாய்த்தான் கூறிவிட்டார்.
- சி. அதற்காக நீ இறக்கவேண்டியதே.
- பா. நாங்கள் மூவரும் மரிக்கிறோம் ஒன்றூம். ஆயினும் எங்களி விருவர், இவனைப்பற்றி நான் உரைத்தபடியே உயர் குலத் துதித்தவரென ரூபிக்கிறேன்.—என் குழந்தை களே ! எனக்கு அபாயகர மாயினும், நான் இவ் விஷயத்தை எடுத் துரைக்கவேண்டியவனே. ஆயினும், இது உங்களுக்கு நன்மை பயப்படுத்த யாரும்.
- சி. உங்களுடைய அபாயம், உங்களுடையது மாது.

- சி. நம்முடைய நலம், அவருடையதாம்.
- பா. ஆனால் கேளுங்கள்—தங்கள் உத்திரவிள்படி. மஹாராஜா, தங்களுக்குப் பாலராயன் என்னும் பிரஜை ஒருவன் இருந்தான்.
- சி. என்ன அவனைப்பற்றி? நாட்டினின்றும் தூரத்தப்பட்ட துரோவி பவன்.
- பா. அவன் தான் இந்த வயோதிக வேடம் தரித்தவன். நாட்டினின்றும் தூரத்தப்பட்டவனே; ஆயினும் எவ்வாறு துரோவி என்பதை அறிகிலேன்.
- சி. பிடித்துப் போங்கள் இவைனை வெளியே! உலக முழுவதுமே அவனைக் காத்திட முடியாது.
- பா. அவ்வளவு அவசரம் வேண்டாம். உம்முடைய பிள்ளைகளை வளர்த்த கூலி எனக்கு முன்பு கொடும். நான் அதைப் பெற்றவுடன், அட்சனமே ராஜாங்கத்திற்கு அதைப் பறிக் கொடுத்துக் கொள்ளும்.
- சி. என் பிள்ளைகளை வளர்த்ததற்கா!
- பா. நான் மரியாதை யின்றி மடத்தனமாய்ப் பேசுகிறேன், இதோ முழுந்தா ஸிட்டுப் பணிகிறேன். நான் எழுந்திருக்குமுன் என் பிள்ளைகள் உயர்ந்த பதவியைப் பெறச் செய்கிறேன். பிறகு வயோதிகனுன தந்தையை நீர் இஷ்டப் படி தண்டியும். மஹாராஜா, என் பிள்ளைகள் என வெண்ணி, என்னைத் தந்தை யென வழைத்திடும், இச் சிறுவர்க் கிருவரும் என் குமாரர்க் கள்று. என் இறையே! இவ் விருவரும் உமது வயிற்றி வூதித்தவர்களே! உமது உதிரத்திற் பிறந்த உதிரமே!
- சி. என்ன! என் பிள்ளைகளா?
- பா. உமது தந்தைக்கு நீர் எப்படி தனையனே, அப்படியே, நிச்சயமாய், உமது தனையரே! வயோதிக மார்க்கனுன நானே, ஒரு காலத்தில் நீர் நாட்டுவிட்டுத் தூரத்திய பால்-

ராயன். நான் செய்த குற்றமும், நான் ராஜத் துரோஹி எனத் தீர்மானிக்கப்பட்டதும், அதற்காகத் தண்டிக்கப்பட்டதும், எல்லாம் உமது மனம்போன போக்கே. இந்த இரண்டு அரும் அரசு குமாரர்களை—இவர்கள் ராஜ வம்சத் துதித்த வர்களே—இந்த இருபது வருட காலமாக வளர்த்து வந்தேன். என்னுல் என்ன கலைகளெல்லாம் கற்பிக்க முடியுமோ அவைகளெல்லாம் கற்றிருக்கின்றனர். நான் கற்றுணர்ந்தது, சமுகத்திற்கு நன்றாய்த் தெரியும். நான் துரத்தப் பட்டபொழுது, அவர்களைத் திருடும்பொருட்டு நான் மணந்த அவர்கள் தாதியாகிய மாழூரவல்லி, இச் சிறுவர்களைத் திருடினுள். அங்ஙனம் செய்யும்படி, நானே அவளை எவினேன். செய்யா திருக்கும்பொழுது எதற்காகத் தண்டிக்கப்பட்டேனே, அதைப் பிறகு செய்துமுடித்தேன்; உமக்கு நன்மை இழைத்ததற்காக நான் தண்டிக்காப்பட்டது, என்னை உமக்குத் துரோஹம் செய்யும்படி உந்தியது. உமக்கருமையாம் இவர்கள் காணுமற்போக, அதற்காக நீர் அதிகமாய்த் துக்கப்படுவீரெனும் எண்ணமானது, அவர்களைத் திருடும்படி என்னை அதிகமாய்த் தெரியது. ஆயினும் அன்புடை அரசே! இதோ இருக்கின்றனர் உமது குமாரர்கள். உலகில் உத்தமரான உயிர் நண்பர்க விருவரை நான் இழுக்கவேண்டும். தேவதைகளெல்லாம் அவர்களுக்கு ஆசிர் வசனத்தை அழுகிய பணியைப்போல் அவர்கள்மீது பொழிவாராக! எனெனில் அவர்கள் ஆகாயத்தின்கண் அழுகிய நட்சத்திரங்களாக இருக்கத் தக்க அருமை வாய்ந்த வர்கள்.

கி. உனது கண்ணீரானது உனது மனத்தி விருப்பதை எனக்கு நன்றாய் அறிவிக்கிறது, இப்பொழுது நீ சொல்லுகிற கதை யைப்பார்க்கிறோம், நீங்கள் மூவரும் எனக் கிழமைத்த உபகாரம் அதிக ஆச்சரிய மாணதே. என் பிள்ளைகளை இழுந்தேன் நான். இவர்களே அப் பிள்ளைகளா யிருப்பார்க

ளாயின், இவர்களைவிட மேலான புத்திரர்களைப் பெற விரும்பும் வகை யறியேன்.

ஃ. கொஞ்சம் பொறும—பாலதரனென நான் பெயர்வைத்த, உத்தம குணம் வாய்ந்த இச் சிமானே, உ.ம்.முடைய குமாரர்களில் உண்மையான கிரிதரன். எனது கடுவேலனும் இச் சிமானே, உ.மது இளைய குமாரனும் ஆர்வராகன். அவனது தாயாரான மஹாராணி, தன் கையால் தைத்த ஒர் நூதனமான வஸ்திரத்தில், இவளைச் சுற்றி விருந்தது; இன்னும் இதை நன்றாய் ரூபிக்கும்பொருட்டு அதை நான் சுலபத்தில் உமக்குக் காட்டக் கூடும்.

ஃ. கிரிதரனுக்குச் சமுத்தில் கண்டவர்க் கௌல்லார் ஆக்சரியப் படும்படியான அழகிய வோர் பாருள் இருந்தது.

ஃ. அந்தக் குமரனே இவன்; இதோ இன்னும் அவனிடம் அந்த இயற்கையின் அறி குறி இருக்கிறது. தெய்வமே, இதை இவனுக்குச் கொட்டவாய்விக்கத்து, இப்பொழுது இவனுக்குச் சாட்சியாய் ரூபிக்கும்பொருட்டு.

ஃ. ஹா! மூன்று மக்களைப் பெற்ற தாயானேனே நான்? தான் பெற்ற பெரும் பேப நினைக் குறித்து எந்தத் தாயும் இதை விட அதிக சந்தோஷப்பட்டிருக்கமாட்டாள். உங்களுக்குச் சொந்தமான உயர் பதனியினின்றும் நழுகிப்போம், அதை விந்தையாய் மறுபடியும் அப்பதனையை அடைந்தபடியால், இவ்வரசை யானும்பொருட்டு சிரஞ்சிவிகளாய் வாழ்வீர்களெனப் பிரார்த்திக்கிறேன்!—ஹா! ஜேமாங்கி, இதனால் நீ ஒரு அரசை இழுந்தாய்.

ஹே. அப்படி அன்று, அண்ணு; இதனால் நான் இரண்டு உலகங்களைப் பெற்றேன்.—ஹா! என் சகோதரர்களே! நாம் இவ்வண்ணம் ஒருங்கு சேரவேண்டுமென்று இருந்தது போலும். இனி எப்பொழுதும் என்னை யதார்த்தவாதி என் ரழையும்

நன். நான் உங்களுடைய தமக்கையா யிருந்தபொழுது, நீங்கள் தமிழியென் ரழைத்தீர்கள். நீங்கள் எனது தமிழ்களா யிருக்க, அப்படியே அழைத்தே ஊங்களே.

- 4. நீங்கள் இதற்குமுன் சந்தித்தீர்களா என்ன?
- 5. ஆம், அரசே.
- 6. பார்த்தவுடன் பிரியங் கொண்டோம். அப்படியே வாழ்ந்தோம், அது மரித்ததாக எண்ணிய சமயம்வரை.
- 7. மஹாராணியின் ஒளாഴத்ததை உட்கொண்டபடியால்.
- 8. இயற்கையின் அருங் குணமே குணம்! எல்லாவற்றையும் நான் எப்பொழுது கேட்டு முடிக்கப்போகிறேன்? இவ்வாறு துரிதமாய் எல்லாம் நடந்தேறியதின் விவரத்தை, நன் ரூப்புப் பகுத்தறிதல், மிகவும் ஆச்சரியகரமா யிருக்கவேண்டும். எங்கே இதெல்லாம் நடந்தது? அங்கே எப்படி வாழ்ந்துவந்தாய்? நம்முடைய சிறையாகிய இப் பாண்டிக்குக்கு எப்பொழுது ஆளாய் அமர்ந்தாய்? உனது தம்புமார்களிடமிருந்து எப்படிப் பிரிந்தாய்? எப்படி முதலில் அவர்களைச் சந்தித்தாய்? ஏன் அரண்மனையை விட்டேடினாலும்? எங்கே ஓடினாலும்? இவைகளும், நீங்கள் மூவரும் யுத்தத்திற்கு வந்த காரணமும், இன்னும் நான் அறியாமலிருக்கிற எத்தனையோ விடையங்களும், அகஸ்மாத்தின் மேல் அகஸ்மாத்தாய் நடந்தேறிய அநேகங் கிளைச் சந்தர்ப்பங்களும், நான் கேட்டுறியவேண்டும்; ஆனால் இப் பெரும் விடையங்களை யெல்லாம் கேட்டறிய, நமக் கிது இடமுமல்ல, காலமும் மல்ல. அதோ பார், பாசதாமன் ஹேமாங்கையை இனைப்பிரியாது விற்கிறேன்; அவளோ, சந்திரன் ஒளிச்சிலேலாருக்கும் சந்தோஷ முண்டாக்குவதேபோல், தனது கண் பார்வையினால், அவனது கணவளையும், தழுமிமார்களையும், எண்ணையும், தனது பழை எஜுமானளையும், சந்தோஷ

சாகரத்தில் மூழ்கச் செய்கிறோன். துக்கத்தினின்றும் மாறி சந்துஷ்டியை யடைந்தது எல்லோர் முகத்திலும் காணப்படுகிறது. இவ்விடம் விட்டுப் பெயர்வோம். கோயில்களிலெல்லாம் பூசனை செய்வோம்; யாக சாலைகளி லெல்லாம் ஹோமம் செய்வோம்.—[பாலராயனுக்கு] நீ எனது சகோதரனே; அங்கனமே இனி உன்னை என்றும் பானிப்போம்.

ஹூ. [பாலராயனுக்கு] நீரும் என் தந்தையே. இச் சுப காலத்தைக் காணும்பொருட்டு எனக் குதவி செய்தீர்.

பி. கட்டுப்பட்ட இவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் மட்டில்லாச் சந்தோஷத்தை யடைந்தோம். அவர்களும் சந்தோஷமா யிருக்கட்டும்; அவர்களும் நமது சுகத்தை அனுபவிக்கட்டும்.

ஹூ. எனது எஜமானரே, உமக்கு நான் இன்னும் ஊழியம் செய்கிறேன்.

ஶா. நீடுமி காலம் சுகமாப் வாழ்வாயாக!

சி. பெருமையுடன் உயிரைக் கருதாது போர் புரிந்த அந்த எளிய வீரன், இவ்விடத்திற் கழகாயமாந்து, ஒர் அரசனுடைய வந்தனத்தை வறித்திருப்பான்.

பா.ச. அரசே, எளிய வேஷத்துடன் இம் மூவரையும் பின் தொடர்ந்த போர்வீரன் நானே! அச்சமயம் நான் அதுசரித்த எண்ணத்திற்கு அவ் வடை ஏற்றதா யிருந்தது— சபாகாமா, நான்தான் அவன் என்பதை இவர்களுக்குத் தெரிவிப்பாய். உன்னைக் கீழே கிடத்தினேன்; உன்னைக் கொன்றிருக்கலாம் நான்.

நான் மறுபடியும் கீழ்ப்படிக்கிறேன். [முழங்தா விட்டு] அப்பொழுது உமது பலத்திற்குக் கீழ்ப்படிந்த வண்ணம், இப்பொழுது துயரத்தின் பாரத்தால் ஏங்கிய என் இதய

மானது என் முழுந்தாள்களைக் கீழ்ப்படியச் செய்கிறது. பன்முறை உமக்குக் கொடுத்திருக்கவேண்டிய என் ஆயிரை எடுத்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன் உம்மை. ஆயி ஆம் முதலில், இதோ உமது மோதிரம், இதோ காதல அங்குக் கட்டுறுதி கூறியதில் கடு களவும் மாருத கற்பிற் கரசியாம் காரிகையின் கைவளை.

பாச. பணிந்திடாதீர் என்னை. உம்மீது எனக் குள்ள ஸ்வதந்தரத் தையெல்லாம் உம்மைக் காப்பாற்றும்பொருட்டே உபயோகிப்பேன்; உரமீ துள்ள துவேஷமெல்லாம் உம்மை மன்னிக்கும்பொருட்டே உபயோகிப்பேன். வாழும்; ஏனையர்களிடம் மேலாக நடந்துகொள்ளும்.

தி. தயாளமான தண்டனை; நமது மருமகனிட மிருந்து நாம் கருணையைக் கற்போம். மன்னிப்பே அனைவர்க்கும் நம மறு மொழியாம்.

●. ஐயா, எங்கள் பந்துவைப்போலவே, பக்கத்தில் நின் ருதவை எங்களுக்கு; நீர் அங்வனமே ஆயது, எங்களுக்கு அதிகாலதோஷத்தைத் தருகிறது.

பாச. உங்கள் ஊழியன், உத்தம குமாரரே—பாண்டிய நாட்டுப் பிரபுவே, அழையு மிபபடி உமது ஜோசியனை. நான் உறங்கியபொழுது, பரமேஸ்வரன் தனது விடைமீட்டுறி, என்தாப் தந்தையர் முதலானேர் உருவங்கள் புடைசூழ, என்முன் தோன்றியதாகக் கணவு கண்டேன். விழித்துப் பார்த்த பொழுது, இப் பட்டயம் என் மார்பின்மீது கிடக்கக் கண்டேன். அதன் உட்பொருள், அதி னின்றும் நான் ஒன்றும் அறிந்துகொள்ளக் கூடாதபடி, அத்தனைக் கடினமைமாத்தா யிருக்கிறது அதனை விரித் துரைக்கும் விஷயத்தில் அவன் சாமர்த்தியத்தைக் காட்டட்டுப்.

வோ. பிலி ரமணு!

ஜோ. இதோ, மஹாப்பிரபு.

வோ. இதைப் படித்து, இதன் பொருளை யுரை

ஜோ. [படிக்கிறேன்.] “ஒரு சிம்ஹத்தின் குட்டியானது, தன்னைத் தானே அறியாது, தேடாது கண்டு, அழகிய காற்றின் கொடியால் அணைக்கப்படும்பொழுது, பெரிய வோர் ஆலமரத்தினின்றும் பெருங் கிளைகள் வெட்டப்பட்டு, அநேக வருட காலமாய் அழிந்து போய், மறுபடியும் உயிர்த்து, பழைய மரத்துடன் சேர்க்கப்பட்டு, புதிதாய் எப்பொழுது வளருமோ, அப்பொழுதே, பாசதாமன் படுஞ் துபரங்கள் முடிவு பெறும்; சிம்ஹளம் அதிர்ஷ்ட முடைய தாகி, வள மையும் வாழ்வு முடையதாய்ப் பெருகி யோங்கும்.”—கேசரிநாதரே, நீர்தான் இதில் கண்ட சிங்கக்குட்டி; கேசரிநாதன் என்கிற உமது பெயரின் சரியான அர்த்தம் அதைக் குறிக்கிறது; அழகிய காற்றின் கொடி உமது கற்புடை மகனே.

[சிம்ஹளாகஞ்சுக்கு]

கொடி போன்றவர் என வர்ணிக்கிறோம் ஸ்திரீகளை; கொடி யிடையா என்றும் கூறுகிறோம்—ஆகவே காற்றின் கொடி என்பது கற்பிற் கரசியாம் இப் பதிரிரதையே. [பாசதாம ஞக்கு] இப்பொழுது, இப் பட்டயத்தில் குறியுள்ளபடியே, உமக்குத் தெரியாமலும், நீர் தேடாப்பலும், இவ் வழகிய காற்றின் கொடியால் அணைக்கப்பட்டிருக்கிறீர்.

சி. இதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கிறது.

ஜோ. ராஜாதிராஜனே, பெரிய வோர் ஆலமரம், என்பது உம் மைக் குறிக்கிறது உமமிடமிருந்து வெட்டப்பட்ட கிளைகள் என்பது, உ.ம திரு குமாரர்களைக் குறிக்கிறது; அவர்கள், பாலராயரால் திருடப்பட்டவர்களாய், பல நாள் மடிந்ததாக எண்ணப்பட்டு, இப்பொழுது உயிர் பெற்ற வர்களாய், உன்னத சிருட்ச மாகிய உம்முடன் சேர்க்

கப்பட்டார்கள். இதனால் சிம்லூளத்திற்கு வளமையும் வாழ்வு முண்டாகும்.

தி. சரி, நமது சமாதானத்தை ஆரம்பிப்போம். காயார் லோக சேனரே, வெற்றி பெற்றவ ராயிலும், நாம் செழியனுக்குக் கீழ்ப்படிந்து பாண்டியாதிபத்யத்திற்குப் பகுதிப்பட்டவ ராய், இதுவரையிலும் நமது கொடிய ராணியின் போதனையினால் தவக்கப்பட்டு கட்டாது நின்ற, கப்பத்தை வழக் கப்படி வழங்க, வாக் களிக்கிறோம். அவளது கொடுஞ் செயல்களுக்காக, அவளையும் அவளது தமிழையையும், ஜக்தீசன் தர்மப்படி பெருந் தண்டனைக் குட்படுத்திவிட்டார்.

ஜோ. தேவதைகளே இவ்வாறு எல்லாம் கேஷமாய் சமாதானமாகவேண்டுமென்று தீர்மானித்து, இவ்வாறு இழைக் திருக்கிண்றனபோலும். இப்பொழுதுதான் முடிந்த இந்த யுத்தம் ஆரம்பிக்குமுன், லோகசேனருக்குத் தெரிவித்த நான் கண்ட கனவானது, இந்த கஷணம், முற்றிலும் பூர்த்தி யாகிவிட்டது. ஏனெனில், பாண்டி நாட்டு மகரமானது, ஆகாயத்திற் கிளம்பி, தெற்கினின்றும் மேற்காகப் பறந்து, இங்கு வந்து ஆதித்யன் ஜோதியில் அப்படியே ஐக்கிய மானது; இது மகரத்துவஜனான நமது கேசரிபாண்டியர், மேற்கு நாட்டில் பிரகாசிக்கின்ற சிம்லூளாதருடன் சமாதானமாகி ஒருங்கு சேர்வார், என்பதை முன்பே அறிவித்தது.

தி. தெய்வங்களுக்கு நாம் யாகங்கள் இயற்றிப் பூசிப்போம். நமது யாக சாலைகளிலிருந்து எழும் தோமப் புகையானது, அவர்களது நாசிக் கெட்ட, அதை அவர்கள் முகரட்டும் இந்த உடன்படிக்கையை நமது பிரசௌக்களெல்லாம் அறியுப் பொருட்டு பிரசரம்செய்வோம். நாம் புறப்படுவோம் பாண்டிய துவஜ படமும் சிம்லூளத்து சிம்லூத் துவஜமும் ஒன்றுய்ச் சிலைகளைப் பறக்கட்டும். இப்படியே கண்டிநக

ரத்தைப் பிரதட்சனம் செய்வோம். பிறகு பசுமேஸ்வரன் கோவிலுக்குச் சென்று, அங்கே நமது சமாதானத்திற்கு அவர் சந்திதானத்தில் ஊர்ஜ்ஜிதப்படுத்துவோம்; பிறகு பெரும் விருந்து துண்டு ஸ்திர மாக்குவோம்.—போவோம் வாருங்கள் அங்கு!—ரக்தம் படிந்த கைகளைக் கழுவதும், இம்மாதிரியான சமாதானத்தில் முடிந்த யுத்தமானது, எப்பொழுதும் நடந்த தில்லை இதுவரையில். *

[எல்லோரும் போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

